

இலக்கிய தீபம்

எஸ். வையாபுரிப் பிள்ளை, பி.ஏ., பி.எல்.,

ஸர்வகலாசாலைத் தமிழ்லெக்ஸிகன் பதிப்பாசிரியர் 1926-'36
ஸர்வகலாசாலைத் தமிழ்-ஆராய்ச்சித் துறைத் தலைவர் 1936-'43
புத்தூர் ஸர்வகலாசாலைத் தமிழ்ப் பேராசிரியர் 1951-'54

பார் நிலையம்

59. பீராடவே. சென்னை 1.

முதற் பதிப்பு : நவம்பர் 1952

இரண்டாம் பதிப்பு : மே 1955

விலை ரூ. 3-0-0

சாது அச்சுக்கூடம், இராயப்பேட்டை, சென்னை-14

வெளியிடுவோர் குறிப்பு

பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களின் ஆராய்ச்சியுரைத் தொகுதி ஒன்றை வெளியிடுவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

பேராசிரியர் அவர்களைத் தமிழலகில் அறியாதார் யார்? அவர்கள் பதிப்பாசிரியராக விளங்கிப் பதிப்பித்து வெளியிட்ட தமிழ்ப் பேரகராதி (தமிழ் லெக்ஸிகன்) நம் தமிழிற்கு ஒரு செல்வமன்றோ? அகராதி மட்டுமா? அகராதி நிலையில் பண்டை நாளில் உதவிய எத்தனையோ நிகண்டுகளை அவர்கள் பரிசோதித்து வெளியிட்டுள்ளார்கள். அச்சில் வாராத பல தமிழ்-இலக்கிய இலக்கண நூல்களைப் பிழையற அச்ச வாகனமேற்றியும் தமிழன்னைக்குப் பெரும் பணி புரிந்துள்ளார்கள். அவர்களுடைய பதிப்புக்கள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட சிறந்த அம்சங்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. அந்நூல்களுக்கு அவர்கள் எழுதியுள்ள முன்னுரைகள் ஆராய்ச்சி நலம் சிறந்து விளங்குகின்றன.

இலக்கிய ஆராய்ச்சி, இலக்கண ஆராய்ச்சி, சரித ஆராய்ச்சி, மொழி-ஆராய்ச்சி, சமய ஆராய்ச்சி, கவிதை-ஆராய்ச்சி என்றிப்படியாகப் பல துறைகளிலும் ஆராய்ந்து, வையாபுரிப் பிள்ளையவர்கள் சிறந்த பொருள்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அவற்றுள் இலக்கிய ஆராய்ச்சி பற்றிய பதினாறு கட்டுரைகள் இத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

இக் கட்டுரைக ளெல்லாம் தமிழ் மணமும், ஆராய்ச்சி நலமும் செறிந்து கற்பார்க்குப் பெரு விருந்தாய் அமைந்துள்ளன. ஒவ்வொன்றிலும் இதுவரைப் பிறரால் அறியப்படாத புதிய முடிபுகள் பல ஆராய்ந்து நிறுவப்பட்டுள்ளன. தமது கொள்கைகளை நிறுவும் பொருட்டு ஆசிரியர் தரும் காரணங்கள் ஒன்றன்மேல் ஒன்றாய் முறைப்பட அமைந்து கற்பார் மனத்தைக் கவர்கின்றன.

ஆராய்ச்சிக்குரிய ஒவ்வொரு விஷயத்திலும் கருத்து வேறுபாட்டிற்கு இடமிருத்தல் இயல்பே. பேராசிரியர் அவர்களின் ஆராய்ச்சி முடிபுகள் பற்றியும் அபிப்பிராய பேதம் கொள்வோர் உண்டு. ஆனால், அங்ஙனம் மாறுபட்டுரைப்போர் யாரும் இதுவரை தக்க காரணங்களோர் ஆதாரங்களோர் காட்டி மறுக்கவில்லை. எந்த விஷயத்தையும் விருப்பு வெறுப்பற்று நடுநிலையில் நின்று ஆராய்ந்து, உண்மையெனத் தாம் நன்கு தெளிந்த பின்பே அதனை வெளியிட முன்வருவது பேராசிரியரவர்களின் இயல்பு. இதன் உண்மையை, மெய்ப்பொருள் காண வேண்டுமென்ற நோக்கோடு இந்நூலைக் கற்பவர் யாரும் நன்கு உணர்வர் என்பது திண்ணம்.

ஆராய்ச்சிகளை மிகத் தெளிந்த நடையில், கருத்துக்களெல்லாம் செவ்விதின் விளங்க எழுதியுள்ளமை மிகவும் போற்றத்தக்கதாம்; கருத்தின் தெளிவு உரை நடையில் நன்றாகப் பிரதிபலிக்கிறது. பேராசிரியர் அவர்களின் தமிழ் - உரைநடையில் தெளிவும் இனிமையும் எங்கும் ததும்புகின்றன.

‘இலக்கிய தீபம்’ இதுவரை வெளிவாராத புத்தகம். இதனை முதன் முதலில் வெளியிடும் பேற்றை எங்களுக்கு அளித்த பேராசிரியர் அவர்களுக்கு எமது நியைத்தின் நன்றியும், வணக்கமும் உரியவாகுக. இதுபோன்று பேராசிரியர் அவர்கள் எழுதியுள்ள இலக்கிய ஆராய்ச்சி, மொழி-ஆராய்ச்சி, சரித ஆராய்ச்சி முதலிய பிற நூல்களையும் அடுத்து ஒவ்வொன்றாக வெளியிட எண்ணியுள்ளோம். தமிழன்பர்களின் ஆதரவு எங்களுக்கு உற்றதுணையாய் உதவும் என்று நம்புகிறோம்.

‘இலக்கிய தீபம்’ தமிழன்னையின் திருக்கோயிலில் நந்தா விளக்காய் நின்று என்றும் ஒளிர்வதாக.

பாரி நிலையத்தார்

• முன்னுரை

இலக்கிய தீபம் என்னும் இந்நூலில் அடங்கியுள்ள கட்டுரைகள் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு பத்திரிகைகளில் வெளிவந்தவை. இவற்றை ஒருசேரத் தொகுத்து இப்போது வெளியிட்டுள்ளேன்.

இலக்கியங்களின் இயல்பையும் வகையையும் குறித்துப் பொதுப்பட முதலாவது நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இதனைக் கருதியே 'இருவகை இலக்கியம்' என்ற கட்டுரை இந்நூலின் தொடக்கமாக வைக்கப்பட்டுள்ளது.

நமது பண்டை இலக்கியங்களைப் பாட்டும் தொகையும் என்றல் மரபு. பாட்டு என்பது பத்துப் பாட்டுள் அடங்கியவை. இவை இன்ன என்பதை

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி—மருவீனிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து

என்ற பழைய வெண்பா உணர்த்துகிறது. இங்ஙனமே, தொகை யென்பது எட்டுத்தொகையெனப் பெயர்சிறந்த தொகுப்பு நூல்களை யாம். இத்தொகை நூல்கள் இன்ன வென்பதை

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஔத்த பதிற்றுப்பத்து ஔங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கனியே அகம் புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை

என்ற பழைய வெண்பா உணர்த்துகிறது.

பத்துப்பாட்டில் அடங்கிய பாட்டுக்களின் கால முறையை ஆராய்வது இரண்டாவது கட்டுரை. இத்தொகுதியில், முதலாவதாக அமைந்துள்ள திருமுருகாற்றுப்படை நக்கீரர் இயற்றியது என்பர். இப் பெரும் புலவரே பத்துப்பாட்டில் எட்டாவதாக உள்ள நெடுநல்

வாடையையும் இயற்றினர் என்பர். இவ்வீரு நூல்களின் ஆசிரியர்களும் வேறு வேறாக இருக்கவேண்டுமென்பது எனது துணிவு. இவர்களைப்பற்றியும் இவ் இரு நூல்களைப் பற்றியும் அமைந்தவை அடுத்த இரண்டு கட்டுரைகள்.

பத்துப்பாட்டின் ஈற்றயலில் வைக்கப்பட்டுள்ள பட்டினப்பாலையை அரங்கேற்றியதுபற்றி ஒரு சரித்திரச் செய்தி சாசன வாயிலாகத் தெரியவருகின்றது. இதனை விளக்குவதே ஐந்தாவது கட்டுரை.

இனி, தொகை நூல்களைத் தொகுத்த கால முறையைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். இதனை ஆராய்ந்து துணைவது அடுத்து வைக்கப்பட்டுள்ள கட்டுரை. தொகை நூல்களுள் இரண்டு நூல்கள் மிகப் பிற்பட்டவை என்று கருதுவதற்குச் சான்றுகள் உள்ளன. இவை கலித்தொகையும் பரிபாடலுமாம். ஏனையவற்றில் அகத்திணை பற்றியன நான்கு; புறத்திணை பற்றியன இரண்டு. அகத்திணை பற்றிய நூல்களுள் குறுந்தொகை மிகச் சிறந்தது. இக்குறுந்தொகையைப் பொருளாகக் கொண்டு எழுந்ததே ஏழாவது கட்டுரையாகும். இக்குறுந்தொகையில் காணும் ஒரு சரித்திரக் குறிப்பைப் பற்றியது அடுத்து வைக்கப்பட்டுள்ள கட்டுரை. இந் நூலில் வரும் ஒரு செய்யுளின் பொருள்பற்றியது ஒன்பதாவது கட்டுரை.

புறத்திணைபற்றிய நூல் இரண்டனும், பதிற்றுப் பத்து முழுவதும் சேரர்களுக்கு உரியது. இந்நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் இதுவரை அகப்படாத தொன்றும். இதனைத் தொல்காப்பியப் பொருளதிகார உரையிலிருந்து தெரிந்து புலப்படுத்துவது பத்தாவது கட்டுரை. பிற்தொரு புறத்திணை நூலாகிய புறநானூற்றில் சரித்திரச் செய்திகள் பல உள்ளன. சரித்திர ஆராய்ச்சியாளருக்கு இது கிடைத்தற்கரிய கருவூலம். இந்நூலின்கண்ணிருந்து இரண்டு சரித்திரச் செய்திகளையெடுத்து 11, 12-ம் கட்டுரைகள் வியவகரிக்கின்றன.

சங்கநூல்களால் பண்டைக் காலத்திற் சி. 3புற்று விளங்கிய நகரங்களின் வரலாறுகள் நன்கு புலப்படுகின்றன. இவ்வாறு புலப்படும் இரண்டு நகர வரலாறுகள் 13, 14-ம் கட்டுரைகளில் அமைந்துள்ளன.

சங்கச் செய்யுளென்று இதுவரை பெரும்பாலாரும் கருதிவந்துள்ள நூல்களுள் 'முத்தொள்ளாயிரம்' என்பது ஒன்று. இந்நூல் இலக்கியச் சுவையில் சிறந்து மேம்பட்டு விளங்குவது. இந்நூலைக் குறித்தும் இதன் காலத்தைக் குறித்தும் இறுதிக் கட்டுரைகள் இரண்டும் விளக்குகின்றன.

இக்கட்டுரைகள் வெளிவந்த பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி உரித்தாகும்.

கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சியில் என்னோடு ஒத்துழைத்தும், சென்னையிலிருந்து அச்சுத்தாள்களைத் திருத்தியும் பிறவாரும் துணைபுரிந்தவர் சென்னை ஆர்ட்ஸ் காலேஜ் தமிழாசிரியர் திரு. வித்துவான் M. சண்முகம் பிள்ளை யாவர். இங்கே திருவனந்தபுரத்தில் எனக்கு உதவிபுரிந்து வந்தவர் திருவனந்தபுரம் யூனிவர்ஸிட்டி காலேஜ் தமிழாசிரியர் திரு. R. வீரபத்திரன், M.A., L.L. ஆவர். இவ்விருவருக்கும் எனது ஆசி.

இந்நூலை அழகிய முறையில் அச்சியற்றி வெளியிட்ட பாரி நிலையத்தாருக்கு எனது நன்றி.

நான் எழுதிய பிற கட்டுரைகளும் தொகுதி தொகுதியாக விரைவில் வெளிவரும் என்று நம்புகிறேன். இம் முயற்சிகளில் என்னை ஊக்குவித்துவரும் தமிழ்த் தெய்வத்தை மனமொழி மெய்களால் வணங்குகிறேன்.

திருவனந்தபுரம் }
ஸர்வகலாசாலை }
25—10—52 }

எஸ். வையாபுரிப் பிள்ளை

இரண்டாம் பதிப்பின் முன்னுரை

முதற் பதிப்பின் பிரதிகள் முற்றும் தீர்ந்துவிட்டன. இந்நூலை விரும்பிக் கற்போர் தொகையும் நாளடைவில் பெருகி வந்துளது. பலரும் ஆவலாய் இந்நூல் வேண்டுமெனக் கேட்கின்றனர். ஆதலால் இரண்டாம் பதிப்பு இப்பொழுது வெளிவருகிறது.

இப்பதிப்பு, பல இடங்களில் திருத்தம் எய்தியுள்ளது. ஆதலால் இதில் கூறிய துணைபுகளை எனது முடிவான கருத்து என்று கொள்ளுதல் வேண்டும். சில பல கூற்றுக்கள் கூறியது கூறலாகக் காணப்படும். இந்நூலகத்துள்ள கட்டுரைகள் வெவ்வேறு காலத்து எழுதியன. வெவ்வேறு நோக்கம் பற்றியும் இவை தோன்றின. எடுத்துக்கொண்ட ஒவ்வொரு விஷயமும் பூர்த்தியாவதற்கு இக் கூற்றுக்கள் இன்றியமையாதன. எனவே இவற்றை நீக்காதபடி வைத்துள்ளேன்.

இப்பதிப்பை வெளியிடுவதற்கு முன் வந்துள்ள பாரி நிலையத்தாருக்கு எனது நன்றி. தமிழ் நூல்கள் வெளியிடுவதில் புகழ் பெற்றவர்கள் சாது அச்சுக்கூடத்தினர். மிகவும் சிரத்தை எடுத்து அழகாக இந்நூலை அச்சு இயற்றிய அவர்களுக்கும் எனது நன்றி.

சென்னை }
15-5-1955 }


எஸ். வையாபுரிப் பிள்ளை

உள்ளுறை

பக்கம்

1. இருவகை இலக்கியம்	...	1
2. பத்துப் பாட்டும் அவற்றின் காலமுறையும்	...	4
3. திருமுருகாற்றுப்படை	...	13
4. நெடுநல்வாடையும் நக்கீரரும்	...	44
5. பாஸையின் அரங்கேற்று மண்டபம்	...	68
6. தொகை நூல்களின் காலமுறை	...	71
7. குறுந்தொகை	...	85
8. குறுந்தொகையில் ஒரு சரித்திரக் குறிப்பு	...	108
9. 'எருமணம்'	...	117
10. பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்து	...	122
11. அதியமான் அஞ்சி	...	125
12. மௌரியர் தென் - இந்தியப் படையெடுப்பு	...	131
13. காவிரிப்பூம் பட்டினம்	...	145
14. தொண்டி நகரம்	...	164
15. முத்தொள்ளாயிரம்	...	175
16. முத்தொள்ளாயிரத்தின் காலம்	...	183
இந்நூலின் கட்டுரைகள் வெளிவந்த		
பத்திரிகைகள் முதலியன	...	189
இந்நூலாசிரியர் பதிப்பித்தவை	...	190

இலக்கிய தீபம்



1. இருவகை இலக்கியம்

தமிழ் மக்கள் உள்ளத்தில் அகம், புறம் என்ற பொருட் கூறுபாடு வேரூன்றி விட்டது. பண்டைத்தமிழ்-இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் இவ் இருவகை இலக்கியங்களைப் பற்றி எழுதியெழுதி, அவ் வகைகளைத் தவிர வேறு பாகுபாடுகளைக் குறித்து எண்ணுவதற்குக்கூட நமக்கு மனவலிமையில்லாதபடி செய்துவிட்டார்கள். ஆகவே, இருவகை இலக்கியம் என்றால், அகப்பொருள் பற்றிய இலக்கியம், புறப் பொருள் பற்றிய இலக்கியம் என்றுதான் பொதுப்படக் கருதுவோம். முன்னது காதல் துறைகளையும், பின்னது போர், ஈகை முதலியவற்றிற்குரிய துறைகளையும் பொருளாகக் கொண்டவை.

இப் பாகுபாட்டினைக் காட்டிலும் மிக ஆழ்ந்து செல்லும் வேறொரு பாகுபாட்டினையே 'இருவகை இலக்கியம்' என்ற தலைப்புத் தொடர் இங்கே கருதுகிறது. இலக்கியம் என்பது ஒரு கலை (art). இக்கலை கலைஞன் உள்ளத்தின் தோன்றும் முறை தனிப்பட்டது; இலக்கியமாகப் பரிணமிக்கும் முறையும் தனிப்பட்டது; இதன் நோக்கமும் தனிப்பட்டது.

பட்டதே. இதனோடு முற்றும் வேறுபட்டது சாஸ்திரம். இது தோன்றும் முறையும், வெளியாகும் முறையும், இதன் நோக்கமும் கலைக்குரியவற்றினின்றும் பெரிதும் வேறுபட்டவையாகும்.

‘கலை’ என்று கூறப்படுவதற்கு அழகு - உணர்ச்சியும் இன்புறுத்தும் நோக்கமும் இன்றியமையாதவை. ‘சாஸ்திரம்’ என்று கூறப்படுவதற்கு இவ்விரண்டும் இன்றியமையாதன வல்ல. அறிவிற்குரிய விஷயங்களைத் தருதலே முக்கிய நோக்கமாகும். ஒரு மாளிகைக்கு இரண்டுவகையான படங்களை வரைதல் கூடும். ஒன்று ஒவியப் புலவன் தீட்டும் மாளிகைச் சித்திரம்; இன்னொன்று மாளிகையமைக்கும் கொற்றன் (Architect) வரைந்துகொள்ளும் அமைப்புப் படம் (Plan). சித்திரத்திற்கும் அமைப்புப் படத்திற்கும் உள்ள வேறுபாடு கலைக்கும் சாஸ்திரத்திற்கும் உண்டு.

கம்ப ராமாயணத்தை எடுத்துக்கொள்வோம். இது ஒரு கலைக்காவியம். இதிலே, “அழகு - உணர்ச்சி ததும்புகிறதா? காஷிய இன்பம் சிறந்தோங்குகிறதா?” என்ற கேள்விகளே எழும். இதனோடு தொல்காப்பியத்தை ஒப்பிடுவோம். இப் பெருநூல் பற்றி, “தமிழ் மொழியின் உண்மையியல்பை இது சரியாகத் தவறின்றித் தெரிவிக்கிறதா?” என்ற கேள்விதான் உண்டாகும். இது ஒரு சாஸ்திரம். உள்ளத்தை உணர்ச்சி வழியில் இயக்குவது கலை என்றும், மக்களுக்கு அறிவுப் பொருள்களைக் கற்பிப்பது சாஸ்திரம் என்றும் ஆசிரியர் டி.கீ.வி.வி. க் கூறியுள்ளார். இவர் கூறியுள்ளதன் திரண்ட கருத்து வருமாறு :

இலக்கியம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது (கலை) உள்ளத்தை இயக்கும் ஆற்றல் படைத்துள்ளது. பிற எல்லாம் (சாஸ்திரம்) அறிவுப் பொருள்களைப் பரப்புவது. ஈழதப்படுவன எல்லாம் இலக்கியம் என்று பொதுவாகத்

தொகுத்து வழங்குகிறோம். இவற்றிலே இரண்டு இயல்புகளைக் காணலாம். அவ்விரண்டு இயல்புகளும் கலந்து தோன்றுதல் காணப்படினும், தனித்தனியாகப் பிரித்து உணர்தற்கும் இவை இடந்தருகின்றன. ஏனென்றால், இவற்றில் ஒன்று மற்றொன்றோடு சிறிதும் இணங்காதபடி அதனைத் தூரத்தே அகற்றி நிறுத்த முயல்கிறது. இவற்றுள் ஒன்றை அறிவிலக்கியம் (Literature of Knowledge) என்றும், மற்றொன்றை ஆற்றல் - இலக்கியம் (Literature of Power) என்றும் வழங்கலாம். அறிவிலக்கியம் அறிவுப் பொருள்களைத் தர முயல்கிறது; ஆற்றல் - இலக்கியம் உள்ளத்தை ஊக்குவிக்க முயல்கிறது. முன்னது புலனறிவை விருத்தி செய்வது; பின்னது, உணர்ச்சியின் மூலமாக, போதத்தைத் துணையாகக் கொண்டு, ஆன்மாவையே இயக்குகிறது.

அறிவிலக்கியத்தை மதிப்பிடுவதற்கு, “ அநிற் கூறப்பட்டன சரியா? உண்மையா? தருக்க நெறியோடு பொருந்துமா?” என்று நோக்குதல் வேண்டும். ஆற்றல் - இலக்கியத்தை மதிப்பிடுவதற்கு, “ கலை யுணர்ச்சியைத் திருப்தி செய்கிறதா? அழகுணர்ச்சி இருக்கிறதா? இன்பம் விளைவிக்கிறதா?” என நோக்குதல் வேண்டும்.

ஆனால் இருவகை இலக்கிய இயல்புகளும் ஒரு சேரக் கலந்துவரும் சிறந்த இலக்கியங்களும் உள்ளன. திருவள்ளுவரது திருக்குறள் இவ்வகைக் கலப்பு இலக்கியங்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாம்.

2. பத்துப்பாட்டும் அவற்றின் காலமுறையும்

பத்துப்பாட்டு என்பது மிகப் பழைய பத்துச் செய்யுட்கள் அடங்கிய ஒரு தொகுதிநூலின் பெயர். இப்பெயர் முதன்முதலில் மயிலைநாதருரையில் (நன்னூல் 387) தரப்பட்டு உளது. தொல்காப்பியத்திற்கு உரையிட்ட பேராசிரியர் இத்தொகுதியைப் 'பாட்டு' என்றே வழங்கினர் (செய்யுளியல், 50, 80 உரை). இதன் உள்ளுறையான நூல்கள் இன்னவென்பது,

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி—மருவீனிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து

என்ற பழஞ்செய்யுளால் விளங்கும். இந்நூல்கள் சங்ககாலத்துப் புலவர்களால் இயற்றப்பெற்றுச் சில நூற்றாண்டு கட்டுப் பின்னர்த் தொகுக்கப்பட்டன. பத்துப்பாட்டு என்ற பெயரும், தொகுக்கப்பட்ட பின்னரே வழங்கத் தொடங்கியிருத்தல் வேண்டும். இப்பெயர்-வழக்கு நிலைத்து விட்ட பின்னர்ப் பன்னிருபாட்டியலார்,

நூறடிச் சிறுமை நூற்றுப்பத் தளவே1
ஏறிய அடியின் ஈரம் பாட்டுத்
தொகுப்பது பத்துப் பாட்டெனப் படுமே (226)

1. ஆசிரியப் பாட்டின் அளவீற் கெல்லை
ஆயிரம் ஆகும் இழிபு மூன்றடியே (செய்யுளியல், 150)
என்றனர் தொல்காப்பியரும்.

அதுவே, அகவலின் வருமென அறைகுவர் புலவர் (227)

என்ற இரண்டு சூத்திரங்களை அமைத்தனர். பத்துப் பாட்டுள் மிகச் சிறியது முல்லைப் பாட்டு; இதன்கண் 103 அடிகள் உள்ளன. மிகப் பெரியது மதுரைக்காஞ்சி; இதன்கண் 782 அடிகள் உள்ளன.

இப்பாட்டுக்கள் பற்றிய விவரங்களைனத்தும் அடுத்த பக்கத்தில் தந்துள்ள பட்டிகையிற் காணலாம்.

இந்நூல்கள் ஒருகாலத்தன்றிப் பல்வேறு காலத்திற் பல்வேறு இடத்தினராகிய பல புலவர்களால் இயற்றப் பட்டனவாம். இதுபற்றி ஐயுறுவாரில்லை; இது குறித்து ஆராய்வதும் வேண்டற்பால தன்று. எனவே காலம் பற்றி எம்முறையில் இவை தோன்றின என்பதை அறுதியிடுவதே இங்கு மேற்கொண்ட நோக்கம்.

அடுத்த பக்கத்தில் முறைப்படத் தந்துள்ள பட்டிகையினின்றும் ஒரு சில செய்திகள் புலப்படுகின்றன. பொருநராற்றுப்படையும் பட்டினப்பாலையும் கரிகாற்பெருவளத்தானைப் பற்றியன. பட்டினப்பாலை யியற்றிய கடியலூர் உருத்திரங் கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையின் ஆசிரியருமாவர். எனவே இம்மூன்று நூல்களும் சமகாலத்தனவாம்.

மதுரைக்காஞ்சியும் நெடுநல்வாடையும் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றியன. நெடுநல்வாடையை இயற்றியவர் நக்கீரர். இப்பெயருடையார் முருகாற்றுப்படையையும் இயற்றியவராகக் கூறப்படுகிறார்; இது ஆராய்ச்சிக்குரியது. மலைபடுகடாத்தின் பாட்டுடைத்தலைவன் நன்னன் சேய் நன்னன். இவன்,

நூற்பெயர்	அடி	ஆசிரியர்	பாடப்பெற்றோர்	பிற குறிப்புகள்
1 முருகாற்றுப் படை	317	நக்கீரர்	முருகக் கடவுள்	...
2 பொருநராற்றுப் படை	248	முடத்தாமக்கண்ணியார்	கரிகாற்பெருவளத்தான்	...
3 சிறுபாணாற்றுப் படை	269	நல்லூர் நத்தத்தனார்	நல்லியக்கோடவர்	எழுவர் பூண்ட ஈகைச் செந்துகம் (113) ஒப்பீடுக: புறம். 158.
4 பெரும்பாணாற்றுப் படை	500	கடியலூர் உருத்திரங்கண்ணனார்	தொண்டைமான் இளந்திரையன்	...
5 முல்லைப்பாட்டு	103	நப்பூதனார்	...	மலைச்சர் (60-68)
6 மதுரைக்காஞ்சி	782	மாங்குடி மருதனார்	தலைபாலங்கானத்துச் செருவேன்ற நெடுஞ்செழியன்	நன்னன் குறிக்கப் பட்டுள்ளார் (618-9)
7 நெடுநல்வாடை	188	நக்கீரர்	ஆ	மலைச்சர் (31-5)
8 குறியீடுப்பாட்டு	201	கபிலர்	ஆரியவரசன் பிரகத்தன்	கபிலரை நக்கீரர் குறித்துள்ளார்
9 பட்டினப்பாலை	301	கடியலூர் உருத்திரங்கண்ணனார்	கரிகாற்பெருவளத்தான்	... (அகம் 78, 141)
10 மலைபடுகடாம்	583	இரணியமுட்டத்துப்பெருங்குன்றூர்ப்பெருங்கௌசிகனார்	நன்னன் தேய் நன்னன்	...

தொலையா நல்விசை யலகமொடு நிற்ப...

புலவோர்க்குச் சொரியுமவன் ஈகை மாரியும் (70 - 72)

எனக் குறிக்கப்படுகின்றான். இந் நன்னனே, மதுரைக் காஞ்சியில்,

பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாட்

சேரி விழவின் ஆர்ப்பெழுந் தாங்கு (618 - 9)

எனக் குறிப்பிடப்பட்டவதைத் தகும்.¹ எனவே இந் நான்கு நூல்களும் சமகாலத்தன என்று கொள்ளலாம். மலைபடுகடாம் இந்நான்கினுள் முற்பட்டதாகலாம்.

குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியரான கபிலரை,

உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்விசை

வாய்மொழிக்கபிலன் சூழச் சேய்நின்று

செழுஞ்செய்த் நெல்வின் விளைகதிர் தொண்டு

தடந்தா ளாம்பல் மலரொடு கூட்டி

யாண்டுபல கழிய வேண்டுவயிற் பிழையா

தாளிடுஉக் கடந்து வாளமர் உழக்கி

ஏந்துகோட்டியாணை வேந்தர் ஓட்டிய

கடும்பரிப் புரவிக் கைவண் பாரி

தீம்பெரும் பைஞ்சுணைப் பூத்த

தேங்கமழ் புதுமலர் நானுயிவள் நுதலே (அகம். 78)

என நக்கீரர் குறிப்பிட்டுள்ளார். இதனால் மதுரைக்காஞ்சி முதலிய நான்கு நூல்களுக்கும் குறிஞ்சிப்பாட்டு முற்பட்ட தாதல்வேண்டும். மேலும், கரிகாற்பெருவளத்தானது தந்தையாகிய உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியைப் பரணர் பாடியுள்ளார் (புறம், 4). இவரது முதுமைக்காலத்து இளைஞராயிருந்தவர் கபிலர் என்பது பதிறுப்பத்தில் இவர்கள் பாட்டுக்களின் வைப்புமுறையால் விளங்கும்.

1. இக்கருத்தே படச் செந்தமிழ் 4-ம் தொகுதியில் (பக்கம் 183 - 193) நன்னன் வேண்மான் என்ற கட்டுரையில் எழுதப்பட்டிருக்கிறது.

சனவே, கபிலரது குறிஞ்சிப்பாட்டுக் கரிகாலனது காலத் திலை தோன்றியதெனக் கொள்ளலாம். இங்ஙனம் கொள்ள இயைபு இருத்தலால், பொருநராற்றுப்படை முதலிய மூன்ற னேடு குறிஞ்சிப்பாட்டும் சமகாலத்ததாகும். புறம் 53-ல் வரணக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை 'கபிலன், இன்றுளாயின் நன்றுமன்' எனக் கூறுகிறான். இவ் இரும் பொறை தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழி வன் காலத்தவன் (புறம், 17). நெடுஞ்செழியனுக்குரிய மதுரைக்காஞ்சி கபிலரது குறிஞ்சிப்பாட்டுக்குப் பிற்பட்டது என்பது இதனாலும் வற்புறுத்தப்படுகிறது.

முல்லைப்பாட்டின் காலமுறையைத் தெரிதற்கு மேற் குறித்தன போன்ற சான்றுகள் இல்லை. ஆனால், முல்லைப் பாட்டு என்ற பெயர், குறிஞ்சிப்பாட்டு என்பதனைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்பெயரமைப்பு முல்லைப் பாட்டுப் பிற்பட்டதென்பதனை யுணர்த்துகின்றது. அன்றியும் அதன்கண் சில அரிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.

மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து
வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்
புளித்தொடர் விட்ட புனைமா ணல்லிற்
றிருமணி விளக்கங் காட்டித் திண்ஞாண்
எழினி வாங்கிய ஈரறைப் பள்ளியுள்
உடம்பி னுரைக்கு முரையா நாவிற்
படம்பு கு மிலேச்ச ருழையராக

(60—66)

என்பது முல்லைப்பாட்டுப்பகுதி. இங்கே யவனரது கைத் தொழிற் சிறப்பு ஒன்றும், மிலேச்சரது செய்தியொன்றும் உணர்த்தப்படுகின்றன. நெடுநல் வாடையிலும் யவனரது பிறிதொரு கைத்தொழிற் சிறப்பும் மிலேச்சரது பிறிதொரு செய்தியும் காணப்படுகின்றன.

படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோள்
முடலை யாக்கை முழுவளி மாக்கள்
வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ்சிறந்து
துவலைத் தண்டுளி பேணர் பகலிறந்து
இருகோட்டறுவையர் வேண்டுவயிற் றிரிதர (31—5)

என்பதும்,

யவனர் இயற்றிய வினைமான் பாவை (101)

என்பதும் நெடுநல்வாடைப் பகுதிகள். முற்பகுதியுள் மாக்கள் ஆவார் மிலேச்சர் என்று உரை கூறப்பட்டுளது. யவனர், மிலேச்சர் முதலினோடு தொடர்பு அருகியல்லது பண்டைத் தமிழகச் சரித்திரத்திற் காணப்பெறாததொன்றும். சங்க இலக்கியங்களில் இவர்களைப் பற்றிய குறிப்புக்கிடைப்பது மிக அருமை. இவ்வகைக் குறிப்புக்கள் காணும் நூல்கள் கால முறையில் அடுத்தடுத்துத் தோன்றின என்று கொள்ளுதல் பொருத்தமே. எனவே, நெடுநல்வாடையை அடுத்த முல்லைப்பாட்டுத் தோன்றி யிருத்தல் கூடும்.

இவ்வகம் வேறுசில காரணங்களாலும் உறுதி யடைகின்றது. இரண்டு நூல்களிலும் ஒத்த கருத்துக்களும் தொடர்களும் காணப்படுகின்றன.

... .. நெல்லோடு

நாழி கொண்ட நறுவீ ருல்லை

அரும்பவி முலரி தூஉய்க் கைதொழுது (8—10)

என்ற முல்லைப்பாட்டு

நெல்லு மலருந் தூஉய்க் கைதொழுது (43)

என்ற நெடுநல்வாடைக் கருத்தோடு ஒத்தமைந்தது..

இன்னே வருகுவர்

என்ற தொடர் ஈரிடத்தும் (முல்லை. 16, நெடுநல். 155)

வருகின்றது.

முல்லைப்பாட்டு இங்ஙனமாக, சிறுபாணற்றுப்படை,

வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திற லணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும், சுரும்புண
நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரற்
பறம்பிற் கோமான் பாரியும், கறங்குமணி
வாலுளைப் புரவியொடு வையக மருள
ஈர நன்மொழி இரவலர்க் கீந்த
அழல்திகழ்த் திமைக்கும் அஞ்சவரு நெடுவேற்
கழல்தொடித் தடக்கைக் காரியும், நிழல்திகழ்
நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த
சாவந் தாங்கிய சாந்துபுலர் தினிதோள்
ஆர்வ நன்மொழி ஆயும், மால்வரைக்
கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி
அமிழ்துவினை தீங்கனி ஓளவைக் கீந்த
உரவுச்சினங் கனலும் ஒளிநிகழ் நெடுவேல்
அரவக்கடற் ருளை அதிகனும், கரவாது
நட்டோ ருவப்ப நடைப்பரி காரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கொட்டு
நளிமலை நாடன் நள்ளியும், நளிசினை
நறும்போது கருவிய நாகுமுதிர் நாகத்துக்
குறும்பொறை நன்னாடு கோடியர்க் கீந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த
ஓரிக் குதிரை ஓரியும் எனவாங்கு
எழுசமங் கடந்த எழுவுறழ் தினிதோள்
எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்

(84—112)

என்ற அடிகளிற் கடைபெழுவுள்ளல்களின் வரலாற்றை
இறந்தகாலச் செய்தியாக உரைக்கின்றது. ஆகவே, இவ்
வள்ளல்களின் காலத்திற்குப் பின்னர் இந்நூல் இயற்றப்
பெற்றதாகத் தலவேண்டும். பரணர், கபிலர், முடமோசியார்,

ஒளவையார், வன்ப்ரணர் முதலியவர்கள் வள்ளல்களின் சமகாலத்தவராய் வாழ்ந்து அவர்களைப் பாடியிருக்கின்றார்கள். இவர்கள் காலத்திற்குப் பின்பு தோன்றிய தெனல்வேண்டும் இச்சிறுபாணற்றுப்படையை. இங்ஙனமே கூர்ந்து ஆராயின், பத்துப்பாட்டினுள் ஏனை ஒன்பது ஆசிரியர்களுக்குப்பின் நத்தத்தனார் வாழ்ந்து சிறு பாணற்றுப்படையை இயற்றினர் என்பதே துணிவாகும்.

மேற்குறித்த காரணங்களாற் பத்துப்பாட்டுக்களும் கீழ்க் காட்டியபடி காலம்பற்றி மூன்று தொகுதிகளாக அமைகின்றன.

- | | |
|-----------------------|-------------------|
| I. 1 பொருநராற்றுப்படை | II. 5 மலைபடுகடாம் |
| 2 பெரும்பாணற்றுப்படை | 6 மதுரைக்காஞ்சி |
| 3 பட்டினப்பாலை | 7 நெடுநல்வாடை |
| 4 குறிஞ்சிப்பாட்டு | 8 முருகாற்றுப்படை |
| III. 9 முல்லைப்பாட்டு | |
| 10 சிறுபாணற்றுப்படை | |

இத்தொகுதிகளுள் இரண்டாவதனைச் சார்ந்த நெடுநல்வாடையின் ஆசிரியர் நக்கீரர். இவர் முதற்றொகுதியில் இரண்டாவதன் பாட்டுடைத் தலைவனை கரிகால்வளவனை அகம் 141-ல்,

செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால்
வெல்போர்ச் சோழன் இடையாற் றன்ன
நல்லிசை வெறுக்கை

எனக் குறிப்பிடுகின்றார். ஆனால் இருவரும் சமகாலத்தினர் என்று கொள்வதற்குரிய சான்று யாதும் இச்செய்யுட்பகுதியிற் காணப்படவில்லை. ஆதலால் நக்கீரர் கரிகால்வளவனுக்குப் பிற்பட்டவர் என்று கொள்ளுதல் தகும். இவராற் பாடப்பட்ட தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் சோழன் கரிகாற்பெருவளத்தானுக்குப்

பிற்பட்ட காலத்தவன் என்ற முடிவு பெறப்படுகிறது. இம்முடிவு வேறொரு காரணத்தாலும் உறுதியடைகிறது. கரிகாலனைப் பாடிய புலவர்களுள் ஒருவரேனும் நெடுஞ்செழியனைப் பாடவில்லை.

இங்ஙனமாக, முதற்செழுதி நூல்கள் இரண்டாந்தொகுதி நூல்களுக்குக் காலத்தால் முற்பட்டனவாதல் தெளிவாகின்றது. ஆனால் பின் தொகுதியில் அமைந்திருக்கும் திருமுருகாற்றுப்படையின் காலம் ஆராய்தற்குரியது என்றேன். இதனை இயற்றியவர் நக்கீரர் என்ற பெயருடையவரெனினும் நெடுநல்வாடை ஆசிரியரின் வேரூவர் என்றும், பிற்பட்ட காலத்தவர் என்றும் கருதுதற்குரிய சான்றுகள் பல உள்ளன. இவற்றை முருகாற்றுப்படை பற்றி யான் எழுதிபுள்ள அடுத்த கட்டுரையில் நன்கு விளக்கியுள்ளேன். ஆதலால் திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டுள் இறுதியில் இயற்றப்பெற்றதெனக் கொள்ளல்வேண்டும்.

எனவே, கீழ்க்கண்டவாறு காலமுறை யொன்று பெறப்படுகின்றது.

- | | |
|-----------------------|------------------------|
| 1 பொருநராற்றுப்படை | 6 மதுரைக்காஞ்சி |
| 2 பெரும்பாணாற்றுப்படை | 7 நெடுநல்வாடை |
| 3 பட்டினப்பாலை | 8 முல்லைப்பாட்டு |
| 4 குறிஞ்சிப்பாட்டு | 9 சிறுபாணாற்றுப்படை |
| 5 மலைபடுகடாம் | 10 திருமுருகாற்றுப்படை |

இவற்றுள், சிறுபாணாற்றுப்படை முதல் எட்டு நூல்களுக்கும் 2 அல்லது 3 தலைமுறைகள் பிற்பட்டுத் தோன்றியிருக்கலாம். முருகாற்றுப்படை இவற்றிற்குப் பல நூற்றாண்டுகள் பிற்பட்டு இயற்றப்பெற்றதாதல் வேண்டும்.

சங்க இலக்கியங்களின் வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு இம்முறை பெரிதும் பயன்படவல்லது.

3. திருமுருகாற்றுப்படை

ஆற்றுப்படையென்ற நூல்வகையின் இலக்கணம் தொல்காப்பியத்தின் கண்ணேயே காணப்படுகின்றது.

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெருஅர்க் கறிவுறீஇச்
சென்றுபய நெதிரச் சொன்ன பக்கமும்

என்பது புறத்திணையிற்சூத்திரம் (36).

அரசர்கள் முதலியோர் வாழ்ந்துவந்த நகர்கட்குச் சென்று அவர்களுடைய புகழைப் பாடி மகிழ்வித்துப் புலவர்கள் ஆதரவு பெற்றுவந்த பண்டைக்காலத்தே இவ்வகைப் பிரபந்தங்கள் தோன்றுதல் இயல்பே. ஏனெனின், ஆற்றுப்படைகள் அரசர் முதலியோர் மாட்டுச்சென்று பாடிச் செல்வம்பெறுதலையே நூற்பொருளாகக் கொண்டுள்ளன. சங்ககாலத்தே பல ஆற்றுப்படைகள் தோன்றின. கூத்தராற்றுப்படை என்பது மலைபடுகடாத்திற்கு வழங்கிய ஒருபெயர். பாண ராற்றுப்படை வகையிற் சிறுபா ணற்றுப்படை, பெரும்பா ணற்றுப்படையென இரண்டு நூல்கள் உள்ளன. பொருந ராற்றுப்படை யென்பதும் பத்துப்பாட்டினுள் ஒன்றென்பது யாவரும் அறிந்ததே. விறலி யாற்றுப்படை யென்பது தனிநூலாகக் காணப்படவில்லை. ஆனால் இவ்வகைப்பாட்டு, புறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் வந்துள்ளது. 'சேயிழை பெறுசுவை' (புறம் - 105), 'மெல்லியல்விறலி' (புறம். 133) என்ற செய்யுட்களை உதாரணமாகக் காட்டல் தகும். கூத்தர், பாணர், பொருநர் இவர்களைப்பற்றிய ஆற்றுப்படைச் செய்யுட்களும் புறநானூற்றிற் காணப்படுகின்றன. இவை யெல்லாம் உலகவாழ்வுகருதிய (லௌகிகச்) செய்யுட்களாம்.

பாட்டுடைத் தலைவனிடத்துப் பொருள்பெற்று மீளலும், மீளும்வழியிற் கூத்தர் முதலியோரைக் காணுதலும், அவர்களைத் தலைவனிடம் வழிப்படுத்திப் பரிசில் கொள்ளச் செய்தலும் பண்டைக் காலத்து உலகியற் செய்திகளே. இவ்வாறான லௌகிக நோக்கங்களின் பொருட்டே ஆற்றுப்படைகள் தோன்றியிருத்தல் வேண்டும். வேறு நோக்கங்கள் தொடக்கத்தில் இல்லை. தொல்காப்பியர் வேறு நோக்கங்கள் குறித்து இவ்வகை நூல்கள் பிறக்கக் கூடுமெனக் கருதியவரே யல்லர். இஃது அவரது சூத்திரத்தால் தெளிவாயுள்ளது. ஆற்றுப்படைகள் பெருவழக்கிலிருந்த காலத்தின் இறுதியில் வேறு நோக்கம் பற்றியும் அவை தோன்றுதல் பொருத்தமாகும் என்ற உணர்ச்சி உண்டாயிருத்தல் வேண்டும். இரவலர் வாழ்வு எவ்வகையான் நோக்கினும் இழிவானதே. அறநூற்பெரும்புலவராகிய வள்ளுவரும்,

ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்கு

இரவின் இளவந்த தில்

(குறள், 1066)

என்று கூறினர். இந்தச் சிறுபயன் பெறுதற்பொருட்டுத் தம்மையும் தமிழையும் இழிவு படுத்திக்கொள்ளுதல் பெருமக்கள் வெறுக்கத்தக்கதாகவே இருக்கும். இதனை நக்கீரர் என்பார் உணர்ந்து ஆற்றுப்படையின் நோக்கத்தையே முழுதும் வேறு கொண்டு அவ்வகை நூல்களுக்குப் புதியதொரு கௌரவத்தைக் கொடுத்தனரென்றுதான் நாம் கொள்ள வேண்டும். இங்ஙனம் இயற்றிய புதுநூல் முருகாற்றுப் படையாகும்.

இப் புது நூலினைக் குறித்துப் பண்டைக்காலத்துத் தமிழறிஞர்க்குள்ளே விவாதம் நடைபெற்றது. இது நச்சி னைக்கினியரது புறத்திணையிலுரையால் நமக்கு விளங்குகிறது. ஒரு சிலர் புலவராற்றுப்படை யென்பதே நூற்பெயராதல் வேண்டும் என்றனர். நூலினகத்தே (அடி 284)

வழிப்படுக்கப்பட்டவன் “முதுவாயிரவன்” ஆகிய புலவன் என்பது இவர் காட்டிய காரணமாதல் வேண்டும். சிறுபாணற்றுப்படையிலும் (அடி 40), பதிற்றுப்பத்திலும் (66), புறநானூற்றிலும் (48, 180) ‘முதுவாயிரவல்’ என வருதல் நோக்கத்தக்கது. 48-ம் புறப்பாட்டு ‘புலவராற்றுப்படை’ யெனவே துறை குறிக்கப்பட்டுள்ளது. நச்சினூர்க்கினியர் இப்பெயர் வழங்கவில்லை யென்றும், ‘கூத்தர் முதலியோர் கூற்றுகள் செய்யுட் செய்யுங்கால் அவர்மேல் வைத்துரைப்பினன்றிப் புலனுடை மாந்தர் தாமே புலனெறி வழக்கஞ் செய்யார்’ என்றும் கூறி மறுக்கின்றார். முருகாற்றுப்படை யென்பதற்கு “முருகன்பால் வீடுபெறுதற்குச் சமைந்தான் ஓர் இரவலனை ஆற்றுப்படுத்த தென்பது” பொருளெனவும் அவர் கூறுவர். இப்பொருளைத் தான் நாமும் கொள்ளுதல் வேண்டும். ஆனால் பிற ஆற்றுப்படைகளெல்லாம் ஆற்றுப்படுக்கப் பட்டாராற் பெயர் பெறுதலும், அந்நெறிக்கு மாறாக முருகாற்றுப் படை யொன்றே பாட்டுடைத் தலைவனாற் பெயர் பெறுதலும் மனங்கொள்ளத்தக்கன. புலவராற்றுப் படையென்ற பெயரால் நூல் நுதலிய சமயப்பொருள் விளங்கமாட்டாது போகவே, அப்பொருள் எளிதில் விளங்குமாறு பாட்டுடைத் தெய்வத்தின் பெயரொடு சார்த்தி இந்நூல் வழங்கலாயிற்று என்பதே உண்மையெனத் தோன்றுகிறது. இப் புதுவழக்குப் பரவிவிட்ட காரணத்தினால் பழையதாகிய புலவராற்றுப்படை என்ற பெயர் வழக்கு வீழ்ந்ததாகல்வேண்டும்.

மேற் குறித்த விவாதமேயன்றி, தொல்காப்பியர் வகுத்த ஆற்றுப்படை யிலக்கணத்தில் முருகாற்றுப்படை அடங்காதெனவும் விவாதம் நிகழ்ந்திருத்தல்வேண்டும். நச்சினூர்க்கினியர் தமது வழக்கப்படி சொற்களை அலைத்துப் பொருள் கொண்டு இந்நூலும் அடங்குமெனச் சாதித்

துள்ளார். 'கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் பெற்ற பெருவளம் பெருஅர்க் கறிவுறீஇச் சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்' எனவும், 'ஆற்றிடைக்காட்சி யுறழத் தோன்றிப், பெற்ற பெருவளம்.....சொன்ன பக்கமும்' எனவும், இரண்டாகப் பிரித்துக் கூட்டிப் பின்ன தற்கு, "இல்லறத்தை விட்டுத் துறவறமாகிய நெறியிடத்து நின்றல் நன்றென்றும் கண்ட காட்சி தீதென்றும் மாறுபடத் தோன்றுகையினாலே, தான் இறைவனிடத்துப்பெற்ற கந்தழியாகிய செல்வத்தை யாண்டுந் திரிந்தும் பெருதார்க்கு இன்னவிடத்தே சென்றற் பெறலாமென்று அறிவுறுத்தி, அவரும் ஆண்டுச்சென்று அக்கந்தழியினைப் பெறும்படி சொன்ன பக்கமும்" என்று பொருளுரைத்தார். இது பொருளன்று என்பதனைச் சான்றுகாட்டி நிறுவவேண்டா. 'கூத்தர் முதலாயினோர் நெறியிடையே காட்சி மாறுபாடு தோன்றி.....சொன்ன பக்கமும்' எனச் சேர்த்தே கொள்ளுதல் வேண்டும். இளம்பூரணர் இவ்வாறே கொண்டார். காட்சி மாறுபடுதலாவது பெருவளம் பெற்று வரும் தமது காட்சியும் வறுமைப் பிணியால் வருந்தித் தள்ளாடிவரும் ஆற்றுப் படுக்கப்படுவார் காட்சியும் தம்முள் மாறுபடுதல். இதுவே செம்பொருள். எனவே முருகாற்றுப் படையைத் தொல்காப்பியச் சூத்திரம் கருதிற்றன்றெனலே தகுதி. இதனால் தொல்காப்பியருக்கு யாதோரிழுக்குமின்று.

இந்தூல் தோன்றியதனைக் குறித்து ஒரு வரலாறு வழங்குகிறது. திருப்பரங்குன்றத்திற் சரவணப் பொய்கையின் கரையில் ஓர் அரசமரம் கின்றது. அதிலுள்ள இலை நீரில் வீழ்ந்தால் மீகையும் நிலத்தில் வீழ்ந்தால் பறவையாகவும் மாறும். ஒருகால் ஓர் இலை பாதி கரையிலும், பாதி நீரிலுமாக விழுந்தது. கரையில் விழுந்த பகுதி பறவையாகவும், நீரில் விழுந்தது மீகையும்

அமைந்த விசித்திரப் பிராணியாக அந்த இலை மாற்றிற்று. பறவைப் பகுதி ஆகாயத்திற் பறக்கவும் மீன் பகுதி நீருள் மூழ்கவும் முயன்றன. அப்போது அங்குக் கரையிற் பூசை செய்துகொண்டிருந்த நக்கீரர் ஏகாக்கிர சிந்தனையில் வழுவீ இந்த அசிசயத்தைக் கண்ணுற்று இரண்டனையும் விடுவிக்க வந்தனர். சிவ பூசையில் வழுவிய காரணத்தால் ஒரு பிரம ராட்சச நக்கீரரைப் பிடித்துக்கொண்டுபோய், ஒரு குகையில் அடைத்துவிட்டது. அக் குகையில் இவரைப் போல் வழுவிய 999 பேர்கள் ஏற்கெனவே அடைபட்டிருந்தனர். இவரையும் சேர்த்து ஆயிரம் பேராகவே, அவ்வளவு பேரையும் உண்டுவிடவெண்ணி அப் பிரமராட்சச நீராடி வருவதற்குப் போயிற்று. அப்பொழுது நக்கீரர் முருகாற்றுப் படையைப் பாட, முருகப்பிரான் அவரைக் குகையினின்றும் விடுவித்தனர். இந்நூலை ஒதுவாருக்கு வேண்டும் வரங் கொடுப்பேம் என்றும் முருகப்பிரான் அருள் செய்தனர்.

இவ் வரலாறு சில வேறுபாடுகளுடன் முதன் முதலாகத் திருவால வாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் இந்திரன் முடிமேல் வளையெறிந்த திருவிளையாடலிற் காணப் படுகிறது (44, 23-28). 'குன்ற மெறிந்தாய் குரைகடலிற் சூர் தடிந்தாய்' என்றுவரும் வெண்பாவும் நக்கீரர் இயற்றியதாகவே இத் திருவிளையாடல் கூறும். ஆனால் ஒரு விஷயம் இங்கே கவனிக்கத்தக்கது. இவ் வரலாற்றுக்குரிய செய்யுட்கள் சில பிரதிகளில் இல்லை. எனவே இவைகள் பிற்காலத் தொருவரற் சேர்க்கப்பெற்றனவென்று கருதுதற்கு இடமுண்டு. இந்திரன் முடிமேல் வளையெறிந்த சரிதத்திற்கும் நக்கீரர் செயலுக்கும் யாதோர் இயைபுமில்லாமையும், இச் செய்யுட்களை நீக்கிப் பிடித்துக் கதை செவ்வனே நிகழாமலும் ஈண்டு நோக்கத் தக்கன. அருணகிரிநாதர், 'கீரனுக்குகந்து

.....உலக முவப்ப வென்று னருளாலனிக்குகந்த பெரி யோனே' (திருப்புகழ். சமாஜப் பதிப்பு, செய் 352) எனவும், 'மலைமுகஞ் சமந்த புலவர்செஞ்சொற்கொண்டு வழி திறந்த செங்கை வடிவேலா' (திருப்புகழ். 1201) எனவும் கூறுதலிலே முருகாற்றுப்படையிறிய நக்கீரர் வரலாற்றைச் சிறிது காணலாம். திருப்புகழாகிரியர் காலம் 15-ம் நூற்றாண்டாகும். திருவாலவாயுடையார் திருருவினையாடற் புராணம் 13-ம் நூற்றாண்டிற்கு முன்பு இயற்றியதாகலாம் என அந்நூலைப் பதிப்பித்த டாக்டர், உ. வே. சாமிநாதையர் கருதினர். இக்கால வரையறை கொள்ளத்தக்கதன்றெனவும் 16-ம் நூற்றாண்டுக்கே அந்நூல் உரியதெனவும் ஓர் ஆராய்ச்சியாளர் முடிவுசெய்துள்ளார். இவர் கூறுவனவே ஒப்புக்கொள்ளத்தக்கன. எவ்வாறு நோக்கினும் 13-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இலக்கியங்களில் முருகாற்றுப்படை வரலாறு காணப்பெறவில்லை. எனவே, இவ்வரலாறு 13-ம் நூற்றாண்டு முதல் கர்ணபரம்பரையாய் வழங்கத்தொடங்கியதெனக் கொள்ளலாம்.

இதுபோன்ற வரலாறுகளால் முருகாற்றுப்படை ஒரு சமய நூலாய் முடிந்த பெருமையிற் சிறந்து விளங்கிற்று. நக்கீரரும் பொய்யடிமையில்லாத புலவர்களுள் ஒருவராய்ப் போற்றப்பட்டனர். இவரது பொய்யற்ற புலமையை விளக்குதற்கும் ஒரு வரலாறு தோன்றியது.

கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிவியது கெழீஇய நட்பின் மயிவியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோ நீ யறியும் பூவே

(குறுங். 2)

என்ற குறுந்தொகைச் செய்யுள்பற்றியது இவ்வரலாறு. இச்செய்யுள் இறையனார் என்ற புலவர் இயற்றியது;

“இயற்கைப்புணர்ச்சிக்கண் இடையீடுபட்டுநின்ற தலைமகன், தலைமகளை நாணின் நீக்குதற்பொருட்டு மெய்தொட்டுப் பயிற் றல் முதலாயின அவள் மாட்டு நிகழ்த்திக் கூடித் தனது அன்புதோற்ற நலம்பாராட்டியது” என்ற அகத்துறையிற் பாடிய பாட்டு. இதனைத் தருமியென்னும் பிரமசாரிக்கு ஆலவாயிற் சோமசுந்தரக்கடவுள் சிந்தா சமுத்தியாகப் பாடியளித்து, அவன் பொற்கிழி பெறும்படி செய்தாரென்றும், இப்பாட்டிற்குக் குற்றங் கூறத்துணிந்த நக்கீரரைத் தண்டித்துப் பின் அருள் புரிந்தாரென்றும் ஒரு புதுவரலாறு புறப்பட்டுவிட்டது. நக்கீரர் தாமே எழுதியதெனப்படும் இறையனர் களவியலுரையில் இச் செய்யுளைக் குறித்துத் “தலைமகளைப் புகழ்ந்து நயப்புணர்த்திற்றுயிற்றுப் போந்த பொருள்” (பவானந்தர் கழகம் 2-ம் பதிப்பு. பக். 49-50) எனக் காணப்படுகின்றது. இங்ஙனமிருப்பவும் இந்நக்கீரரை யுளப்படுத்தி மேற்சட்டிய வரலாறு எழுந்தது வியப்பே யாகும். இவ்வரலாற்றின்கண் நக்கீரர் சங்கமுகும் குலத் தினரென்று சொல்லப்படுகிறது.

இவ்வரலாறு கல்லாடம் முதலிய ஒருசில நூல்களில் நக்கீரரை யுளப்படுத்தாது வழங்கியுள்ளது. உதாரணமாக,

பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினைக்
கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ் கூறிப்
பொற்குவை தருமிக் கற்புட னுதவி

எனக் கல்லாடத்தில் வந்துள்ளது (1, 10-12).

திருநாவுக்கரசு சுவாமிகளும்,

நன்பாட்டுப் புவனாய்ச் சங்கமேறி

நற்கனகக் கிழிதருமிக் கருளினோன்காண் (6, 76, 3)

என்று கூறியுள்ளார். இவ்வடிகள் தருமியின்பொருட்டு இறைவனே புலவகைச் சங்கமேறிப் பாடியருளிடுனென்று

பொருள்படுமாறு அமைந்துள்ளமை நோக்கத்தக்கது. நக்கீரர் செயலே கூறப்படவில்லை.

ஆகவே நக்கீரரை யுளப்படுத்தாத சரிதமொன்று நாவுக்கரசரது காலத்திற்கு முன்பு, கி.பி. 6-ம் நூற்றாண்டு தொடங்கி வழங்கி யிருக்கவேண்டும். அவரை யுளப்படுத்திய சரிதம் சுமார் 13-ம் நூற்றாண்டளவில் வழங்கத் தொடங்கியிருக்கலாம். இப் பிற்காலச் சரிதத்தானும் நக்கீரர் புலமைத்திறனையும், அஞ்சா நெஞ்சரணையும் தமிழ்மக்கள் போற்றினார்கள்.

நக்கீரர் சாபானுக்கிரக சக்தியுடையரெனவும் நம்மவர்கள் கருதினார்கள். இக் கருத்திற்கியையக் கடைச்சங்கத்தைப் பற்றிய ஒரு வரலாறும் எழுந்தது. இக் காலத்திற் போலவே கடைச்சங்க காலத்தினும் தென்மொழி வடமொழிப் போரொன்று நிகழ்ந்தது. இப்போர் முடிவுபெறும் வரையிற் சங்கத்தாராகிய பட்டிமண்டபத்தார் அம்மண்டபத்தின் தெற்குவாயிலைத் திறவாது அடைத்துவிட்டனர். அவருள் தலைவராக நக்கீரனார் நின்று வாதத்தை நிகழ்த்தி வந்தனர். எதிர்க்கட்சியில் ஒருவன் ' ஆரியம் நன்று தமிழ்தீது ' என்று கூறினான். இஃது உலகம் பொறுக்கமாட்டாத சொல்லாதலால் உடனே மரணமாய் வீழ்ந்தான். இறந்தவனை எழுப்பினால் உமது தமிழ்க்கட்சியை ஒப்புவேம் என்று எதிர்க்கட்சியினர் கூற,

ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டாணைச்—சீரிய
அந்தண் பொதியி லகத்தியனா ராணையாற்
செந்தமிழே தீர்க்க சுவாகா

என்ற மந்திரச் செய்யுளைச் சொல்லி உயிர்ப்பித்தனர். இதனிடையில் வடமொழிக் கட்சியிலுள்ள வேட்கோவான குயக்கோடன் தமிழ்க் கட்சியினரைக் குறித்து ஆனந்தச் செய்யுள் கூறிக்கொண்டிருந்தான். அவனை நோக்கி, நக்கீரர்

முரணில் பொதியில் முதற்புத்தேள் வாழி
பரண கபிலரும் வாழி—அரணியல்
ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோடன்
ஆனந்தஞ் சேர்க சுவாகா

என்ற மந்திரச் செய்யுளைச் சொல்லி இறந்துபடச்செய்த
னர். இவ் வரலாற்றை 'இவை தெற்கண்வாயில் திறவாத
பட்டிமண்டபத்தார் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவும்
[ஒருவன்] சாவவும் பாடிய மந்திரம் அங்கதப் பாட்டாயின'
எனப் பேராசிரியர் செய்யுளிய லுரையில் (சூ. 178) கூறுவதி
விருந்து ஊகிக்கலாம். இதனைச் சிறிது வேறுபடுத்தித் தமிழ்
நாவலர் சரிதை உரைக்கின்றது. அதில் 'நக்கீரர் நாடத்துக்
குயக்கொண்டானைச் சாகப்பாடிய அங்கத வெண்பா' எனத்
தலைப்புத் தரப்பட்டுள்ளது. இது நுணுகி நோக்கத்தக்கது.
'நாடத்து' என்பது பொருள்படுமாறில்லை; அது 'நாட
கத்து' என்று இருத்தல்வேண்டும்போலும். இவ்வுகம்
உண்மையொடு பட்டதாயின் 'நக்கீரர் நாடகம்' என்ற
நூலொன்று வழங்கிய தென்றும், அதன்கண் இந்த வரலாறு
கூறப்பட்டிருந்த தென்றும் நாம் கொள்ளலாம்.

'நக்கீரர் நாடகம்' போன்றதொரு நூல் முற்காலத்
தில் வழங்கிவந்த தென்பதற்கு வேறொருசான்றும் உள்ளது.
யாப்பருங்கல விருத்தியுரையில் (பக். 133)

ஊசியறுகையுறுமுத்தங் கோப்பனபோல்
மாசியுகுபனிநீர் வந்துறைப்ப—மூசு
முலைக்கோடு புல்லுதற்கொன் றில்லாதேன் காண்மோ
விறக்கோடு கொண்டெரிக்கின் றேன்

இந் நக்கீரர் வாக்கினுள் கடையிரண்டடியும் மூன்றாமெழுத்
தொன்றெதுகை வந்தவாறு காண்க' எனக் காணப்படு
கிறது. இச் செய்யுள் நக்கீரர் நாடகபாத்திரமாகவேனும்
கதாபாத்திரமாகவேனும் வந்துள்ள ஒரு நூலிற் குரியதாதல்

வேண்டும். 'தமிழறியும் பெருமாள் 'கதை' என்று இக் காலத்து வழங்கும் நூலில் மேலைச் செய்யுள் சிறிது வேறு பாட்டுடன் நக்கீரர் கூறியதாக அமைந்துள்ளது. இதுவும் எனது ஊகத்தை வலியுறுத்துகிறது. யாப்பருங்கல விருத்தியில் இச் செய்யுள் பயின்று வருதலினாலே தமிழறியும் பெருமாள் கதையைப்போன்றதொரு கதை சுமார் கி. பி. 10-ம் நூற்றாண்டளவில் வழங்கிவந்ததெனக் கொள்ளலாம்.

இவ் வரலாறுகளெல்லாம் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நோக்கங்களுடன் தோன்றி நக்கீரரது பெருமையைப் புகழையும் வளர்ப்பனவாயின. இவற்றுள் ஒன்றேனும் அவரது உண்மைச் சரிதத்தோடு தொடர்புடையதெனக் கொள்ளுதற்கில்லை.

இனி நக்கீரர்பெயரால் வழங்கும் நூல்களையும் செய்யுட்களையும் நோக்குவோம். அவை வருமாறு :

1 அகநானூறு : 17 செய்யுட்கள் (36, 57, 78, 93, 120, 126, 141, 205, 227, 249, 253, 290, 310, 340, 346, 369, 389)

குறுந்தொகை : 8 செய்யுட்கள் (78, 105, 131, 143, 161, 266, 280, 368)

நற்றிணை : 7 செய்யுட்கள் (31, 86, 197, 258, 340, 358, 367)

புறநானூறு : 3 செய்யுட்கள் (56, 189, 395)

2 பத்துப்பாட்டு : நெடுநல்வாடை,

திருமுருகாற்றுப்படை

3 கைலைபாதி காளத்திபாதி அந்தாதி

4 திருவீங்கோய்மலை யெழுபது

5 திருவலஞ்சுழி மும்மணிக்கோவை

6 திருவெழுக்கூற்றிருக்கை

- 7 பெருந்தேவபாணி
- 8 கோபப்பிரசாதம்
- 9 காரெட்டு
- 10 போற்றித்திருக்கலிவெண்பா
- 11 கண்ணப்பதேவர் திருமறம்
- 12 களவியலுரை
- 13 அடிநூல்
- 14 நாலடிநானூறு

மேற்கூறிய நூல்களுள் திருமுருகாற்றுப்படை முதல் கண்ணப்பதேவர் திருமறம் வரையுள்ள பத்து நூல்களும் 11-ம் திருமுறையில் அடங்கியுள்ளன. இந் நூல்களுள் திருமுருகாற்றுப்படை யொழிய ஏனைய வெல்லாம் சங்க காலத்திற்குப் பிற்பட்டன வென்பது தெளிவாம். பிரபந்த வகையை நோக்கினாலும், யாப்பு வகையை நோக்கினாலும், சொல்லின் உருவத்தை நோக்கினாலும், வடசொற்களின் அளவை நோக்கினாலும், கையாளப்பட்டுள்ள நடையை நோக்கினாலும், வரலாற்றுக் குறிப்பினை நோக்கினாலும் இவ் வுண்மை எளிதில் புலப்படும். அந்தாதி, மும்மணிக்கோவை முதலியன மிகப் பிற்பட்ட பிரபந்த வகைகளாம். அந்தாதி முதலியவற்றைப் 'புதிதாகத் தாம் வேண்டியவாற்றூற் பல செய்யுளுந் தொடர்ந்துவரச் செய்வ'தாகிய விருந்து என்ப தன்பாற் படுப்பர் பேராசிரியர் (தொல். செய். 239, உரை). கவித்துறை என்னும் பாவினம் திருவலஞ்சுழி மும்மணிக் கோவையிற் பயின்று வந்துள்ளது. இது மிகப் பிற்பட்ட வழக்கென்பது செய்யுள் வரலாறு அறிந்தாரனைவர்க்கும் உடன்பாடாம். கயிலைபாதி காளத்திபாதி அந்தாதியை மட்டும் எடுத்துக் கொண்டால், அதில், நான் (96), நாங்கள் (44), உன் (14, 59) உனக்கு (77), இத்தனை (17), எத்தனை

யும் (86), ஆனாலும் (30, 55), காட்டுமின்கள், சூட்டுமின்கள் (36), கண்டிடுவான், உண்டிடுவான், (18), மன்னவனே (46), இருப்பன் (65) முதலிய பிற்கால உருவங்களும், அம்மான் (2), பேசு (27, 9, 79), அணுக்கர் (12), கிறி (12) முதலிய பிற்காலச் சொற்களும், சரணம் (4), தேவாதிதேவன் (5), ஈசன் (9, 38, 62), தீர்த்தன், பாசுபதம், பார்த்தன் (13), பானித்தம், தயா (14), (14), நேசம் (17), பாதம் (18), சேமத்தால் (25), தீர்த்தம் (29), மூர்த்தி (29), கங்காளர் (30), பாலன் (33), நாதன் (34), நாமம் (38), பரமன் (49, 99), பசுபதி (50), காயம் (56), தியானிப்பார் (60), பத்தர் (71, 85, 86), ஆதரித்த (72), பாவம் (76), பாதாளம் (88), சங்கரன் (89) பாதாரவிந்தம் (99) முதலிய வடசொற்களும், விண்ணப்பம் (75, 77), நக்கன் (88) முதலிய பாகதச்சொற்களும் வந்துள்ளன. இவ்வந்தாதியி னாகத்தே கோச்செங்கட்சோழன் (32), மார்க்கண்டன் (33), உபமன்யு (81), சலந்தரன் (84) முதலியோர் வரலாறுகள் காணப்படுகின்றன. இவையனைத்தும் சங்கநூல்களிற் காணப்படாதன; பிற்கால நூல்களிற் பெருவழக்கின. கோப்பிரசாதத்தில் கண்ணப்பர், சண்டேசர், சாக்கியர், கோச்செங்கட்சோழர் வரலாறுகளும் கூறப்படுகின்றன. இவையும் சங்ககாலத்து நூல்களில் அறியப்படாத வரலாறுகள்.

அன்றியும் முற்கூறிய அந்தாதியிற் சில செய்யுட்கள் பழைய கருத்துக்களைப் பொன்னேபோற்போற்றுக்கின்றன. உதாரணமாக,

சொல்லும் பொருளுமே தூத்திரியு நெய்யுமா
நல்விடிஞ்சில் என்னுடைய நாவாகச்—சொல்லரிய
வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த
பெண்பாகர்க் கேற்றினேன் பெற்று

(1)

என்பது

உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகளியாக
மடம்படும் உணர்நெய் யட்டி யுயிரெனுந் திரிமயக்கி
இடம்படு ஞானத் தீயால் எரிகொள விருந்துநோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே

என்ற அப்பர்வாக்கை நினைப்பூட்டுகிறது.

... .. நஞ்சு
உண்டமையால் உண்டிவ் வுலகு (8)

என்பது

கண்ணோட்ட மென்னுங் கழிபெருங் காரிகை
உண்மையா னுண்டிவ் வுலகு (குறள், 571)

என்ற திருக்குறளை அடியொற்றி வந்துள்ளது.

கூடியிருந்து பிறர்செய்யுங் குற்றங்கள்
நாடித்தங் குற்றங்கள் நாடாதே (91)

என்பது

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளந்
திறன்றெரிந்து கூறப் படும் (குறள், 186)

ஏதிலார் குற்றம்போற் றங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு (குறள், 190)

என்பவற்றின் பொருளை யுட்கொண்டு வந்துள்ளது.

செய்ய சடைமுடியென் செல்வனையான் கண்டெனது
கையறவும் உள்மெலிவும் யான்காட்டப்—பையவே
காரேறு பூஞ்சோலைக் காளத்தி யாள்வார்தம்
போரேறே இத்தெருவே போது (78)

என்பது

போரகத்துப் பாயுமா பாயா துபாயமா
ஊரகத்து மெல்ல நடவாயோ—கூர்வேல்
மதிவெங் களியானை மாறன்றன் மார்பங்
கதவங் கொண் டியாமுந் தொழ

என்பது போன்ற முத்தொள்ளாயிரச் செய்யுட்களின் முறையைப் பின்பற்றி அமைந்தது.

செய்யுள்நடையை நோக்கினும் இப் பிரபந்தங்களின் நடை பிற்பட்ட காலத்த தாகும்.

**கூறும்நின் பொன்வாயாற் கோலச் சிறுகிளியே
வேருக வந்திருந்து மெல்லெனவே—நீல்தாவு
மஞ்சடையும் நீள்குடுமி வாளுவிக்காளத்திச்
செஞ்சடையெம் ஈசன் திறம்**

என்ற செய்யுள் மிக அழகாயுள்ளது. இதன்கண் ணுள்ள சொற்களிற் பெரும்பாலன (காளத்தி, ஈசன் என்பன தவிர) சங்கச்செய்யுட்களிற் காணக் கூடியனவே. எனினும் இதன் நடை வேறு ; சங்கச் செய்யுட்களின் நடைவேறு. தமிழ் நடையைக் கூர்ந்து ஆராய்வோர் இது பிற்பட்ட நடையென எளிதிற் கூறிவிடுவர். 'வேருக வந்திருந்து' என்பது நடையின் வேற்றுமையைத் தெற்றெனப் புலப்படுத்துகின்றது.

மேற்காட்டிய காரணங்கள் 11-ம் திருமுறையிலுள்ள அந்தாதி முதலிய நூல்கள் சங்க காலத்திற்குப் பிற்பட்டனவென்பதையும், இவற்றை இயற்றிய நக்கீரதேவநாயனார் சங்கப் புலவராகிய நக்கீரர் அல்ல ரென்பதையும் தெளிவிக்கப் போதியவை. கற்றறிவாளர் எளிதில் ஒப்புக்கொள்ளும் இம் முடிபினைக் குறித்து இன்னும் பல கூறுதல் வேண்டற்பாலதன்று. இந் நக்கீரதேவநாயனார் இயற்றிய யருளிய திருவெழு கூற்றிருக்கை யாப்பருங்கல விருத்தியில் எடுத்தாளப்படுதலின் இவரது காலம் 11-ம் நூற்றாண்டிற்கு முற்பட்டது. கண்ணப்பர் சரித்திரத்திற்குக் கொடுக்கும் தலைமையால், இவரை மாணிக்கவாசக சுவாமிகள் காலமாகிய 9-ம் நூற்றாண்டின் பின்பு வாழ்ந்தவராகக் கொள்ளுதல் தகும். சுவாமிகளும் 'கண்ணப்ப னெப்பதோ ரன்பின்மை கண்டபின்' (திருவாசக. 218) என்று கூறினர்.

இலக்கண ஆசிரியராகிய ஒரு நக்கீரரும் நமக்குப் புலப்படுகிறார். “ அடிநூல் ” என்ற செய்யுளிலக்கண மொன்று யாப்பருங்கல விருத்தியிற் காட்டப்பட்டுள்ளது. இதனை இயற்றியவர் நக்கீரர் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இதனின்றும்,

ஐஞ்சீ ரடுக்கலு மண்டில மாக்கலும்

வெண்பா யாப்பிற் குரிய வல்ல (யாப். வி. பக். 348)

என்ற சூத்திரம் மட்டுமே இப்போது நமக்குக் கிடைப்பது. நூற்பாவால் இஃது இயன்றதாதல்வேண்டும். இதனைப் பின்பற்றிக் கலிவிருத்தத்தால் இயன்ற பிற்தொரு நூலும் முற்காலத்து வழங்கியதாதல் வேண்டும். யாப்பருங்கல விருத்தியில் 414-ம் பக்கத்தில்,

சேரும் நேரடிப் பாவிலைஞ் சேரடி.

யேரும் வெள்ளையல் லாவழி யென்பது

சோர்வி லாததொல் காப்பியத் துள்ளுநக்

கீர னாடி நூலுள்ளுங் கேட்பவே.

என்று வருஞ் செய்யுளால் இது தெரியவருகின்றது¹. இவ் விருத்தியுரையில் ‘ நாலடிநாற்பது ’ (பக். 32, 121) என வொருநூல் குறிக்கப்பட்டுள்ளது. யாப்பருங்கலக்காரிகையில் இந்நூல் அவியரது யாப்பதிகாரத்துக்கு அங்கமாக அமைந்தது எனக் கூறப்படுகிறது. இது வெண்பாவினால் இயன்ற நூலென்பது விருத்தியுரை மேற்கோள்களால் விளங்கும். இதனை நக்கீரர் இயற்றியதாகக்கொண்டு நற்றிணைப் பதிப்பாசிரியர் அதன் முன்னுரையிற் குறித்தனர்.

1. ‘ அடிநூல் ’ நத்தத்தனர் இயற்றியதாக யாப்பருங்கலக் காரிகையுரைப் பதிப்பு (‘ அருகிக்கல் ’-42) தெரிவிக்கின்றது. அடிநூலைப் பின்பற்றி யெழுந்த கலிவிருத்த நூலில் ‘ நக்-கீரனாடி நூலுள்ளுங் கேட்பவே ’ எனக் காணுதலால், ‘ நத்தத்தனர் ’ என்பது பிழை யாதல்வேண்டும்.

டாக்டர் சாமிநாதையரவர்களும் தமது பத்துப்பாட்டுப்பதிப் பிற் பாடினோர்வரலாறு கூறுமிடத்தில் ' நக்கீரர் நாலடிநாற்பது ' எனவே எழுதியுள்ளார்கள். இங்ஙனம் கூறுவதற்கு ஆதாரம் காணக்கூடவில்லை.

இறையனார் களவியலுக்கு உரைகண்டவர் நக்கீரர் என்பர். ஆனால் இதுபற்றி முற்காலத்தத்தானே கருத்து வேற்றுமை உண்டு. களவியல் உரைக்கு முன்னுரையாக அமைந்த பகுதியில் ' உப்பூரி குடிகிழார் மகன் உருத்திர சன்மனாவான் செய்தது இந்நூற்கு உரை என்பாருமுளர். அவன் செய்திலன் ; மெய்யுரை கேட்டானெனக் ' எனக் காணப்படுகிறது. இறைவனது செய்யுள் ஒன்றில் ('கொங்கு தீர் வாழ்க்கை') குற்றங் கண்ட நக்கீரர்தாமே அவன் அருளிச் செய்த களவியலுக்கு உண்மை உரை கண்டார் எனக் கொள்ளுதல் மிகவும் அருமையான கற்பனையல்லவா! நக்கீரரே உரை கண்டவர் என்ற கொள்கையே உண்மையெனக் கொள்வோம்.

இப் பெயருடையார் பலர் இருந்தனர். இவர்கள் வெவ்வேறு காலத்தினர். நக்கீர தேவனாரைப்பற்றி முன்பு குறிப்பிட்டேன். இவர்க்குக் கோயிலொன்று திருச்செந்தூரில் எடுக்கப்பட்டுள்ளது. (I. M. P. III, p. 1505). சமீப காலத்தில்தானும் ஆசிரிய நிகண்டை இயற்றிய ஆண்டிப்புலவர் தம்மைப் பாவாடை வாத்தியாரது மைந்தன் நக்கீரனெனக் கூறிக் கொள்கின்றார்:

மன்னுசெஞ்சிச் சீமைசூழ் தொண்டை வளநாட்டில்
வாய்த்த ஆற்றங்காலில் வாழ்
வனையறுப் போர்குலன் பாவாடை வாத்தியார்
மைந்தனும் நக்கீரனே.

இப்பலருள் களவியலுரை கண்டவர் யாவர்? இவ்வுரைக்கு முன்னுரை யெழுதியவர் உக்கிரப் பெருவழுதியின் காலத்த

வர் இந்நக்கீரரெனப் பெற வைக்கின்றார். சங்கச் செய்யுட் களில் ஓரிடத்தேனும் இவ்வழுதியைக் குறித்து நக்கீரர் பாடவில்லை. எனவே, இது கற்பிதம் என ஒதுக்கிவிடலாம். உண்மையில் இவரது காலம் இவர் மேற்கோளா ஆண்டுள்ள பாண்டிக் கோவையின் பாட்டுடைத் தலைவராகிய நெடுமாறர் காலத்திற்கு, அதாவது ஏழாவது நூற்றாண்டிற்கு, பிற்பட்டதாகும். இவ்வுரையிலே நாலடி, ஜீவக சிந்தாமணி முதலிய நூல்களின் கருத்தும் சொற்றொடரும் காணப்படுதலால் பத்தாம் நூற்றாண்டிற்கும் பிற்பட்டதெனக் கொள்ளுதல் வேண்டும். பெரும்பாலும் பதினேராம் நூற்றாண்டு அல்லது பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் இவ்வுரை தோன்றியது எனக் கொள்ளுதல் மிகவும் பொருத்தமாகும். ஆதலால் களவியல் உரைகண்ட நக்கீரர் சங்க காலத்து நக்கீரரின் வேறவர் என்பது தெளிவாம்.

நக்கீரர் நாலடி நானூறு என்ற ஒரு நூல் யாப்பருங்கல விருத்தியில் (பக்கம் 217) காணப்படுகிறது. 'நக்கீரர் நாலடி நானூற்று வண்ணத்தால் வருவனவும் எல்லாம் தூங்கலிசைச் செப்பலோசை; முத்தொள்ளாயிரத்து வண்ணத்தால் வருவனவும் எல்லாம் ஒழுகிசைச் செப்பலோசை' என்பது விருத்தியின் அச்சுப் பிரதியில் காணும் வாக்கியம். இங்கே நாலடி நானூறு, முத்தொள்ளாயிரம் என்பன நூற்பெயர்களாம். நாலடியார் என இக்காலத்து வழங்கும் கீழ்க்கணக்கு நூலே நாலடி நானூறு என்பது. மயிலைநாதர் 'அளவினால் பெயர் பெற்றன பன்னிருபடலம், நாலடி நானூறு முதலாயின' என்பர் (சூத்திரம் - 48), காரிகையுரைகாரர் 'திருவள்ளுவப் பயன், நாலடி நானூறு முதலாகிய கீழ்க்கணக்குள்ளும்' என்பர் (40 உரை). நாலடி நானூறு சமணமுனிவர் பலரால் இயற்றப்பட்டது.

எனவே நக்கீரர் நாலடி நானூறு என்பது பிழையாதல் வேண்டும். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லைப்பக்க கவிராயரவர்களது வீட்டிலிருந்து கிடைத்த யாப்பருங்கலத்தின் எட்டுப் பிரதியில் (பக். 113) நக்கீரர் என்ற பெயர் காணப்படவில்லை. இதுவும் மேலை முடிபை வற்புறுத்துகிறது.

முருகாற்றுப்படையின் நடையை நோக்கிய அளவிலே இதன் காலம் மிக முற்பட்டதாக இருக்கவேண்டும் என்பது முதற் பார்வையில் தோன்றும். இதன் நடை சங்கச் செய்யுட்களின் நடையோடு ஒத்துள்ளது. எனினும், சில வழக்காறுகள் மயக்கத்தை உண்டுபண்ணுகின்றன.

தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார்
மனனேர் பெழுதரு வாணிற முகனே (89—90);

என்ற இடத்தில் 'முடிமார்' என்பதனை ஆறனுருபு தொக்க பெயராகக் கொண்டு, 'முடிப்பவருடைய மனத்திலே' எனப் பழைய உரையின் ஆசிரியரும், நச்சினூர்க்கினியரும் பொருளெழுதினர். வேறு பொருள் கொள்ளுதலும் அமையாது. எனவே, ஆற்றுப்படையின் ஆசிரியர்க்கும் இதுவே கருத்தாதல் வேண்டும். இப்பிரயோகம் இலக்கணத்தோடு பொருந்துவதன்றென்பது

மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை

காலக் கிளவியொடு முடியு மென்ப (தொல்-வின. 10)

என்ற தொல்காப்பியச் சூத்திரமும் அதன் உரைகளும் நோக்கியறியலாம். அன்றியும், இலக்கணத்திற்குப் பொருந்தாமையோடு, சங்க இலக்கியவழக்கிற்கும்¹ முற்றும் மாறாகவுள்

1. செப்பங்கொண்மார் (குறந். 16), செய்வினைமுடிமார் (குறந். 309), பேண்மார் (அகம். 35), கொண்மார் (அகம். 67), உய்ம்மார் (அகம். 207), சாஅய்மார் (கலி. 80), எள்ளுமார் (கலி 81), கொண்மார் (புறம். 15), அறுமார் (புறம். 93), உண்மார் (புறம். 163), இறுமார் (புறம். 232), இடுமார் (புறம். 325)

ளது. முருகாற்றுப் படையிலேயே பிற்தோரிடத்து (வரி-173) 'பெறுமுறை கொண்மார்.....வந்துடன் காண' என வழக்கொடு பொருந்திய பிரயோகமும் காணப்படுகின்றது.

இந்நூலில் வேரோரிடத்து (வரி-168) 'ஒன்பதிற்குரிடடியுயர்சிலை பெறீஇயர்' என வருகின்றது. இங்கே 'பெறீஇயர்' என்ற சொல் கவனித்தற்குரியது. இவ்வாய்பாட்டுச் சொற்கள் எச்சமாகச் சில இடங்களிலும்² (தொல். வினை. 29) னியங்கோளாகப் பல இடங்களிலும்³ (நன்னூல், 337) வருகின்றன. வேறு பொருள்களில் இவை வந்தனவாகத் தெரியவில்லை. இவ் வழக்கிற்கு மாறாகப் 'பெற்றவர்' என்னும் பொருளில் முருகாற்றுப்படையில் வந்துள்ளது. வேறு பொருள் கூறுதல் ஏலாதாகலின், இதுவும் ஆசிரியர் கருதிற்றே யாதல்வேண்டும்.

இவ்வாறே மற்றோரிடத்துப் 'பெறலரும் பரிசில் நல்குமதி' (295) எனக் காணப்படுகின்றது. 'மதி' என்பது முன்னிலைக்குரிய அசைச்சொல் வாகும். இது

யாயிக மோமதி இகுஞ்சின் னென்னும்

ஆவயி னுறு முன்னிலை யசைச்சொல் (சொல். இடை. 26)

என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தால் நன்குணரப்படும். 'விடுமதி' (புறம் 382) 'நீத்த லோம்புமதி' (நற்றிணை, 10)

முதலிய பிரயோகங்கள் யான் கூறியதனைத் தெளிவிக்கும். மயிலே நாதர் தமது நன்னூலுரையில் (326) 'பாடன்மாறொமரே (புறம். 375) எனப்பெயரொடு முடிதலும் கொள்க' என்றனர். இதன் பொருளும் அமைதியும் வேறு என்பதை எளிதில் அறியலாம்.

2. உணீஇயர் (அகம். 106), உடஇயர் (அகம். 59).

3. நிலீஇயரோ (புறம். 2); செலீஇயர், நிலைஇயர் (புறம். 24); பணியியர், செவியர், இவியர் (புறம். 6); பெறீஇயர் (குறந். 75); பெறீஇயரோ (குறந். 83, 277); இறீஇயர் (அகம். 49); படிஇயர் (அகம். 145); தவாஅவியரோ, அராஅவியரோ (அகம். 338); பணீஇயர் (நற். 10).

முதலிய வழக்குக்களையும் காண்க. தன்மை, படர்க்கைகளில் இகும், சின் என்ற இரண்டு சொற்களும் வருமேயன்றி 'மதி' வருதல் இல்லை. இது,

அவற்றுள்,

இகுமுள் சின்னும் ஏனை யிடத்தொடும்

தகுநிலை யுடைய என்மனார் புலவர்

(இடை. 27)

என்னுள் சூத்திரத்தால் அறியலாகும். நச்சினூர்க்கினியர் 'மதி' படர்க்கையிடத்தும் வரும் என்பதனைத் 'தகுநிலை யுடைய' (இடை. 27) என்பதனானால், 'அவ்வச் சொல்லிற் கவையவை' (இடை. 48) என்ற சூத்திரத்தானால் அமைத்துக்கொள்க என்று கூறினர். இது தம் கொள்கைக்குத் தாமே யாதாரம் ஆவதன்றிப் பிறிதில்லை. 'சல்கு' என்பதனை முற்றாக்கி நிறுத்த 'மதிபலவுடன்' என்றியைத்து, வேறொரு பொருளும் அவர் தந்துள்ளார். இது இலக்கண இலக்கிய வழக்குக்களைப் புறக்கணித்தல் கூடாதென்னுங் கருத்தால் வலிந்து பொருள் கூறுதலேயாகும்; அது கொள்ளத் தக்கதன்று. ஆசிரியரது பெருந் தகுதியை நோக்கி இப்பிரயோகங்களை 'ஆர்ஷம்' எனக் கொள்ளுதலே தக்கதாகும். அவர் கருதியதும் படர்க்கைப் பொருளேயாம்.

சங்க நூல் வழக்கோடு இங்ஙனம் மாறுபடுதலேயன்றி, நக்கீரர் இயற்றிய மற்றைச் சங்கச் செய்யுள் வழக்கொடும் மேற்காட்டிய பிரயோகங்கள் முரணுகின்றன¹. இவற்றை

1. 'ஒழுமுதி' எனப் புறத்திலும் (56), 'ஓம்புமதி' என நற்றிணையிலும் (358) வருகின்றன. 'நிலைஇயர்' எனப் புறத்திலும் (56), 'தேயர்' என நற்றிணையிலும் (197) காண்கின்றன. 'தருமார்' (141) 'அயர்மார்' (205), 'நிறுமார்' (389) என அகத்திலும், 'அயர்மார்' (258) என நற்றிணையிலும், 'பெய்ம்மார்' (54), 'புணர்மார்' (67) என நெடுநல்வாடையிலு முள்ளன. ஈண் டெல்லாம் இச்சொற்கள் மேலே முருகாற்றுப் படை வழக்கொடு மாறுபடுகின்றன.

நோக்கும்போது இவ்வாற்றுப்படையை இயற்றியவர் தொகை நூல்களிற் காணப்படுபவரும், நெடுநல்வாடையின் ஆசிரியருமாகிய நக்கீரரின் வேறாவரென்பது உறுதி.

இதற்கேற்ப, இருவரது உலகமும் வெவ்வேறாக உள்ளன. தொகை நூற்கவிஞருள் ஒருவராகிய நக்கீரர், சங்கப் புலவர்கள் பிறரோடொப்ப, முடியரசர்கள், குறுநில மன்னர்கள் முதலியோரது ஆதரவில் வாழ்ந்துவந்தவர். பாண்டியர்களுள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இவரது காலத்தரசன். இவன் ஆலங்கானத்துச் செருவில்,

சேரல் செம்பியன் சினங்கெழு திதியன்
போர்வல் யானைப் பொலம்பூண் எழினி
நாரறி நறவின் எருமை யூரன்
தேங்கம முகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான் இயல்தேர்ப் பொருநனைன்று
எழுவர் நல்வல மடங்க வொருபகல்
முரசொடு வெண்குடை யகப்படுத் துரைசெலக்
கொன்று களம் வேட்டான் (அகம், 36)

என்ற செய்தியை நக்கீரர் அறிவுறுத்திப் புகழுகிறார். நெடுநல்வாடை என்னும் அழகிய செய்யுள் இவ்வாலங்கானத்துச் செருவையே குறித்ததென நச்சினூர்க்கினியர் கூறினார். இவன் 'முதலீர் முன்றுறை முசிறியை' முற்றுக்கையிட்ட செய்தியொன்றும் அகநானூற்றுச் செய்யுளால் (57) விளங்குகிறது. இப் பேரரசன் பசும்பூட் பாண்டியன் (அகம், 253), பசும்பூட்செழியன் எனவும் வழங்கப்பட்டான்; இது ஒரு புறநானூற்றுச் செய்யுளால் (76) புலனாகின்றது. கடற்கரையில் இவனுக்குரிய மருங்கூர்ப் பட்டினத்தின் அழகையும், ஆவணத்தின் சிறப்பையும் பாராட்டிக் கூறுகிறார் (அகம், 227, நற்றிணை, 258, 358); இப்பட்டினம் தழும்பன் என்பவனது ஊணூருக்கு 'உம்பர்' உள்ளது

(அகம். 227). கொங்கர்கள் இவனால்! துரத்தியடிக்கப் பட்ட
 டார்கள்; இவ் வெற்றியால் பல நாடுகள் இவன் வச
 மாயின (அகம், 253). பெருங்குளம் ஒன்றை அமைத்துத்
 தனது நாட்டுக் கழனிசுகளிற் பயிர் செழிக்கச் செய்தனன்;
 இக்குளம் வாணன் என்பவனது சிறுகுடி என்னும் ஊர்க்
 கருகில் இருந்தது (நற். 340). மோகூர்மன்னனும் (மது
 ரைக்காஞ்சி. 508) நெடுஞ்செழியனது வாய்மொழி கேட்ப
 வனுமாகிய (மதுரைக். 772) பழையன்மாறன் கூடற்
 போரிலே கிள்ளிவளவனை வென்று கோதைமார்பன் என்
 னும் சேரன் மகிழும்படி வளவனது நாடுகள் பலவற்றைக்
 கவர்ந்து பாண்டிய நாட்டைப் பெருகச் செய்தனன் (அகம்.
 346). கூடல் நகரின் நாளங்காடியிலே பலவகை நறும்
 பண்டங்களும் வைக்கப் பெற்றிருந்ததனாலே இனிய நறு
 மணம் கமழ்ந்துகொண்டிருந்தது (அகம் 93). இலவந்
 திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனும் நக்கீரர் காலத்தவனே.
 இவன் நெடுஞ்செழியனுக்கு எம்முறையினன் என்பது
 விளங்கவில்லை; ஒருகால் மகனாயிருப்பினும் இருக்கலாம்.
 இந் நன்மாறனை நக்கீரர் (புறம். 56) பூவைநிலைத் துறையில்,

கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம்
 வலியொத் தீயே வாலி யோனைப்
 புகழொத் தீயே இகழுந ரடுநனை
 முருகொத் தீயே முன்னியது முடித்தலின்

எனத் தெய்வங்களோடு ஒப்பிட்டு,

யவனர், நன்கலந் தந்த தண்கமழ் தேறல்
 பொன்செய் புண்கலத் தேந்தி நாளும்
 ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து
 ஆங்கினி தொழுமதி ஒங்குவாள் மாற

என வாழ்த்துகின்றார்.

சோண்டில் உறந்தைப் பிரதேசம் தித்தனுக்கு
 உரியதா யிருந்தது (புறம். 395). இவ்வறந்தை நிதியாற்

பெயர்சிறந்திருந்தது¹ (அகம். 369); அங்கே அறங்கெழு நல்லவை யொன்று விளங்கியது (அகம். 93). இந் நகரின் கீழ் பாலுள்ள பிடலூரில் பெருஞ்சாத்தன் என்னும் வள்ளல் வாழ்ந்து வந்தனன் (புறம். 395). காவிரிப்பூம் பட்டினத்தில் பொலம்பூட்கிள்ளி அரசுபுரிந்துவந்தனன்; இவன் கோசரது படையை அழித்து அவர்கள் நாட்டைக் கைப் பற்றினன் (அகம். 205); பழையன்மாறனால் இக்கிள்ளி தோல்விபுற்றான் (அகம் 346). இடையாறு என்னும் நகர் முற்காலத்தில் கிரகால் வளவனுக்கு உரிமையாயிருந்து நக்கீரர் காலத்தும் சிறப்புற்றிருந்தது (அகம். 141). காவிரிபாயும் கூற்ற மொன்றில் எவ்வி அரசு புரிந்துவந்தான் (அகம். 126). இவன் சொல்லைக் கேளாது திதியனுக்குரிய காவல் மரமாகிய புண்ணையை விரும்பி அவனோடு அன்னி யென்பவன் பொரு தழிந்தான் (அகம். 126).

சேரநாட்டிற் கோக்கோதைமார்பன் அரசு புரிந்து வந்தான் (அகம் 346); இவனுக்கு வானவரம்பன் என்றொரு பெயரும் வழங்கியது (அகம். 339); இவனது தலைநகர் தண்ணான் பொருநையின் கரையிலுள்ள கருவூர் (அகம். 93). தொண்டியிலே சூட்டுவன் அரசுபுரிந்தான் (அகம். 290).

மூவேந்தரும் பாரியின் பறம்பை முற்றுகையிடக் கபிலர் தமது மதித்திறத்தால் நெற்கதிர்களைத் தூரத்தே நின்று கொணர்வித்துப் பஞ்சத்தை நீக்கினார் என்ற பழஞ்செய்தியை நக்கீரர் வியந்து பாராட்டுகின்றனர் (அகம். 78).

தொண்டைநாட்டிற் பொலம்பூட்டிரையன் கடற்கரைப் பட்டினமாகிய பவத்திரியில்¹ அரசாண்டுவந்தனன் (அகம். 340). வேம்பியென்னும் நகரில் முசுண்டையென்னும் சூறு நிலமன்னன் சிறந்து விளங்கினான் (அகம். 249). அயிரி

1. இது நெல்லூர் ஜில்லாவில், உதயகிரி தாலூக்கில் பாண்டரங்கம் என்ற பெயரால் வழங்குகிறது. (I. M. P. II p. 1151).

யாற்றைத் தன்னகத்தே கொண்ட நாட்டிலே வடுகர் பெருமகனாகிய எருமை யென்பவன் வாழ்ந்துவந்தான் (அகம். 253). சிறுகுடி யென்னும் நகரிலே அருமன் என்ற ஒரு போர்வீரன் விளங்கினன் (நற். 367). கோடை யென்னும் மலையிலே மழவர் என்ற ஓரினத்தவர் இருந்தனர். இவர்கள் மயிற்றூவியாற் செய்த மாலையை அடையாளமாக அணிந்து வந்தனர் (அகம். 249).

யவனர்கள் மதுவை இயற்றிப் பக்குவப் படுத்தித் தமது நாட்டிலிருந்து கொண்டுவந்து தமிழ்நாட்டு அரசர் முதலியோரை உண்பித்துக் களிக்கும்படி செய்தனர் (புறம். 56).

இந் நக்கீரருக்குத் தமிழ்நாடு தம்மைப் போன்றார் பெறும் பரிசிலின்பொருட்டு உளதாகிய உலகமாகத் தோன்றிற்று. இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈதலே அரசன் மேற்கொள்ள வேண்டும் ஒழுக்கமென இவர் கருதினர் (புறம், 56). செல்வத்துப் பயன் ஈதலே (புறம். 189) என வற்புறுத்துகின்றார். இப் பரிசிலின் பொருட்டுச் சேர சோழ பாண்டிய நாடுகளிலும் குறுநில மன்னர் நகர்களிலும் வள்ளல்கள் ஊர்களிலும் சுற்றித்திரிந்து பாடியிருக்கின்றார். தெய்வங்களைக்கூட மக்கட் பிறப்பு வரை இழித்துக் கொணர்ந்து, தாம் பரிசிலின் பொருட்டுப் பாடுகின்ற அரசர்களை ஒப்பிடற்குரிய பொருள்களாக்கி விடுகின்றனர். மகளிர் பொற்கலத்தில் ஏந்திக் கொடுக்கும் மதுவுண்டு களித்தலையே சிறந்த வாழ்வென அரசர்க்கு அறிவுறுத்தி ஆசிகூறுகின்றார்.

இவ்வுலகத்திற்கும் ஆற்றுப்படை வியற்றிய நக்கீரர் மன வுலகத்திற்கும் பெரிதும் வேறுபாடுண்டு. மறந்தும் பொருட்பரிசில் அவ்வுலகில் இல்லை. அரசர்கள், சிற்றரசர்கள், வள்ளல்கள் யாரும் அங்கில்லை. முத்தியாகிய பரி

சிற்கே தாம் முயன்று பிறரையும் அவ்வழிச் செலுத்து கின்றார். 'தாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்' என்பதே இவரது கொள்கை. கீழ் மக்களது அநாசாரமான வழிபாட்டிலும் தெய்வங் கொள்கை கண்டு இன்புறுகிறார். யாண்டும் இறைவனுண்மையை உள்ளூர் உணர்கின்றார்.

காடுங் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறுங் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்

... ..
வேண்டினர் வேண்டியாங் கெய்தினர் வழிபட
ஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறே

(முருகு. 223-249)

எனப் பறை கொட்டுகிறார். அவனது திருவிளையாடல்களைப் புராண வுலகிற் கண்டு களிக்கின்றார். இவர் முற்கூறிய நக்கீரரின் முற்றும் வேறுவர் என்பது சொல்லவும் வேண்டுமோ? தாம் வழிபடுந் தெய்வத்தோடு மக்கட் பிறப் பினனொருவனை இந் நக்கீரர் ஒப்புக்கூறுவாரா என்பதையும், தெய்வபத்தியிற் சிறந்த இப்புலவர், 'மதுவைப் பொற்கலத் தேந்தி மகளிர் ஊட்ட மகிழ்ச்சியோடு இனிது ஒழுகு வாயாக' என ஓரசனை வாழ்த்துவாரா என்பதையும் சிந்தித்தல் வேண்டும்.

தொகைநூற் புலவராகிய நக்கீரர் சிறந்த கவித்துவம் படைத்தவர். அவரது நெடுநல்வாடை சங்கச் செய்யுட் களில் முன்னணியில் வைத்தற்குரிய தகுதிவாய்ந்தது. இவ்வரிய செய்யுளில்வரும் சில செய்திகள் இவரது காலத்தை ஒருவாறு அறுதியிடுவதற்கு உதவுகின்றன. மதுரை மாடமோங்கிய மல்லல் மூதூராக விளங்குகின்றது. அதன் தெருக்கள் ஆறுகிடந்தனபோன் றுள்ளன. அங்கே

மிலேச்சர்கள் மாலைப்பொழுதில் நேறலையுண்டு, மழை
தூற்றிக்கொண்டிருக்கவும் அதனைப் பொருட்படுத்தாது
தெருக்களில் திரிகின்றார்கள். அரசனது அரண்மனை மிக்க
அழகுவாய்ந்துள்ளது. அதனை மனைநூல் விதிப்படி ஒரு
நன்னூலில் தொடங்கி இயற்றினார்.

விரிகுதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோற் குறிநிலை வழக்காது குடக்கேர்பு
ஒருதிறஞ் சாரா அரைநா ளமையத்து
நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்
தேளங் கொண்டு நெய்வம் நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்தனர் (73-8)

வாயில் நிலையின் உத்தரக் கற்கவி நடுவே திருவும் அதன் இரு
புறத்தும் துதிக்கையிற் செங்கழுநீர்ப்பூவையெந்திய இரண்டு
பிடியுமாக வகுக்கப்பட்டுள்ளது. இவ்வுத்தரக் கற்கவி

நாளொடு பெயரிய கோளமை வீழுமரத்து (82)
என்னப்படுகின்றது. 'உத்தரம் என்னும் நாளின் பெயர்
பெற்ற செருகுதல் பொருந்தின பெரிய மரம்' என்பது
பொருள். அரண்மனையிற் கர்ப்பக்கிருகம் ஒன்று மிகவும்
அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. இம் மனைப்பகுதி

கருவொடு பெயரிய காண்பி னல்லில் (114)
என்று கூறப்படுகிறது. அந்தப்புரத்திலே அரசியிருக்கும்
கட்டிலின் மேற்கட்டியில்,

புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத்
திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலையி
உரோகிணி (159-163)

எழுதப்பட்டுள்ளது.

மேற்காட்டிய அடிகளிலே மனையமைப்பிற்குரிய வட மொழிப் பெயர்க்குறிப்புக்கள் வந்துள்ளன. மேஷ ராசியீ லிருந்து தொடங்கிப் பன்னிரண்டு ராசிகளிலும் சூரியன் செல்கின்றமை குறிக்கப்படுகிறது. உரோகிணி நக்சத்திர மும் கூறப்பட்டுள்ளது. கிரேக்கர்களிடமிருந்து ராசியைப் பற்றிய அறிவு சுமார் கி. பி. 200-ல் தமிழ் நாட்டிற் புகுந் திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இதற் கேற்ப, யவனரும் நக்கீரரால் குறிப்பிடப்படுகின்றனர். எனவே சுமார் கி. பி. 250-ல் நக்கீரரால் நெடுநல்வாடை இயற்றப்பட்டிருக்கலாம். கபிலர், பாரி, கரிகாலன் முதல் யோர்களெல்லாம் இந்நக்கீரருக்கு ஒரு நூற்றாண்டிற்கு முற்பட்டவராகலாம். மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் இவரெனவே கொள்ளத் தக்கது. சங்க காலப் புலவர் இவரேயாதல் வேண்டும்.

முருகாற்றுப்படை இயற்றப்பெற்றகாலத்தில் பெண ராணிகுச் செய்திகள் தமிழ் நாட்டிற் பரவிவிட்டன. சங்க காலத் தமிழ்வழக்காறுகளும் நன்குணரப்படவில்லையென்ப தும் மேலே காட்டப்பட்டது. ஆதலால், சங்கப்புலவர்களின் நக்கீரருக்குப் பல நூறுண்டுகளின் பின் அவர் பெயர் கொண்ட பிறரொருவரால் முருகாற்றுப்படை இயற்றப் பட்டதாதல்வேண்டும். இவ்வாற்றுப்படை 11-ம் திருமுறையிற் சேர்க்கப்பட்டுள்ளதும் இப்பிற்காலத்தையே ஆதரிக்கின்றது. இதன் ஆசிரியரை நக்கீர தேவநாயனார் என 11-ம் திருமுறை கூறும்.

‘பத்துப்பாட்டு சங்கநூலாயிற்றே! அதன்கண் உள்ள ஒரு நூல் சங்ககாலத்திற்குப் பின் தோன்றியதெனக் கூறக் அமையுமோ?’ என்ற கேள்வி இயற்கையாக எழலாம். ஆனால், சில குறிப்புக்கள் ஞாபகத்தில் வைக்கத் தகுந்தன. தொகை நூல்களிற் பெரும்பாலானவற்றைத் தொகுத்

தாரும், தொகுப்பித்தாரும் இவ்வென்று அவ்வத் தொகுதியின் இறுதியிற் காணப்படுகின்றது. எஞ்சியுள்ளன முற்றும் அகப்படவில்லையாதலால் அவைபற்றி இவ்விவரங்கள் அறியக்கூடவில்லை. பத்துப்பாட்டு அங்ஙனமன்று. முற்றுங் கிடைத்துவிட்டது; எனினும் இவ்விவரங்கள் காணப்படவில்லை. இதனால், தொகை நூல்களோடொப்ப அவை தொகுக்கப் பெற்ற காலத்தில் பத்துப் பாட்டுத் தொகுக்கப் பெறவில்லை யென்பது தெளிவு. 'பத்துப்பாட்டு' என்ற பெயரும் இத்துணியினையே ஆதரிக்கின்றது. தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் அமைத்துள்ளதைப்போல முருகாற்றுப்படை முதலாவது வைக்கப் பெற்றிருப்பதை நோக்கினால், அவற்றைப்பின்பற்றி இந்நூல் முற்படக் கோக்கப்பட்டதாதல் வேண்டும். பத்துப்பாட்டிற் செய்யுள் ஒவ்வொன்றையும் அதனதன் தனிப் பெயர் கொண்டே இளம்பூரணர் முதலியோர் எடுத்தாண்டுள்ளார்கள். களவியலுரையில் கடைச்சங்க வரலாறு கூறுமிடத்துப் பத்துப் பாட்டு என்பது குறிக்கப்படவில்லை. மலைபடு கடாத்தின் உரையில் (அடி-145) 'சங்கத்தார் நீக்காது கோத்தற் சூக் காரணம்' என்று பொதுப்பட எழுதிச் செல்வது கோத்தார் இவ்வெனக் கூற இயலாமையையே புலப்படுத்துகிறது. எனவே செளகரியங் கருதி ஒரு முறையில் எழுதிக் கோத்த நீண்ட பாடல்களைப் பிற்காலத்தார் 'பத்துப்பாட்டு' என வழங்கலாயினர் என்றலே அமைவுடைத்தெனத்தோன்றுகிறது. இவ்வழக்கு கி. பி. 14-ம் நூற்றாண்டிற்கு முன்னரே நிலைத்துவிட்டதென்பது மயிலைநாதர் 'பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என்னும் இவ்விவலக்கியங்களுள்ளும்' (நன். 387, உரை) எனக் கூறுவதால் விளங்கும். 'பாட்டு' எனக் குறிப்பிடும் வழக்காறும் நாளடைவில் உளதாயிற் றென்பது 'பாட்டினுந் தொகையினும் வருமாறு

கண்டுகொள்க' என்ப் பேராசிரியர் (தொல். செய். 50) கூறுவதால் அறியலாகும்.

மேலெழுதியவற்றூற் பெற்ற முடிபுகள் கீழே தொகுத்துக் காட்டப்பட்டுள்ளன :

	காலம்	நூல்கள்	சமயம்
1. சங்க-நக்கிரர்	கி. பி. 250	நெடுநல்வாடை	சைவம்?
		தொகை நூற்செய்யுட்கள்	
2. இலக்கண-நக்கிரர்	கி. பி. 850	அடிநூல்	சமணம்
3. நக்கிரதேவநாயனார்	கி. பி. 1000	முருகாற்றுப்படை முதலிய 11-ம் திரு முறைப்பிரபந்தங்கள்	சைவம்
4. உரைகாரர்நக்கிரர்	கி. பி. 1200		

முருகாற்றுப் படைக்கு நச்சினூர்க்கினியர் உரையைத் தவிரப் பல உரைகள் எழுதப்பட்டுள்ளன. பண்டையுரை காரர்கள் மீது சமத்தப்பட்ட உரைகளும் அச்சிலிருக்கின்றன. உதாரணமாக, தி. சண்முகம்பிள்ளை யவர்களால் பார்த்திப னுடைய மேடரவியில், சென்னை ஜீவரக்ஷாமிர்த அச்சுக் கூடத்தில் 'பரிமேலழகருரை'யென ஒருரை பதிப்பிக்கப் பட்டது. இதனையே மகா மகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் பத்துப் பாட்டின் 3-ம் பதிப்பில் 'வேறுரை' என அடிக்குறிப்பிற் காட்டி யிருக்கின்றார்கள். பரிமேலழகர் இவ்வுரையை இயற்றவில்லை யென்னுங்கருத்தோடுதான் இதனை 'வேறுரை' என ஐயரவர்கள் குறித்துள்ளாரென நினைக்கிறேன். இதனைப் போன்றே 'உரையாசிரியருரை' என ஏட்டுப் பிரதியில் எழுதப்பெற்ற ஒருரையுளது. இதனை மதுரைத் தமிழ்ச் சங்கப் பிரசுரமாக யான் வெளியிட்டுள்ளேன். உரையாசிரியர் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் இளம்பூரணவடிகள் இவ்வுரையை

இயற்றியவரல்லர் என்பது உரையின் நடையை நோக்கிய அளவிற்கு புலனாம். ஆனால் எட்டுப்பிரதி 994-ம் ஆண்டு கார்த்திகை மாதம் 30-ம் தேதி எழுதப்பெற்றது. எனவே இற்றைக்கு 133 வருஷங்களுக்கு முன் பிரதிசெய்ததாகும். எப்பொழுது இவ்வுரை வகுக்கப் பெற்றது என்பது அறியக் கூடவில்லை. இவ்வுரையும் நச்சினூர்க்கினியர் உரையும் பெரிதும் ஒத்துச் செல்கின்றன. 'வசிந்துவாங்கு நிமிர் தோள்' (106-ம் அடி) என்றதன் உரையில் 'வளையவேண்டுமிடம் வளைந்து நிமிர்வேண்டுமிடம் நிமிரும் தோளென்றும் உரைப்பர்' என நச்சினூர்க்கினியர் தமக்கு முற்பட்ட உரைகாரர் ஒருவரைக் குறிப்பிடுகின்றார். 'உரையாசிரியர்' உரையில் இப்பொருளே காணப்படுகிறபடியால், இவ்வுரை நச்சினூர்க்கினியர்க்குமுந்தியது எனக்கொள்ளுதல் அமையும். உத்தேசமாக கி. பி. 14-ம் நூற்றாண்டில் இவ்வுரை எழுதப்பெற்றதாகலாம்.

இது ஒரு சிறந்த பழையவுரையாகும். யாவரும் அறியக்கூடியபடி மிகவும் எளிமையான நடையில் எழுதப்பெற்றிருக்கிறது. மாட்டு முதலிய இலக்கணத்தால் அடிகளைச் சிதைத்து அலைத்துப் பொருள் பண்ணாதபடி சொற்கிடக்கை முறையிலேயே பெரும்பாலும் பொருள்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆற்றுப்படையைக் கற்போர்க்கு இது மிகவும் உதவியாக இருக்கும். இவ்வுரையால் இதுகாறும் கருகலாயிருந்த ஓர் அரிய தொடருக்கு இப்போது பொருள் விளங்குகிறது. 216-ம் அடியிலுள்ள 'தலைத்தந்து என்பதற்கு 'முதற்கை கொடுத்து' என நச்சினூர்க்கினியர் எழுதினர். புறநானூறு 24-ம் செய்யுளில் 'தலைக்கை தருஉந்து' என்பதற்கு அதன் பழையவுரைகாரர் 'முதற்கை கொடுக்கும்' என்றெழுதினர். 73-ம் கலியுள் 'துணங்கையுட் டலைக் கொள்ள' என்பதற்குத் துணங்கைக் கூத்திடத்தே.....

தலைக்கை கொடுத்தற்றெழுழிலை.....கொள்கையினாலே ' என நச்சினூர்க்கினியர் விளக்கினார். ஆனால் தலைக்கை கொடுத்தல் அல்லது முதற்கை கொடுத்தல் என்பதன் பொருள் இது காறும் விளங்கியபாடில்லை. இவ்வுரைகாரர் ' அவர்கள் (மகளிர்கள்) களவறிந்து அவர்கட்கு இருப்பிடங்கொடுத்து' என்றெழுதுகின்றார். இவ்வுரை பழைய வழக்காற்றினை யுணர்ந்து எழுதியதாகத் தோன்றுகிறது ; பொருளும் விளங்குகின்றது.

முருகாற்றுப்படை எவ்வளவு பிற்பட்ட காலத்தார் யிருப்பினும், அது சைவ நன்மக்களுக்குப் பாராயண நூலாய் அமைந்துவிட்டது. சிறந்த ஓர் இலக்கியமாகவும் அது கொள்ளற்குரியது. அதனைப் பொருளுணர்ந்து கற்றல் தமிழ்-மக்கள் அனைவர்க்கும் கடமை. .

4. நெடுநல்வாடையும் நக்கீரரும்*

செந்தமிழணங்கு தன் மக்களாகிய சங்கமருவிய சான் றேரைத் துணைக்கொண்டு தனது நெறிவழியே செல்ல, கால மென்னும் ஆறலை கள்வன் வழிமறித்து அவளது அணிகலன் களையெல்லாம் கவர்ந்துகொள்ள முயன்றான். துணை வந்த சான்றோர்கள் அவனைத்தகைப்பவும், அவன் அதிக்கிர மித்து ஆபரணங்கள் பலவற்றையும் பறித்துக் கொண்டான். ஒரு சிலவே எஞ்சின. இவற்றைச் சேகரித்து அச் சான் றோர்கள் தம் அருமைத்தாயராகிய தமிழ் மடவரலது கையி லுய்ப்ப, அம்மடவரல் தானும் பிற்காலத்துள்ள தனது மக்கட்கென வழிமுறையே உரிய மாநிதியாக உதவியவை களில் “ பத்துப்பாட்டு ” என்னும் அரும்பெறல் மணிக் கோவையும் ஒன்றும்.

இம் மணிக்கோவையி னுள்ளே ஏழாவது மணியாக நின்று மினிர்வது நாம் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்ட ‘ நெடுநல் வாடை.’ இம்மணியினது உயர்வைப் பரிசோதித் தற்குச் சிறந்த ரதன் பரிசோதகன் ஒருவன் வேண்டுமென் பது மலையிலக்கு. அங்ஙனமிருப்பவும், யான் அத்தொழிலை மேற்கொண்டது தமிழன்னைபார் மாட்டு எனக்கு உள்ள பக்தியினது பெருவலி ஈர்த்துச் செல்லுதலானென்க.

பாட்டுடைத் தலைவன்

நக்கீரனானும் புலவர் பெருமான் தலையாலங்கானத் துச்செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைத் தலைவ

* ஆசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதிய ஓர் ஆங்கிலக் கட்டுரை யைத் தழுவ 1912-ல் எழுதிப் பாளையங்கோட்டை சைவசபையில் பேசப்பட்டது. பின்னர், 1937-ல் திரு. ச. த. சற்குணர் B A., அவர்களின் அறுபதாவது ஆண்டு விழா மலரில் வெளிவந்தது.

கைக்கொண்டு இயற்றியது இந்நூல். பாண்டியன் நெடுஞ் செழியன் பகைப்புறஞ் சென்று மண்டமர் நசையோடு கண்படை பெறுது பாசறைக்கண்ணையிருப்ப, அவனோடு இன்புன்றிற்றிருக்கப்பெறுது அரண்மனையிலே தனித்திருந்து தனது இன்னுயிர்த் தலைவனது பிரிவை நினைந்து நினைந்து நெஞ்சழிந்து வருந்திக் கொண்டிருக்குந் தலைவியை அவன் விரைவில் அடையக் கடவனென்று கொற்றவையைப் பரவுவாள் கூறியதாக அமைந்துள்ளது இப்பாட்டு.

இனி, பாட்டுடைத் தலைவனாகிய பாண்டியன் நெடுஞ் செழியன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர விரும்பொறையொடு பொருது அவனைச் சிறைப்படுத்தி அவற்கு உதவியாக வந்த திதியன் முதலிய எழுவரையும் விண்ணுலகேற்றிய வீரவைன். இவன் முன்னேரெல்லாம் போரில் தலைநின்று புகழ் நிறுவிய சிறப்பினரென்பது

முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியன் ஞாலம்
தாளிற்றந்து தம்புகழ் நிறீஇ
ஒருதா மாகிய உரவோ ரும்பல்

என்னும் புறநானூற்றுச் செய்யுளால் (18) நன்கு அறியக்கிடக்கின்றது. இவன் தலையாலங்கானத்தில் செருவேன்ற வீரனென்பது

ஞாலம் நெளிய ஈண்டிய வியன்படை
ஆலங் கானத்து அமர்கடந் தட்ட
கால முன்ப

என்ற அடிகள் (புறம், 23) விளக்குகின்றன. இவன் வேள் எவ்வியின் மிழலைக் கூற்றத்தையும், பழைய வேளிருடைய முத்தூற்றுக்கூற்றத்தையும் கைக் கொண்டவனென்பது,

ஓம்பா ஈகை மாவே ளெவ்வி,
புனலம் புதவின் மிழலையொடு கழனிக்

கயலார் நாரை போர்விற் சேக்கும்
 பொன்னணி யானைத் தொன்முது வேளிர்
 குப்பை நெல்லின் முத்துறு தந்த
 கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செயிய

என்னுஞ் செய்யுட்பகுதி (புறம், 24) தெரிவிக்கின்றது.
 இவன் செருவேன்ற பொழுது பகைவரது முரசங் கைக்
 கொண்டா னென்பது

உடலருந் துப்பி னொன்றுமொழி வேந்தரை
 அணங்கரும் பறந்தலை யுணங்கப் பண்ணி,
 பிணியுறு முரசங் கொண்ட காலை

என்னும் வரிகள் (புறம், 25) புலப்படுத்துகின்றன.

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
 மாங்குடி மருதன் தலைவ னாக,
 உலகமொடு நிலையுய பலர்புகழ் சிறப்பிற்
 புலவர் பாடாது வரைகளன் னிலவரை:
 புரப்போர் புண்கண் கூர,
 இரப்போர்க் கியா இன்மையா னுறவே

என்னும் அடிகள் (புறம், 72) இவனுக்குத் தமிழ்ப்புலவர்
 கள் மாட்டுள்ள அன்பினையும் நன்குமதிப்பினையும் இவனது
 ஈகைக் குணத்தையும் மதுரைக்காஞ்சி இயற்றிய மாங்குடி
 மருதனார் இவனது வாயிற்புலவர் என்பதையும் நன்கு வலி
 யுறுத்துகின்றன. இவன்செருவேன்ற காலத்தில் ஆண்டின்
 இனையவனென்பது

பொருநனும் இனையன் கொண்டியும் பெரிதென

என்னும் அடி (புறம், 78) உணர்த்துகின்றது. இவ்வாறே
 இவன் தற்பெருமையுடையானல்ல னென்பது புறநானூற்று
 77-ம் செய்யுளால் இனிது பெறப்படுகின்றது. இவனது
 குணசியங்கள் இவ்வாறுள்ளன. இனி இவன் வாழ்ந்து
 அரசு புரிந்த காலம் இதுவென சிச்சபிக்க முயலுவோம்.

காலம்

பண்டைக்கால ஆராய்ச்சியிற்றலையிட்ட அறிஞர்களுக் குள்ளே, டாக்டர் S. கிருஷ்ணசாமியையங்காரவர்கள் முன்னணியில் நிற்பாராவர். இவர்கள் “கடை வள்ளலார் காலம்” என்றதோர் வியாசம் வெளியிட்டுள்ளார்கள். அதில் கடைச்சங்கப் புலவர்கள் என்று கருதப்பட்டவர்களுட் பலர் கி. பி. 100 முதல் 300 வரையிலுள்ள காலத்தில் வெவ்வேறு பகுதிகளிலிருந்தார்களென்றும், அப்போது பாண்டியர்களில் நெடுஞ்செழியனும், அவன் மகன் இளஞ்செழியனும் அவன் மகன் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனும், சோழர்களில் கரிகாற் பெருவளத்தானும் அவன் பௌத்திரன் கோக்கிள்ளியும், சேரர்களிற் செங்குட்டுவனும் அரசுபுரிந்து வந்தனர் என்றும் கூறியிருக்கின்றார்கள்¹. இவர்கள் காலஞ்சென்ற ஸ்ரீ வி. கணகசபைப் பிள்ளையவர்களைப் பின்பற்றியே இம் முடிபிற்கு வந்துள்ளார்கள். பிள்ளையவர்கள் கரிகாற் பெருவளத்தானுக்கும் கோக்கிள்ளிக்கும் இடையில் நலங்கிள்ளி யென்றொருவன் இருந்ததாகக் கொள்வார்கள். இலங்கையரசனான முதற்கஜபாகு கண்ணகி யென்றும் பத்தினிக் கடவுட்குச் செங்குட்டுவன் கோயிலமைத்தபோது வந்திருந்தான் என்றும், அவனும் இளஞ்செழியனும் உறையூர்க்கிள்ளியும் அக்கடவுட்குத் தனித்தனியே கோயிலமைத்தார்களென்றும், சிலப்பதிகாரத்தால் நன்கு விளங்குகின்றன. கஜபாகுவின் காலம் கி. பி. 171—193 என்று இலங்கைப் புராதன சரித்திரமாகிய மகாவம்சத்தினைப் பதிப்பிட்ட கெய்கர் (Geiger) கூறுவர். இதனாலே இளஞ்செழியனுக்குப்

1. இங்குக் குறித்த முறைகளெல்லாம் வெற்றுகங்களே யாம். ஆதாரம் யாதும் இல்லை.

பின் அவன் மகன் நெடுஞ்செழியன் அரசாட்சி செய்தது கி. பி. 250-ஐ அடுத்த காலம் என்பது தெளிவாகின்றது.

இறையனார் கப்பொருளுரை உக்கிரப் பெருவழுதியார் காலத்து நக்கீரர் இயற்றினாரென்பது அதன் முன்னுரை கூறும் செய்தி. இது பிழையாமென்பது முந்திய கட்டுரையில் காட்டியுள்ளேன். உண்மையெனக் கொண்டவிடத்தும், மேலை முடிபே பெறப்படுகின்றது. உக்கிரப்பெருவழுதி தான் முதல் நெடுஞ்செழியன் என்பது ஐயங்காரவர்களுக்கும் பிற சில அறிஞர்களுக்கும் கருத்தாகும். அங்ஙனமே கொண்டால், இவனது பெளத்திரன தலையாலங் கானத்துச் செருவேன்ற பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தும் நக்கீரர் இருந்து அவனது வென்றிச் சிறப்பைப்பற்றி நெடுநல்வாடையியற்றினார் என்பது போதரும். இதற்கேற்ப இளஞ்சென்னியைப்பற்றி அவன் கண்ணகியார்க்குக் கோயில் சமைத்தானென்ற செய்தியன்றி வேறென்றும் நூல்களிற் காணப்படாமையாலே இவன் சிறிது காலந்தான் உயிர் வாழ்ந்து அரசு புரிந்தான் என்று கொள்ளவேண்டும். 'பொருநனு மினையன்' என்று புறம் 78-ல் நெடுஞ்செழியன் குறிக்கப்படுவதால், அவன் தலையாலங்கானத்துப் போர் புரிந்தபோது இளங்கானையா யிருந்தானென்று யான்மேலே சுட்டியதும் ஈண்டைக்கு அமைவுடைத்தாதல் காணப்படும். ஏனெனில், அவன்முதியனா பின்றையே போர்நிசுழ்த்தினுனெனின், நக்கீரர் அத்துணைக்காலம் உயிர் வாழ்தல் அசம்பாவிதமாகலான். இக்கூறியவற்றை உற்று நோக்கும்போது உக்கிரப் பெருவழுதியும் ஆண்டில் இளைஞகைவே இறந்திருத்தல் வேண்டும், அல்லாக்கால் அவன் விருத்தன யிருக்கும் போது நக்கீரர் இளைஞராயிருந்தாராகல் வேண்டும். இவர் சங்கப் புலவர்களுக்குள்ளெல்லாம் தலைமை பெற்றாராகலின் இவ்வாறு கொள்ளுதல் அத்துணைப் பொருத்தமுடையதன்று.

இக்காரணங்களால் நக்கீரர் ஆண்டின் முதியவராயிருந்தபோது நெடுநல் வாடையிறற்றினாரென்பதும் அப்பாட்டுடைத் தலைவனது காலம் 3-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியாயிருக்கலா மென்பதும் நிச்சயித்தல் தகும்.

இந்நூலில் வரும் ஜோதிஷக் குறிப்பும் பிற செய்திகளும் இத்துணிவினையே வலியுறுத்துகின்றன. இவைபற்றி முன்னரும் கூறியுள்ளேன்.

தலைக்குறிப்பு

இனி, நெடுநல்வாடையென்ற செய்யுளின் தலைக்குறிக்கைப்பற்றிச் சிறிது சிந்தனை செய்வோம். இப்பெயர் நெடியாகிய நல்லதோர் வாடையென விரிதலில் பண்புத்தொகையாகுர். பகைவர்மேற் சென்ற தலைவனைப் பிரிந்து இராக்காலங்களிற் சிறிதும் இமை பொருந்தப் பெறாளாய் இருக்கும் தலையி மிகவும் வருத்தத்தோடு உயிர் தாங்குபவளாதல் இயற்கை. மற்றைய காலங்களைக் காட்டினும் வாடைக் காலத்தில் நுகர்ச்சி விருப்பம் மிகுதியும் நிகழ்வதாகும். ஆதலால் அக்காலத்தே அந் நுகர்ச்சி பெறாதது மட்டுமேயன்றி, இன்னுயிர் மணுளன் தன்னருகிருக்கவும் பெறாதளாகிய தலைவிக்கு ஒவ்வொரு ரொடியும் ஒருழியாகத் தோன்றும் என்பது வெளிப்படையு. ஆகவே, அவட்கு இக்காலம் நெடியதோர் வாடைக்காலமாயிற்று. தலைவற்கோவெனில், அவனது விருப்புப்போகத்தின்கண் மட்டும் நிகழ்வதொன்றன்று. பல அரசர்கட்குள் ஒருவன் எனப் பொதுவாக வைத்தெண்ணப்படுதலை வேண்டாது, அவருளெல்லாம் தலைமை பெற்றானிவன் என்று புகழப்படுதலைவேண்டி, போகத்தின்கண் மனமற்று, தன்னோடொப்ப வீற்றிருந்த அரசர்கள்மேற்படையெடுத்து வேற்றுப் புலத்துப் போதலை மேற்கொள்ளுகின்றான். பிற அவாவின்கண் எவ்வளவு தூரம் இவன்

பற்றறுகின்றானே அவ்வளவு தூரம் தான் மேற்கொண்ட தொழில் மேலேயே கருத்துக்கொண்டு மனவலியுடையனாகின்றான். ஆகவே, அவனது நோக்கத்தை முற்றற முடித்தற்கு மனவெழுச்சியை யூக்குதலினாலே, இக்காலம் அவற்கு நல்லதோர் வாடைக்காலமாயிற்று.

இச்செய்யுள்தானும் தலைவன் பிரிந்தமைக்கூறி, போர்க்களத்தே அவனை வெற்றியெய்த வைத்தலின், இது பாடையும் இதற்குப் புறநாய வாகைத்திணைபுமாயிற்று. பாடையினது இயல்பு பிரிதல்; வாகையினது இயல்பு பகைவரை வெல்லுதலும் வெல்லுதல் நிமித்தமும் ஆம்.

நூலிற் பொதிந்த பொருள்

இனி நெடுநல்வாடை யென்னும் செய்யுளிற் பொதிந்த பொருளினிச் சுருங்க உரைக்கின்றேன். தலைவி, தலைவன் பிரிந்தமையை ஆற்றாளாய், அவன் வரும் வழிமேல் விழி வைத்துக் கழிக்கும் குளிர்கால இரவினுள் ஒன்றைப் புலவர் பெருமானாகிய நக்கீரர் வருணிக்க எடுத்துக்கொண்டார். இரவுப் பொழுதை வருணிக்க எடுத்துக்கொண்டதன் காரணம் என்னென்று சிறிது சிந்தித்தல் வேண்டும். பகற் போதில், ஈண்டெடுத்துக்கொண்ட அரசியைப் போலும் ஒரு தலைவி தோழியர் பலர் தன்னைப் புடைசூழ இருப்பாள். அரசியர்க்குக் கணவனது நினைவுண்டாகா வண்ணம் பகற் காலத்தப் பற்பல ஆடல் பாடல்கள் நிகழ்த்துவர். மேலும் வகற்பொழுது போகந் துய்த்தற்குரிய காலமுமன்று :

காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி,

மாலை மலருமிந் நோய்

என்பவாகலின். இக் காரணங்களால் பகற்பொழுது, அத்துணை நெடியதாய்த் தோன்றுதலில்லை. இரவிலோ வெனில், மகளிருள் ஒருவர் இருவரைத்தவிர மற்றையோர்

தத்தம் இருக்கதை ஏசுதலீனாலே, தனிமையாயிருக்க நேர்ந்த தலைவிக்கு ஊற்றுக்கண் போலும் அவளது நெஞ்சிலே நினைவு ஒன்றன்பின்னொன்றாய் உதித்துக் காமம் கைம்மிக அளக் கொணர்த்துயர அளக்கரில் விழுதலின், இக்காலம் நெடிதாய்த் தோன்றும். இது தலைவற்கு நல்லதாதல் முன்விளக்கப்பட்டது.

இவ்வண்ணமாகத் தலைவிக்கு நெடியதாயும், தலைவற்கு நல்லதாயும் உள்ளது வாடை. தலைவியை நோக்கும் போது அகத்திணையாகவும், தலைவனை நோக்கும்போது புறத்திணையாகவும் இச் செய்யுள் அமைந்தது. நூலின் கண்ணும், வாடைக் காலத்தை வருணித்த பின்னர், தலைவிக்கு இரவு நெடியதாயவாறும், தலைவற்கு அக்காலம் நல்லதாயிருக்கு மாறும், தலைக்குறிப்புச் சொற்களை நிறுத்த முறையிலே கூறுதல் ஈண்டு நோக்கிக்கொள்க. மேற் கூறியவற்றால், இந்நூல், அகமும் புறமும் விரவி வந்து இனிமைபெற்றுள்ளது என்பது தெளிவாம். அகம் என்றதில் ஒரு சிறு வேறுபாடு நோக்குதற்குரியது. சுட்டியொருவர் பெயர் கொள்ளாமையின் அகமாயிற்று (தொல். அகத். 54). 'வேம்புதலை யாத்த நோன்காழெஃகம்' என அடையாளப்பூக் கூறின மையின் முழுதும் அகமாகாதாயிற்று. புறத்தோடும் இயைவதற்கு ஓர் இடைப்பட்ட தன்மையை இவ்வகம் கொண்டுள்ளது. ஒரு செய்யுளில், அகத்தை மட்டும் அல்லது புறத்தைமட்டுங் கூறினால், அஃது இத்துணைச் சிறப்புப் பெறாதென்பது சொல்லாமே அமையும்.

இப்போது கார்கால மாகையால் மேகம் பருவம்பொய்யாமல் புதுப் பெயலைப் பொழிந்து சிறிது இடை விட்டிருக்கின்றது. ஆறு முதலியன பெருக்கெடுத்து ஓடுகின்றன. இடையர்கள் பசுகிரைகளைத் தம் ஊர்க்கு அண்ணிய இடத்திலே மேய்த்துத் தம்முரின் கண்ணேயே தங்கப்பெருமையாலே வருந்துகிறார்கள். அவர்கள் வெள்ளத்தை முனிந்து

தூரவிருக்கும் மேட்டு நிலத்தின்கண்ணே தம் பசுநிரைகளை மேயவிட்டுப் போகட்டு, பற்பறை கொட்டக் குளிர் தாங்க மாட்டாது நடுங்குகிறார்கள் ; பலரும் ஒருங்குகூடி நெருப்பெழுப்பித் தம் கையை நெருப்பிலே காய்த்தி அதிற்கொண்ட வெம்மையைக் கன்னத்தே உய்த்து உய்த்து ஒருவாறு குளிர் நீங்கி யிருக்கிறார்கள். விலங்குகள் இரை தேடற்ரெழிலை மறந்து ஒடுங்கி யிருக்கின்றன. குரங்குகள் குளிர் மிகுதியால் நடுக்கமெய்தி உறுப்புக்களைச் சரித்து வலித்துக் கொண்டிருக்கின்றன. காற்றின் கொடுமையால் பறவைகள் நிலத்தே வீழ்கின்றன. எனினும், கொக்குக் கூட்டமும் நாரைகளும் புதுப்புனல் வரும் வேகத்திற்கு ஆற்றாது விலகி, ஒடுதலில்லாத நீர் இருக்கும் இடங்களிற் பாயுங் கயல் முதலிய மீன்களின்மேற் கருத்து வைத்தனவாய்த் தத்தித் தத்தி இயன்றமட்டும் பறந்து வந்து இரை கொள்ளுகின்றன. பசுக்கள் தம் கன்றுகளின் மேல் இயற்கையிலேயே கொண்ட அன்பை மறந்து, அவைகளை உதறி உதைக்கின்றன. அமோகமாய் வருவித்த மேகமும் இப்போது சிறுதுவலையாகப் பிலிற்றுதற்குக் கற்றுக் கொண்டிருப்பது போலத் தோன்றிற்று. இவ்விதமான கிராமாந்தரங்களிலிருந்து நாம் கர்ப்புறமணுகியதும், வயற்புறங்கள் தோறும் நீர் வளத்தால் நெற்பயிர்கள் செழித்து வளர்ந்து கதிர்கள் முற்றி இறைஞ்சி நிற்பதையும், அடிபருத்த கழுகினது பாளைவிரிந்த தாறுகளில் பசிய காய்கள் நீர்திரண்டு புறம்பருத்து முற்றிக் குலை குலையாய்த் தொங்குவதையும், பூக்கள் நிரம்பிய குளிர்ச்சியான சோலைகளிற் கிளைகள் ஒன்றோடொன்று உராய்ந்து தழுவி நிற்ப அவைகளிலிருந்து மழைத்துளிகள் இடையறாது வீழ்ந்துகொண்டிருப்பதையும் காண்பெறுகின்றோம். இத்தகைய குளிர்ந்த இரவில் அரசியார்கண்படுக்கும் பள்ளியறைக்கு நாம் சென்று அவ்விடத்து

அவரெய்துறும் பருவரலுக்கு உள் ளுடைந்து அநுதபித்தலிய ளும். அங்கே சென்று எய்துதற்கு, நகரத்திற்கு வெகு தூரத்திலுள்ள கிராமப் பிரதேசங்களிலிருந்து புறப்பட்டு நம்மையு முடன்கொண்டு போதுகின்றார் நக்கீரர்.

புலவரோடு கூட நகர்க்குள் நாம் பிரவேசித்ததும் மாலைக்காலமாகின்றது. தெருக்கள் ஆறு கிடந்ததுபோல அகன்று நெடியவாயிருக்கின்றன. அங்கே அழகிய திண் னிய தோளினையும் தேகப் பயிற்சியால் சதைகள் ஏறப் பெற்று முறுக்குண்ட மேனியையுமுடைய மிலேச்சர்கள் கள்ளுண்ட மகிழ்ச்சியால் தலைதடுமாறி மழைத் துவலையையும் சிறிதுங் கருதாதவராய், பகல் கழிந்து விட்டமையையும் நோக்காதவராய், துகில்களை முன்னும் பின்னும் நாலவிட்டுக் கொண்டு, தமக்கு வேண்டிய விடத்தெல்லாம் திரிவதைக் காண்கின்றோம். தெருவில் இருமருங்குமுள்ள மகளிர்கள் கார்ப் பருவத்தின் தன்மையால் இரவும் பகலும் தெரியாத வராய் மயங்கி, பின் பூந்தட்டிலே இட்டு வைத்திருக்கும் பிச்சிப்போதுகள் மெல்லென முகையளிழ்ந்து நறுமணங் கமழுகையினாலே அந்திக்காலமாயிற்றென்பதை யுணர்ந்து, இரும்பினால் செய்த தகளியில் நெய்வார்த்துத் திரியிட்டு விளக்கேற்றி, நெல்லும் மலருந் தூவிக் கைதொழுகின்றார் கள். அங்காடிகளெல்லாம் மாலைக்காலத்தே மிகச் சிறப் புடனே விளங்குகின்றன. இங்ஙனம் பொழுதறிந்து கோடற்கு வகைதெரியாத மனையுறை புறவுகள் தம் பேடு களுடனே இரைதேடற்குச் செல்லாது, ஒரே நிலையிலிருந்து கடுத்த காலானது ஆறும்படியாக இடம் மாறி மாறிப் பெயர்ந்து, கபோதகத்தலையில் இருக்கின்றன. வேனிற் காலத்தே உபயோகப்படும் தண்ணறஞ் சார்தமும் சிலா வட்டமும் இப்போது குளிர்ச்சி மிகுதியினால் மகளிர்க்கு வேண்டப்படாது கழிய, அவர்தங் குற்றேவலாளர்கள்

கொள்ளின் நிறத்தை யொத்த சாத்தம்மியிற் கஸ்தூரி முதலிய பசங்கூட்டு அரைக்கின்றார்கள். அம்மகளிர் மாலை யணிந்து கோடலை விரும்பாதவராய்ச் சின்மலர் பெய்து முடித்தலை வேண்டி, தம் கூந்தற்கு அகில் முதலியவற்றூ லுண்டாகும் நறும்புகையை ஊட்டுகின்றார்கள். கைவல் கம் மியன் அழகுபெற இயற்றிய ஆலவட்டங்கள் உறையிட்டப் பட்டுச் சிலம்பியினது வெள்ளிய நூல் அவைகளிலே பற்றிப் படர்ந்திருப்ப முனைக்கோலிலே தொங்குகின்றன. வேனிற் காலத்துத் துயில்கொள்ளும் மேன்மாடத்தின் அறைகளில் தென்றற்காற்று மெல்லெனத்தவழும் சாளரங்கட்கு எதிரே நின்று உலாவாது, அச்சாளரங்களை நன்கு பொருந்த அடைத்துத் தாழிட்டு, இனையோரும் முதியோரும் வாடைக் காற்றின் கொடுமைக் காற்றாது நெருப்பினை யெழுப்பிக் குளிர்காய்ந்துகொண் டிருக்கின்றார்கள். வேனிற் காலத்து ஆடற் றொழிவை விரும்பும் மகளிர், அவ் ஆடலை இப்போது துறந்து, பாடலை விரும்பி யாழிளையெடுத்து, அதன் நரம்புகள் குளிர்ச்சியாலே நிலைகுலைந்திருப்பக்கண்டு தம்மார்பகத்தே தடவி வெம்மையூட்டி, பண்ணுமுறை நிறுத்துகின்றார்கள்.

இவ்விதமாக, காலமழை செறிந்த வாடைக்காலத்து நிகழ்வன முழுமையுங் கண்குளிர்க்கண்டு சிறிது தூரம் சேறலும், அரண்மனையின் கோபுரவாயிலை யடைகின்றோம். அரசனது பெரும் பெயர்க்கு ஒப்ப மனைவகுத்தது போல அரண்மனை விளங்கியது. அதன் கோபுரம் பெரியதொரு குன்றினைக் குடைந்து வாயிலமைத்ததுபோன்ற தோற்ற முடையதாயும், வென்றெழு கொடியோடு வேழஞ்சென்று புகும்படியாக உயர்ந்த நெடுகிலை யுடையதாயும் நிற்கின்றது. உத்திரக்கற்கவியிலே நடுவே திருவும் இருபுறத்தும் இரண்டு செங்கழுநீர்ப்பூவைக் கைக்கொண்ட இரண்டு பிடி களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. நிலையிலே அமைந்திருக்.

கும் கதவுகளிரண்டும் கம்மியனது வேலைப்பாட்டின் திறத்தால் புகையழுட்புக இடைவெளியின்றி நன்றாய்ப் பொருந்தியிருக்கின்றன. ஆனால் புலவரது பெருங்கருணைக்கும் பாத்திரராகிய நாம் அவருடன் உட்செல்லப்பெற்று அரண்மனை முற்றத்தை அடைகின்றோம். அவ்விடத்தே மணல் பரப்பியிருக்க, கவரிமாவும் அன்னமும் அதில் தாவித் திரீகின்றன. குதிரைகள் பந்தியிலேயே நிற்க நேர்ந்ததனை வெறுத்து உணவைக் குதட்டுங் குரல், வெள்ளிய நிலா முற்றத்தே மகரவாயாகப் பகுத்த வாயிலிருந்து கலங்கினை மழைநீர் வந்துவிழும் ஓதை, மயில்கள் செருக்கி ஆரவாரிக்கும் இசை : இவ்வனைத்தும் செறிந்து மலையினிடத்து ஓசைபோல ஒரே ஓசையாய்க் கேட்கப்படுகின்றதேயன்றி, மற்றைக் காலங்களிற் போல வேறுபடுத்து அறியக்கூடிய ஆடல் பாடல் முதலிய இன்றோசை கேட்கப்பெறுகின்றிலம், இனி, அரண்மனையினுள்ளே பிரவேசித்ததும் நாம் காணுங்காட்சிகள் நம்மைப்பெரிதும் வசிகரிக்கின்றன. யவனர்கள் தொழில்முற்ற இயற்றிய பாவைகள் நெய்வார்க்கப்பட்ட தகவியில் விளக்கமேந்தி அழகிதாகக் கட்டுக்கள் தோறும் நிற்கின்றன. கட்டுக்களை ஒவ்வொன்றாய்க் கடந்து அரிதியினியன்ற அந்தப்புரத்தை யடைகின்றோம். அது, வரைகண்டன்ன தோற்றத்தை யுடையதாய், வரையிலே இந்திரதனுசு கிடந்தாற்போல வீழ்ந்து கிடக்கும் கொடியினதாய், கரிய திண்ணிய தூண்களையும், செம்பிலே செய்யவல்ல தொழில்கள் பலவும் அமைந்த சுவரினையுங்கொண்டு கவினுற விளங்குகின்றது.

பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை யல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்

கர்ப்பக்கிருகத்தினுள்ளே, புலவர் சிறிதும் அஞ்சாது

நம்மையிட்டுக் கொண்டு சென்று அரசரது சயனக் கிருகத்தினுள்ளே நம்மை உய்க்கின்றார்.

இவ்வழகிய அறையின் கண்ணே நாற்பதிற்பியாண்டு சென்ற யானையினது தந்தத்தினை அளவுதகச் செய்தி இலைத் தொழில் இடையிடையே பெய்து அமைத்த பெரியதோர் கட்டில் காண்கின்றோம். ஒழுக மெல்லிதாய்த் திரண்ட கரல்களிலே யமைத்துள்ள சூடங்கள், மெல்ல அசைந்து நடக்குரியல்பினராகிய கர்ப்பினிகளது பால்கட்டி வீங்கிய ஸ்தன்னிய பாரங்களை யொத்து விளங்குகின்றன. மூட்டு வாய் சிறிதுந் தெரியாதபடி நன்கு பொருந்தின சாளரங்களை ஆணி கொண்டு மேற்கட்டியில் தைத்துக் கட்டிலைச் சுற்றி முத்துவடம் நாற்றியிருக்கின்றது. கட்டிலின் நடு விடத்திலே புலிவடிவம் பொறித்த அழகிய நிறம் பொருந்திய தகடு ஒன்று பரப்பியிருக்கின்றது. மெல்லிய உரோம மூதலியன உள்வைத்த மெத்தை யதன்மேல் இடப்பட்டிருக்கின்றது. அன்னத்தூவிகளைப் பரப்பி, ஒள்ளிய துகிலொன்றும் அதில் விரித்திருக்கின்றது.

இன்னணமமைந்த படுக்கையின் மேலே பெண்ணரசியார் படுத்திருப்பக் காண்கின்றோம். கருத்தொருங்கிக் கணவன் மேலே நினைவு வைத்தவளாய்க் கிடத்தலின், மனோபாவகத்தினு லன்றிச் சரீரியாய் நாம் அங்கிருந்த போதிலும் நம்மை யறியக்கூடாத நிலைமையிலிருந்தாள். முத்தாரங்களைச் சுமந்து அழகுபெற்று முன் தோன்றிய அவள் மார்சிடத்தே, இன்று திருமாங்கல்ய மட்டும் தாழ்ந்து அசைந்து கிடப்பதையன்றி வேறொணியும் அதிற் காணக்கூடவில்லை. யுனைதல் செய்யாமல் அவளது அளகம் நுதற்புறத்திலே யுணரிக் கிடக்கின்றது. ஒளி மிகுந்த சூழைகள் கவின் பெறக் கிடந்த அவள் காதிலே ஒரு சிறு தாளுருவி அழுந்திக் கிடக்கின்றதே யன்றி வேறொன்றுமில்லை. பொற்றொடி

கிடந்து தழும்பேறியிருந்த அவளது முன்கைகளிற் சங்கி
 னுற் செய்த வளைகள்தாம் இன்று காணப்படுகின்றன. அவ்
 அணங்களுரது திவ்ய சரீரத்திலே மெல்லிய பட்டாடை
 யொன்று மின்றி மிகச் சாதாரணமான புடைவையொன்று
 தான் இருக்கின்றது. இவ்விதமாக, வண்ணங்களைக்
 கொண்டு எழுதப்பெறாது வடிவமட்டுங் காட்டப்பட்ட
 சித்திரம் போன்று அவள் படுக்கையிற் கிடந்தாள்.
 இயற்கை வனப்பு வாய்ந்த சிலதீயர்கள் அரசியினது திரு
 வடியை வருடி நிற்கின்றார்கள். அவட்கு ஆற்றாமை
 மிகுந்ததினாலே, ' நும் இன்னுயிர்த் தலைவர் விரைவில் வந்து
 நும்மை அடைகுவார் ' எனப் பலவாறாக அவர்கள் இன்
 னுரை இயம்பியும், அவைகளைக் கருத்துட் கொள்ளாளாய்
 மிகக் கலங்கி, கட்டிலின் திரையிலே மெழுகுசெய் படத்தில்
 சந்திரனோடு பிரிவின்றி அமைத்திருக்கும் உரோகினியைப்
 பார்த்து நெட்டுயிர்க்கின்றாள். கடைக்கண்ணில் கண்ணீர்
 மல்கித் ததும்பி வழிகின்றது. அதனைத் தன் விரலிற் சேர்த்தித்
 துளி துளியாகத் தெளித்து, தனிமையாகப் போக்கருந்
 துயரப்புணரியில் அழுந்திக்கிடக்கின்றாள். நன்று : இத்
 துணைத் துன்பத்திற்குக் காரணமான அரசன்யாண்டுளன்?

அரசன் இருக்குமிடத்தை அறிவுறுத்தற்குப் புலவர்
 நாட்டைக் கடந்து வெகுதூரத்திற்கு நம்மை இட்டுக்
 கொண்டு செல்கின்றார். அங்கே பகைப்புலத்திலே கார்
 காலத்துப் பாசறைக்கண்ணே இருக்கின்றான் அரசியின்
 காதற்கணவன். இந் நள்ளிரவில் இனிய கலுக்கண்டு
 நித்திரை செய்துகொண்டிருக்கின்றானா? இல்லை. அவனும்
 தன் தலைவியை நினைத்துக் காமவசத்தளைய் உழல்கின்றானா?
 இல்லை; இல்லை. அவ்வினிய செயலுக்கு இப்பொழுது
 இவன் உடன்படான் என்று அறிக. யானையொடு மலைந்து
 வென்றி கொண்ட வீரர்களது விழுப்புண்களைக் கண்டு

அவற்றைப் பரிகரித்தற்குப் புறம்பே போதருகின்றான்-
வடதிசைக்கண்ணிருந்து வருகின்ற குளிர்ந்த காற்றிற்கு
எதிர்ப்பட்ட விளக்கினது சுடர் தெற்காகச் சாய்ந்து எரி
கின்றது. தனது தோளிலிருந்து நழுவி வீழ்ந்த துகிலை ஒரு
கையாற்பக்கத்தே அணைத்துக்கொண்டு, தனது உறைகழித்த
வாளினை ஏந்தி வருபவன் தோளிலே தன் மற்றொரு கையை
அமைதியோடு சேர்த்தியுள்ளான். இங்ஙனம் நடக்கும்போது
அவன் யுத்தத்திற்குச் சன்னத்தையு் இருப்பதைத் தெரிவிப்
பன போலச் சேணமிட்ட குதிரைகள், மழைத்துளியை
உதறிப் போகட்டுக் கனைக்கின்றன. தனக்கு முன்னாகச்
செல்கின்ற சேனாதிபதி புண்பட்ட வீரரை முறையே காட்ட,
அவர்களுக்கு அகமலர்ச்சி யுண்டாகும் வண்ணம் சுழுகையு்
இன்சொற் சொல்லித் தன்னுயிரினும் இனியராகிய சிலரோடு
பாசறைப் புறத்தே திரிதருகின்றான்.

இவ்வண்ணமா யுள்ளது தலைவி தலைவனது நிலைமை.
இதனைக் கண்ணுற்றவர்களுள் யாவர் தாம் போர் நன்கு முடி
வெய்தப்பெற்று அரசன் விரைந்து திரும்புதலை விரும்பாதவர்?

செய்யுள் நலம்

இதுவே செய்யுளிற் குறித்துள்ள பொருள். இனி,
செய்யுளினது நலத்தைச் சிறிது கோக்குவோம். பாட்டிற்
சொல்லக்கருதிய தலைமைப் பொருளை, பலவேறு பிரிவு
படுத்துச் சிதைவுறுக்காமல், ஒருமைப் படுத்தி யாவரும்
எளிதின் உணரக் கூடிய இயல்பும் இனிமையும் பெறும்படி
அமைத்த ஆற்றலும், அப்பொருளைத் தோற்றுவாய் செய்து
சிறிதும் இடர்ப்படாமல் செய்யுட் போக்கிலேயே வளர்த்து
முதிர்ச்சியடைவித்த திறனும், செய்யுட் பொருள் நிகழ்தற்கு
இடனாகிச் செய்யுட்குத் துணையாயமைந்த இயற்கையினது
நலன்களை உண்மையின் வழாமல் மனங்களிப்ப வருணித்த

அருஞ்செயலும், கருதிய பொருள் கற்பார் மனத்திற் பதிந்துகிடந்து இன்புறுவித்தலையே வேண்டி, அதற்கேற்ப ஒவ்வொரு வரியையும் அமைத்த கூர்த்த அறிவும், சுவையறி நூட்பமும், பெரிதும் வியக்கற்பாலனவேயாம்.

பிற்கால நூல்களிற் பயிற்சி மிக்ஞள்ளானொருவன் இச்செய்யுளைக் கற்பானாயின் அவன் காணும் வேறுபாடு மிகுதியாயிருக்குமென்பதில் ஐயமில்லை.

பிற்காலச் செய்யுட்களிற் பெரும்பாலான எதுகை மோனையாதி கட்டுக்களிற்றற் பிணிவுறுக்கப்பட்டு, பொருள் வளமின்றி, மிகைபடக்கூறல், கூறியது கூறல் என்பவை களுக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளும்படி. உள்ளன. அவை கவிதையினது உண்மை இயல்பறியாது சுவையில்லாத சொற்களை இடர்ப்படுத்துப் புணர்த்தியாக்கப்பட்டவைகளே. “சொன்னயமும் பொருணயமும் தொனிநயமும் துறுமி விளங்கா நின்ற” என்று ஆக்கியோனே எழுதின முகவுரை களிற் காணலாமன்றி, செய்யுள் நூலினுள்ளே இவைகளைக் காண்பது அரிதினுமரிது. ஓசை நயத்தில் இவ்வகைச் செய்யுட்களிற் காண்பவை யெல்லாம் எதுகையும் மோனையும் முறைப்பட வரலேயாம். இவ்வித விதிகட்கு உட்பட்டமையால், இவை ஓசை வேறுபாடின்றி ஒரே ஓசையினையுடைய வாய்க் கற்போர் மனத்தினைச் சலிப்படையச் செய்கின்றன. சங்கச்செய்யுட்களோ வெனில், அவை, பொருள் வளத்தைப் பெரிதுங் கருதி, பொருட்கேற்பச் சொற்களை யமைத்து, சொற்களிலும் சுவையுடைய சொற்களையே பிரயோகப் படுத்தி, பொருட்பொருத்தமுற ஓசையினை அடிக்கடி வேறு படுத்து, கற்றார் மனம் களிகூர்ந்து தளிர்க்கும் வண்ணம். இயற்றப்பட்டனவாகும். நமது நெடுநல்வாடையில் மிலேச் சர்கள் கட்டுடித்து வெறிகொண்டு மழையில் விரைவாக இறுமாந்த நெஞ்சினர் ளாகத் திரிகின்றதனை,

முடலை யாக்கை முழுவலி மாக்கள்
வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ்சிறந்து
துவலைத் தண்டுளி பேணுர் பகலிறந்து
இருகோட்டறுவையர் வேண்டுவயிற் றிரிதர

என்ற அடிகள் சூறிப்பிடுகின்றன. இவ்வடிகள் விரைந்து இறுமாந்து செல்லும் நடையைச் செவ்விதில் புலப்படுத்துகின்றமை காண்க. நெடுநல் வாடையிற் சுவையுடைச் சொற்களை ஆசிரியர் பிரயோகித்திருக்கின்றார் என்பதை,

அகலிரு விசும்பிற் றுவலை சுற்ப
கதிர்வணங்க
பண்ணுமுறை நிறுப்ப
சிலம்பி வானூல் வலந்தன தூங்க
நன்னுதல் உளறிய சின்மெல் லோதி
முகன் அமர்ந்து

முதலிய உதாரணங்களால் அறிக.

வடமொழிக்கலப்பும் பிற்பறைக்காலத்து நூல்களில் மிகுதியாகக் காணப்படும். சங்க நூல்களிலே, பொதுவாக நூற்றுக்கு ஐந்து விழுக்காட்டிற்குமேற் காணப்பெறுவதில்லை. நெடுநல் வாடையில் சற்றேறக்குறைய 610 முழுப் பதங்கள் இருக்கின்றன. இவைகளில் சுமார் 50 வடமொழிச் சொற்களும் பிராகிருதச் சொற்களும் காணப்படுகின்றன. ஆகவே இங்கே நூற்றுக்கு எட்டு வீதம் தான் பிற மொழிச் சொற்கள் உள்ளன வென்பது போதரும்.

பிற்பறைக்காலத்து நூல்களிலே, அழகு செய்வனவாக கருதப்படுகின்ற அலங்கார வகைகள் மிகுதியுங் காணப்படுகின்றன. அவைகள் உண்மையான செய்யுட்களை சுவைத் தறிந்த ஒருவனுக்கு மிகவும் அருவருப்பைத் தருகின்றன. உண்மையின் வழுவியும் சில விடங்களில் உண்மைக்கு முற்று மாறாகவும், பொருளினது தகுதியை நோக்காமலும், உலகின்கண்ணுள்ள பொய்களை யெல்லாந்திரட்டிக்கவிஞர்கள் அலங்க

காரம் கற்பிக்கின்றனர்; இயற்கை வனப்பின்கண் ஈடுபட்டு நூலியற்றினால்லர்; உயர்வு நவீற்சி யணியையே சிறந்ததாகக் கொண்டாடுவர். சங்க இலக்கியங்களிலே பயின்று வரும் அணிகள் கவித்வ - உண்மையின் வழுவதல் இன்று. உயர்வுநவீற்சியைச் சில்லிடங்களிற்காணலாம். பொருளினது தகுதிக்கு ஏற்ப உவமானங்கள் காணப்படும். பசும்புற்றரையிலே வெள்ளிய மலர்களை ஆங்காங்குப் பெய்தவிடத்து அது எவ்விதமாய் ஒருவனை இன்புறுத்துமோ அவ்விதமாகவே சங்க நூல்களிற்காணப்படும் அணிகளும் இன்புறுத்தும். சங்கப் புலவர்கள் இயற்கை வனப்பினை நன்கு ஆராய்ந்தவரென்பது தெள்ளிதிற்புலப்படும். அக்காலத்துக் கவிஞர்கள் கூறும் உவமானங்களைக் கேட்டமாத் திரத்தில் பெரியதோர் வியப்புண்டாவதன்றி மனோபாவக வுணர்ச்சியும் கூர்ந்து நுண்மையடையும். ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்ட நூலிலே 17 உவமானங்கள் ஆசிரியர் தருகின்றார். அதில் ஒவ்வொன்றும் மிக அழகியதாக அமைந்துள்ளது. உதாரணமாக,

ஆறுகிடந் தன்ன அகனெடுந் தெருவில்

கொள்ளுறழ் நறுங்கற் பலகூட்டு மறுக

முதலியவைகளைக் காண்க. தலைவனைக் காணப் பெறுதவருந்திக் கவினழிந்து கிடக்கும் தலைவிக்கு,

புனையா ஓவியங் கடுப்ப

என உவமை கூறினார். கம்பர் பெருமானும் இவ்வித சந்தர்ப்பத்தில்,

ஓவியம் புகை யுண்டதே யொக்கின்ற வருவார்

என்று கூறுகின்றனர். இவ்விரண்டினது தாரதம்மியத்தை-தலைநாவன்ன மனநிலையோடு சீர்தூக்கியறிக.

செய்யுள் நடையினும் சங்ககாலச் செய்யுளும் பிற்காலச் செய்யுளும் தம்முள் மிகுதியும் வேறுபட்டுக் காணப்படும். பல்வகையவாகிய அணிகளைப் பூண்ட ஒரு மங்கை

உலகிலுள்ள மக்களெல்லோரும் தன்னையே உற்று நோக்கிக்கொண்டிருப்பதாக எண்ணிக் கர்வத்தினால் மீதூரப்பட்டு மதர்த்து இறுமாந்து திரியும் நடைக்கும், அழகு மிகுந்த கற்புடைய மங்கை யொருத்தி கர்வமின்றிக் கண்டார் மனம் கனிவுறும்படி, எனினும் வேற்றெண்ணம் கொள்ளமுடியாத வண்ணம் பரிசுத்தமான தோற்றத்தையுங் கொண்டு, நடக்கும் நடைக்கும் எத்தனை வேறுபாடு உண்டோ, அத்துணை வேறுபாடு இவ்விருகாலத்துச் செய்யுட்கட்கும் உண்டாம். பிற்காலத்துச் செய்யுட்களிலே கருதிய பொருளைத் திறம்பட உரைப்பர் ; ஆனால் சொல்லும் முறை மனத்தினை வசீகரிப்பதில்லை. அவை பார்ப்பதற்குத் தளுக்காக மிளிரும் ; ஆனால் உண்மையினுயர்ந்த ரதனங்களுக்குரிய நீர், ஒளி முதலியன அவற்றிற் காணக்கிடையா. அழகாகச் செய்யப்பட்டு அணிகலன்கள் பூட்டி நிரப்பிய மரப்பாவை ஒன்றினை யந்திரக் கயிற்றினால் ஆட்டுகின்றது போலாம் அச்செய்யுளின் திறம். அவைகட்கு உயிரில்லை யென்றே சொல்லலாம்.

செய்யுளின் ஓசையை நன்கு கவனித்தால், அது சங்கீதத்தில் மிகுதியும் பயிலாது சிறிது பயின்று மெல்லிய குரலோடு ஒருவன் பாடுவானாயின் அஃது எத்துணை இன்பம் பயக்குமோ அத்துணை இன்பந்தான் பிற்காலப்பாடல் தருவதாயுள்ளது. சங்கச் செய்யுட்களெல்லாம் சுவையூறிய செழுந்தமிழ்ச்சொற்களால் அமைக்கப்பட்டு விழுமிய ஓசையுடையனவாயிருக்கின்றன. செல்லாறுதோறும் பொருளாழ்ந்து, கற்றோர்க்கு இதயங்களிக்கும் வண்ணம் இயற்றப்பட்டிருக்கின்றன. ஓசையைக் கருதினால், அது சங்கீதஞானமும் பயிற்சியும் நிரம்பிய ஒருவனிடத்துக் கணகணவென்று சாரீரம் பேசுவது போல, மிக்க இனிமையாய், இழைந்து செல்வதாய், அழகாய் இருக்கின்றது ; கேட்கக் கேட்க ஆசை கிளருகின்றது. உதாரணமாக,

பின்னமை நெடுவீழ் தாழத் துணை துறந்து
 நன்னுதல் உலறிய சின்மெல் லோதி
 நெடுநீர் வாரகுழை களைந்தெனக் குறுங்கண்,
 வாயுறை யழுத்திய வறிதுவீழ் காதிற்
 பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
 வலம்புரி வளையொடு கடிக்கெநால் யாத்து
 வாளைப் பசுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
 செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்து

 புனையா ஓவியங் கடுப்ப

என்றுவரும் அடிகளை உற்று நோக்குக.

பிறறைக் காலத்து நூல்களிற் பலவும் சமயவுணர்ச்சி மிக்க நாளிற் றேன்றினமையாலே அதன் பேராற்றலால் செய்யுட்களெல்லாம் வலித்து ஈர்க்கப்பட்டு அதன் வழிச் செல்கின்றன. பண்டைக்கால நூல்களிலே இவ்வியல்பு காணக்கிடையாது. இதனால் தமிழ்மொழிக் குண்டாகிய ஏற்றமுற் தாழ்வும் இங்கே விரிக்கிற் பெருகும்.

பண்டைக்கால வழக்க வொழுக்கமும் நாகரிகமும்

இனி, இந்நூலிலிருந்து உணரத்தக்க பண்டைக்காலத்து வழக்க வொழுக்கமும் நாகரிகமும் சிறிது நோக்குவோம். அக்காலத்தில் சிற்ப சாஸ்திரம் வல்லுநர் நல்ல மங்கள சமயம் பார்த்து அந்நேரத்தில் திக்குத் தேவதைகளை வணங்கி மனைவகுத்து வந்தனர். அரண்மனை முதலியன மிகவும் உயர்ந்தனவாய், சாளரங்களுள்ள மேல்கிலைகள் பல உடையன வாய்க் கட்டப்பட்டன. விசிறி முதலியன இயற்றுதலிலும் இடைவெளி சிறிதுமின்றிப் பலகைகளைப் புணர்த்து முறைமைபிலும் கைவல்லுநர்களாய் இருந்தார்கள். வண்ணங்

கொண்டு படம் முதலியன தீட்டுவதிலும் சிறந்தவர்களாய்
விளங்கினார்களென்பது

புனையா ஓவியங் கடுப்ப

என்பதனும்,

மெழுகுசெய் படமீசை

என்பதனும் அறியக் கிடக்கின்றது. கிரேக்கர் முதலிய
பிறதேசத்தாரோடு அக்காலத்தவர்கள் நெருங்கிப் பழகிவந்
தார்கள். இவர்கள் தமிழ் நாட்டிற்கு வியாபாரத்திற்காக
வருவது வழக்கமா யிருந்தது. இது

வடவர் தந்த வான்கேழ் வட்டம்

யவன ரியற்றிய வினைமாண் பாவை

என்ற அடிகளால் புலப்படுகின்றது. சங்கீதத்தினும்
நாட்டியத்தினும் அவர்கள் பயிற்சி மிக்குடையவர்களா
யிருந்தனர்.

ஆடல் மகளிர் பாடல்கொளப் புணர்மார்

என்ற அடியால் இது விளங்குகின்றது. அக்காலத்தி
லுள்ளவர் வான சாஸ்திரம் முதலியவற்றை நுட்பமாய்
அறிந்திருந்தனர்.

... .. மாதிரம்

விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்

இருகோற் குறிநிலை வழக்காது குடக்கேர்பு

ஒருதிறஞ் சாரா அரைநா ளமையத்து

என்றும்,

செல்வனெடு நிலைஇய, உரோகினி நினைவனள் நோக்கி
என்றும்,

நாளொடு பெயரிய கோளமை விழுமரத்து

என்றும் வருவனவற்றால் இது உணரப்படும். அரசன்
போர் வீரரை வித்தியாசம் பாராட்டாது சமமாய் நடத்தி

வந்தானென்பதும் போரிலே புண்பட்ட வீரர்கள் புறக் கணிக்கப் படாராய்த் தக்கவாறு பாதுகாக்கப்பட்டு வந்தார்கள் என்பதும் நூலின் கடையடிகளால் விளங்குகின்றன. மக்கள் தாமும் குளிர் காலத்து நெருப்பெழுப்பிக் குளிர் காய்வதும் இருட்டியவுடன் பெண்கள் ஏற்றிய விளக்கினை நெல்லும் மலருந் தூவிக் கைதொழுதலும் அக்காலத்து வழக்கம். இதனை,

பகுவாய்த் தடவிற் செந்தெருப் பார

என்றும்,

நெல்லு மலருந் தூஉய்க் கை தொழுது

என்றும் வரும் அடிகளால் உணரலாம்.

நச்சினூர்க்கினியர்

இனி, இந்நூற்கு உரைசெய்த நச்சினூர்க்கினியரைப் பற்றிச் சிலவார்த்தைகள் சொல்லி நக்கீரரைது சரித்திரத்தைக் கூறுகின்றேன். நச்சினூர்க்கினியர் 16-ம் நூற்றாண்டில் இருந்தவரென்பது பலருடைய கருத்தாகும். தக்க சான்றுகளும் உள்ளன. இவர் மதுரைவாசியாகிய ஓர் அந்தணர். தென்மொழியிலும் வடமொழியிலும் பயிற்சுமிக் குள்ளவர். இவரது உரைத்திறமும் கூர்ந்த அறிவும் பெரிதும் விசக்கற்பாலவாம். பத்துப் பாட்டுத் தவிர, கலித் தொகை, சிந்தாமணி, தொல்காப்பியம் முதலிய அரும்பெரு நூல்களுக்கு இவர் சிறந்த உரைசெய்திருக்கின்றார். இஃதுணைப் பெருமையாளராகிய இவர் பத்துப் பாட்டின்கண் ஒரோ விடங்களில் செய்யுளை அலைத்து முன்பின்கைக் கூட்டிச் சொன்முடிபு காட்டிப் பொருள் கொள்ளுவார். இதனை மாட்டு என்பதன்பா லாக்குவர். இது செய்யுளியற்கைக்கு

மாறாதல் நன்குணரப்படும். இந்நெடுநல்வாடையிலும் ஏறக் குறையப் பத்து இடங்களில் ஏலாவுரை உரைத்துள்ளார்.

ஆசிரியர் நக்கீரர்

இனி நக்கீரரைப் பற்றிச் சிறிது கூறி இந்த ஆராய்ச்சியை முடிக்கின்றேன்¹. இவர் மதுரைக்கணக்காயனார் மகளுரென்றே பெரும்பாலும் குறிக்கப்படுவர். கணக்காயர் என்போர் நூல் கற்பிக்கும் ஆசிரியர். 'கணக்காயர் ஒத்துரைப்போர்' என்பது திவாகரம். எனவே, இவர் தந்தையார் மதுரையில் நூல்கற்பித்த ஆசிரியருள் ஒருவராயிருந்தாரென்பது தெளிவாம். இவர் சங்கறப்போர் குலத்திலுள்ளாரென்று சொல்லப்படுவர். அதற்கு ஆதாரம் திருவிளையாடற் புராணம் முதலியன. இக்குலத்தவர் முற்காலத்தே தனியே குடியிருந்து வந்தவரென்பது மணிமேகலையில்

விளங்கரம் பொருடும் வெள்வளை போழ்நரோ
டிலங்குமணி விளைஞ ரீரீஇய மறுகும்

என்ற அடிகளால் விளங்குகின்றது. அகநானூற்றிலே 24-ம் பாட்டிலே பிராமணரில் ஒருவகையினர் இத்தொழிலை முற்காலத்துச் செய்தார்க ளென்று வெளிப்படுகின்றது. நக்கீரர் என்ற சொல் 'வாக்மி' என்னும் பொருளில் வந்த வடமொழித் திரிபானபெயர் என்று செந்தமிழ்ப் பத்திராசிரியர் கருதுகின்றார். கீர்-சொல். இனி இவரியற்றிய நூல்கள் முருகாற்றுப்படையும், நெடுநல்வாடையும், பதினொராம் திருமுறையிற் சில பிரபந்தங்களு மாம் என்பர். ஆனால் நக்கீரர் என்ற பெயருடைய மூவர் வெவ்வேறுகாலத்து வாழ்ந்து இவற்றை இயற்றினார் என்றலே முடிவான துணிபு.

1. முருகாற்றுப்படை பற்றி யான் நிகழ்த்தியுள்ள ஆராய்ச்சியில் நக்கீரரைக் குறித்து விரிவாக எழுதியுள்ளேன்.

இவரது பெருமையை இறைவன் இயற்றிய செய்யுளிற் பிழை கண்ட வழியும் குற்றம் குற்றமேயென்று சாதித்து, பின் இறைவன் பெருமையை யுணர்ந்து அடியராயினரென்று வரும் கதை நன்கு விளக்குகின்றது. இக்கதைதான் இவரது அழிவில்லாப் பெரும் புகழுக்கு அறிகுறியாக நின்று நிலவுகின்றது. நெடுநல்வாடையின் ஆசிரியரது புகழினை எடுத்துப்பேசி முடிக்குந் திறம் அரிய தொன்றும். ஆதலின், இம்மட்டோடு நிறுத்துகின்றேன்.

இக்கட்டுரையின்கண்ணே, பாட்டுடைத் தலைவன் சிறப்பும், அவன் இருந்து அரசியற்றிய காலமும், நக்கீரனார் இச் செய்யுளை இயற்றிய காலமும், செய்யுளின் தலைக்குறிப்பின் பொருளும், அழகும், நூலிற் பொதிந்த பொருளும், செய்யுளின் நலங் கூறுமுகத்தால் பண்டைக்காலச் செய்யுட்கும் பிற்பட்ட காலத்துச் செய்யுட்கும் உள்ள வேறுபாடுகளும், நூலியற்றிய காலத்து வழக்க வொழுக்கமும் நாகரிகமும் ஒருவாறு ஆராய்ச்சி செய்யப்பட்டன. பின், நச்சினூர்க்கினியர் உரைத்திறமும் நக்கீரரது சரித்திரமும் பெருமையும் குறிப்பிக்கப்பட்டன.

5. பாலையின் அரங்கேற்று மண்டபம்

பட்டினப்பாலை என்பது பத்துப்பாட்டு என்னும் தொகுதியில் ஒன்பதாவது செய்யுள். இதன் பாட்டுடைத் தலைவன் சோழன் கரிகாற் பெருவளத்தான். இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். இது 301 அடிகளாலாயது. இந்நூலின் பெருமையைப் பாட்டுடைத் தலைவனாகிய கரிகாலன் உணர்ந்து 16-கோடிப்பொன் கண்ணொருக்கு அளித்தான் என்று சொல்லப்படுகிறது.

தத்து நீர்வரால் குருமி வென்றதும்
தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன்
பத்தொடாறுதூ ருயி ரம்பெறப்
பண்டு பட்டினப் பாலை கொண்டதும் (இராச-21)

என்று கலிங்கத்துப் பரணி கூறும். சங்கர சோழன் உலாவினும்,

பாடிய பாக்கொண்டு பண்டு பதினாறு
கோடி பசும்பொன் கொடுத்தோனும் (10)

என இச்செய்தி குறிக்கப்பட்டுள்ளது. பிற்காலத்ததாகிய தமிழ்விடு தூதும்

பாடியதோர் வஞ்சினெடும் பாட்டால் பதினாறு
கோடிபொன் கொண்டதுநின் கொற்றமே

என்று கூறுகிறது. இவ்வொரு செய்தியே இதுவரை அறியப்பட்டது. இப்பொழுது புதுச் செய்தி ஒன்று ஒரு சாசனத்தால் வெளியாகின்றது. பட்டினப்பாலையை அரங்கேற்றுவதற்குப் பதினாறு தூண்கள் அமைந்த பெரிய மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது என ஓர் சாசனச் செய்யுள் தெரிவிக்கிறது. அச்செய்யுள் வருமாறு :

வேறியார் தளவத் தொடைச்செய மாறன்
 வெகுண்ட தொன்றும்
 அறியாத செம்பியன் காவிநி நாட்டி-
 லரமியத்துப்
 பறியாத தூணில்லை கண்ணன் செய் பட்டினப்
 பாலைக்கன்று
 நெறியால் விடுந்தூண் பதினாறு மேயங்கு
 நின்றனவே.

இச்சாசனம் திருச்சி ஜில்லாவிலுள்ள திருவெள்ளறை யில் செதுக்கப்பட்டுள்ளது. இன்றுகாறும் இது வெளியிடப் படாதது. இதில் சுந்தர பாண்டியனுக்கும் மூன்றாம் ராஜ ராஜனுக்கும் நிகழ்ந்த போர் ஒன்று கூறப்பட்டுள்ளது என்பது சரித ஆராய்ச்சியாளர் கருத்து.

இச்செய்யுளில் கண்ணன் என்றது கடியலூர் உருத் திரங் கண்ணனாரை. அரமியம் என்றது அரண்மனைமுற் றத்தை. இங்குக் குறித்த போர் நிகழ்ச்சியால் அரண்மனைப் பகுதிகளில் பதினாறுகால் மண்டபம் ஒன்று தவிர ஏனைய அனைத்தும் அழிவுற்றன. மிகப் பூர்வகாலத்தே பட்டினப் பாலை அரங்கேறிய மண்டபம் ஆதலாலும், அதற்கு அழிவு செய்யின் தமிழிலக்கிய ஞாபகச் சின்னமொன்றினை அழித்த தாக முடியும் ஆதலாலும், அது அழியாது பாதுகாக்கப் பட்டது போலும்! இதனால் தமிழிலக்கியச் சின்னங்களை நம் மூதாதையர் எவ்வாறு போற்றிவந்தனர் என்பது விளங்கும்.

இனி, பட்டினப்பாலைக்கும் பதினாறு என்ற தொகைக் கும் ஓர் இயைபு இருத்தல் நோக்கத்தக்கது. பதினாறு கோடிப் பொன் இந்நூற்குப் பரிசிலாக வழங்கப்பட்ட தென்பது வரலாறு. பதினாறு தூண்களுள்ள ஒரு மண்ட பத்தின்கண் இந்நூல் அரங்கேற்றப்பட்ட தென்பது இச் சாசனத்தால் புதுவதாக அறியப்படும் வரலாறு. ஒருகால் பதினாறு கோணங்களிலும் தூண்கள் நிறுவி, ஒவ்வொரு

தூணிலும் சில பொற்காசுகளைத் தூக்கியிட்டு, பதினாறு கோடிப் பொன் என அவற்றை வழங்கினர் என்று நாம் கொள்ளலாம். இங்கு, பதினாறு கோடிப்பொன் என வந்துள்ளதும், பதிற்றுப்பத்தில் காப்பி யாற்றுக் காப்பிய னாருக்கு 40-நூரூயிரம் பொன்னும், காக்கை பாடினியார் நச்செள்ளையாருக்கு 9 - துவாம் பொன்னும் நூரூயிரம் பொற்காசும், கபிலருக்கு நூரூயிரம் பொற்காசும், அரிசில் கிழாருக்கு ஒன்பது நூரூயிரம் பொற்காசும், பெருங்குன் றார்கிழாருக்கு 32 - ஆயிரம் பொற்காசும் பரிசிலாக அளிக்கப்பட்டன என வந்துள்ளனவும் உயர்வு நவீற்சி என்றே நாம் கொள்ளுதல் வேண்டும். இராச ராஜன் உலா வின் கண்ணிதோறும் ஆயிரம் பொன் சொரிந்ததாகக் கூறுவதும் உயர்வு நவீற்சியாகவே கொள்ளத்தக்கது.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்

(குறள், 104)

என்ற திருக்குறளைப் பின்பற்றி இவ்வாறு புனைந்து கூறினார்கள்போலும்! அன்றியும் ஒவ்வொரு சிற்றரசனும் தன் நாட்டிலுள்ள யானை முதலியவற்றை முற்காலத்தில் பரிசிலாக வழங்கிவந்தனர். இதற்கு மாறாகப் பொன்னை வழங்கத் தொடங்கியது புலவர்களுக்கு எத்தனையோ அருமையாகத் தோன்றி யிருத்தல் வேண்டும். இவ் அருமைப்பாட்டினைத் தெரிவித்தற்கு உயர்வு நவீற்சியணி ஆளப்பட்டது எனக் கொள்ளுதலும் தகும.

இது எவ்வாறாயினும், மேற்குறித்த சாசனச் செய்யுள் ஓர் அரிய இலக்கிய வரலாற்றை உணர்த்துகின்றது என்பதற்கு ஐயமில்லை.

6. தொகை நூல்களின் காலமுறை

தமிழிலுள்ள நூல்களுள் மிகப் பழையமையானவை தொகை நூல்கள் எனப்படும். இவற்றுள் அடங்கியவை எட்டு நூல்களாம். இவை இன்னவென்பது

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஒங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியே அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை

என்ற வெண்பாவினால் அறியலாம். ஒவ்வொரு தொகை நூலும் ஓர் அரசரது ஆணையின்படி ஒரு புலவரால் தொகுக்கப்பட்டதாகும். பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு என்ற மூன்று நூல்களும் முற்றும் அகப்படாமையினாலே, இவை தொகுக்கப்பெற்ற விவரங்கள் அறியக்கூடவில்லை. கலித்தொகை முற்றும் அகப்பட்டுள்ள தெனிணும், அதனைத் தொகுத்தாரும் நெய்தற்கலியை இயற்றினாரும் நல்லந்துவனார் என்னும் ஒரு செய்தியன்றி வேறென்றும் தெரியமாட்டாது. இத்தொகை பற்றிப் பின்னர் நோக்குவோம். அகநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை என்ற நான்கு நூல்களையும் குறித்துச் சில விவரங்கள் அவற்றின் இறுதியிற் காணப்படுகின்றன.

கீழ்க்கண்ட நூல்களுள், ஐங்குறுநூறு தவிர ஏனைய மூன்றும் அடிகளின் எண்முறை பற்றித் தொகுக்கப்பட்டுள்ளன.

தால்	அடியளவு		தொகுத்தார்	தொகுப்பித்தார்
	சிறுமை	பெருமை		
1. ஐங்குறுநாறு			புலத்துறை முற்றிய கூட லூர் கிழார்	யானைக்கட்சேய் மாந்தரஞ் சேர வீரும்பொறை
2. குறுந் தொகை	4	8	பூரிக்கோ	
3. நற்றிணை	9	12		பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழிதி
4. அகநானூறு	13	31	மதுரை உப் பூரி கிழார் மகனார் உருத் திர சன்மர்	பாண்டியன் உக்கிரப் பெரு வழிதி

இவற்றைத் தொகுத்தாருள் ஒருவர் மதுரை நகரினர். தொகுப்பித்தாருள் இருவர் பாண்டியர் ; எனவே இவ்விருவரும் மதுரையிலேயே இவ் இலக்கியத் தொகுப்பு முயற்சியைச் செய்வித்தனரென்று கொள்ளலாம். இவ்வாறு தொகுக்கப்பட்டவை நற்றிணையும் அகநானூறும் ஆம். 'குறுந்தொகை முடித்தான் பூரிக்கோ' என்று காணப்படுகிறது. இப்பூரிக்கோ மதுரை உப்பூரி குடிகிழான் என்பவரோடு குடிப்பெயரினால் தொடர்புடையார் என்று கினைத்தல் தகும். எனவே பூரிக்கோவும் மதுரை நகரினரென்று கொள்ளலாம். இக்காரணத்தால், குறுந்தொகையும் மதுரையில் தொகுக்கப்பட்டதெனல் பொருந்துவதே.

குறுந்தொகை 270-ம் செய்யுளைப் 'பாண்டியன் பன்னாடு தந்தான்' என்பவன் இயற்றினானெனக் காணப்படுகிறது. நற்றிணையில் இரண்டு செய்யுட்களை (98, 301) இயற்றியவன் பாண்டியன் மாறன் வழுதி எனக் குறிக்கப்படுகிறது. முற்கூறிய பன்னாடு தந்தானுக்கு மாறன் வழுதி என்ற பெயரும் உள்ளது; பிறர் யாருக்கும் இப்பெயருள்ளதாகத் தெரியவில்லை. நற்றிணையைத் தொகுப்பித்தான் 'பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி' என்று கூறப்படுவது இதனை நன்கு விளக்குகிறது. எனவே, பன்னாடு தந்தானும் மாறன் வழுதியும் ஒருவரே என்று கொள்ளுவதற்குச் சான்று உளது.

மேற் கூறியபடி 'பன்னாடு தந்தான்' குறுந்தொகைச் செய்யுளொன்றை இயற்றியவதைவிட, இந்நூலைத் தொகுத்த காலத்துக்கு முன்பாகவேனும் அல்லது சம காலத்திலேனும் இவன் வாழ்ந்தவதைல் வேண்டும். நற்றிணையைத் தொகுத்தவனும் இவனேயாவன். ஆகவே, இவ்விரண்டு நூல்களும் ஏறத்தாழச் சமகாலத்தில் தொகுக்கப்பட்டனவென்று கொள்ளலாம். இங்ஙனமாயினும், முதலில் தோன்றியது குறுந்தொகையென்பது வேறொரு செய்தியால் தெளிவாகின்றது. இத்தொகைநூற் செய்யுட்களிலே நான்களை (9, 356, 378, 396) இயற்றியவர் கயமனார் என்ற புலவர். இப்பெயர்

பாசடை நிவந்த கணைக்கா செய்தல்

இனமீ னிருங்கழி யோத மல்குதொறுங்

கய மூழ்கு மகளிர் கண்ணின் மாணும்

(9)

என்ற செய்யுள் காரணமாகப் பிறந்தது என்று கொள்ள

லாம். டாக்டர் உ. வே.சாமிநாதையரவர்களும் இக்கருத்தே கொண்டுள்ளார்கள் என்பது அவர்களது குறுந்தொகைப் பதிப்பின் முகவுரையால் (பக். 3) அறிபலாகும். குறுந்தொகையைத் தொகுத்தார் யாதாமொரு காரணத்தால் இயற் பெயரை நீக்கி இப்பெயரைக் கற்பித்து வழங்கியிருக்கலாமென்றல் பொருத்தமுடையதே. இப்பெயர் நற்றிணைப் புலவர்கள் வரிசையுள்ளும் காணப்படுகிறது. எனவே, காரணப் பெயரின் விளக்கத்தைக் காட்டியமைந்த குறுந்தொகையும், அப்பெயரை எடுத்தாண்ட நற்றிணையும், முறையே ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றியிருக்க வேண்டும். குறுந்தொகை நான்கடிச் சிறுமையும் எட்டடிப் பெருமையும் கொண்ட தென்பதும் நற்றிணை நூல் ஒன்பதடிச் சிறுமையும் பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டதென்பதும் கற்றூர் அறிவர். இந்த அடியளவும் இம்முறையையே ஆதரிக்கிறது. ஒரே தலைமுறையில் இரண்டு நூல்களும் சற்று முன்பினனாகத் தோன்றின என்று கொள்ளுதல் பலவகையாலும் பொருத்த முடையதாம்.

இனி, அகநானூற்றை நோக்குவோம். இதனைத் தொகுப்பித்தவன் உக்கிரப் பெருவழுதி. இவன் இயற்றிய செய்யுட்கள் அகநானூற்றிலும் (26), நற்றிணையிலும் (98) காணப்பெறுகின்றன. எனவே, நற்றிணை தொகுக்கப்பெற்ற காலத்தேனும் அல்லது சிறிது முன்பாகவேனும் உக்கிரப் பெருவழுதி வாழ்ந்தவனாதல் வேண்டும். இவன் அகநானூறு தொகுத்த காலத்தும் இருந்தவன். ஆகலால் இவன் இருந்த காலத்தேயே நற்றிணையும் அகநானூறும் தொகுக்கப்பெற்றன என்று கொள்ளலாம். இரண்டு நூல்களும் பெரும்பாலும் சமகாலத்தன என்று கொள்ளுதல் பொருத்த

முடைத்தாம. இங்ஙனமாக, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்ற மூன்று தொகை நூல்களும் ஏறத்தாழச் சமகாலத்தன என்பது விளங்கும். எனினும், குறுந்தொகை முற்பட்டும், நற்றிணை இதன் பின்னும், அகநானூறு இதற்குப் பிற்பட்டும் தொகுக்கப்பட்டன என்று ஒருவாறு துணியலாம். அகநானூற்றின் அடியள்வுசிறுமை பதின்மூன்று; பெருமை முப்பத்தொன்று எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அடியளவும் இத் தொகுப்பு முறையையே வலியுறுத்துகிறது.

இனி ஐங்குறு நூற்றை நோக்குவோம். இதனைத் தொகுத்தவர் புலத்தறை முற்றிய கூடலூர்கிழார்; தொகுப்பித்தவன் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை. யானைக்கட்சேய் 'மேலோருலகம்' எய்திய செய்தியை புறம் 229-ம் செய்யுள் குறிக்கின்றது. இதனால், புறநானூறு தொகுக்கப் பெற்றதற்கு முன்பே ஐங்குறுநூறு தொகுக்கப் பெற்றதாகத் ஒருதலை.

இதனையடுத்து, புறநானூற்றைக் கவனிப்போம். இந்நூல் ஐங்குறு நூற்றின் பின் தொகுக்கப்பட்டதாகத் ஐயத்திற்கிடனின்றித் தெளிவாயுள்ளதென மேலே காட்டப்பட்டது. குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்ற மூன்று தொகைகளுக்கும் இது பிற்பட்டதா என்பதை நோக்குதல் வேண்டும்.

ஒரேருழுவன், கயமனார், காக்கை பாடினியார் நச்சென்னையார், தும்பிசேர் கீரனார் என்ற புலவர் பெயர்கள் குறுந்தொகையில் (131, 9, 210, 392) வந்துள்ளன. இந்நூலில் இப்புலவர்களின் பெயர்கள் காரணம்பற்றி அமைந்த

துள்ளன என்பது விளங்குகிறது. எனவே, இந்நூலிலேயே இப்புலவர்களின் பாடல்கள் முதலில் தொகுக்கப்பட்டன வென்று கொள்ளுதல் வேண்டும். இப்பெயர்கள் புறநானூறுச் செய்யுட்களிலும் (193, 254, 278, 249) வருகின்றன. ஆதலால் குறுந்தொகைக்குப் பிற்படத் தொகுக்கப்பட்டது புறநானூறு. நற்றிணையிலும் (277) தம்பி சேர்கீரனார் என்ற பெயர் காரணம் பற்றி அமைந்துள்ளதெனக் கொள்ளலாம். குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்ற மூன்றும் ஏறத்தாழச் சம காலத்தில் ஒன்றின்பின் ஒன்றாகத் தோன்றியிருத்தல் வேண்டுமென்பது மேலே காட்டப்பட்டது. எனவே புறநானூறு இம்மூன்றிற்கும் பின் தோன்றியிருத்தல் வேண்டும். அன்றியும் இந்நூல் அகநானூறு என்றதனோடு பெயரமைப்பில் ஒத்துள்ளது. இக்காரணத்தாலும் இந்நூல் அகநானூற்றின் பின் தொகுக்கப்பட்டதெனக் கொள்ளுதல் பொருந்தும்.

இனி, பதிற்றுப்பத்தினை எடுத்துக் கொள்வோம். ஐங்குறுநூறு தொகுப்பித்த யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறை

செறுத்த செய்யுட் செய்செந் நாவின்

வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்

இன்றுள னாயின் நன்றுமன்

(புறம்-53)

என்று இரங்கிக் கூறியதாகக் காணப்படுகிறது. இதற்கேற்ப, கபிலர் வடக்கிருந்ததைக் குறிக்குஞ் செய்யுளொன்றும் (236) புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. இக்கபிலர் யானைக்கட்சேய் தொகுத்த ஐங்குறு நூற்றில்

குறிஞ்சி பற்றிய செய்யுட்களையும், பதிற்றுப்பத்தில் செல்வக்கடுங்கோ வாழி யாதன் மீது 7-ம் பத்தையும் பாடியவர். எனவே, யானைக்கட் சேய்க்கு முற்பட்டவர் கபிலர். இவர் பாடிய ஐங்குறு நூற்றுப் பகுதியும் சேய்க்கு முற்பட்டதாகத் வேண்டும். பெரும்பாலும் ஐங்குறு நூறு தொகுக்கப் பெற்றதும் பதிற்றுப் பத்துக்கு முன்பே யாகலாம். பதிற்றுப்பத்தில் 6-ம் பத்தைப் பாடியவர் காக்கை பாடினியார் நச்செள்ளையார். இப்புலவர் பெயர் முதன் முதலில் குறுந்தொகையில் காரணம் பற்றி வழங்கப்பட்டதென்று முன்னமே கூறியுள்ளேன். எனவே, குறுந்தொகையின் பின் பதிற்றுப்பத்துத் தொகுக்கப் பட்டிருக்க வேண்டுமென்பதும் எளிதிற்புலப்படும்.

பதிற்றுப்பத்தின் இறுதிப்பத்து யானைக்கட்சேய் மாந்தரஞ் சேர விரும்பொறை மீது பாடப்பெற்றது என ஊகிக்க இடமுண்டு. பெரும்பாலும் இது தொகுக்கப் பெற்ற காலத்து இவ் விரும்பொறை ஜீவதசையிவிருந்தவ ளாகலாம். புறநானூறு தொகுக்கப் பெற்ற காலத்து இவ் விரும்பொறை மரணமாகி விட்டான். எனவே புறநானூற் றின்முன்பாகப் பதிற்றுப்பத்துத் தோன்றியிருக்க வேண்டும்.

இனி, குறுந்தொகைக்கு ஐங்குறு நூறு முற்பட்டதா அல்லது பிற்பட்டதா என்று துணிதல் வேண்டும். ஐங்குறு நூற்றைத் தொகுத்த யானைக்கட்சேயைக் குறித்து அகத்திலும் புறத்திலும் பதிற்றுப்பத்திலு^(?) மன்றி, ஏனைத் தொகை நூல்களில் யாதுங் கூறப்படவில்லை. எனவே, குறுந்தொகை முதலியற்றிற்கு ஐங்குறுநூறு பிற்பட்டதெனவே கொள்ளுதல் தகும். மேலும், குறுந்தொகை, நற்றிணை என்ற இரு நூலிலுமுள்ள செய்யுட்களுக்குத் திணை வகுக்கப்பட

வில்லை. எட்டுப்பிரதிகளிலும் காணப்படவில்லை. டாக்டர் ஐயரவர்களுடைய குறுந்தொகைப் பதிப்பு இதனை நன்கு புலப்படுத்துகிறது. ஒரு சில குறுந்தொகைப் பதிப்புகளிலும் நற்றிணைப் பதிப்பிலும் காணப்படுந் திணைவகுப்பு பதிப்பாசிரியர்கள் கொடுத்துள்ளதே யாகும். அகநானூறு திணைவகுப்பை நன்கு தழுவி யுள்ளது.

பாலை வியமெல்லாம் பத்தாம் பனிநெய்தல்
நாலு நளிமுல்லை நாடுங்கால்-மேலையோர்
தேறும் இரண்டெட்டிவை குறிஞ்சி செந்தமிழின்
ஆறும் மருதம் அகம்

என்ற செய்யுளால் இதன் உண்மை தெளியலாம். இங்ஙனம் அமைத்ததற்குப் பின், இவ்வமைதியை ஐங்குறுநூறு பின்றியதெனல் பொருந்துவதே. குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்ற மூன்றும் ஏறத்தாழச் சம காலத்துத் தொகுக்கப் பட்டிருக்க வேண்டுமென்று முன்னர்த் துணிந்தோம். இத்துணிபோடு பொருந்த ஐங்குறுநூறு இம்மூன்றிற்கும் பிற்படத் தொகுக்கப்பட்டதென நாம் கொள்ளலாம். ஐங்குறு நூற்றுப் புலவர்கள் இன்றொரென்பது

மருதம் ஓரம்போகி நெய்தல் அம் மூவன்
கருதுங் குறிஞ்சி கபிலன்—கருதிய
பாலைஓத லாந்தை பனிமுல்லை பேயனே
நூலையோ தைங்குறு நூறு

என்ற செய்யுளால் அறியலாம். இவர்கள் தொகை நூலிற் பாடிய செய்யுட்களின் விவரம் அடுத்த பக்கத்திற் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜங்குறுநூறு

தீர்ண	புலவர்	அகம்	குறுந்தொகை	நற்றிணை	புறம்
1	மருதம் ஓரம்போகி	286, 316	10, 70, 122, 127, 384	20, 360	284
2	நெய்தல் அம்முலவன்	10, 35, 140, 280, 370, 390	49, 125, 163, 303, 306, 318, 327, 340, 351, 397, 401	4, 35, 76, 138, 275, 307, 315, 327, 395, 397	
3	குறிஞ்சி கயிலன்	2, 12, 18, 42, 82, 118, 128, 158, 182, 203, 218, 238, 248, 278, 292, 318, 332, 382	13, 18, 25, 38, 42, 87, 95, 100, 106, 115, 121, 142, 153, 187, 198, 208, 225, 241, 246, 249, 259, 264, 288, 291, 312, 355, 357, 361, 385	1, 13, 32, 59, 8, 65, 77, 217, 222, 225, 253, 267, 291, 309, 320, 336, 353, 359, 368, 373, 376	8, 14, 105-111, 113-124, 143, 200-202, 236, 337, 347
4	பாலே ஓதவாந்தை		12, 21, 329		
5	முல்லை பேயன்	234	233, 339, 359, 400		

பதிற்றுப்ப
பத்து—VII:
குறிஞ்சிப்
பாட்டு

மேலே பொருந்துவதாகலாம் என்று நாம் கெண்ட முடிபோடு முரணுவதாக இவ்விவரத்தில் யாதும் காணப்படவில்லை. ஐங்குறுநூற்றின் பின்னும், குறுந்தொகை முதலியவற்றின் பின்னும் தோன்றியது பதிற்றுப்பத்தென முன்பு கண்டோம். எனவே, தொகை நூல்களைக் காலமுறையில் கீழ்வருமாறு அமைக்கலாம் :

- | | |
|---------------|--------------------|
| 1. குறுந்தொகை | 4. ஐங்குறு நூறு |
| 2. நற்றிணை | 5. பதிற்றுப் பத்து |
| 3. அகநானூறு | 6. புறநானூறு |

மேலே காட்டிய முறை தொகை நூல்கள் தோகுக்கப்பட்ட முறையாம். தனித்தனிச் செய்யுட்கள் தோன்றிய முறையாகா தென்பது நாம் மனம்கொள்ளுதற் குரியது. காலம் பற்றிப் புலவர்களது வரிசையும் மேற் குறித்த முறையினால் விளங்கமாட்டாது. சான்றாகச் சில சொல்லுகிறேன். ஐங்குறுநூற்றில் 'ஆகின்று' என்பது நிகழ்கால இடை நிலையாய் வந்துள்ளது. "சுரநனி வாராநின்றனள்" (397) என்ற இடத்தைக் காண்க. இங்ஙனமே ஐங்குறு நூற்றில் "இந்திர விழவிற்பூவின் அண்ண" (62) என வருகிறது. இவ்விரண்டு பிரயோகங்களும் முற்சங்க காலத்துக் காணுதல் இல்லை. இப் பதிற்றுப்பத்தில் "மாண மாட்சிய மாண்டன பலவே" (19) என வருகின்றது. 'மாண்டன' என்ற சொல்லிற்குப் பழைய உரைகாரர் உருமாய்ந்தன என்று பொருள் எழுதினர். இப்பொருளும் சங்க காலத்துக் காணப்படாததொன்றும். ஈண்டுக் குறித்த செய்யுட்களை எல்லாம் இயற்றியவர்கள் முற்சங்க காலத்தில் கடைசிப் பகுதியைச் சார்ந்தவர்கள் என்று நாம் துணிதல் வேண்டும்.

தொகை நூல்களில் எஞ்சியுள்ள கலித்தொகையும் பரிபாடலும் தோன்றிய காலமுறை எளிதில் வரையறுக்கக் கூடியதன்று. நல்லந்துவனார் நெய்தற் கலியை இயற்றினார் என்பது

‘சொல்லொடுங் குறிப்பொடு முடிவுகொ ளியற்கை புல்லிய கிளவி யெச்சமாகும்’ என்பதனால் சொல்லெச்சமுங் குறிப்பெச்சமுமாகத் தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுட் செய்தார்.

என்ற 142-ம் கலியின் உரைப்பகுதியால் அறியலாம். கலித் தொகையைத் தொகுத்தவரும் இவரே யென்பர்.

‘ஈண்டுப் பாலைத்திணையையும் நிணையாக ஆசிரியர் நல்லந்துவனார் கோத்தார் என்று கூறுக’ (கலி 1. உரை); ‘ஆகலின் இத்தொகைக் கண்ணும் இவை மயங்கிவரக் கோத்தார் என்று கூறிவிடுக்க’ (கலி. 1. உரை): ‘பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தலெனவும் கோத்தார்: ஐங்குறு நூற்றினும் பிறவற்றினும் வேறுபடக் கோத்த வாறுங் காண்க’ (கலி. 1. உரை); ‘இது புணர்தல் நிமித்த மாதலிற் குறிஞ்சியுட் கோத்தார்’ (கலி. 56. உரை); ‘இஃது ஊடற் பகுதியாகலின் மருதத்துக் கோத்தார்’ (கலி. 94. உரை)

என்று வரும் உரைப் பகுதிகள் இதற்குச் சான்றுகளாம்.

நாடும் பொருள் சான்ற நல்லந் துவனாசார்
சூடுபிறைச் சொக்கன் றுணைப்புலவோர்—தேடுவார்
கூட்டுணவே வாழ்த்தோடு கொங்காங் கலியினையே
ஊட்டினான் ஞாலத் தவர்க்கு

என்ற பிற்காலச் செய்யுளும் இதனை வலியுறுத்தும். ஒவ்வொரு திணைக்குமுரிய கலிச் செய்யுட்களை இயற்றினார் இன்னின்றென ஒரு செய்யுள் கூறுகின்றது. அது வருமாறு :

இ. தீ. 6

பெருங்கடுங் கோன் பாலை கபிலன் குறிஞ்சி
 மருதனிள நாகன் மருதம்—அருஞ்சோழ
 னல்லுத் திரன்முல்லை நல்லந்துவன் நெய்தல்
 கல்விவலார் கண்ட கவி.

இச் செய்யுள் 'இன்னிலை' 'ஊசிமுறி' முதலிய நூல் களின் சிருஷ்டி கர்த்தரென்று கொள்ளத்தகும் காலஞ் சென்ற த. மு. சொர்ணம் பிள்ளையவர்கள் முதன் முதலில் வெளியிட்டது. தொகைநூல்களுள் ஒன்றாகிய கலித் தொகையில் ஒவ்வொரு திணையையும் இயற்றினாராக ஆசிரியர் ஐவரைப் பெயர்களால் விளக்குதலால், இது பழஞ் செய்யுளெனப் பலராலும் மயங்கிக் கொள்ளப்பட்டது. இச் செய்யுள் என் பார்வைக்கு வந்த இந்நூலின் எட்டுப் பிரதிகளில் காணப்படவில்லை. இந்நூலை முதன் முதலில் வெளியிட்ட ராப்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளையவர்களுக்குக் கிடைத்த பிரதிகளிலும் இது காணப்பட்டதில்லை. இருக்குமாயின், அவர்கள் காட்டியிருப்பார்கள். காட்டாததனோடு, இச் செய்யுட்கு முற்றும் மாறாக நல்லந்துவனாரே நூல் முழுதும் இயற்றியவரெனவும் கருதினார்கள். இக் கொள்கை மிகவும் வன்மையுடையதென்றே தோன்றுகிறது. கலித்தொகையை நல்லந்துவனார் கோத்தாரென்று கூறும் நச்சினூர்க்கினியரும் இங்ஙனம் ஒரு செய்யுள் உளதாகக் குறித்ததில்லை. ஒவ்வொரு திணையையும் இன்னார் இயற்றினாரெனவும் இவ்வுரைகாரர் காட்டியதில்லை. அன்றியும், குறிஞ்சிக் கலியை இயற்றியவராகக் கூறும் கபிலர் மேற்குறித்த ஆறுதொகை நூல்களிலும் பத்துப் பாட்டிலுமாக 206 செய்யுட்கள் இயற்றியுள்ளார். இவற்றுள் ஒன்றிலேனும் பாண்டியனைக் குறித்தும் கூடல் நகரைக் குறித்தும் யாதொரு செய்தியும் இல்லை. இப்புலவருக்கும் பாண்டியனுக்கும் யாதோர் இயையும் இல்லை. ஆனால் குறிஞ்சிக்

கலியோவெனின் (21), பாண்டியனைப் புகழ்ந்து கூறுகிறது. இங்ஙனமாக, பிற இலக்கியச் சான்றுகளுக்கும் முரணாக வுள்ளது இச்செய்யுள்.

இக் காரணங்களால் இச் செய்யுளை இயற்றியவர் சொர்ணம்பிள்ளை யென்றே தோன்றுகிறது. இதனை நம்பி எடுத்தாளுதல் கூடாது. இவ்வாறு கூறுவதனால் கலித் தொகை தொகுக்கப்பட்ட தென்பதனை மறுத்ததன்று. தொகுக்கப்பட்டதாகவே இருக்கலாம். தொகுக்கப்பட்டதாயின், ஒவ்வொரு திணைக்கு முரிய செய்யுட்களை இயற்றிய புலவர் இன்றொருனத் தெரிதற்குத் தற்காலத்தில் இயலவில்லை யென்றதனோடு நாம் அமையவேண்டும். ஆனால், இப் புலவர்களனைவரும் பாண்டிநாட்டைச் சார்ந்தவர்களென்றே நாம் கொள்ளுதல் வேண்டும். பாலைக் கலியில் (30)

மீளிவேற் றுணையர் புகுதந்தார்

நீளுயர் கூடல் நெடுங்கொடி யெழுவே

எனவும், குறிஞ்சிக்கலியில் (21)

பூந்தண்டார்ப் புலர்சாந்திற் றென்னவ னுயர்கூடல்

எனவும், மருதக்கலியில் (33)

பொய்யாவாட் டாளைப் புனைகழற்காற் றென்னவன்

எனவும், முல்லைக்கலியில் (4)

வாடாச் சீர்த் தென்னவன்

எனவும், நெய்தற் கலியில் (26)

தென்னவற் றெளித்த தேளம் போல

எனவும் வருதலால் இது தெரியலாகும். இவர்கள் ஒரே காலத்தவர்களென்பதும் கலித்தொகை நூலினைக் கற்றாரனைவரும் ஒப்புக்கொள்வர்.

கலித்தொகை போன்றே, பரிபாடலும் சில சிக்கலான வினாக்களுக்கு இடந்தருகின்றது. இவ்வினாக்கள் பரிபாடற் செய்யுட்களை இயற்றிய புலவர்கள் பற்றியும், நூற்பொருள்கள் பற்றியும், நூலகத்துள்ள மொழியாட்சி பற்றியும் எழுவனவாம்.

இவை போன்ற விஷயங்களை யெல்லாம், கலித்தொகை-பரிபாடல் பற்றிய அளவில், ஆராய்ந்து தனியே யொரு கட்டுரை வெளியிட எண்ணுகிறேன்.

7. குறுந்தொகை

1

நிகழும் ஆண்டு தமிழன்னையின் திருவுள்ளத்தை மகிழ்வித்த ஓர் நல்யாண்டாகும். அவளுடைய பேருடைமைகளுள் ஒன்றாகிய குறுந்தொகை நூற்றுக்கணக்கான வருடங்களாக ஏறியிருந்த துருமுதலிய மலினங்கள் போகப்பரிசோதிக்கப் பெற்று இரண்டு திங்கட்கு முன்னர்த்தான் அவள்பால் உய்க்கப் பெற்றது. இப்பொழுது அவள் மிக்க ஒளியுடனும் பெருமிதத்துடனும் விளங்குகின்றாள். நவமணிகளும் இழைக்கப்பெற்ற அவளது திருமுடியும், பலவகை யணிகளும் மிளிரும் அவளது தெய்வத்திருமேனியும், நமக்குக் கண் கொள்ளாத காட்சியாயுள்ளன.

தமிழ்மொழிக்கு இத்துணைச் சிறப்புத் தரத்தக்க பேரிலக்கியத்தை ஆராய்ந்து அதன் நயங்களை உணரவேண்டுவது அவசியமாகும். இந்த அவசியம் பற்றியே இந்நூலைக் குறித்து யான் பேச முன்வந்தது.

இந்நூல் தொகை நூல்களைச் சார்ந்தது.

தொகை யென்ற வழக்கு உரைகாரர்கள் பலராலும் கூறப்பட்டதே யாகும். 'தொகைகளினுங் கீழ்க்கணக்குக்களினும் இம்முறை மயங்கிவரக் கோத்தவாறு காண்க' என்றார் நச்சினூர்க்கினியர் (தொல். அகத். 6, பக். 19). இவர் தாமே 'தொகைகளிலுங் கீழ்க் கணக்கிலும் உள்ள

*சென்னை ஸர்வகலாசாலையில், 1937-ம் ஆண்டில், டாக்டர் சாமிநாதையரவர்களது முன்னிலையில் பேசியது. பின்பு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா வெளியீடாகிய 'கரந்தைக் கட்டுரை' என்ற தொகுதியில் 1938-ம் வருடம் வெளிவந்தது.

கடவுள் வாழ்த்தெல்லாம் இதன்கண் அடக்குக ' என்ற பிறிதோரிடத்துங் கூறினர் (தொல். புறத். 26, பக். 321). இவ் இரண்டாவது இடம் பிறிதோர் அரிய செய்தியையும் நமக்குப் புலப்படுத்துகின்றது. பதிற்றுப்பத்து என்ற தொகை நூலில் முதற் பத்தும் இறுதிப் பத்தும் இப்பொழுது அகப்படவில்லை யென்பது யாவரும் அறிவர். அந்நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் முழுமையும் இங்கே தரப்பட்டுள்ளதெனக் கருத இடமுளது. அது 'எரியெள்ளுவன்ன' என்ற உதாரணச் செய்யுளாம். பேராசிரியர் 'பாட்டுத் தொகையும் அல்லாதன சில நாட்டிக்கொண்டு' என்பர் (தொல். மரபி. 94, பக். 1355). பாட்டு என்றது பத்துப் பாட்டினை. நன்னூற்கு உரையெழுதிய மயிலைநாதர் என்னும் சைனமுனிவர் இத்தொகை நூல்கள் எட்டாவன என்பதை 'ஐம்பெருங்காப்பியம், எண்பெருந்தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என்னும் இவ் இலக்கியங்களுள்ளும் விரிந்த உரிச்சொற் பனுவல்களுள்ளும் உரைத்த வாறு அறிந்து வழங்குக ' (பக். 265) என்ற உரை வாக்கியத்தால் நமக்கு அறிவுறுத்துகின்றார். இந்த எட்டு நூல்களும் இன்ன என்பதை,

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தா ரேத்துங் கலியே அகம்புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை

என்ற பழைய செய்யுள் நமக்கு உணர்த்துகின்றது. எனவே தொகை நூல் எட்டனுள் இரண்டாவதாகக் கூறப்படுவது இக் குறுந்தொகை.

தொகை நூல்களுள்ளே வேறொன்றற்கு மில்லாத பெருமை குறுந்தொகை பெற்றுள்ளது. இதன்கணுள்ள செய்யுளொன்று இறைவனாலே இயற்றப்பட்ட தென்னும்

படி அத்துணை யழகுவாய்ந்து, நக்கீரர் சரிதத்தோடு பிணைப் புண்டு கிடக்கின்றது. இச்செய்தி தமிழ் மக்கள் யாவரும் அறிந்ததே. யான் குறிப்பிடுஞ் செய்யுள்

கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிசியது கெழீஇய நட்பின் மயிசியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோ நீ யறியும் பூவே

என்பது. இதனை யியற்றியவர் இறையனார் என்று பெயர் சிறந்த ஒரு தமிழ்ப்புலவர். இப்பெயருடையாரொருவர் இறையனார் களவியல் என்னும் அகப்பொருள் நூலை யியற்றியுள்ளார் ரென்பது நாம் அறிந்து மகிழத்தக்க ஒரு செய்தியாம். இவ்வாறு கொள்ளுதலால், நமது தெய்வ பக்திக்கு யாதாரிழுக்குமின்று. இதனை நாம் நன்றாக மனங்கொள்ளுதல் வேண்டும்.

மேலே சுட்டிய குறுந்தொகைச் செய்யுள்பற்றி யெழுந்த சரிதத்தை விரிவாகக் கூறவேண்டும் ஆவசியகம் இல்லை. ஆனால் அச்சரிதத்தின் உட்கிடையைக் குறித்துச் சில சொல்ல வேண்டுவது இன்றியமையாததென நினைக்கின்றேன். செய்யுளானது இயற்கையிற் சிறிதும் வழுவா திருக்க வேண்டுமென்பது ஒரு கொள்கை. செய்யுள் சாமான்யவியற்கையில் வழுவாதிருக்க வேண்டு மென்பது தக்கதொரு நியமமாகாது; மனோபாவனையினாலும் கவித்துவ சக்தியினாலும் நெறிப்பட்டுச் சென்று கவித்துவ வுண்மையினை வெளிப்படுக்க வேண்டுமென்பது பிற்தொரு கொள்கை. இவ் இருகொள்கைகள்பற்றிய விவாதமே மேற்குறித்த சரிதத்தின் உட்கிடை. உண்மைக் கவிதை இக் கொள்கைகளால் பாதிக்கப்படாது சிறந்து விளங்குமென்பது முடிவாக நாம் உணரத்தக்கது.

இக் தெய்விகச் சரித்தர்தோடு மட்டும் இந்நூலின் பெருமை அமைந்துவிடவில்லை. உரைகாரர்கள் பலரும் சங்க நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டியிருக்கின்றார்கள். 'அங்ஙனம் காட்டும் நூல்களுள் ஏனைய தொகை நூல்களைக் காட்டிலும் குறுந்தொகையே மிகுதியாக எடுத்தாளப் படுகின்றது.' எனக் குறுந்தொகைப் பதிப்பாசிரியராகிய ஸ்ரீ சாமிநாதையரவர்கள் எழுதியிருக்கின்றார்கள். இந்நூலினின்றும் சுமார் 1000 மேற்கோள்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் இந்நூல் முற்காலத்தே மிகுதியாய்ப் பயிலப்பட்டு வந்ததென்பது தெளிவாம்.

நூலின் பெருமை நோக்கியும், அது மிகுதியாய்ப் பயிலப்பட்டு வந்தமை நோக்கியும், இதற்குப் பேராசிரியர் உரையெழுதினர். உரையெழுதிறொன்பது கேவலம் கன்ன பரம்பரைச் செய்திமட்டும் அன்று; நச்சினூர்க்கினியரைப் பற்றிய உரைச் சிறப்புப் பாயிரச் செய்யுளொன்றில்,

நல்லறிவுடைய தொல் பேராசான்
கல்வியுங் காட்சியுங் காசினி யறியப்
பொருடெரி குறுந்தொகை யிருபது பாட்டிற்
சிதுபொரு ளென்றவ னெழுதா தொழிய
இதுபொரு ளென்றதற் கேற்ப உரைத்தும்

எனக் காணப்படுகின்றது. இதனால் பேராசான் தமது கல்விப் பரப்பும் அறிவுத் திறனும் விளங்கும்படி மிகச் செவ்விய உரையொன்று இயற்றினாரென்பதும், அவர் 20 செய்யுட்களுக்கு உரை யெழுதவில்லையென்பதும் புலனாகும். விடப்பட்ட இருபது செய்யுட்களுக்கும் நச்சினூர்க்கினியர் உரையியற்றினார் என்பது மேலைப் பகுதியின் இறுதியடி தெரிவிக்கின்றது. இச்செய்தி,

பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட்டுங்களியும்
ஆரக் குறுந்தொகையு னைஞ்ஞான்கும்—சாரத்

திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்
விருத்திநச்சி னூர்க்கினிய மே

என்ற வெண்பாவினாலும் அறியக்கிடக்கின்றது. மேலே காட்டிய உரைச் சிறப்புப் பாயிரத்தில் 'பேராசான்' என்று கூறப்பட்டுள்ளதேயன்றித் தொல்காப்பிய வுரை முதலியன இயற்றிப் பெயர் சிறந்து விளங்கிய பேராசிரியரென்பது தெளியப்படவில்லை. இப்பேராசான் என்பவர் பேராசிரியரே யென்பது அவரது உரைக் கருத்தைத் தழுவி நச்சினூர்க்கினியர் எழுதிய உரைப்பகுதி யொன்று நன்கு தெரிவிக்கின்றது. அகத்தினையியல் 46-ம் சூத்திரவுரையில் 'பேராசிரியரும் இப்பாட்டில் (யானே யீண்டையேனே ; குறுந். 54) மீனெறி தூண்டிலென்பதனை ஏனையுவம மென்றார்' என வருகின்றது. எனவே குறுந்தொகைக்குப் பேரூரை கண்டவர் பேராசிரியரே யென்பது ஐயமின்றித் தெளியலாம்.

இனி, 'தொல் பேராசான்' என்று மேலைச் சிறப்புப் பாயிரச் செய்யுள் கூறுதலின், நச்சினூர்க்கினியருக்கு மிக முற்பட்டவரென்று ஒருவாறு தெரியலாம். இருவருக்கும் இடைப்பட்ட காலம் இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டு களாகக் கொள்ளின், அது மிகவும் பொருந்தவதேயாம். நச்சினூர்க்கினியர் 16-வது நூற்றாண்டில் வாழ்ந்தவரென ஒருவாறு அறுதியிடப்படுகின்றது. ஆகலின், குறுந்தொகையுரைகாரராகிய பேராசிரியர் 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவரெனக் கொள்ளுதல் வேண்டும். இக்கால வரையறை தொல்காப்பிய உரைகாரராகிய பேராசிரியருக்கும் பொருந்துவதாகலின், இரண்டு நூல்களுக்கும் உரையியற்றியவர் ஒருவரேயெனத் துணியத்தகும்.

வேறொரு செய்தி இங்கே மனங்கொள்ளுதற்குரியது. தொல்காப்பியச் செய்யுளியலுரையிற் பலவிடங்களிற் பேராசிரியரது கருத்தைப் பின்பற்றி நச்சினூர்க்கினியர்

எழுதிச் செல்கின்றார். ஆகவே, பேராசிரியரிடத்துப் பெருமதிப்பு உடையவர் இவரென்பது போதரும். இங்ஙனம் தம்மால் மதிக்கப்பட்டா ரொருவரது உரையை நச்சினூர்க்கினியர் முற்றுவித்தாரென்றல் பெரிதும் ஏற்புடையதாகத் தகாணலாம்.

பேராசிரியர் 20 செய்யுட்களுக்கு ஏன் பொருளெழுதாது விடுத்தனர் என்ற கேள்வி நமக்கு எழுதல் இயல்பே. அதற்குரிய விடையை நாம் ஆராய்ந்து தெரிவதில் பயன் யாது மில்லை. குறுந்தொகைப் பதிப்பாசிரியராகிய ஸ்ரீ ஐயரவர்கள் ஒரு காரணத்தைத் தம் பதிப்புரையிற் காட்டியிருக்கின்றார்கள். அக்காரணத்தை யொப்புக் கொள்ளுதலில் எவ்வகைத் தடையுந் தோன்றவில்லை. அதைப்போன்ற ஒத்த தகுதியுடைய வேறொரு காரணமும் கூறுதல் கூடும். உரைகாரர்கள் பொருள் வெளிப்படையெனத் தாம் கருதுஞ் செய்யுட்களுக்கு உரையெழுதாது விடுதல் மரபு. ஐங்குறுநூற்றிற் பல செய்யுட்களுக்கு உரையின்மையும் ஈண்டு நோக்கத்தக்கது. இங்ஙனம் தாம் வெளிப்படையெனக் கருதிய 20 செய்யுட்களுக்கு உரைவரையாது பேராசிரியர் விடுத்திருப்ப, அவற்றின் அருமைப் பாட்டினை யுணர்ந்து நச்சினூர்க்கினியர் தமது புலமையெல்லாந் தோன்ற உரை யெழுதினாரெனக் கொள்ளுதலும் அமையும். காரணம் எதுவாயினும் இரண்டு பேருரைகாரர்கள் குறுந்தொகைக்கு உரையியற்றினாரென்றல் உண்மை. இவ்வுரை இப்பொழுது அகப்படவில்லை. இதனைக் கற்று இன்புறும் பேறு நமக்கு இல்லையென்று வருந்துவதோடு நாம் அமைந்துவிட வேண்டியதே.

இங்ஙனம் சரிதத்தாலும், பயிற்சி யிகுதியாலும், உரைச் சிறப்பாலும் பெருமையுற்று விளங்கிய குறுந்தொகை இப்பொழுதுதான் நன்கு பரிசோதிக்கப்பெற்று வெளிவந்துள்ளது. இதற்குமுன் ஒரு சில பதிப்புகள் வெளிவந்துள்ளமையை நான் மறந்துவிடவில்லை. முதன் முதலாக

இந்நூற் பதிப்பில் ஈடுபட்டு வெளியிட்ட பெருமை சேளரிப் பெருமாளர் அரங்கன் என்றவருக்கு உரியது. இவர் எத் துணையோ முட்டுப்பாடுகளுக்கிடையில் 1915-ம் வருடத்தில் குறுந்தொகைப் பதிப்பொன்று வெளியிட்டனர். இந்நூலைப் பதிப்பித்தற்குப் பெருந்தகுதி வேண்டுமென்பதைத் தாமே நன்குணர்ந்தவர். ஆனால் தமக்கு இயல்பாக உரிய தமிழார் வத்திலை யாதானுமொரு பதிப்பு வெளிவருமாயின், பின்னர் அது திருத்தமடையக் கூடுமென் றெண்ணி இப்பதிப்பிடு முயற்சியிற் புகுந்தவர். இவர் பதிப்பில், பதிப்பாளர்க்கு நேர்ந்த இடுக்கண்கள், கிடைத்த ஒலைச்சுவடிகள் இருந்த அலங்கோலங்கள், அச் சுவடிகளோடு போராடிய போராட்டங்கள், நேரியவாயுள்ள செய்யுட்களிலும் தம் இளங்கண் ணுக்குத் தோன்றிய நூதன வடிவங்கள், உரைகாணுதற்கு முயன்ற பயனில் முயற்சிகள் முதலிய அனைத்தும் நன்கு வெளியாகின்றன. ஒருசில உதாரணங்கள் காட்டுகின்றேன்.

யாரினு மினியன் போன பின்னே (குறுந். 85)

என்று பதிப்பித்துள்ளார். இது

யாரினு மினியன் பேரன் பின்னே

என்று பதிப்பிக்கப் பெறல் வேண்டும்.

குல்லைக் கண்ணி வடுகர் முனையது

வல்வேற் காட்டி. நன்னாட். டும்பர் (குறுந். 11)

என்று பதிப்பித்துள்ளார். இதில் இரண்டாமடி

வற்வேற் கட்டி நன்னாட் டும்பர்

என்று பதிப்பிக்கப் பெறல் வேண்டும்.

சிறுகோட்டுப் பெரும் பழந்தாங்கியாங்க

கிவளுயிர் தவச்சிறிது காமமோ பெரிதே (குறுந். 18)

என்று பதிப்பித்தனர். இதன்கண் முதலடி. நான்கு சீர்களை யுடையதாதல் உரைகாரர்கள் பலர்க்குங் கருத்தாம். எனவே,

சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவ
 ஞயிர்தவச் சிறிது காமமோ பெரிதே
 என்று அடிவரையறை செய்தல் வேண்டும்.

முனாஅது, யானையுண் குருகின் கானலம் பெருந்தோ
 டட்ட மள்ள ரார்ப்பிசை வெருஉம் (குறந். 34)

என்றிருக்க வேண்டுவது,

முனாஅ தியானையுண் குருகின் கானலம்
 பெருந்தோட்ட மள்ள ரார்ப்பிசை வெருஉம்
 எனப் பதிப்பிக்கப்பெற்றுள்ளது.

வெண்கோட் டியானை சோனை படியும்
 பொன்மலி பாடலி பெறீஇயர் (குறந். 75)
 என்றிருக்க வேண்டும் அடிகள்

வெண்கோட் டியானை பூஞ்சனை படியும்
 பொன்மலி பாடலி பெறீஇயர்
 என்று காணப்படுகின்றது.

ஏந்துகோட் டியானைச் சேந்தன் றந்தை
 அழிசி யார்க்கா டன்ன விவள் (குறந். 278)
 என்றிருக்கற்பாலது

ஏந்துகோட் டியானைச் சேந்த னுறந்தை
 எனப் பதிப்பிக்கப்பட்டது.

பதிப்பிலுள்ள பிழைகள் இவ்வாறுள்ளன. இவர்
 உரைவகுக்குந் திறத்திற்கு ஒருதாரணம் காட்டுகின்றேன் :
 'முந்தாழ் வேலிய மலைகிழ வோற்கே' (குறந். 239)
 என்ற அடிக்கு 'முந்தும் முறைமையாகிய காவலையுடைய
 மலைக்குரியான் நிறத்து' என்று உரை வகுத்தனர். முந்
 தாழ் என்பது மூங்கிலின் பெயராகும்.

இங்ஙனமாக எத்தனையோ பெரும்பிழைகள் காணப்
 படினும் செள. அரங்கனாரை நாம் போற்ற வேண்டியவர்க

ளாக வுள்ளோம். முதலாவது, அவர்க்குக் கிடைத்த பிரதிகளின் நிலைமையே பிழைகள் பலவற்றிற்குக் காரணமாயுள்ளது. இரண்டாவது, குறுந்தொகையின் நயத்தைத் தமிழ் மக்கள் ஒருவாறு உணரும்படியாகச் செய்தனர். மூன்றாவது, தமிழறிஞர்களுடைய உள்ளத்தைக் குறுந்தொகைத் திருத்தத்தில் ஈடுபடும்படியாகச் செய்தனர். நான்காவது, குறுந்தொகைக்கு நல்ல பதிப்பு வெளிவர வேண்டுமென்ற அவா தமிழ் நாடெங்கும் உண்டாகும்படி செய்தனர். ஒரு சில பதிப்புக்கள் சிற்சில இடங்களில் திருத்தம் பெற்று வெளிவருவதற்கும் காரணமாயிருந்தனர். இவ்வாறு பெருநன்மைகள் பல உண்டாவதற்கு அரங்கனார் காரணமாயிருந்தன ரென்பதை யெண்ணுந்தோறும் அவர் பாற் கௌரவம் பெருகித் தோன்றுகிறது. இப்பொழுது கூட, அரங்கனார் பதிப்பு ஒருவாறு பயன்படுகிறதென்றே சொல்லவேண்டும். பதிப்பாளர் கடமையை நன்குணர்ந்தவரானமையினாலே ஏட்டுப் பிரதிகளின் நிலைமைகளையெல்லாம் அங்கங்கே கூறிச் செல்வர். இவ்வாறு எழுதுவதனுண்டாம் நன்மையைப் பதிப்பாளர் தொழிலில் ஈடுபட்டவர்கள் நன்குணர்வார்கள். ஓர் உதாரணத்தால் எனது கருத்தை விளக்குகின்றேன். குறுந்தொகை 266-வது செய்யுளையெடுத்துக் கொள்க. இச் செய்யுளைக் குறித்து 'இப்பாட்டு ஆறடியினதாதல் உணர ஒரு பிரதியில் 4, 5 அடிகளுக்கு, இடம் விடப்பட்டிருக்கிறது' என்று அரங்கனார் எழுதுகின்றார். பின்னர், 1930-ல் 'கலா நிலயத்'தில் குறுந்தொகையைத் தாம் ஞாதனமாயெழுதிய உரையுடன் ஓர் அறிஞர் பதிப்பித்தனர். அப்பதிப்பில் அரங்கனாரது குறிப்பை அறவே மறந்து விட்டனர். செய்யுளிற் குறையுள்ள தென்ப்தனை ஓராற்றினுங் குறித்தல் செய்யாது உரையெழுதிச் சென்றனர். சில காலத்திற்குமுன் குறுந்தொகையை யான்

ஆராய்ந்த பொழுது, அச் செய்யுளில் ஓரடி குறைந்து விட்டதென்றும், அவ் அடி

மறப்பரும் பணைத்தோள் மரீஇ

என்பதாக மென்றுந் தெளிந்து கொண்டேன். எனவே, மேலைச்செய்யுள்

நமக்கொன் றுரையா ராயினுந் தமக்கொன்
றினா விரவி னின்றிணை யாகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ
மறப்பரும் பணைத்தோள் மரீஇத்
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே

என்றிருத்தல் வேண்டுமென்று அறிந்தேன்.

இங்ஙனமாக, அரங்கனாருரையை நாம் எப்பொழுதும் போற்றுங் கடப்பாடுடையோம்.

இப்பதிப்பிற்குப் பின் எனது நண்பர் திருவாளர் கா. நமச்சிவாய முதலியாரவர்களால் மூலப்பதிப்பு ஒன்று அச்சிடப்பட்டது. அப்பதிப்பு வெளிவந்ததாகத் தெரியவில்லை. பின்னர் 1930-ல், புரசைபாக்கத்திலிருந்து எனது நண்பர், திரு. டி. என். சேஷாசல ஐயரவர்களால் வெளியிடப்பட்ட 'கலா நிலயத்'தில், திரு இராமரத்னமையரவர்கள் தாம் எழுதிய புத்துரையுடன் ஒரு பதிப்பு வெளியிட்டனர். இது தனிப் புத்தகமாக வெளிவரவில்லை. இப்பதிப்பிற்குப் பின்னர் 1933-ல் வித்துவான் சோ. அருணாசல தேசிகரவர்களால் மூலம் மாதிரம் பதிப்பிக்கப்பட்டது.

இப்பதிப்புக்க ளளைத்தினும் அங்கங்கே ஒருசில பிழைகள் திருந்தினவென்பது உண்மை. ஆனால் இன்னும் பல பிழைகள் பொதிந்தனவாகவே அவை இருந்தன. இப்பிழைமலிந்த பதிப்புக்களும் மிகுதியாக வாங்கிக் கற்கப்பட்டன. அரங்கனார் பதிப்பு வெளிவந்த பின்னர் 20 ஆண்டுகட்குள் 3 பதிப்புக்கள் தோன்றின வெனின்,

எத்துணை யளவாகத் தமிழ் மக்கள் இந்நூலை அவாவின ரென்பது புனாழம். ஆங்கில நூற் பதிப்புக்கள் போலத் தமிழ் நூற் பதிப்புக்களை யெண்ணுதல் தவறு. இந்நாட்டில் வெளிவரும் பதிப்புக்களை யெண்ணின், மேற்கூறித்த 3 பதிப்புக்களும் வெகு விரைவில் வெளிவந்தனவென்றே சொல்லவேண்டும். ஒலைச்சுவடிகள் பெற்று ஆராய்ச்சி செய்து இவை வெளியிடப்பட்டனவல்ல. ஆகவே, ஐயரவர் களுடைய பதிப்பு தமிழ் மக்களுடைய பேராவலை யெதிர் நோக்கியே வெளிவந்த தென்று கூறவேண்டும். சென்னைப் பல்கலைக்கழகத்தார் இப்பதிப்பிற்கு வேண்டும் பொருளுதவி செய்தது மிகவும் பாராட்டத் தக்கது.

நன்று : அச்சின்வாய்த் தோன்றிய வரலாற்றினை இது காறுங் கூறினேன். இனி, முதன்முதலாகத் தொகுக்கப் பட்டு, குறுந்தொகையெனப் பெயர்கொண்டு வெளிவந்த வரலாற்றினைப்பற்றி ஒருசிறிது கூறலாமென்றெண்ணுகிறேன். பிரதிகளின் இறுதியில், 'இத்தொகை முடித் தான் பூரிக்கோ. இத்தொகை பாடிய கவிகள் இரு நூற்றைவர் ; இத்தொகை நாலடிச் சிற்றெல்லையாகவும் எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக்கப்பட்டது' என்று காணப்படுகின்றது. அகநானூறு என்ற தொகைநூற் பிரதிகளின் இறுதியில் 'தொகுத்தான், மதுரை உப்பூரி குடிக்கிழார் மகனாவான் உருத்திரசன்மன் ; தொகுப்பித்தான் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி' எனக் காணப்படுகின்றது. நற்றிணைப் பிரதிகளின் இறுதியில் 'இத்தொகை தொகுப்பித்தான் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி' எனக் காணப்படுகின்றது. குறுந்தொகைப் பிரதியின் இறுதியிலுள்ள 'முடித்தான்' என்பது தொகுத்தான் என்று பொருள்படு மெனக் கோடலே நேரிது. இஃது உண்மையோடு பட்டதாயின், பூரிக்கோவும் உப்பூரி குடிகிழாரும் ஒரு

வரே யாதல் சாலும். ஆகவே குறுந்தொகையும் அகநானூறும் முறையே தந்தையும் மகனாரும் தொகுத்தனராதல் வேண்டும். இவர்கள் அந்தணரா அல்லது வேளாளரா என்ற வினாவிற்கு விடையிறுத்தல் எளிதன்று. கிழார் என்பதனை நோக்கினால் வேளாளரென்று கொள்ளுதல் வேண்டும்; சன்மன் என்பதனை நோக்கினால் அந்தணரென்று கொள்ளுதல் வேண்டும். ஆனால் 'சன்மன்' என்பது 'ஐம்ம்' என்றதன் தமிழ் வடிவென்று கொள்ளின், இவர்கள் வேளாளராகவே இருத்தல் கூடும்.

அகநானூற்றுக்கு நெடுந்தொகையெனப் பெயருண்மை கற்றாரறிவர். தந்தை தொகுத்தனைக் குறுந்தொகையெனவும் மகனர் தொகுத்தனை நெடுந்தொகையெனவும் வழங்கினாரென்றல் ஒருவகையாற் பொருத்தமுடையதேயாம். இரண்டு ஆசிரியர்கட்கும் உள்ள தொடர்பு அவர்கள் தொகுத்துள்ள நூற்பெயர்களிலும் விளங்குதல் அமைதியுடையதே. சம காலத்திலேனும் அல்லது மிக அண்ணிய காலத்திலேனும் இருநூல்களும் தொகுக்கப்பட்டமை மேலைத் தொடர்பும் விளக்குகின்றது.

இவ் இரண்டு நூல்களில் நாலடிச்சிறற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் உடையது குறுந்தொகை; 13 அடிச் சிறற்றெல்லையும் 31 அடிப் பேரெல்லையும் உடையது நெடுந்தொகை. 9 அடிச் சிறற்றெல்லையும் 12 அடிப் பேரெல்லையும் உடையது நற்றிணை. இந்நற்றிணை தொகுக்கப் பெற்றது குறுந்தொகைக்கு முன்னே யின்னே என்று தெளிதற்குரிய பிரமாணங்கள் கிடைக்கவில்லை. இவ்வகப்பொருள் நூலும் குறுந்தொகையினை யடுத்தே தொகுக்கப்பெற்றிருத்தல் வேண்டும்.

இக்குக் கூறிய பல விஷயங்களும் முந்திய கட்டுரையிலும் தந்துள்ளேன்.

தொகை நூல்களுட் பெரும்பாலான பாண்டியர்களால் தொகுப்பிக்கப்பட்டனவெனத் தோன்றுகிறது. ஐங்குறு நூறும், பதிற்றுப்பத்தும், சேரர்களாலே தொகுப்பிக்கப்பட்டன. சோழ அரசர்களால் தொகுப்பிக்கப்பட்டதாக யாதொரு தொகை நூலும் காணப்படவில்லை. ஆனால் திட்டமாகச் சொல்லுதற்குரிய ஆதாரமொன்றும் நமக்குக் கிடைக்கவில்லை.

2

குறுந்தொகையின் காலத்தை இனி ஆராய்ந்து கூறலாமென்று எண்ணுகிறேன். குறுந்தொகையின் காலமென்பதில் இரண்டு வேறு வேறு கருத்துக்கள் உள்ளன. ஒன்று இந்நூல் தொகுக்கப்பட்ட காலம் ; பிற்தொன்று இந் நூற் செய்யுட்கள் இயற்றப்பட்ட காலம். இரண்டற்கும் யாதோரியையும் இல்லை. எனது கருத்தினை ஓர் உதாரணத்தால் விளக்குகிறேன். பன்னூற்றிரட்டு என்னுந் தொகை நூலைப்பற்றித் தமிழ்கற்ற ரனைவரும் அறிவர். இது சில வருடங்கட்கு முன்னர் ஸ்ரீபாண்டித்துரைத் தேவரவர்களால் தொகுக்கப்பட்டது. ஆனால், இதன்கண் அடங்கிய செய்யுட்களோ எனின், வெவ்வேறு காலத்திருந்த பலவேறு ஆசிரியர்களால் இயற்றப்பட்டன. இதனையொத்து இரண்டு வெவ்வேறு ஆராய்ச்சிகள் தொகை நூல்களின் காலவரையறை குறித்துச் செய்ய வேண்டுவனவாயுள்ளன. இதனை நாம் நன்றாக மனங்கொள்ளுதல் வேண்டும். ஒன்றனைப் பிற்தொன்றனோடு மயங்கவைத்தல் கூடாது. தொகுத்தது குறிப்பிட்ட ஒரு காலத்தாதல் வேண்டும் ; செய்யுட்கள் இயற்றியதோவெனின், பற்பல காலங்களி லாகலாம்.

இக்காலத்துப் பதிப்பாளர் சிலர் ஒரு பொருள் பற்றிப் பல ஆசிரியர்கள் பல நோக்குப்பற்றி ஆராய்ந்

தெழுதிய கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடுதலைக் காண்கின்றோம். இத்தொகையை 'Symposium' என ஆங்கிலத்தில் வழங்குவர். இதனைப் போன்றே ஏககாலத்திலே இயற்றித் தொகுக்கப்பட்டனவாக, கடைச்சங்கத்துத் தொகை நூல்கள் இருத்தல் கூடாவோ என்று சிலர் ஆசங்கித்தல் கூடும். ஆனால் உற்று நோக்கின், இவ் ஐயுறவிற்கு இடமில்லை யென்பது தெளிவாம். இவ்வகை நூல்கள் தோன்றுதற்குரிய நிலைமை யுண்டாதல் முற்காலத்து அருமையாம். ஏககாலத்தில் சங்கத் தொகை நூற்புலவர்களையரும் இருந்தனரென்று கொண்டாலும், அவர்கள் பல இடங்களில் வாழ்ந்துவந்தவர்கள். அவர்கள் முயற்சிகளை ஒருமுகப் படுத்துதற்குரிய சௌகரியங்கள் முற்காலத்தில் இல்லை. உண்மையில் அவர்கள் ஏககாலத்து வாழ்ந்தவர்களும்ல்லர். ஒரு சில புலவர்கள் தம் காலத்திற்கு முன்பு வாழ்ந்த புலவர்களையும் அவர்கள் சரித்திரங்களையும் குறித்துப் பாடியிருக்கின்றனர்.

வெள்ளிவிதி போல நன்றும்

செலவயர்ந் திசினால் யானே

(அகம். 147)

இச்செய்யுளைப்பாடிய ஒளவையார் வெள்ளிவிதியாரது சரித்திரம் பற்றிப் பாடியமை கவனிக்கத் தக்கது. இவ் இரு புலவர்களும் இயற்றிய செய்யுட்கள் சில நாம் ஆராய்ந்து வரும் குறுந்தொகையிலும் காணப்படுகின்றன.

காலே பரிதப் பினவே கண்ணே ;

நோக்கி நோக்கி வாளிழந் தனவே ;

அகலிரு விசும்பின் மீனிளும்

பலரே மன்றஇவ் வுலகத்துப் பிறரே (குறுந். 44)

இந்த அழகிய செய்யுளைப் பாடியவர் வெள்ளிவிதியே.

உள்ளின் உள்ளம் வேமே ; உள்ளாது

இருப்பின்எம் அளவைத் தன்றே; வருத்தி

வான்றோய் வற்றே காமம் ;

சான்றோ ரல்லர்யாம் மரீஇ யோரே (குறுந். 102)

காதலென்னுங் கடுத்தியின் பொறுக்கலாற்றாமையை இத் துணை வேகத்தோடு கூறுகின்றவர் ஓளவையாரே. இவ் இருவரும் வேறுவேறு காலத்தினராதல் வெளிப்படட. வேறோர் உதாரணம் புறநானூற்றினின்றும் தருகின்றேன்.

மோசி பாடிய ஆயும்.....எனவாங்கு

எழுவர் மாய்ந்த பின்றை அழிவரப்

பாடி வருநரும் பிறருங் கூடி

இரந்தோ ரற்றந் தீர்க்கென (புறம். 158)

என்று குமணனென்னும் வள்ளலைப் பெருஞ்சித்திரனாரென் னும் புலவர் பாடினர். இங்குக் குறித்த மோசியார் பாடிய செய்யுட்கள் பல புறநானூற்றின்கண்ணேயே வருகின்றன. அவற்று ளொன்று கீழ் வருவது :

இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்

அறவிலை வணிக னுஅ யல்லன் ;

சான்றோர் சென்ற நெறியென

ஆங்குப்பட்ட ன்றவன் கைவண் மையே (புறம். 134)

இவ் இருவரும் வேறுவேறு காலத்தினர் ; எனினும் ஒரு தொகை நூலின்கண்ணே இருவரது செய்யுட்களும் தொகுக் கப்பட்டுள்ளன.

மேற்காட்டியன போன்று பல உதாரணங்கள் காட்டு தல் கூடும். எனவே, சமகாலத்தினரது செய்யுட்களைத் தொகுத்த தொகைகளல்ல சங்க இலக்கியங்கள். உண்மை இவ்வாறிருப்பவும், காலவரையறை செய்யப் புகுந்தார் ஒரு சிலர், தொகுத்த காலமும் இயற்றிய காலமும் ஒன்றெனக் கொண்டு, பெரிதும் மயக்கத்தை விளைவித்தனர். புறநா னூற்று முதற்பதிப்பின் முகவுரையில், ' இந்நூற் செய்யுட்

களால் பாடப்பட்டவர்கள் ஒரு காலத்தாரல்லர் ; ஒரு குலத்தாரல்லர் ; ஒரு சாதியாரல்லர் ; ஓரிடத்தாரும்ல்லர். பாடியவர்களும் இத்தன்மையரே' என்ற பொருள் பொதிந்த வாக்கியம் வரையப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது.

தொகை நூல்களின் காலவரையறைபற்றிப் பொதுப் படப் பேசும் இந்தச் சந்தர்ப்பத்திலே ஆராய்ச்சியாளர் கொண்டிருக்கும் பிறிதொரு கொள்கையையுஞ் சிறிது ஆராய்தல் நலம். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு என்ற ஐந்து தொகை நூல்களிலும் வருங்கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றியன. எனவே, இப்பெருந்தேவனாரே இவற்றைத் தொகுத்தவராதல் வேண்டும் என்பர் ஒருசிலர். பெருந்தேவனாரை 9-ம் நூற்றாண்டினராகக் கொண்டு, தொகைநூல்களும் அக்காலத்தில் தொகுக்கப் பெற்றனவென்றுங் கொள்ளுவர். இது சிறிதும் பொருந்தாமை எளிதில் உணரலாம். ஒருவர் இப்பொழுது சில தொகைநூல்கள் தொகுப்பதாக வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு தொகைநூலுக்கும் கடவுள் வாழ்த்தாக அப்பர் திருப்பாட்டுக்களின்தும் ஒவ்வொரு செய்யுளை எடுத்துச் சேர்த்திருப்பதாகவும் கருதிக்கொள்க. கடவுள் வாழ்த்துக்கள் அப்பர்சுவாமிகள் செய்தருளியன என்ற ஒரு காரணம் பற்றி இத்தொகை நூல்கள் யாவும் அச் சுவாமிகள் தொகுத்தனவென்று கூறுதல் பொருந்துமா? இதுபோன்றதொரு கூற்றே பெருந்தேவனார் தொகுத்தாரென்று கூறுவதும், ஐந்து தொகை நூல்களிலும் அப் பெருந்தேவனாரது செய்யுட்கள் காணப்படுதல்பற்றி இம்முடிபுக்கு வருதல் ஒரு சிறிதும் தகாது. கபிலர் என்னும் புலவரது செய்யுட்கள் பரிபாடலொழிய ஏனைத் தொகைநூல்களனைத்தினும் வந்துள்ளன. இதுபற்றிக் கபிலர் இத்தொகைகளைத் தொகுத்தா

ரென்று கூறுதல் பொருந்தமா? அன்றியும் முழுவதும் கிடைத்துள்ள தொகைநூல்களிற் காணப்படும் இறுதிக் குறிப்பில் தொகுத்தாரும் தொகுப்பித்தாரும் கொடுக்கப்பட்ட டுள்ளமை யாவரும் அறிவர். இவ் இறுதிக் குறிப்பினைக் கற்பிதமென்று தள்ளுதற்குக் காரணம் யாதும் இல்லை. இக்கூறிய காரணங்களால் பெருந்தேவனர் தொகைநூல் தொகுத்தாரென்னுங் கொள்கை அறவே விலக்குண்டொழி கின்றது.

இனி, குறுந்தொகை தொகுக்கப் பெற்றுள்ள காலத்தை நோக்குவோம். இந்நூலுக்கு உரைவகுத்தார் பேராசிரியர் என்பது முன்னே கூறப்பட்டது. 'ஒட்டக் கூத்தர் உலாப் பாடியபோது பேராசிரியர் நேமிநாதர் பட் டோலை பிடிக்கப் பாடியது' என்று தமிழ் நாவலர் சரிதை கூறுதலின், பேராசிரியர் ஒட்டக்கூத்தர் காலத்தினரென்பர். இது பொருந்தாது. ஏனெனின், இங்குக் குறிக்கப்பட்டவர் பேராசிரியர் நேமிநாதரே யன்றிப் பேராசிரிய ரல்லர். இளம்பூரணர் முதலாயினார்க்கும் நன்னூலார்க்கும் இவர் பிற்பட்டவரென்பது இவரது உரையால் தெளிவாகின்றது. எனவே, இவரது காலம் 14-ம் நூற்றாண்டென்றே கொள் ளத்தகும். இதனால் குறுந்தொகை 14-ம் நூற்றாண்டிற்கு முன்பே தொகுக்கப்பெற்றுள்ளமை தெளிவாம். இனி, தொல் காப்பியத்திற்கு முதல் உரைகாரராகிய இளம்பூரணவுடிகள் தமது பொருளநிகார வுரையிலே (4ளவியல், 12, உரை) 'ஓம்புமதி வாழியோ' என்னும் குறுந்தொகைச் செய்யுளைத் தந்து (235) 'இக்குறுந்தொகைப் பாட்டு தலைவன் வரைவிடை வைத்துச் சேறுவான் கூறியது' என்றெழுதினர். எனவே இளம்பூரணர் காலத்திற்கு முன்பே குறுந்தொகை தொகுக் கப்பட்டிருந்தமை நன்கு விளங்குகின்றது. இவ் உரைகாரர் காலம் 12-வது நூற்றாண்டெனக் கொள்ளுதல்தகும்.

எனவே, நாம், ஆராயும் நூல் 12-வது நூற்றாண்டிற்கும் முன்னரே தொகுக்கப் பெற்றதாம்.

இனி, வீரசோழிய வுரையிலே 'அளவாற் றெக்கது குறுந்தொகை' (அலங். 36, உரை) என்று கூறப்பட்டுள்ளது. இவ்வுரையும் வீரசோழியம் என்னும் இலக்கணமும் வீரசோழனென்னும் வீராசேந்திரன் காலத்து எழுதப்பட்டனவாம். இவ்வரசன் கி. பி. 1062-ல் பட்ட மெய்தினன். எனவே இக்காலத்திற்கு முன்னரே குறுந்தொகை தொகுக்கப் பெற்றதென்று துணிந்த மேலை முடிபு பிற்தொரு வகையாலும் உறுதியடைகின்றது.

இனி, களவியலுரைகண்ட வரலாறு இன்னும் உறுதியாகக் குறுந்தொகை தொகுக்கப்பட்ட காலத்தை அறுதியிடுதற்கு உதவுகின்றது. 'உப்புரி குடிமிழார் மகனாவான் உருத்திர சன்மனாவான் செய்தது இந்நூற்கு உரையென்பாரும் உளர்; அவர் செய்திலர், மெய்யுரை கேட்டார் என்க'. இது அகப்பொருளுரைப்பகுதி. இவ்வாக்கியத்தில் நமது கவனம் இப்பொழுது செல்ல வேண்டும். இவ்வாக்கியமே மிக முக்கியமானது. இதன்கண் வரும் உருத்திரசன்மன் அகநானூறு தொகுத்தவனென்பது அந்நூலின் இறுதிக்குறிப்பாற் புலனாம். சங்கப்புலவர்களின் இறுதிக் காலம் கி. பி. 3-ம் நூற்றாண்டின் இறுதியென்பது முன்பு தெளிந்தோம். இவர்களது செய்யுட்களைத் தொகுக்கும் கருத்து எழுவதற்கும் செயலாக முற்றுதற்கும் ஒன்றிரண்டு நூற்றாண்டுகள் சென்றிருக்கலாம். எனவே அகநானூறு தொகுக்கப்பட்ட காலம் 5-ம் நூற்றாண்டின் முற்பகுதியென்பது ஒருவகையாற் புலனாகின்றது. குறுந்தொகை நூலினைத் தொகுத்தவன் பூரிக்கோவாதலாலும் இப்பூரிக்கோ என்பான் உப்புரிகுடிமிழானாக இருத்தல் கூடுமாதலாலும், இத்தொகைநூல் உருத்திரசன்மனது தந்தையால் நான்காம்

நூற்றாண்டின் பிற்பகுதியில் தொகுக்கப் பெற்றதெனக் கொள்ளுதல் தக்கதாகின்றது.

நமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களனைத்தும் இம்முடிபினையே வலியுறுத்துவனவாம். தமிழிலக்கியச் சரிதப் போக்கும் நிச்சயமாய்த்தெரிகின்ற சரித்திர விஷயங்கள் முதலியனவும் இம்முடிபினையே கொள்ளும்படி வற்புறுத்துகின்றன. இதனோடு ஒருபுடை யொத்துச்சென்று வேறு வகையான முடிபிற்கு நம்மை யுய்க்கின்ற ஒரு சில பிரமாணங்களும் இல்லாமற் போகவில்லை. மேற்காட்டிய களவியலுரையின் பிற்பகுதி இத்தகைய பிரமாணங்களுள் ஒன்றும். அதனை ஆதாரமாகக் கொள்ளின், கடைச்சங்கப் புலவராகிய நக்கீரரும் இக்காலத்து வாழ்ந்தவரென்று கொள்ளப்படுதல் வேண்டும். இவ்வாறு கொண்டு கடைச்சங்ககாலமும் 5-ம் நூற்றாண்டின் தொடக்கமென முடிபு காட்டிய அறிஞருமுளர். ஆனால் இதற்குக் காட்டும் பிரமாண வாக்கியம்பற்றிப் பற்பல ஆசங்கைகள் தோன்றுகின்றன. வாக்கியம் நோக்கிய அளவில், மக்கள் செயலில் தெய்வங்கள் கலந்தறவாடிய செய்தி கூறப்படுகின்றமை காணலாம். இதுபோன்ற ஆதாரங்களை உண்மையெனக் கொள்ளுவார் இக்காலத்து அரியர். ஒருவகையான ஆட்சேபத்திற்கு மிடமின்றிப் பொருத்தமுற்று நிற்பது யான் குறித்த முடிவேயாகும். ஆகவே குறுந்தொகை தொகுக்கப் பெற்றகாலம் 4-ம் நூற்றாண்டின் பிற்பகுதியென்றே கொள்ளற்பாலது.

இனி, நூலிலுள்ள செய்யுட்கள் இயற்றப்பட்ட காலத்தை வரையறுக்க முயலுவோம். பாடினோர் பல காலத்தவரும் பலதேயத்தவருமாவர். ஆதலால் செய்யுட்களியற்றியது குறித்த ஒருகாலத்தன்று என்பது வெளிப்படையுடையது. குறுந்தொகையிலுள்ள செய்யுளொவ்வொன்றும்

தோன்றிய காலத்தை வரையறுத்தலும் இயலாததொரு காரியம். செய்யுட்களின் ஆசிரியர்களுடைய பெயர்களே மறைந்து விட்டன. 13 செய்யுட்களை இயற்றியோர்க்கு அவரவரது செய்யுட்களில் வந்துள்ள அருந்தொடர்களே பெயராக அமைந்துள்ளன. எஞ்சிய செய்யுட்களினும் கால வரையறை செய்தற்குப் பயன்படும் ஆதாரங்களை யுடையன மிகமிகச் சிலவேயாம், அவற்றுள்ளொன்றை யெடுத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து காலத்தை அறுதியிட்டு அக் காலத்திற்கு முன்னாகப் பின்னாக இந்நூற் செய்யுட்கள் இயற்றப் பெற்றனவென்று கோடலே இயலுவதாம். இந் நெறியையே பின்பற்றி மேல்வரும் ஆராய்ச்சியை நிகழ்த்துகின்றேன்.

அடுத்த கட்டுரையில்,

நீகண்டனையோ கண்டார்க் கேட்டனையோ
ஒன்று தெளிய நசையின மொழிமோ
வெண் கோட்டி யானே சோனை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே (குறுந். 75)

என்ற செய்யுளைக் குறித்து ஒருசில கூறியுள்ளேன். குறுந் தொகையை முதலிற் பதிப்பித்தவராகிய செளரிப் பெருமா ளரங்கனார் 'வெண்கோட்டியானே பூஞ்சனைபடியும், பொன் மலி பாடலி பெறீஇயர்' என்று பதிப்பித்தனரென்றும் உண்மையான பாடம் மேலே தந்துள்ளதேயென்றும் பல முகத்தா லாராய்ந்து தமிழிலும் (கலைமகள்) ஆங்கிலத்திலும் (டாக்டர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் நினைவுமலர் வெளியீடு) சில வருடங்கட்கு முன்னரே என்னால் எழுதப்பட்டது. டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்களும் தனிப்பட ஆராய்ந்து உண்மைப் பாடத்தை அவர்களது பதிப்பில்

வெளியிட்டிருக்கின்றார்கள். எனது முடிபும் அவர்களது பாடமும் ஒன்றாகக் கண்டு பெரிதும் மகழ்கின்றேன்.

இன்று இச்செய்யுளின் பாடபேத விசாரணையிற் புகும் அவசியம் இல்லை. இதன்கண் காணப்படும் சரித்திரச் செய்தியே நாம் ஆராய்தற்குரியது. 'சோணைநதிக் கரையிலே பொன்மிகுதியாற் சிறப்புற்று விளங்கும் பாடலி யென்னும் வளமிக்க நகரத்தை நீ பெறுவாயாக' என்று தலைமகனது வரவுணர்த்திய பாணனை நோக்கித் தலைமகள் கூறுகின்றாள். எனவே, இச்செய்யுள் இயற்றப்பெற்ற காலத்தே பாடலிபுத்திரம் வளஞ் சிறந்த பெருநகரமாய் விளங்கிய தென்பது புலனாம். எக்காலத்து இவ்வாறு விளங்கியது?

இதனை நிச்சயித்தற்குப் பாடலிபுத்திர நகரத்தின் சரிதத்தை நாம் ஆராய்தல் வேண்டும்.

பாடலி யென்பது முதலில் ஒருவகையிலும் சிறந்து விளங்காத ஒரு சிற்றூராக இருந்தது. இதற்குக் குஸுமபுர மென்ற பெயர் வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது. லிச்சவி என்னும் மரபினர்கள் படையெடுத்துவரவொட்டாது தடுப்பதன் பொருட்டு, அஜாதசத்ரு என்னும் அரசனால் கோட்டை யொன்று கட்டப்பெற்றது. இவ்வரசன் கி. மு. 500 முதல் கி. மு. 475 வரை ஆட்சிபுரிந்தான். இவனது பெயரானுகிய உதயன் (உதயணனென்றும் இவனை வழங்கினர்) இச்சிற்றூரை ஒரு நகரமாக்குவதற்கு கி. மு. 450-ல் அடிகோலின் னென்றும் கூறப்படுகின்றது. பின்னர் சந்திரகுப்த னென்னும் மௌரிய வரசன் இதன்கண் சிற் சில காலங்களில் வசித்து வந்தான். இவன் கி. மு. 322 முதல் 293 வரை அரசாட்சி செய்து வந்தான். இவ்வரசாட்சிக் காலத்திலே கி. மு. 302-ல் மெகாஸ்தீனீஸ் என்னும் கிரேக்க ரொருவர் ஸெல்யூக்கஸ் என்னும் அரசனால் தூதாக

அனுப்பப்பெற்று, பாடலிபுத்திரத்திலே வெருகாலம் தங்கியிருந்தார். இவர் இந்நகரத்தை விஸ்தாரமாக வருணித்திருக்கின்றனர். பின்னர் அசோக சக்ரவர்த்தியால் அரசாங்கத்தலைகராக இது கொள்ளப்பட்டது. இச்சக்ரவர்த்திக். மு. 273 முதல் 233 வரை அரசாண்டனர். இவர்தாம் தமிழ்த் தேசங்கள் முதலியவற்றிற்கு முதன்முதல் பௌத்த தரிசனத்தைப் பரவச்செய்யும் பொருட்டுத் தூதர்களை அனுப்பி, அங்கங்கே பௌத்தப் பள்ளிகளை நிருமித்தவர். இவர் ஆட்சிபுரிந்து 50 வருஷங்களுக்குப் பின்னர், கி. மு. 185-ல் மௌரிய வமிசம் அழிவுற்றுச் சங்கவமிசத்தினர்கையில் மகதராஜ்யமும் அதன் தலைநகராகிய பாடலிபுத்திரமும் சென்று விட்டன. இவ்வமிசத்தின் முதலரசன் புஷ்யமித்திர னென்பவன். இவன் காலத்தில் பாக்கிரியா அரசனான இயூக்ரேட்டிஸ் என்பவனது சுற்றத்தானும் காபூல்தேசத்து அரசனுமாகிய மிநாண்டர் என்பவன் வட இந்தியாவிற்குப் படையெடுத்து வந்து பாடலிபுத்திரத்தையே முற்றுக்கை செய்வான் போல நெருங்கினான். எனினும், கி. மு. 75-வரை அரசாண்ட சங்கவமிசத்தினரது தலைநகராகவே பாடலிபுத்திரம் இருந்துவந்தது. இவ்வமிசத்திற்குப் பின் காண்வ வமிசத்தினர் கி. மு. 27-வரை மகதத்தில் அரசுபுரிந்தனர். இவ்வமிசத்திற்குப்பின் மகததேசம் அதன் தலைநகராகிய பாடலிபுடன் ஆந்திரவம்சத்தினரது கைப்பட்டது. இவ்வமிசத்தினர் கி. பி. 225-வரை ஆட்சிபுரிந்தனர். இதற்கப்புறம் பாடலிபுத்திரம் லிச்சவி மரபினரால் கொள்ளப்பட்டதாயிருத்தல் வேண்டும். கி. பி. 320-ம் வருடம் முதற்கொண்டு ஆண்டுவந்த குப்த அரசனுக்குப் பாடலி லிச்சவிகளிடமிருந்தே கிடைத்தது. குப்த அரசனான சந்திரகுப்தன் (320-360) பாடலியைத் தலைநகராகக்கொண்டு அரசுபுரிந்து வந்தான். இவனுக்குப்பின் சமுத்திர குப்தனால்

(360-375) பாடலி புறக்கணிக்கப்பட்டது. பின்னர் சூப்தர்களுக்குரிய முக்கியமான நகரங்களுளொன்றாகப் பாடலி இருந்தபோதிலும் தலைநகரென்ற பதவியை அது இழந்துவிட்டது.

பின்னர் கி.பி. 405-411 வரை இந்தியாவில் தங்கியிருந்த சீன யாத்திரிகன் பாடலி நல்ல நிலைமையி லிருந்ததாகவே கூறுகிறான்.

கி. பி. 640-ல் இந்தியாவிற்கு வந்த ஹ்யூன் த்ஸாங் (Hiouen Thsang) பாடலி முற்றும் அழிந்து விட்டதாகக் கூறுகிறான்.

இச்சரிதத்தால் அசோக சக்கரவர்த்தி காலத்திற்குப் பின்பு கிறிஸ்துவத்தின் ஆரம்ப காலங்களில் பாடலி யிருந்த நிலைமையை மேலைச் செய்யுள் சூழிப்பதாகக் கொள் ளலாம். கி. பி. இரண்டாம் நூற்றாண்டு குறுந்தொகைச் செய்யுட்கள் இயற்றப்பட்ட காலமெனக் கருதுதல் தவறாகாது.

8. குறுந்தொகையில் ஒரு சரித்திரக் குறிப்பு

I

பாடலிபுத்திரம் என்னும் நகரம் சந்திரகுப்தர் அசோகர் முதலிய சக்கரவர்த்திகளுடைய தலைநகராய் விளங்கியது என்பதும், கி. பி. 5-ம் நூற்றாண்டிற்குப் பின் அப்பெரு நகரம் அழிந்தொழிந்தது என்பதும் இந்திய சரித்திரத்தால் நன்கு தெளியப்பட்டனவே. இவ் இருபதாம் நூற்றாண்டில் அந்நகரம் இருந்த இடந்தானும் அறிதற்கரிதாயிற்று. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் லெப்டினன்ட் கர்னல் எல். ஏ. வாட்டல் (Waddel) என்னும் அறிஞர் இப்பொழுது 'பாட்ளா' என்று வழங்கும் பிரதேசத்தில் தோண்டிப் பரிசோதனை செய்து, பாடலிபுத்திரம் அமைந்திருந்த இடத்தைக் கண்டுபிடித்தனர். தாம் செய்த ஆராய்ச்சியின் வரலாற்றினையும் முடிவினையும் 1892-ம் வருடத்தில் வெளியிட்டனர்.¹ அவருக்குப் பின்னரும் பாடலிபுத்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் நிகழ்ந்து கொண்டே வந்தன. அவற்றின் முடிவைக் குறித்து வி. ஏ. ஸ்மித் தமது இந்திய புராதன சரித்திரத்தில் பின் வருமாறு கூறுகிறார் :

‘கி. மு. 5-ம் நூற்றாண்டில் நிருமிக்கப்பெற்றுப் பேரரசர்களது தலைநகராய் விளங்கிய பாடலிபுத்திரமானது சோணை நதியின் வடகரையிலே, கங்கையினின்றும் சிலமைல் தூரத்திலே, அவ்விரு நதிகளும் சங்கமித்தலாலுண்டான நீண்ட இடைப் பிரதேசத்தில் அமைந்திருந்தது. இந்தப் பிரதேசத்தில் இப்பொழுது சுதேசியர் வாழ்ந்து வரும் பாட்ளா என்னும் பெரிய நகரமும், பங்கிப்பூர்

1. Discovery of the exact site of Asoka's classic capital of Pataliputram.

என்னும் ஆங்கிலர் நகரமும் இருக்கின்றன. ஆனால், அவ் இரண்டு நதிகளின் போக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மாறிவிட்டன; பாட்னாவிலிருந்து 12 மைல் தூரத்தேயுள்ள டினப்பூர் என்னும் இராணுவஸ்தலத்தின் அருகே அவை சங்கமிக்கின்றன. தற்காலத்துள்ள நகருக்குக் கீழாகப் புதைபுண்டு கிடக்கிற புராதனநகரம், 9 மைல் நீளமும் 1½ மைல் அகலமுமுள்ளதாய், நாகோணவடிவினதாய் அமைந்திருந்தது. திண்ணிய மரங்கொண்டியற்றிய மதிலால் அரண்செய்யப்பெற்று, 64 வாயில்களையுடையதாய், 570 கோபுரங்களால் அலங்கரிக்கப்பெற்றதாய், சோணை நதியின் நீரைப் பாய்ச்சி நிரப்பிய ஆழந்தகன்ற அகழியாற் புறத்தே சூழப்பெற்றதாய் விளங்கியது.¹

நமது தேசசரித்திரத்திற் பெரும்புகழ்பெற்றிருந்த இப் பாடலி நகரின் அமைப்பிடம்பற்றிய செய்தியொன்று சங்க காலத்துப் பேரிலக்கியங்களுள் ஒன்றாகிய குறுந்தொகையின் கண்ணே புதை புண்டு கிடக்கின்றது. இவ் அரிய இலக்கியம் முதன் முதலாக, வேலூர் ஜர்ஜீஸ் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதராயிருந்த செளரிப் பெருமாள் அரங்கனார் என்பவரால், தாமொழுதிய ஒரு புத்துரையுடன், 1915-ல் வெளியிடப்பட்டது. இவர் மூலபாடத்தைச் செப்பஞ்செய்தற்குப் பெருமுயற்சியை மேற்கொண்ட போதிலும், பல செய்யுட்கள் இன்னும் திருந்தவேண்டியனவாகவே உள்ளன. இவர் காலத்திற்குப்பின் மூன்று பதிப்புக்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் இப்பதிப்புக்களிலும் முற்கூறிய குறைபாடு நீங்கவில்லை. இலக்கியச் சுவையும் கவிச்சுவையும் மிகுள்ள இப்பேரிலக்கியம் இதுகாறும் தக்கவண்ணம் பரிசோதனை செய்யப்பெற்று வெளிவராமலிருப்பது¹ தமிழ்

1. டாக்டர் சாமிநாதையரவர்களது பதிப்பு வெளிவருதற்கு முன்பு இக் கட்டுரை எழுதப்பட்டது.

மக்களது துரதிர்ஷ்டமே யாகும். இப்பெருநூல் ஆராய்ச்சி முறையிற் செப்பஞ் செய்யப்பெற்றுத் திருந்திய பதிப்பாக வெளிவருதலைத் தமிழறிஞர்களனைவரும் பெரிதும் அவாவி யெதிர்நோக்கி யிருக்கின்றனர். இவ் வேணவா விரைவில் நிறைவேற இறைவன் அருள்புரிக. சென்னை ஸர்வ கலா சங்கத்தார் இந்நூலைத் திருத்தமுறப் பதிப்பித்து வெளியிட வேண்டுமென்று மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்களை வேண்டிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இந்நற்செய்தி தமிழ் மக்களுக்குப் பெருமகிழ்ச்சியை விளைவித்திருக்கின்றது.

II

இப்பேரிலக்கியத்தின் 75-ம் செய்யுள் பின்வருமாறு அரங்கராற் பதிப்பிக்கப்பெற்றுள்ளது :

நீகண்டனையோ கண்டார்க் கேட்டனையோ
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ
வெண்கோட்டியானை பூஞ்சனை படியும்
பொன்மலி பாடினி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதுலர் வரவே

இச்செய்யுள் 'தலைமகன் வரவுணர்த்திய பாணற்குத் தலைமகள் கூறியது' ஆகுமெனத் துறைக்குறிப்பினால் அறியப்படுகின்றது. இதற்கேற்பவே இளம்பூரணரும், கற்பியல் 6-வது சூத்திரவுரையில், இச்செய்யுளை மேற்கோளாகக் காட்டி, 'இது பாணன் வாயிலாக வந்துழிக் கூறியது' என உரைக்கின்றார். நச்சினூக்கினியர் ஒரு சிறிது வேறு படுத்துக்கூறுவர். இவர் மேலைச்சூத்திரத்திற் காணும் 'பல்வேறு நிலைகளை வகுக்கப்புகுந்து, 'அவன் (தலைவன்) வரவுதோழி கூறிய வழி விரும்பிக் கூறுவனவும்' என்ற நிலையைத் தந்து, இச்செய்யுளை யுதகரித்து, 'இது தலைவன் வரவை விரும்பிக் கூறியது' எனத் துறைகாட்டினர்.

எனவே, இச்செய்யுள் தலைவி கூறியதெனல் வெளிப்பட. தனது தலைவன் வருகையை உணர்த்திய வாயில் மிகச் சிறந்ததொரு கொடை பெறுவதாக வெனக் கூறுகின்றாள். இப்பொழுது நாம் ஆராயவேண்டுவன ஈற்றின் கணுள்ள மூன்றடிகளாம். ஏனைய அடிகளின் பொருள் தெளிவாகவே யுள்ளது.

‘வெள்ளிய கோட்டையுடைய யானை அழகிய சுனையிடத்துப் படியும். (ஆகலின் பரத்தையர் தனித்தாராய்ச்சென்றாட விடாது தானும் அவ்விடத்து உறைவன் தலைமகன்). பொன்னின்மிகுநீயைப் பெருமையில்லாதோய் பெறுதற்பொருட்டு எவர் வாயிற் கேட்டனை? காதலர்வருகையை (உரைத்தற்கு) என்று செள. அரங்கனார் உரையிட்டிருக்கின்றார்.

‘வெண்கோட்டி யானை பூஞ்சுனை மடியும்’ என்பதனை உள்ளுறையுமமமாகக் கொண்டு, அது பிறிதொரு பொருளைக் குறிப்பாற் பெறவைப்பதாக இவ்வுரைகாரர் கருதுகின்றார். ஆகவே, இவ்வடிக்கு இப்பொருள் நேரானதன்றெனல் தெளிவு. தாம்கொண்ட உள்ளுறைபொருளின் கண்ணும் இவ்வடியில் ஆதாரமில்லாத கருத்துக்களைக் கொண்டு புகுத்துகின்றார். ‘பரத்தையர் தனித்தாராய்ச்சென்றாட விடாது’ என்றது அங்ஙனம் ஆதாரமின்றிப் புகுத்தியதாகும்.

‘பொன்மலி’ என்பது ‘பொன்னின் மிகுதி’ எனப் பொருள் கொள்ளப்படுகின்றது. இதுவும் வலிந்து கொள்ளப்பட்ட பொருளேயாகும். ‘மலி’ என்பதனைப் பெயராகக் கொள்ளுதல் பொருத்தமின்றும், ‘பொன்மிக்க’ என்று உரைகூறுதலே நேரிதாம்.

‘பாடினி’ என்பது ‘பெருமையில்லாதோய்’ எனக் கொள்ளப்படுகின்றது. பாணனைநோக்கிக் கூறுமிடத்து ஒருகால் இப்பொருள் பொருந்துவதாகலாம். ஆனால் நச்சினார்க்கினியர் இச்செய்யுள் தலைவி தோழியை நோக்கிக்

கூறியதாகத் துறைகாட்டுகின்றனர். எனவே, தோழிக்கும் பாணனுக்கும் பொருந்தக்கூடிய முறையிலேதான் பாடமும் பொருளும் இருத்தல் வேண்டும். 'பாடினி' என்பதற்குப் 'பெருமையில்லாதோய்' என்பதைக் காட்டினும் வேறு சிறந்த பொருள் காணாதலும் அரிது. தோழியைப் 'பாடினி' யென இழித்துரைப்பது தமிழ்நூல் வழக்கன்று. ஆதலால், 'பெருமையில்லாதோய்' என்ற பொருளும், அதற்குரிய 'பாடினி' என்ற பாடமும் கொள்ளத்தக்கன அல்ல.

III

இனி, உண்மையான பொருள் யாதென ஆராய்வோம். 'பொன்மலி' என்பதற்குப் 'பொன்மிக்க' எனப் பொருள் கொள்ளுதலே நேரிதென மேலே கூறினேன். இது பொருந்து மாயின், இத்தொடர் ஓர் இடப்பெயர்க்கு விசேடணமாதல் வேண்டும். 'வெண்கோட்டியானை...படியும்' என்ற தொடரினையும் விசேடணத் தொடராகவே கொள்ளுதல் நேரிது. 'இதவும் ஓர் இடப் பெயரினையே விசேடிக்க வல்லது. இவ் இடம் தன்னகத்து மிக்கு நிரம்பிய பொன்னும், தான் அமைந்திருந்த தலத்தின் அருகிலுள்ள நீர்ப் பெருக்கினாலும், முற்காலத்திற் பெரும்புகழ்பெற்று விளங்கியதாக இருத்தல் வேண்டும். அதன் பெயர்தானும் கேட்ட வளவிலே உணரக்கூடிய பெருஞ்சிறப்புடையா யிருத்தலும் வேண்டும். 'படிதல்' 'மலிதல்' என்ற விசேடணங்கள் சென்றியையும் 'பாடினி' என்றதனோடு ஒலியளவில் மிசவும் ஒத்தாயிருத்தல் வேண்டும். இத்தன்மைகள் வாய்ந்த இடப் பெயரொன்று முற்காலத்துப் பிரசித்திபெற்று விளங்கியதுண்டா?

இவ்வினாவிற்குச் சரித்திர முணர்ந்தார் மிக எளிதில் விடையளித்து விடுவர். 'பாடினி' யென்று வழங்கிய

பாடலிபுத்திர நகரமே ஈண்டு ஆசிரியராற் கருதப்பட்டதாதல் வேண்டும். இந்நகரம் பண்டைக்காலத்தில் தனது நிதியாற் புகழ்பெற்று விளங்கியமை

பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ (அகம். 265)

என்று வரும் அகநானூற்று அடிகளால் நன்கு உணரக் கிடக்கின்றது. பாடலியிலேயுள்ள பொன்வினைஞர் பல இடங்களிலும் விரும்பிக் கொள்ளப்பட்டன ரென்பது

பாடலிப் பிறந்த பசும்பொன் வினைஞரும்
என்ற பெருங்கதையடியினால் (உஞ்சை. 58, 42) அறிய
லாகும். இதனால் பொன் அங்கே மிகுதியாக வுள்ளமையும்
ஊகித்தல் தரும்.

ஆகவே 'பொன்மலி பாடலி பெறீஇயர்' என்பதே உண்மையான பாடமாதல் வேண்டும். பொன் முதலிய நிதியங்களால் மிக்கதும், பேரரசர்களது தலைநகராய் விளங்கியதுமான, இந் நகரை யாரும் பெறுதற்கு விழையுமொரு பேரூகக் கூறுதல் பெரிதும் ஏற்புடைத்தாகும். அங்ஙனம் பெருநகர்களைக் கூறும் வழக்குண்டென்பது

முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறீனும் (பட்டினப், 228)
எனவும்,

புனல்பொரு புதவி னுறந்தை யெய்தினும் (அகம். 237)
எனவும்,

சேண்விளங்கு சிறப்பி னொழு ரெய்தினும் (அகம். 159)
எனவும் வரும் அடிகளால் உணரலாம்.

IV

'பாடலி' யென்ற பாடமே ஆசிரியர் கருதியதாகு
மென்ற முடிபு, இச்செய்யுளின் மூன்றாமடியிற் காணும்
இ. தீ. 8

பாடத்தாலும் உறுதியடைகின்றது. சில காலத்திற்கு முன்னால் குறுந்தொகையைச் சில் கையெழுத்துப் பிரதிகளோடும் ஏட்டுப் பிரதியோடும் ஒப்பிட்டுத் திருத்திக்கொள்வதில் ஈடுபட்டிருந்தேன். அப்பொழுது அண்ணாமலைச் சர்வகலாசாலையில் தமிழாராய்ச்சித் துறையிலுழைத்து வந்த ஸேது ஸம்ஸ்தான மகா வித்வான் ரா. ராகவையங்காரவர்கள் தங்களுடைய பிரதியை எனக்கு அன்புடன் உதவியிருந்தார்கள். காலஞ்சென்ற தி. த. கனகசுந்தரம் பிள்ளையவர்களுக்கூரிய பிரதியொன்றும் எனக்குக் கிடைத்திருந்தது. இவ் இரு பிரதிகளிலும் இச்செய்யுளின் மூன்றாவது அடி

வெண்கோட் டியாணை சோணை படியும்

என்று காணப்பட்டது. பிற்தொரு பிரதியிற் 'சோணை படியும்' என்று பாடம் சிறிது வேறுபட்டிருந்தது. இந்த அடியின் பொருள் 'வெண்மையான கொம்புகளையுடைய யாணை சோணைத்துறையிலே மூழ்கித்திளைக்கின்ற' என்பதாம். எனவே, இத்தொடரும் விசேடணமாய் அமைந்து, 'பாடலி' என்னும் இடப்பெயரை விசேடிக்கின்றது. சோணைநதிக் கரையிலே பாடலி நகரம் இருந்ததென்பது சரித்திர - ஆராய்ச்சியால் தெனியப்பட்ட உண்மையே. இது முற் காலத்திலே மிகவும் பிரசித்தியடைந்திருந்தமை பிற்தொரு சான்றாலும் அறியக்கிடக்கின்றது. பாணினீயத்தில் 'யஸ்ய சாயாம:' (2, 1, 16) என்றொரு சூத்திரம் படிக்கப்படுகின்றது. "ஏதாவது ஒன்றை 'இதுவரை பரவியுள்ள'தெனக் குறிக்க வேண்டுமிடத்து, சுட்டினூற் கொள்ளலாவதனை நபும்ஸக விங்க துவிதீய ஏகவசனமாகக் கொண்டு அதற்கு முன் 'அநு' என்ற சொல்லைப் பெய்து கூறுக" என்பது இதன்பொருள். இதற்கு உதாரணமாக 'அநுசோணம் பாடலி புத்திரம்' என்பது மஹா பாஷ்யகாரராகிய பதஞ்சலியாற் காட்டப் படுகின்றது. இவ்வுதாரணத்தால் பாடலி நகரம் சோணை

‘நதியை அடுத்து விளங்கியது பிரசித்தமான செய்தி யென்பது தெளியலாம். எனவே, ‘வெண்கோட்டியானை சோணை படியும்’ என்ற பாடமே கொள்ளத் தக்கதாய் முடிசின்றது. பெரும்பான்மைப் பிரதிகளிற் ‘சோணை’ என்பதே காணப்பட்ட போதினும், ‘ணை’ ‘ணை’ என்ற எழுத்துக்கள் பிரதி செய்வோர்களால் ஒன்றற்கொன்று மாறாக எழுதிவிடப்படுமாறலும், ‘சோணை’ என்பதே வடமொழிப் பெயரோடு ஒத்திருப்பதாலும், தமிழ் நூல்களில் இப்பெயர் வந்துள்ள ஒரு சில இடங்களில் ‘சோணை’ என்றே காணப்படுமாறலும், ‘சோணை’ என்ற பாடமே கொள்ளுதற்குரியது.

இக்குறுந்தொகைப் பிரதிகளிற் காணப்படும் பாடமே தொல்காப்பிய உரைகளிலும் தரப்படுகின்றது. இப்பேரிலக்கணத்திற்கு உரையிட்ட பெரியார்களுள், காலத்தால் முற்பட்டவர் இளம்பூரணராவர். இவர் இரண்டிடங்களில் இச்செய்யுட் பகுதியை மேற்கோள் காட்டி யிருக்கின்றனர். ஒன்று மேலே சுட்டிய கற்பியல் 6-ம் சூத்திரவுரை. பிறிதோரிடம் கிளவியாக்கத்தில் 18-ம் சூத்திரவுரையாகும். இவ்விண்டாவது இடத்தில், ‘சோணை’ என்பது ‘சேணை’ யெனப் பிரதி செய்தோராற் பிழையாக எழுதப்பட்டிருக்கிறது; மற்றைப்படி யாதொரு வேறுபாடும் இல்லை. நச்சினர்க்கினியரும், கற்பியல் 6-ம் சூத்திர உரையில், இச்செய்யுளை உதகரித்திருக்கின்றனர். அவரது பாடமும் பிரதிகளிற் காணப்படும் பாடமே யாகும்.

V

இனி, ‘பூஞ்சுணை படியும்’ என்ற பாடம் எவ்வாறு வந்தது என்பதனைச் சிறிது நோக்குதல் வேண்டும். எனக்குக் கிடைத்த பிரதிகளில் ஒன்றிலேனும் இப்பாடம் காணாமாறில்லை. சென்னை அரசாங்க நூல் நிலையத்திலுள்ள கடிதப்

பிரதியில்மட்டும், 'வெண்கோட்டி யானை சொணைபடியும்' என்று முதலில் எழுதிப் பிறகு அதனைத் திருத்தி 'வெண்கோட்டி யானை பூஞ்சுனை படியும்' என்று வரையப்பட்டுள்ளது. இவ்வாறு திருத்துவதற்குரிய காரணமும் எளிதில் புலப்படக் கூடியதே. ஏடுகளில் 'சோனை'யென்பது 'சொனை' என்றே எழுதப்பெறும். இவ்வாறு எழுதப்பெற்றது 'சோனை' என்ற நதியைக் குறிப்பதாகுமென்பதை யுணரும் ஆற்றல் சாமானியமாக ஏடெழுதுவோர்பாற் காணப்படுவதில்லை. அன்றியும் அந்நதியை, 'சோனை' என்பதே தமிழிற் பெருவழக்கு. ஆதலால் 'சுனை'யென்பதுவே 'சொனை' யென்று தவறாக எழுதப்பெற்று விட்டதெனக் கருதிச் 'சுனை' யென முதலாவது திருத்தப்பட்டது. இவ்வாறு திருத்தியவுடன் அடிநிரப்புதற்கு ஓரசை குறைந்திருப்பது புலப்பட்டிருத்தல் வேண்டும். இக் குறைபாட்டை நீக்குதற்குப் 'பூஞ்சுனை' என்று பாடங் கொள்ளப்பட்டது. இப்பிழை வரலாறு ஏடெழுதுவோரால் எவ்வகைப் பிழைகள் நேரக்கூடுமென்பதனை யொருசிறிது உணர்த்தக் கூடியதாம். தவறாகத் திருத்திய இப்பாடத்தினையே செள. அரங்கனார் தமது பாடமாகக் கொண்டு பொருள் கூறுதற்கண் பெரிதும் இடர்ப்படுவாராயினார்.

ஆகவே,

“வெண்கோட்டியானை சோனை படியும்
பொன்மலி பாடலி பெறியுயர்”

என்பதே உண்மையான பாடமெனத் தெளியலாம்.

பாடலிபுத்திரம் சோனை நதிக்கரையில் நிருமிக்கப்பட்டிருந்ததென்பது சரித்திரக்காரரால் நெடுங்காலமாக அறியப்படாமலிருந்ததோர் உண்மை. இவ்வுண்மையைப் பற்றிய குறிப்பொன்று குறுந்தொகையிற் காணக் கிடக்கின்றமை தமிழ் மக்களாகிய நாம் அறிந்துபெரிதும் இன்புறத்தக்கதாம்.

9. 'எருமணம்'

குறுந்தொகைச் செய்யுளொன்றின் பொருள்

குறுந்தொகை என்பது சங்க இலக்கியம் என வழங்கப்படும் தொகை நூல்களுள் ஒன்று. இதன் செய்யுட் சிறப்பை நோக்கி, 'நல்ல குறுந்தொகை' என ஒரு பழம்பாடல் இதனைக் குறிக்கிறது. பண்டைத் தமிழ் நூல்களுக்கு உரையெழுதிய உரைகாரர்கள் பலரும் இந்நூலினை மிகவும் பாராட்டி அங்கங்கே இதினின்றும் மேற்கோள் காட்டியிருக்கிறார்கள்.

இந்நூலின் 380 செய்யுட்களுக்குப் பேராசிரியர் உரையெழுதினர் என்றும், அவர் எழுதாதுவிட்ட இருபது செய்யுட்களுக்கும் நச்சினூர்க்கினியர் உரை வகுத்துள்ளார் என்றும் தெரிகிறது. இவ்வுரை இதுகாறும் அகப்படவில்லை. இதனையிழந்தது நம்மவர்களுடைய துரப்பாக்கியம் என்றே சொல்லவேண்டும்.

குறுந்தொகையை முதன் முதலாக வெளியிட்ட தமிழறிஞர் செளரிப் பெருமானரங்கன் என்பவர். இவர் இப்பழையவுரை யில்லாக் குறையைக் கருதி, புதிய உரையொன்று இயற்றினார். இதன் பின்பு திரு. இராமரத்ந ஐயர் கலாநிலையத்தில் ஓர் உரையெழுதி வெளியிட்டனர். இவ்விரண்டு உரைகளும் செவ்விய உரைகள் எனக் கூற இயலாது. இவ்வுரைகள் மேற்கொண்டுள்ள பாடங்களும் திருத்தமான பாடங்களல்ல.

பல சுவடிகளை ஒப்பு நோக்கித் திருத்தமான பாடங்களைக் கண்டு, நூதனமாக ஓர் உரையெழுதி 1937-ல் மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் வெளியிட்டார்கள். இப்பதிப்பே இதுவரை வெளிவந்துள்ள

குறுந்தொகைப் பதிப்புக்கள் அனைத்திலும் சிறந்ததாகும் இதுவே இப்போது பலராலும் கற்கப்பட்டு வருவது. ஸ்ரீ ஐயரவர்கள் வெளியிட்ட இப்பதிப்பிலும் திருந்த வேண்டிய பகுதிகள் சில உள்ளன. அவற்றுள் ஒன்றைக் குறித்து இங்கே கூற விரும்புகிறேன்.

இந்நூலில் 113-ம் செய்யுள் 'மாதிர்த்தன்' என்ற ஒருவர் இயற்றியது. இப்பெயரை மாதிர்த்தன் முதலாகப் பல படியாக வாசிக்க இயலும். உதாரணமாக, 'மாதிர்த்தார்' என்று ஸ்ரீ இராமரத்ந ஐயர் எழுதியிருக்கிறார். டாக்டர் ஐயரவர்கள் 'மாதிர்த்தன்' எனப் பெயரைக் கொண்டு, 'மாதிர்த்தன்', 'மாதிர்த்தன்' என்ற பாடபேதங்களும் காட்டியுள்ளார்கள். ஆனால், செய்யுளிலே பொய்கை, யாறு என்பனவற்றைச் சிறப்பித்துச் சொல்வதனை நோக்கினால், மாதிர்த்தன் என்பதுவே உண்மைப் பெயராதல் வேண்டும் என்பது விளங்கும். இப் பெயரையே யான் பதிப்பித்த சங்க இலக்கியத்தில் ஆண்டுள்ளேன். செய்யுளில் வரும் தொடர் முதலியவற்றை வைத்து ஆசிரியரைக் குறிப்பித்தல் பண்டைக்காலத்தில் ஒரு வழக்காறாயிருந்தது. தொகை நூல்களில் இவ்வழக்காற்றிற்குப் பல உதாரணங்கள் காட்டல் கூடும். கங்குல் வெள்ளத்தார், கல்பொரு சிறுநூரையார், பதடி வைகலார் என்பனவற்றைக் காண்க.

இப்புலவர் செய்துள்ளதாகத் தொகை நூல்களில் காணப்படுவது குறுந்தொகையில் வந்துள்ள ஒரு செய்யுளே யாகும். அது வருமாறு:

ஊர்க்கும் அணித்தே பொய்கை ; பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே ;
இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும்
துன்னல் போகின்றும் பொழிலே ; யாம்எம்

கூழைக் கெருமணங் கொணர்கஞ் சேறும்
ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே.

இது பகற்குறி நேர்ந்த தலைமகனுக்குக் குறிப்பினால் குறியிடம் பெயர்த்துச் சொல்லியது.

ஊர்க்கு அருகில் பொய்கையுள்ளது; இப்பொய்கைக்குத் தூரத்திலன்றிச் சமீபத்திலேயே சிறு காட்டாறு ஓடுகிறது; அங்கே உள்ளது ஒரு பொழில். அப்பொழிலுக்கு இரை தேர்தற்பொருட்டு வரும் நாரையல்லது வேறு யாரும் வருவதில்லை. அங்கே கூந்தலுக்கு எருமணம் கொண்டு வருவதற்காகச் செல்லுவோம். எங்கள் தலைவியாகிய பேதை அங்கே வருவாள்: இதுவே இச் செய்யுளின் பொருள்.

இங்கே கொண்டுள்ள ‘எருமணம்’ என்ற பாடம் பிரதிகளில் காணப்படுவது. ஐயரவர்களும் பிரதிபேதங்கள் கொடுத்துள்ள பகுதியில் ‘எருமணம்’ என்ற பாடபேதத்தைக் காட்டியுள்ளார்கள் (பக். 120).

நூலின்கண்ணே ‘எருமணம்’ என அவர்கள் பாடங்கொண்டார்கள். இதற்கு, ‘கூந்தலிலுள்ள எண்ணெய்ப்பசை, சிக்கு முதலியன போகும் பொருட்டுக் களிமண்ணைத் தேய்த்துக்கொண்டு மகளிர் நீராடுதல் வழக்கு’ என்று கூறி, இக்களிமண்ணையே எருமணம் என்று புலவர் வழங்கியதாக விசேடவுரையில் எழுதியிருக்கின்றார்கள். தலைவியரும் தோழியரும் மயிர்ச் சிக்கு முதலியன நீக்குதற் பொருட்டுக் களிமண் கொண்டு வரப் போவார் என்று குறிப்பிடுதல் தலைவி முதலாயினர்க்குச் சிறிதும் தகுதியற்றதாம் என்பது சொல்லவேண்டா.

தங்கள் கருத்தை ஆதரிப்பனவாக இரண்டு பிரயோகங்கள் காட்டியுள்ளார்கள். ஒன்று குறுந்தொகையிலேயே 372-ம் செய்யுளில் வருவது. அங்கே ‘கூழைபெய் எக்கர்’ என்று காணப்படுகிறது. கூழை என்பது கடைப்பகுதி

என்ற பொருளில் வந்துள்ளது ; எக்கர் என்பது நுண்மண வாகும். இங்கே கூந்தலும் மண்ணும் என்ற பொருள்கள் பொருந்தாமை செய்யுள் நோக்கி அறிந்து கொள்ளலாம். பிறிதோரிடம் பெருங்கதையினின்றும் காட்டப்பட்டுள்ளது. அங்கே 'கூந்தனறுமண்' (பெருங். 3, 40, 28) என வந்துள்ளது. நறுமண் என்ற தொடர் நறுமணமுள்ளதாக இயற்றப்பட்ட ஒருவகைக் கலவையே யாகும். கூந்தலைத் தேய்த்துக் கழுவுவதற்குக் கொள்ளும் களிமண் ஆகாது. எனவே, ஐயரவர்கள் கொண்டுள்ள பாடமும் பொருளும் இயையாமை காணலாம்.

திரு. இராமரத்ந ஐயர் 'ஏர்மணம்' என்று பாடங்கொண்டு மணம் என்பதனை ஆகுபெயராக்கி, மணமுள்ள மலர்கள் என்று பொருள் கொண்டனர். கூந்தலுக்கு மலர் முடித்தல் இயற்கை என்பது ஒன்றைமட்டும் கருதி இவ்வாறு பொருள்கொண்டனர் போலும். இது வலிந்து கொள்ளப்பட்ட ஒருபொருள் என்பது எளிதில் புலப்படும்.

நான் கொண்டுள்ள பாடம் 'எருமணம்' என்பது. இதற்குச் செங்கழுநீர் என்ற பொருள் உண்டென்பது பிங்கலந்தையால் அறியலாம்.

**அரத்த முற்பலம் செங்குவளை யெருமணம்
கல்லாரமுஞ் செங்கழுநீரும் அதன் பெயர்**

இது மரப்பெயர்த் தொகுதியில் கண்ட சூத்திரம். அச்சுப்பதில் இச்சூத்திரம் வேறுபட்டுக் காணப்படினும், 'எருமணம்' என்ற பெயர் அதன் கண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, கூந்தலில் பெய்து முடித்தற்குச் செங்கழுநீர்மலர் கொண்டுவரத் தோழியருடன் தலைவி பொழிலுக்குச் செல்வதாகக் கூறிக் குறியிடம் உணர்த்தியமை தெளிவாம். இதுவே பொருத்தமாயுள்ள பொருள்.

‘எருமணம்’ என்பதே பாடம் என்பது மேற் கூறியன வற்றால் விளங்கும்.

இச் சொல்லின் முற்பகுதியாகிய ‘எரு’ கன்னடத் திலும் தெலுங்கிலும் உள்ள ‘எர’ என்ற சொல்லோடு தொடர்புடையதெனத் தோன்றுகிறது. இம்மொழிகளில் இது ‘சிவப்பு’ என்று பொருள்படும்.

இக் குறுந்தொகைச் செய்யுளின் பொருள்

நந்தீ வரமென்னும் நாரணன் நாளம்லர்க் கண்ணிற்
தந்தீ வரம்புலி யூரணையாய் தடங்கண் கடந்த [கெஃகம்
இந்தீ வரமவை காண்நின் இருள்சேர் குழற்கெழிற்சேர்
சந்தீ வரமுறியும் வெறிவீயும் தருகுவனே (163)

என்று வரும் திருக்கோவையார்ச் செய்யுளில் ஒருவாறு அமைந்துள்ளமை காணலாம்.

10. பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்து

தொல்காப்பியப் புறத்திணையிலே 'அமரர்கண்
முடியும் அறுவகை யானும்' என்று தொடங்கும் 26-ம்
சூத்திரத்தின் உரையிலே, நச்சினூர்க்கினியர்

எரியெள்ளு வன்ன நிறத்தன் விரியினர்க்
கொன்றையம் பைந்தா ரகலத்தன் பொன்றர்
எயிலெரி யூட்டிய வில்லன் பயிலிருட்
காடமர்ந்த தாடிய ஆடலன் நீடிப்

5 புறம்புதை தாழ்ந்த சடையன் குறங்கறைந்து
வெண்மணி யார்க்கும் விழவினன் நுண்ணுற்
சிரந்தை யிரட்டும் விரலன் இரண்டுருவாய்
ஈரணி பெற்ற எழிற்றகையன் நேரும்
இளம்பிறை சேர்ந்த நுதலன் களங்கனி

10 மாறேற்கும் பண்பின் மறுமிடற்றன் தேறிய
சூலம் பிடித்த சுடர்ப்படைக்
காலக் கடவுட் குயர்கமா வலனே

என்ற அழகிய செய்யுளைத் தந்து 'இது கடவுள் வாழ்த்து'
எனக் காட்டியிருக்கின்றார். எந்நூலுக்குரிய கடவுள்
வாழ்த்தென்பது ஆராயத்தக்கது.

கடவுள் வாழ்த்தெனப் பொதுப்படக் கூறுதலால்,
உரைகாரர்களால் எடுத்தாளப்படும் பெருந்தகுதி வாய்ந்
ததும் பண்டைக்காலத்துச் சான்றோர்கள் இயற்றியது
மான ஒரு நூலினைச் சார்ந்ததே இச்செய்யுள் என்பது
பெறப்படும். இவ்வியல்புகள் வாய்ந்தவற்றிற் சிறந்தன
எட்டுத்தொகை நூல்களும் கீழ்க்கணக்கு நூல்களுமா
மென்பது தெளிவு. நச்சினூர்க்கினியரும் இந்நூல்களையே
கருத்திற் கொண்டுள்ளாரென்பது 'இது கடவுள் வாழ்த்து'
என்பதனைத் தொடர்ந்து 'தொகைகளினுந் கீழ்க் கணக்

கினும் உள்ள கடவுள் வாழ்த்தெல்லாம் இதன்கண் அடக் குக' என்று எழுதிச் செல்லுதலான் அறியப்படும். தொகை நூல்களுள் ஒரு நூலின்கணிநுந்து கடவுள் வாழ்த்துச் செய்யுளை எடுத்துக் காட்டி, அவற்றுள் அடங்கிய பிற நூல்களைக் குறித்து மேலை வாக்கியம் எழுந்ததெனக் கொள்ளுதல் பொருத்த முடைத்தாம்.

'எரியெள்ளு வன்ன' என்ற செய்யுள் கீழ்க்கணக்கு நூல்களைச் சார்ந்ததெனல் சாலாது; அவை பெரும்பான்மை வெண்பாவினாலும் சிறுபான்மை வெண்செந்துறையாலும் இயன்றுள்ளன வாகலின். அன்றியும் அந்நூல்களைத்தும் நமக்கு அகப்பட்டுள்ளன; அவற்றில் மேலைச் செய்யுள் போன்றன இடம்பெறுதற்குச் சிறிதும் இயைபில்லை யென்பது அவற்றை நோக்கின மாத்திரையில் அறியக் கிடக்கின்றது. எனவே, இச் செய்யுள் தொகை நூல்களுள் ஒன்றனைச் சார்ந்ததாகத் வேண்டுமென்பது வெளிப்படா. தொகை நூல்களுள் எதனைச் சார்ந்தது? தொகை நூல்கள் எட்டு என்பது யாவரும் அறிவர். அவை இன்னவென்பது

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ
ருத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தா ரேத்துங் கலியே அகம்புறமென்
றித்திறத்த எட்டுத் தொகை

என்னும் செய்யுளால் உணரலாகும். இந்நூல்கள் அகவல், கலிப்பா, பரிபாடல் என்ற மூவகைப் பாக்களால் அமைந்தன. கலிப்பாவினாலியன்ற கலித்தொகையையும் பரிபாடலாலியன்ற பரிபாடலையும் 'எரியெள்ளு வன்ன' என்பது சார்ந்த தன்றென்பது வெளிப்படா. அகவலால் இயன்ற ஏனை ஆறு நூல்களுள் ஒன்றனை இது சார்ந்ததாகல் வேண்டும்.

இந்த ஆறு நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகம், புறம் என்ற ஐந்தன் கடவுள் வாழ்த்துக்களும் அவ்வநூலின் தொடக்கத்தில் காணப்படுகின்றன. பதிற்றுப்பத்து என்ற தொகை நூலிற்குரிய கடவுள் வாழ்த்துச் செய்யுளே நமக்கு அகப்படவில்லை. இச்செய்யுள் இதுவரையில் அகப்படாத முதற்பத்துடன் மறைந்துவிட்டது போலும்.

‘எரியெள்ளு வன்ன’ என்பது பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்தாக இருத்தல் கூடுமா? அங்ஙமையின், அகவலோசை பிழைபடாதா?

11. அதியமான் அஞ்சி

அதியமான் நெடுமானஞ்சி கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவன் ஒளவையாருக்குச் சாதல் நீங்கும்படியாக நெல்லிக்கனி கொடுத்துப் புகழ் பெற்றவன். சேரமானுடைய உறவினன் என்றும், மழவர் என்னும் வீரர் வகையினருக்குத் தலைவன் என்றும் சங்க நூல்களில் குறிக்கப்படுகின்றான். இவனைப் 'போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி' எனப் புறநானூறு (91) கூறும். ஆகவே, இவன் பண்டைக்காலத்து வாழ்ந்த சிறந்த போர் வீரர்களுள் ஒருவன் என்பது நன்றாகப் புலப்படும். இவனுடைய வீரச் செயல்கள் புறநானூற்றில் (87-95 ; 97-101; 103-104; 206, 208, 231-232, 235, 310, 315, 390) விரித்து உணர்த்தப்படுகின்றன. இவனுடைய முன்னோர்களில் ஒருவன்

அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும்

அரும்பெறல் மரபிற் கரும்பிவண் தந்தும் (புறம், 99)

புகழ் பெற்றவன். கரும்பு கொணர்ந்த செய்தி வேறேரிடத்தும் (புறம், 392) உள்ளது. இவனது மூதாதையர்களுக்கு வரங்கொடுக்கும் பொருட்டுத் தேவர்கள் வந்து தங்கிய ஒரு சோலை இவனது ஊரில் இருந்ததெனவும் இப் புறநானூற்றுச் செய்யுளின் உரையில் காண்கின்றது.

இவனைக் குறித்து "எழுபொறி நாட்டத்து எழாஅத்தாயம், வழுவின்ற எய்தியும் அமையாய்" (99) என்கிறது முற்காட்டிய செய்யுள். இதற்குப் பழைய உரைகாரர்

எழு இலாஞ்சனையும் நாடுதலையுடைய ஒருநாளும் நீங்காத அரசு உரிமையைத் தப்பின்குபு பெற்றும் அமையாயாய்

என்று பொருள் எழுதினர். புறநானூற்றின் பதிப்பாசிரிய ராகிய டாக்டர் சாமிநாதையர் அவர்கள், "எழுபொறி-எழு

இலாஞ்சனை ; இவை ஏழரசர்க்கு உரியன ; இது, ' கேழல் மேழிகலை யாழி வீணைசிலை கெண்டை என்றினைய பல் கொடி ' (கலிங். கடவுள். 18) என்பதனாலும் ஒருவாறு விளங்குகின்றது' என்று அடிக்குறிப்பு எழுதியுள்ளார்கள். அன்றியும், பாடப்பட்டோர் வரலாற்றில் ' சேரன், சோழன், திதியன், எருமையூரன் இருங்கோ வேண்மான், பாண்டியன், பொருநன் என்னும் அரசர் எழுவர்க்குரிய ஏழு இலாஞ்சனையும் நாடும் அரச உரிமையும் உடையோன் ' என்றும்¹ எழுதினார்கள். இங்குக் கொடுத்துள்ள விவரத்திற்கு ஆதாரம் இருப்பதாகப் புலப்படவில்லை. எழுபொறி நாட்டத்தத் தாயம் அடைந்ததன் பின், ' ஏழு அரசர்களோடு முரணிச் சென்று வெற்றி கொண்டு தன் வலியைத் தோற்றுவித்தான் ' என்று செய்யுள் கூறுகின்றது. ஆதலால், இவ்வேழு அரசர்களுக்கும் எழுபொறி நாட்டத் தாயத்திற்கும் நெருங்கிய அல்லது நேடியான தொடர்பு இருப்பதாகக் கருதக்கூடவில்லை.

இங்ஙனமாயின், ஏழிலாஞ்சனை என்பதன் கருத்து விளக்க மெய்தாது நிற்கின்றது என்றுதான் நாம் கொள்ளுதல் வேண்டும். உரைகாரர் " எழுபொறியையும் நாட்டத்தையும் நீங்காத அரச உரிமையை " என்று ஒரு பக்ஷாந்தரம் கூறி, " ஏழரசர் நாடும் கூடி ஒரு நாடாய் அவ் ஏழரசர் பொறியுங் கூடிய பொறியோடு கூடி நின்று நன்மையும் தீமையும் ஆராய்தல் எனினும் அமையும் " என்றும் எழுதியுள்ளனர். இப்பொருளும் ஆராய்ச்சிக்கு உரியதே.

ஆனால், வடமொழி நூல்களிலே காணப்படும் ஒரு மரபு இங்கே ஒரு விளக்கம் தருகின்றது. இம் மரபு "மானஸாரம்" என்ற சிற்ப நூலில் (அத். 42) காணப்படுகின்றது. சக்கர

1. இது பிற்பதிப்புக்களில் மாற்றப்பட்டுள்ளது.

வர்த்தி, மகாராஜா, நரேந்திரன், பார்ஷிணிகள், பட்டதரன், மண்டலேசன், பட்டபாஜ், பிராகாரகன் அஸ்திர கிராகன் என ஒன்பது வகையினராக அரசர்கள் வசூக்கப்படுகிறார்கள். இவர்களுள் சக்கரவர்த்தியாவான் ஆற்றல் மிக்கவன்; நாற் பெருங்கடலெல்லை வரையும் தனது நாடு பரந்து கிடக்கும்படி ஆணைபுரிவோன்; இதற்கு அறிகுறியாகத் தனது அரண்மனை வாயிலில் வெற்றிமணியுடையவன்; நன்மையுந் தீமையும் ஆராய்ந்து நடுகிலை சிறிதும் குன்றாது முறை செய்பவன்; பெரும்புகழ் வாய்ந்தவன்; செல்வத்தில் சிறந்தவன்; சூடிகளை அன்புகொண்டு ஆள்பவன்; அரசர் அனைவர்களாலும் நன்கு மதிக்கப்படுபவன்; பேரரசன்.

மகாராஜன் அல்லது அதிராஜன் எனப்படுவான் தனது மூவகை ஆற்றலால் ஏழரசர் நாட்டுத் தலைமைகொண்டவன்; அறுவகைக் குணங்களுடையவன்; அறுவகை உறுப்புக்களுடையவன்; நீதி நூல்களிலும் ஒழுக்க நூல்களிலும் நல்ல பயிற்சியுடையவன்; சூரியன் அல்லது சந்திர வம்சத்தைச் சார்ந்தவன்.

நரேந்திரன் எனப்படுவான் தனது மூவகை ஆற்றலால் தன்னின் மெலிந்த பகைவரிடமிருந்து வென்று கொண்ட மூன்று அரசர் நாடுகளுக்குத் தலைவன்; பார்ஷிணிகர், பட்டதார் முதலிய மன்னர்களால் வணங்கப்படுபவன்; ராஜ்ய தந்திர நோக்குடையவன்; பகை மன்னரைப் பணிவிப்பவன்; நற்செயலாளன்; விழா எடுத்து மகிழ்வதில் ஈடுபடுபவன்.

பார்ஷிணிகள் எனப்படுவான் ஓர் அரசுக்குத் தலைவன்; ஒரு கோட்டை யுடையவன்¹; ஆறு உறுப்புக்களையுடைய

1. 'ஓ ரெயில் மன்னன்' என்ற சங்கநூல் வழக்கு (புறம்338) இங்கே அறியத்தக்கது.

வன் ; அறிவு மிக்கவன் ; காலத்தின் உசிதத்தை அறிபவன் ; மூவகைத் தொழிலுடையவன்¹; தன் கீழுடங்கிய சிற்றரசர்களால் தங்கள் தலைவன் என ஏற்றுக்கொள்ளப்பட்டவன்.

இங்ஙனமே ஏனைய ஐவகை அரசர்களுடைய இயல்புகளும் விளங்கக் கூறப்பட்டுள்ளன.

அதிராஜனது பிற இயல்புகளையும் மானஸாரத்தில் விளங்கக் காணலாம். இவன் முடி தரித்தற்கு உரியவன் ; முகடமைந்த சிம்மாசனம் இவனுக்கு உண்டு. கற்பக விருகூழ்ந் தோரணமும் இவன் உடையவன் ; கவரி, வெண்கொற்றக் குடை, மாலை இம்மூன்றும் இவனது அரச சின்னங்கள் ; இவனது சிம்மாசனத்திற்கு ஆறு கால்கள் உண்டு ; முத்து மாலையை அணிபவன் ; இரண்டு தலை நகங்கள் உடையவன் ; ஆறிலொன்று இறை கொள்பவன்.

அதிராஜனுடைய இயல்புகளுள் ஒன்றாக ஏழரசர் நாட்டுத் தலைமை குறிக்கப்பட்டமை கவனிக்கற்பாலது.

இதனையே,

**பூவார் காவில் புனிற்றுப்புலால் நெடுவேல்
எழுபொறி நாட்டத்து எழாஅத் தாயம்**

என்ற அடிகள் குறிப்பனவாகக் கொள்ளலாம். இவனுக்கு மானஸாரத்திற் கூறிய கற்பகக்காவுரிமை உண்டென்பது இவ்வடிகளிலே 'பூவார் காவின்' என்பதனால் விளங்கும். உரைகாரர் கூறிய விளக்கக் குறிப்பும் இதனையே ஆதரிக்கின்றது.

இனி, சங்க இலக்கியமாகிய புறநானூற்றில் இங்குக் காட்டிய வடநூற் கருத்து உளதெனக் கூறுதல் பொருந்துமோ எனச் சிலர் ஐயுறலாம். கி. பி. 8-ம்

1. படைதிரட்டல், படை வகுத்தல், படை மேற் செல்லல் என்பன.

நூற்றாண்டில் தோன்றிய வேள்விக்குடிச் சாஸனத்தில் சுமார் கி. பி. 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்த களப்பிரன் என்பாளைக் குறித்து,

அளப்பரிய அதிராஜரை அகலநீக்கி அகலிடத்தைக் [பின் களப்ரனென் னுங்கலியரைசன் கைக்கொண்டதனை இறக்கிய

என வருகின்றது. எனவே, கி. பி. 5-ம் நூற்றாண்டிற்கு முன்பே அதிராஜர்கள் பலர் இருந்தமை புலப்படுகிறது. எனவே, அதிராஜர் என்பதன்கண் அடங்கிய கருத்துத் தமிழ் நாட்டில் மிகப் பண்டைக்காலந் தொட்டே மேற்கொள்ளப்பட்டு வந்தது என்று ஊகிக்கலாம். மானஸாரத்திற்கு¹ முன்புள்ள பல நூல்களிலும் அரசர் கூறுபாடுகளும் இயல்புகளும் கூறப்பட்டிருந்தன என்று கருதுதற்கும் இடமுண்டு. ஏனெனின், அதன்கண் வரும் இவ்வரசர் இயல்புகள் 'வேத புராண சாஸ்திரங்களினின்று தொகுக்கப் பட்டுள்ளன' என்று ஒரு வாக்கியம் காணப்படுகிறது (42, 79-80). ஆனால், மானஸாரத்திற்கு முந்திய நூல்களுள் எதன்கண் இப்பாகுபாடு முதலியன உள்ளன என்பது ஆராய்ந்து தெளியப்படுதல் வேண்டும். தெளிந்தால், சங்க காலத்தில் தானே இவ்வடமொழிக் கருத்துக்கள் தமிழ் நாட்டில் நிலவின என்பது உறுதிபெறலாம்.

தமிழ் மக்களுடைய நாகரிகத்திற்கும் வடமொழியாளர்களூடைய நாகரிகத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பின் தன்மை தெளிவுபெற இன்னும் ஆராய்ச்சி செய்யப்படவில்லை. ஆராய்ச்சி பெருகப் பெருக, இரண்டு இனத்தவர்

1. இத்தாவின் காலம் கி. பி. 500-க்கும் 700-க்கும் இடைப்பட்டதாகலாம் என்பர் (P. K. Acharya : Dictionary of Hindu Architecture and Indian Architecture).

கனகம் ஆதியில் ஒரே குடும்பத்தினர் என்பதுதான் உண்மை உராய் முடியுமெனத் தோன்றுகிறது. சிற்சில தன்மை வேறுபாடுகள் உளவெனின், அவை தென்னாட்டிலும் அயற் பிரதேசத்திலும் வாழ்ந்து வந்த முண்டர்கள் முதலிய பூர்வ சூடிகளின் கலப்பினால் ஏற்பட்டன போலும். இவ்வகை ஆராய்ச்சியில் முதல் முதலில் நாம் செய்ய வேண்டுவது ஒற்றுமைக் கருத்துக்களை யெல்லாம் ஒருங்கு திரட்டுவதாகும். தென்லிக்கனி நீண்ட ஆயுளைத் தரவல்லது என்ற கருத்து உடமொழியிலுள்ள புராதன மருத்துவ நூலிற் கண்டதே (சாகம் VI. 1-77). இம்முறையில் அதியமானைப் பற்றிய இக் குறிப்பும் கொள்ளத்தக்கது.

12. மௌரியர் தென் - இந்தியப் படையெடுப்பு

தமிழர் சரிதத்தின் ஆராய்ச்சி வரலாற்றில் எனது நண்பர் இராவ்ஸாஹெப் மு. இராகவையங்காரவர்களது 'சேரன் - செங்குட்டுவன்' தலைமையான ஓர் இடம் பெற்றிருக்கிறது. இந்நூலால் ஆராய்ச்சியுலகில் ஒரு கிளர்ச்சி எழலாயிற்று. 'சேரரது பண்டைத் தலைநகர் யாது? அவர்களது தாயக்கிரமம் யாது? அவர்கள் ஒரே குடும்பத்தினரா? பல பிரிவினரா? அவர்களது வெற்றி வரலாறு யாது? கடைச்சங்க காலம் யாது? சிலப்பதிகார காலம் யாது? என்பன முதலியன அறிஞர்கள் தெளிதற்குரிய விஷயங்களாயமைந்தன. இந்நூல் 1915-ல் வெளிவந்தது. எனவே, இப்போது நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. பல அறிஞர்களும் மேற்கூறியவற்றுள் ஒவ்வொன்றை யெடுத்து ஆராய்ந்துள்ளனர். ஆனால், ஒரு சில தவிர, ஏனைய இன்னும் புதிர்களாகவே உள்ளன. இப்புதிர்களுள் ஒன்று 'மௌரியர் தென்-இந்தியப் படையெடுப்பு.' மீண்டும் இதனைக் குறித்து ஆராயவேண்டும் அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

முறைப்பட ஆராயுமுன், ஒரு கண்டனவுரையை இங்கே குறிப்பிடாமலிருக்க முடியாது. காலஞ்சென்ற தஞ்சை ஸ்ரீகிவாஸபிள்ளை யவர்கள் 'சேரன்செங்குட்டுவன்' வெளிவந்த சில மாதங்களுக்குள் விரிந்த ஆராய்ச்சி யுரையொன்று செந்தமிழில் (1915) வெளியிட்டனர். இவ்வுரை நடுகிலை குன்றது சரித்திரவுணர்ச்சியோடு எழுதப்பட்டுள்ளது. மௌரியர் படையெடுப்பைக்குறித்து இதற்காணும் கண்டனத்திற்கு விடைகூறல் எளிதன்று. மேலும், சிற்சில ஐயப்பாடுகள் தோன்ற இடமுண்டு.

‘சேரன் - செங்குட்டுவன்’ என்ற நூலை மிகவும் பயன்படுத்தியவர்கள் சரித்திர அறிஞர்களே. இவர்களுள் டாக்டர் கிருஷ்ணஸ்வாமியையங்காரவர்கள், இந்நூலிற் காட்டிய சான்றுகளையே ஆதாரமாகக் கொண்டு, தெற்கே படையெடுத்துவந்தவன் சந்திரகுப்தமௌரியன் அல்லது பிந்துஸாரனாதல் வேண்டுமென்றும் அப் படையெடுப்பு பொதியமலைவரை எட்டியதென்றும் தென்னிந்திய சரித்திரம் எழுதத்துணிந்தனர் (Beginnings of South Indian History, p. 83-103). இந்நிகழ்ச்சிகளின் சமகாலத்தன சங்க இலக்கியங்கள் என்று கொள்ளுதல் பொருத்தமன்று என்பதும், காண்வ வம்சத்தினர் வீழ்ச்சிக்கும் ஆந்தர ப்ருத்தியர் எழுச்சிக்கும் இடைப்பட்டகாலத்தில் (அதாவது சுமார் கி. மு. 30-க்கும் கி. பி. 200-க்கும் இடையில்) அவை தோன்றியனவாதல்வேண்டும் என்பதும் டாக்டர் ஐயங்காரவர்கள் கருத்தாகும். ஸ்ரீ சத்யநாதையர் இப்படையெடுப்பு பிந்துஸாரன் காலத்ததாம் என்பர்.¹

இனி, மௌரியரைக் குறித்துள்ள சங்கநூற் சான்றுகளைக் கவனிப்போம். புறநானூற்றிலே ஒரு செய்யுளும் அகநானூற்றிலே மூன்றுசெய்யுட்களும் மோரியரைக் குறிப்பிடுகின்றன². பிற்கூறிய மூன்றனுள், மாமூலனார் இயற்றியன இரண்டாம். இங்குக் காட்டிய நான்கு செய்யுட்களும் புறநானூற்றுச் செய்யுள் ஒன்றற்கே பழைய உரையுள்ளது. இதனை முற்பட உணர்ந்துகொள்வது பெரும் பயன் தருவதாகும். இச்செய்யுள் வருமாறு :

1. A College Text Book of Indian History vol. I. p. 86.

2. புறம்-175 : கள்ளில் ஆத்திரையனார் அகம்-251 : மாமூலனார் அகம்-69 : உமட்டுர்கிழார்மகனார் ,, 281 : ,, பரங்கொற்றனார்

... .. வென்வேல்
 வீன்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
 தின்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
 உலக விடைகழி அறைவாய் நிலைய
 மலர்வாய் மண்டிலத் தன்ன நாளும்
 பலர்புர வெதிர்ந்த அறத்துறை நின்னே

“ வென்றி வேலையுடைய விசும்பைத்தோயும் நெடிய குடையினையும் கொடியணிந்த தேரினையுமுடைய நிலமுழுதும் ஆண்ட வேந்தரது திண்ணிய ஆர்சூழ்ந்த சக்கரமியங்குதற் குக் குறைக்கப்பட்ட வெள்ளிமலைக்கு அப்பாலாகிய உலகத் திற்குக் கழியும் இடைகழியாகிய அற்றவாயின்கண் தேவர்களால் நிறுத்தப்பட்டு இருபொழுதும் ஒருபெற்றியே நிலை பெற்றுவிளங்கும் பரந்த இடத்தையுடைய ஆதித்தமண்டிலத்தையொப்ப நாள்தோறும் இரவு பகல் என்மலம் பலரையும் காத்தலை ஏற்றுக்கொண்டு ஒரு பெற்றியே விளங்கிய அறத்துறையாகிய நின்னே ” என்பது இதன் பழையவுரை.

இங்கே ஆதித்தமண்டலத்திற்கு ஒப்பாக அறத்துறையாகிய ஆதனுங்கன் கூறப்படுகிறான். ஆதித்தமண்டலம் இருபொழுதும் ஒருபெற்றியே நிலைபெற்று விளங்குகிறது. ஆதனுங்கனும் நாள்தோறும் இரவு பகல் என்மலம் பலரையும் காத்தலை ஏற்றுக்கொண்டு ஒருபெற்றியே விளங்குகிறான். புலவர் கூறக்கருதிய உவமம் இதுவே. ஆதித்தமண்டிலம் வெள்ளிமலைக்கப்பாலுள்ள உலகத்திற்கு இடைகழியாகிய அற்றவாயின்கண் தேவர்களால் நிறுத்தப்பட்டதாம். அற்றவாயில்தானும் நிலமுழுதும் ஆண்ட வேந்தரது சக்கரம் இயங்குதற்குக் குறைக்கப்பட்டதாம். நிலமுழுதும் ஆண்ட இவ்வேந்தர் வென்றிவேலையுடையார் ; குடையினையும் தேரினையும் உடையார். ‘ இவ்வேந்தராவார் சக்கரவாளச் சக்கரவர்த்திகள் ’ என்று உரைகாரர் விளக்குகிறார்.

இவ்வுரையை நோக்கிய அளவில் இது உண்மை நிகழ்ச்சியான சரித்திர வரலாற்று என்பது தெளிவாகும். இது ஒரு பெளராணிக வரலாறு (Mythology). இங்கே குறிப்பிட்ட சக்கரம் ஆஞ்ஞா சக்கரமாதல்வேண்டும்; ஏனெனின், தேரின்சக்கரமெனக் கொள்ளுதற்குரிய குறிப்பு யாதும் காணப்படுமாறில்லை. தேர், சக்கரம் என்ற இரு சொற்களும் பிரிந்து கிடக்கும் முறையும் ஆஞ்ஞாசக்கர மென்பதனையே வலியுறுத்துகிறது.

உரையில் 'நிலமுழுதும் ஆண்ட வேந்தர்' எனப் பொருள் தருந் தொடர்க்குரிய மூலம் 'மோரியர்' என்பதாகும். இப்பொருள் இச்சொற்கு எவ்வாறு வந்தது? மூலத்தில் இவ்வாதனை வருவித்துக் கூறவேண்டும் அவசியமும் யாதும் காணப்படவில்லை. மோரியர் என்பது சேரர், சோழர் என்றாற்போலக் குடிப்பெயராயின் உரைகாரர் மோரியர் என்றே கூறியொழிவரன்றி 'நிலமுழுதும் ஆண்ட வேந்தர்' எனச் சொற்பொருள் கூறுவார்போன்று எழுதார். மோரியர் என்பதற்கு இச்சொற்பொருள் அமையுமாறும் இல்லை. இனி, புறநானூற்றின் முதற்பதிப்பில் 'ஓரியர்' என்று மூலத்திற் காணப்படுகின்றது. இதற்கேற்பவே உரையிலும் விளக்கப்பகுதியிலும் ஓரியர் என்றே கொடுக்கப்பட்டுள்ளது. இச்சொல்லிற்கு நிலமுழுதும் ஆண்டவேந்தர் எனச்சொற்பொருள்கொள்ள இடமுண்டா?

வடமொழியில் 'உர்வீ' என்ற சொல்லுக்கு 'அகலிடம்' 'இருபேருலகம்' (விண்ணுலகு, மண்ணுலகு) என்ற பொருள்கள் உள்ளன. இதனோடு 'ஈஸ' என்பதும் சேர்ந்து 'உர்வீஸ' என்று தொடர்மொழியாகி 'இருநிலவேந்தன்' என்று பொருள்படும். 'உர்வீஸ' என்பது ஓரிய என்று திரிந்தது என்று கொள்ளல் தரும். அல்லது 'உர்வீ' என்பதன் தத்திதமாக 'ஓளர்விய' 'ஓரிய' எனத் திரிந்தது.

அதற்குப்பின். சக்ரவர்த்தி மஹாஸேநையோடுங் கூட
தமிழ்ர குறையை யடைந்து காகிணீ ரத்தந்தால்
 ஒருயோஜநை இடைவிட்டு இருமருங்கும் ஸூர்ய மண்டல
 மும் சந்த்ர மண்டலமும் எழுதி அவற்றின் ஒளிகளால்
 அங்குள்ள பேரிருளகற்றி.....குறையினுடைய வட
 திசைக் கவாடமடைந்து அதனைத் திறந்து.....மலேச்ச
 கண்டம் ஜயித்தற்கு வடதிசை நோக்கிப் போயினன் ”
 பக். 119).

இப் பகுதியில் நெடுங்குடை, தேர், திகிரி (சக்ரம்)
 அத் திகிரி திரிதரக் குறைத்த அறைவாய், அங்கே நிறு
 விய ஆதித்தமண்டிலம் முதலியனவெல்லாம் இருத்தல்
 நோக்கத்தக்கது. வித்யாதர சக்ரவர்த்திகள் என்பதற்குப்
 பதில் பரதசக்ரவர்த்தி குறிப்பிடப்படுகிறார். எனவே, புற
 நானூற்றில் வந்துள்ளது போன்ற ஒரு வரலாறு ஜைன
 புராணங்களிற் காணப்படுதல்வேண்டும் என்பதற்கு ஓர்
 அறிகுறியாக இப்பகுதி உதவுகிறது. புறநானூற்றுக் கதைக்
 குரிய மூலம் இன்னதென வடமொழியிலும் பிராகிருதத்
 திலுமுள்ள ஜைன நூல்களை ஆராய்ந்தோரே துணியவியலும்.

மேற்கூறியது பொருத்தமாயின், புறநானூற்றில் இச்
 செய்யுளைப் பாடிய கள்ளில் ஆத்திரையனார் ஒரு ஜைனப்
 புலவர் என்பது பெறப்படும். வைதிக சமயத்திற் குரிய
 புராணவரலாற்றை உட்கொண்டு பக்ஷாந்தரமாக உரைகாரர்
 ஓர் விளக்கம் எழுதியிருத்தலையும் அவ்விளக்கம் செய்யுளின்
 சொற்கிடக்கையோடு பொருந்தா தொழிதலையும் நோக்கு
 மிடத்து, இச்செய்யுளின் ஆசிரியர் ஜைனர் என்பதில்
 ஐயறவுகொள்ள இடமில்லை.

இனி, மோரியரைக் குறிக்கும் அகச்செய்யுட்களில்
 69-ம் அகப்பாட்டை எடுத்துக்கொள்வோம்.

அதற்குப்பின், சக்ரவர்த்தி அலாஸைவைவிட மூன்று கூட
 ...தயிலா குலஹஸை உடைத்த காசினி உதாததல
 ஒருயோஜனை இடைவிட்டு இருமருங்கும் ஸவரீய மண்டல
 மும் சக்தா யண்டலமும் எழுதி அவற்றின் ஒளிகளால்
 அங்குள்ள பேரீருள்கற்றி.....குறையினுடைய வட
 திசைக் கவாடமடைந்து அதனைத் திறந்து...யிலைச்ச
 கண்டம் ஐயித்தற்கு வடதிசை கோக்கிய பேரயினன்
 பக், 119).

இய் யசுதியில் கொடுங்குடை, தேர், திகிரி (சக்ரவர்த்தி)
 அத் திகிரி திரிதகக் குறமத்த அறைவாய், அங்கே சிறு
 விய ஆதித்தமண்டலம் முதலியவையெல்லாம் இருந்தல்
 கோக்கத்தக்கது. வித்யாதா சக்ரவர்த்திகள் என்யதற்கும்
 பதில் யாதசக்ரவர்த்தி சூழ்ப்பிடப்படுகிறார். எனவே, யுற
 வானூற்றில் வந்துள்ளது யோன்ற ஒரு வரலாறு ஹஜன்
 புராணங்களிற் காணப்படுதல்வேண்டும் என்பதற்கு ஓர்
 அறிஞரியாக இய்யசுதி உதவுகிறது. யுறவானூற்றுக் கதைக்
 சூரிய மூலம் இன்னதென வடயொழியிலும் பிராகிருதத்
 திலுமுள்ள ஹஜன் நூல்களை ஆராய்ந்தோரே துணியவியலும்.

மேற்கூறியது பொருத்தமாயின், யுறவானூற்றில் இச்
 செய்யுளைப் பாடிய கள்ளில் ஆத்திரையனார் ஒரு ஹஜன்
 புலவர் என்பது பெறப்படும். காவதிக சமயத்திற் சூரிய
 புராணவரலாற்றை உட்கொண்டு யக்ஷாந்தரமாக உரைகாரர்
 ஓர் விளக்கம் எழுதியிருந்தகையும் அவ்விளக்கம் செய்யுளின்
 சொற்கிடக்கையோடு பொருந்தா தொழிதகையும் கோக்கு
 யிடத்த, இச்செய்யுளின் ஆசிரியர் ஹஜன் என்பதில்
 ஹயறவுகொள்ள இடயில்கை.

இனி, யோரியரைக் குறிக்கும் அகச்செய்யுட்களில்
 19-ம் அகப்பாட்டை எடுத்துக்கொள்வோம்.

வின்பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர்
பொன்புனை திகிரி திரிதரக் குறைந்த
அறையிறந்த தகன்றன ராயினும் எனைய தூ உம்
நீடலர் வாழி தோழி

என்பது இச்செய்யுட்பகுதி. ஸ்ரீ ராஜகோபாலையங்கார் பதிப்பில் இச்செய்யுளின் முதலடி இரண்டாஞ்சீர் 'நெடு வரை' என்றுள்ளது பிழை. நெடுங்குடை என்று வட்டுப் பிரதிகளிற் காணுவதே உண்மைப்பாடம். மோரியர் என்ற பாடந்தான் என்னிடமுள்ள வட்டுப்பிரதியிலும் காணப்படுகிறது. ஆனால், இவ்வடியும் புறநானூற்றடியும் ஒத்திருத்தலை நோக்குமிடத்து 'ஓரியர்' என்பதுதான் பொருத்தமெனத் தோன்றுகிறது. மோரியர் என்பது சரித்திரப் பிரசித்தி பெற்ற பெயராதலின் ஓரியர் என்ற பாடப்பேதம் எழுதுவோரால் நேர்ந்த பிழையென்று கருதிப் பதிப்பாளியார் அதனைக் காட்டாமல் நீக்கினர் போலும். எங்ஙனமாயினும், இச்செய்யுட்பகுதிக்கும் புறநானூற்றுரைகாரர்கொண்ட பொருளே ஏற்புடையதாகும். உண்மைச்சரித்திர நிகழ்ச்சியைக் கூறுவதாகக் கொள்வதற்கு இச் செய்யுளில் ஆதாரம் யாதும் இல்லை.

இனி, மோரியரை மாமுலரை குறித்தனரென்று கொள்ளும் இரண்டுசெய்யுட்களுள் முதற்செய்யுளை (அகம்-251) எடுத்துக்கொள்வோம். ஆராயவேண்டும் பகுதியைக் கீழே தருகிறேன்.

நந்தன் வெறுக்கை யெய்தினும் மற்றவண்
தங்கலர் வாழி தோழி வெல்கொடித்
துணைகா லன்ன புனைதேர்க் கோசர்
தொன்மு தாலத் தரும்பணைப் பொதியில்
இன்னிசை முரசங் கடிப்பிசுத் திரங்கத்

தெம்முனை சிதைத்த ஞானறை மோகூர்
 பணியா மையிற் பகைதலை வந்த
 மாகெழு தானை வம்ப மோரியர்
 புணதேர் நேமி யுருளிய குறைத்த
 இலங்குவெள் ளருளிய அறைவா யும்பர்

...

...

...

நிரம்பா நீளிடைப் போகி
 அரம்போ முவ்வளை நிலைநெகிழ்த் தோரே

இதனை நோக்கியவளவில் ஒரு சரித்திரச்செய்தியை உணர்த்துவதாகத் தோன்றுகிறது என்பதனை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால், சில ஐயப் பாடுகள் தோன்றுகின்றன.

முதலாவது : கள்ளில் ஆத்திரையனரும் பரங்கொற்றனரும் பாடிய செய்யுட்களில் ஜைன நூல்கள் சக்ர ரத்நம் என்று கூறும் ஆஞ்ஞாசக்ரம் குறிக்கப்பட்டுள்ளது. மாமூலனர் செய்யுளில் தேர்ச் சக்கரம் (புணதேர்நேமி) குறிக்கப்பட்டிருக்கிறது. இருவகைச் சக்கரமும் பேரரசின் ஆணைப்பெருமையையே உணர்த்தினும், கதையென்ற அளவில் பிறழ்ச்சிகாணுதல் ஐயுறவை வலியுறுத்துகின்றது.

இரண்டாவது : முற்கூறிய இடங்களில் ஓரியர் அல்லது மோரியர் குறிக்கப்பட்டுள்ளனர்; இங்கே 'வம்ப மோரியர்' குறிக்கப்பட்டுள்ளார்கள். வம்பு என்பது 'நிலையின்மை' என்றேனும் 'புதுமை' என்றேனும் பொருள் கொள்ளத்தக்கது. 'வம்பப் பதுக்கை' என்ற புறநானூற்றுத் தொடருக்கு (3) உரைகாரர் 'புதிய' என்றே பொருள் எழுதினர். இப்பொருளை இங்குக் கொள்வதாயின், சந்திரகுப்த மௌரியர் முதலானோர் காலத்துக்குப் பிற்பட்டுப் புதிதாகத் தோன்றி, 'மௌரியர்' என்று தம்மைக் கூறிக்கொண்ட ஓர் வமிசத்தினர் என்று பொருளாய்விடும்.

இவ்வகை வமிசத்தினர் முற்காலத்தே தென்னாட்டின் இருந்தனரெனல்¹ சரித்திரச் செய்தி அல்லவா?

மூன்றாவது : நந்தனும் மௌரியரும் ஒருங்கே கூறப் படுகின்றனர். 'மோரியரது தேர்செல்லும்படி வெட்டப் பட்ட கணவாய்க்கு அப்பாலுள்ள பாழான பெருவழியிலே சென்ற தலைவர்க்கு அங்கே நந்தனது பெருகிதி கிடைப்ப தானாலும் அதன்பொருட்டுத் தங்கமாட்டார்' என்பது இச் செய்யுட்பகுதியின் பொருள். நந்தர்களை யழித்துப் பட்டமெய்தியவர்கள் மௌரியர்கள். அந் நந்தர்களுடைய நிதியம் பாடலியிலே கங்கை நீர்க்குக் கீழாகப் புதைத்து வைக்கப்பட்டுள்ளதென இம் மாமூலரே அகம் 265-ல் கூறியுள்ளனர். இந்நிதியம் மௌரியர் தேர்செல்லும்படி யமைந்த மலைக்கு அப்பாற்பட்ட நீரிடையிலே கிடைக்க இயலுமென்னும்படி மாமூலர் பாடுவரா? இது ஊன்றி ஆராயத் தக்கது.

நான்காவது : இவ்வடிகளுக்குப் பொதுவாகக் கூறப்படும் பொருள் மற்றைய இடங்களிலுள்ள வரலாறுகளோடு முரண்படுகிறது. மதுரைக்காஞ்சியில்,

பழையன் மோசூர் அவையகம் வீளங்க

நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன (508—9)

எனவும்,

பெரும்பெயர் மாறன் தலைவனாகக்

கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர் (772—3)

எனவும் வந்துள்ளனவற்றால் கோசர்கள் பழையன் மோசூருக்கு அமைச்சராயும், சேனாவீரர்களாயும் அமைந்தவர்கள் என்பது அறியப்படும். இங்ஙனமிருப்ப, மௌரியரது முன்படையாய்க் கோசர் சென்று பகைமுனையைச் சிதைத்த

1. K. A. N. Sastri : The Cholas (1955), p. 101

காலையில் அவர்க்கு மோகூர் பணிந்து ஒடுங்காததன் காரணமாக மௌரியரே நேரில்வர நேரிட்டது (Beginnings of South Indian History p. 91) என்று மாமூலனார் கூறினார் என்று கொள்ளுதல் மதுரைக்காஞ்சியின் கருத்தோடு முரணுவதாகும்.

ஐந்தாவது: குண்டுநீர்க் கூடலுக்குரியனான அகுதை என்பவனுக்குக் (புறம். 347) காப்பாளராகக் கோசர் இருந்தனரென (அகம். 113) நாம் அறிகிறோம். இது பாண்டிநாட்டிற் கோசர் சிலர் வாழ்ந்தனர் என்று உணர்த்தி, அவர் மோகூருக்கு நண்பராவர் என்பதையும் வற்புறுத்துகிறது. இதனாலும் மோரியருக்குத் துணையாக இவர் அமைந்தவரென்றல் பொருத்தமின்மை காணலாம்.

ஆறாவது :

தொன்மூ தாலத்துப் பொதியிற் றேன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி

என்ற குறுந்தொகைச் செய்யுளால் (15) கோசர் வஞ்சினங்கூறி அம்மொழியை உண்மைப்பட நிறைவேற்றினரென்பது புலனாகும். எனவே, அவரது வெற்றி அரைகுறை வெற்றியன்று, முழுவெற்றியாகும். இந்நிலையில் மோகூர் அவரது பகைவனென்று கொள்ளினும், அவன் பணியாது கின்றான் என்றல் குறுந்தொகையின் கருத்துக்கு மாறுபட்டதாகும்.

ஏழாவது: மாமூலனாரதுசெய்யுளின் பொருள் ஒரு தலைபாகத் துணியும்படி விளக்கமுற அமையவில்லை. வம்ப மோரியர்க்கும், கோசர், மோகூர் என்பவர்களுக்கும் எவ்வகையான தொடர்பு என்பது தெளிவாக விளங்கவில்லை.

எட்டாவது : சக்கரங்களைக் குறித்துப் பல வரலாறுகள் பண்டைக்காலத்து வழங்கின. அவற்றுள் கீழ்வருவதும் ஒன்று :

பொய்யா கியரோ பொய்யா கியரோ
பாவடி யானை பரிசிலர்க் கருகாச்
சீர்கெழு நோன்றூள் அகுதைகட் டோன்றிய
பொன்புனை திகிரியிற் பொய்யா கியரோ... (புறம்-233)

இங்கே ' திகிரியென்றது திகிரி தைத்தென்று பிறந்த வார்த்தையை ' என்றெழுதினர் உரைகரர். இதுபோன்று மோரியர் அல்லது ஓரியர் திகிரியின் வரலாறென்றும் முற்காலத்து வழங்கியிருக்கலாம்.

மேற்கூறியவற்றை ஊன்றினோக்குமிடத்து இச்செய்யுளைச் சரித்திரச் சான்றாகக் கொள்ளுதல் சிறிதும் ஏற்புடைத்தன்று என்பது புலனாம்.

இனி, மாமுலனார் மோரியரைக் குறிப்பிடும் பிற்தொரு செய்யுளைக் கவனிப்போம். அதனுள் நமக்கு வேண்டும் முக்கியமான பகுதி கீழ்வரும் அடிகளே :

முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பரியிருங் குன்றத்து
ஒண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த
அறையிறந் தவரோ சென்றனர்
பறையறைந் தன்ன அலர்நமக் கொழித்தே

(அகம்—281)

டாக்டர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் முதலிய சரித்திர ஆசிரியர்கள் வடுகரை மோரியரது தூசிப்படையாகக் கொண்டு அவர்கள் முற்படையாகச் செல்ல மோரியர் படையெடுத்துவந்தனர் எனச் சரித்திரம் அமைப்பர். வடு

கர் புல்லி என்பவனது வேங்கடமலைக்கு அப்பாலுள்ள மொழிபெயர் தேனத்து வாழ்ந்தவர் என்பது

புடையவங் கழற்காற் புல்லி குன்றத்து
நடையருங் கானம் விலங்கி நோன்சிலைத்
தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர்
பிழியார் மடுமர் களிசிறந் தார்க்கும்
மொழிபெயர் தேளம் இறந்தன ராயினும்

என மாமூலனார் பாடிய ஓர் அகப்பாட்டினால் (295) விளங்கும். எனவே, இவர்கள் வடகிழக்கில் உள்ளவர்கள். முன்விவகரித்த கோசர்கள் துளுநாட்டில் வாழ்ந்தவர்கள். (அகம். 15). எனவே, இவர்கள் வடமேற்கில் உள்ளவர்கள். மோரியர்களது படையெடுப்பில் அவர்களுக்கு வேங்கடத்துக் கருகிலிருந்த வடுகரும் துளுநாட்டிலிருந்த கோசரும் துணைபுரிந்தனர் என்று கூறல்வேண்டும். இது போன்ற தொரு செய்தி தென்-இந்திய சரித்திரத்தில் முற்காலத்தே கிகழ்ந்ததெனல் பொருத்தமாகுமா ?

அகம் 281-ல் வரும் 'வடுகர் முன்னுற' என்பதன் பொருள் ஐயமின்றி வரையறுக்கக்கூடியதாகுமா என்று நோக்குவோம். முன்னுற என்பதற்கு (1) எதிர்ப்பட (2) அணுக (3) பொருந்த (4) பின்பற்ற (5) படர்ந்துசெல்ல என்பன முதலிய பலபொருள்கள் கொள்ளுதல்கூடும். தூசிப் படையாக முன்செல்ல என்ற பொருள் வெளிப்படையான சொற்களால் கூறப்படாவிடின் அப்பொருள் கொள்ளத் தக்கதன்று. மேற்காட்டிய பொருள்களுள் எப்பொருள் இம் மாமூலனரால் கருதப்பட்டதென ஒருவராலும் துணிய முடியாது. மோரியர் வரவை வடுகர் தடுத்து எதிர்ப்பட்டனர் என்றும் பொருள் கொள்ளலாம். வடுகருக்கும் மோரியருக்கும் யாதொரு தொடர்புமின்றியே பொருள் கொள்ளு

தலும் கூடும். வடுகரை எதிர்ப்படச் சென்றனன் என வினைவயிற் சென்ற தலைவனைக் குறித்ததாகக் கூறல் பிற பொருள்களோடு ஒத்த தகுதிவாய்ந்ததே. எனவே, இதுவும் உண்மைச் சரித்திர நிகழ்ச்சியைக் குறிக்கும் சான்றாக ஏற்றுக் கொள்ளுதற் சூரியதன்று.

முடிவாக, மோரியரைப்பற்றி வந்துள்ள செய்யுட்கள் நான்கனுள் ஒன்று பழையவுரையுள்ள புறப்பாட்டு ; இதன் கண் பண்டைக் காலத்தோர் நம்பிவந்ததோர் கதை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பரங்கொற்றனர் செய்யுளும் மாமூலனர் செய்யுள் ஒன்றும் (அகம் - 281) சரித்திர நிகழ்ச்சியைக் குறிப்பனவாகக் கொள்ளத்தக்கனவல்ல ; புறநானூற்றுச் செய்யுட்பொருளையே உட்கொண்டதெனக் கொள்ளுதல் வேண்டும். இவற்றுள் வந்துள்ள சரித்திர வகுப்பினராகிய வடுகர் கோசர் என்பவர்களுக்கும் மோரியரது வரவிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இம்மூன்று செய்யுட்களிலும் குறிப்பிட்டுள்ள சக்கரத்திற்கும் தேருக்கும் யாதோர் இயையும் இல்லை. அவை ஆஞ்ஞா சக்கரமென்றே கொள்ளத்தக்கன. இங்ஙனமன்றி, அகம் 251-ம் செய்யுளில் தேரின்சக்கரம் தெளிவாகக் கூறப்பட்டிருத்தலோடு கோசர், மோகூர், மோரியர் இவர் தம்முள் சரித்திரத்தொடர்பும் உளதுபோலத் தோன்றுகிறது. ஆனால், பொருள் விளக்கமில்லாதபடி பலவாறான ஐயுறவுக் கேதுவாக இச்செய்யுள் அமைந்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு உண்மைச் சரித்திரம் அமைத்தல் பொருந்தாது.

மௌரியர் மைசூருக்குத் தெற்கே படையெடுத்தனர் என்பது ஆராய்ச்சியாளரிற் பெரும்பாலோர் ஒப்புக் கொண்ட விஷயமன்று. சந்திரகுப்த மௌரியன் ஜைனத்துறவியாகித் தென்னாடுவந்து மைசூரிலுள்ள சிரவண

பெள்ளுளத்தில் பட்டினிநோன்பினால் உயிர் துறந்தான் என்று ஜைன வரலாறு கூறும். இவ்வரவைப் படையெடுப்பு எனக் கூறுதல் சிறிதும் தகாது. மைசூர்வரை வெற்றியால் மௌரிய அரசாட்சி பரவியிருந்தது என்பதற்கு இது சான்றாகலாம். சந்திரகுப்தனின் மகனாகிய பிந்துஸாரன் படையெடுத்துவந்து தென்னாட்டை வென்றுகொண்டான் என்று தாராநாத் கூறுவர். இவர் சுமார் முந்நாறு ஆண்டு கட்டுமுன் வாழ்ந்த ஓராசிரியர்; இவர் கூறுவது தக்க சான்றாகாது. காரவேலன் சிலாசாஸனத்தால் பிந்துஸாரனது படையெடுப்பு அறியப்படுகிறது என்பர் ஜெபஸ்வால். இச்சாஸனத்தின்பொருள் நன்கு விளங்கவில்லையென்பது பெரும்பாலோர் கருத்து. அசோக சக்ரவர்த்தி கலிங்க நாடொன்றையே படையெடுத்துக் கைப்பற்றியவர் என்பது சரித்திரப்பிரசுத்தம். இவரது சிலைத்திருவாணைகளும் மைசூர்க்குத் தெற்கில் காணப்பெறுதது அந்நாட்டுவரைதான் இவரது ஆட்சி நடைபெற்றிருந்தது என்பதற்கு அறிகுறியாகும். அன்றியும், இவர் சேரசோழபாண்டியர்களைத் தம்மொடு நட்புரிமை பூண்ட தனிமுடியரசுகள் எனக் குறிப்பிடுகின்றனர். இங்ஙனமிருப்ப, பாண்டியர் சேரபதியான மோகூர் கோசருக்குப் பணியாமையினாலே அவருக்குத் துணையாக மோரியர் வந்தனர் என்பது சிறிதும் ஒப்புக் கொள்ளத் தகாததாம்.

மாமூலனார் தம்காலத்துச் சரித நிகழ்ச்சியைக் குறித்த வரும் அல்லர். டாக்டர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் முதலினோரும் சமகால நிகழ்ச்சியன்றெனவே கூறினர் (Beginnings of S. I. History p. 100). பழங்கதையொன்று மேற்காட்டிய செய்யுட்களின் அடிகளாற் குறிக்கப்பட்ட தெனலே பொருத்தமாகும்.

13. காவிரிப்பூம் பட்டினம்

பூவிரி நெடுங்கழி நாப்பண் பெரும்பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினத் தன்ன
செழுநகர்

என்று நக்கீரர் அகநானூற்றில் (205) பாடுகிறார். சங்கப் பாட்டுக்களில் பட்டினப் பாலையைத் தவிர, இது ஒன்றே காவிரிப்பூம் பட்டினத்தை அப் பெயரால் நேர்படக் குறிப்பது. இப்பட்டினத்திற்குரிய பிற்தொரு பெயர் புகார் என்பது. இப்பெயரை

மருதஞ் சான்ற மலர்தலை வினாவயற்
செய்யுள் நாரை யொய்யு மகளிர்
இரவும் பகலும் பாசிழை களையார்
குறும்பல் யாணர்க் குரவை யயரும்
காவிரி மண்டிய சேய்விரி வனப்பிற்
புகர்ச் செல்வ

எனப் பதிற்றுப்பத்தில் (73) அரிசில் கிழாரும்

பூவிரி யசன்றுறைக் கணைவிசைக் கடுநீர்க்
காவிரிப் பேரியாற்று அயிர்கொண் டண்டி.....
ஞாலம் நாறு நலங்கெழு நல்விசை
நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்
ஆலமுற்றம் கவின்பெறத் தைஇய.....மகளிர்
கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும்
மகர நெற்றி வான்தோய் புரிசைச்
சிகரந் தோன்றிச் சேணுயர் நல்விற்
புகாஅர்

என அகநானூற்றில் (181) பரணரும்

கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக்
கடுஞ்சூள் தருகுவென் நினக்கே

என அகநானூற்றில் (110) போந்தைப் பசுலையாரும் குறித்

துள்ளார்கள். காவிரிப் பேராறு கடலிலே புகுக்கின்ற இடத்திற்குப் புகாரர் என்று பெயர். இவ்விரண்டு பெயர்கள் மட்டும்தான் சங்க இலக்கியத்திற் பயின்று வருவன. 8-ம் நூற்றாண்டின் இறுதியிலே காகந்தி என்ற பெயரொன்றும் இதற்கு உளதாயிற்று. இப் பெயர் வரலாற்றைக் குறித்து

மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன்
தன்முன் தோன்றல் தகாதுஒளி நீயெனக்
கன்னி யேவலிற் காந்த மன்னவன்
இந்நகர் காப்போர் யாரென நினைஇ.....
காவற் கணிகை தனக்காம் காதலன்
இகந்தோர் காயினும் எஞ்சுத லில்லோன்
ககந்த னாமெனக் காதலிற் கூஉய்
அரசா னூரிமை நிற்பா லின்மையிற்
பரசு ராமன்நின் பால்வந் தணுகான்
அமர முனிவன் அகத்தியன் தணுது
துயர் நீங்கு சிளவியின் யான்தோன் றளவும்
ககந்தன் காத்தலின் காகந்தி யென்றே
இயைந்த நாமம் இப்பதிக்கு இட்டு

என மணிமேகலை (22, 25-38) விளக்குகின்றது. ககந்தன் என்பவனால் காக்கப்பட்டமையால் காகந்தி எனத் தத்திதப் பெயர் வழங்கிற்றும். இவன் தந்தையாகிய காந்த மன்ன வனைக் குறித்தேனும், இக் ககந்தனைக் குறித்தேனும், இவ்வரலாறு குறித்தேனும் சங்க இலக்கியங்களில் ஒரிடத்தும் வாராமையால் இது பிற்பட்டெழுந்த ஒரு பெளராணிக வரலாறு என்பது தெளிவு. சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகட்குப்பேரலும் இக்கதை தெரிந்துள்ள தெனற்குச்சான்று இல்லை. ஆனால் கி. பி. 12-ம் நூற்றாண்டளவில் தோன்றிய திவாகரத்தில், இப்பெயர் புகுந்து விட்டது.

காகந்தி புகார் காவிரிப்பூம் பட்டினம்
என்பது திவாகரம் (5, 111).

இது போன்றதொரு கதை காவிரியாற்றுக்கும் கற் சிக்கப்பட்டுள்ளது. கவேரர் என்ற ரிஷி பிரம தேவரைக் குறித்து அரிய தவஞ்செய்து, அவரருளால் விஷ்ணு மாயை யைத் தம் புத்திரியாக அடைந்து முக்தி பெற்றனர். பின்பு அக் கன்னி பிரமதேவர் கட்டளையின்படி நதி வடிவுகொண்டு சென்றமையால் அந்நதி கவேர கன்னியென்றும் காவேரி யென்றும் பெயர் பெற்றதாம். இது காவேரி மாஹாத்மியத் தின் 23-ம் அத்தியாயத்தால் தெரிகிறதென்பர். மணிமேகலையும்

கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய

தவாக்களி மூதூர்

(9, 52-53)

எனக் காவிரிப்பூம் பட்டினத்தைக் குறித்துள்ளது. காவிரி யென்ற பழம்பெயரை 'சாபெரிஸ்' என டாலமி என்ற யவன ஆசிரியர் குறித்தனர். இப்பெயர் காவேரி யெனப் பொது மக்கள் வழங்கியதைத் திரித்துக்கொண்டதே யாகும். இங்ஙனம் திரிந்த பெயரைச் சிலப்பதிகாரமும்

திங்கள் மாலை வெண்குடை யான்

சென்னி செங்கோ லதுஓச்சிக்

கங்கை தன்னைப் புணர்ந்தாலும்

புலவாய் வாழி! காவேரி!

கங்கை தன்னைப் புணர்ந்தாலும்

புலவா தொழிதல் கயற்கண்ணாய்!

மங்கை மாதர் பெருங்கற்பென்

றறிந்தேன் வாழி! காவேரி!

என இனிதாக அமைத்துப் பாடிற்று. பின்னர் இப்பெய ரைத் தத்திதமாகக்கொண்டு, நதிகளை மகளிராகவும் தாயராக வும் கூறும் வழக்குப்பற்றிக் காவேரியை ஒரு புத்திரியாக்கி, அவளுக்குத் தந்தையாகக் கவேரர் என்ற மகரிஷியைப் பெளராணிகர்கள் சிருஷ்டித்து விட்டனர். காவிரி நதிக்குப் 'பொன்னி' என்ற பெயரொன்றும் உளது. இது

பொன்னித் துறைவனை வாழ்த்தினவே

எனக் கலிங்கத்துப் பரணியிலும் (581),

பொன்னிப் புகார்முத்தி நம்மனையும் தென்னாகை-
நன்னித் திலத்தின் நகைக்கழங்கும்

என விக்கிரம சோழனுலாவிலும் (118),

பொன்னி நாட்டுவமை வைப்பைப்
புலங்கொள நோக்கிப் போனார்

எனக் கம்ப-ராமாயணத்திலும் வருதல் காணலாம். இப்
பெயரும் சங்க இலக்கியங்களிற் காணப்படாத தொன்றும்.
நாவுக்கரசர் (6, 62, 6)

திரையாரும் புனற்பொன்னித் தீர்த்தம் மல்கு
திருவானைக் காவினுறை தேவே வானோர்
அரையாஉன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய்கேனே

என அருளிச் செய்துள்ளார். இவர் காலமாகிய கி. பி. 7-ம்-
நூற்றாண்டுக்கு முன் இப் பெயர் வழங்கியதற்குச் சான்-
றில்லை. இப் பெயர்,

மலைத்தலைய கடற் காவிரி

புனல் பரந்து பொன் கொழிக்கும் (பட்டினப். 6-7)

என்ற காரணத்தால் பிறந்தது போலும்.

இப் பெயர் எந்தக் காலத்ததா யிருப்பினும், உண்மை
யான காரணம்பற்றி எழுந்ததென்பதில் ஐயமில்லை. காவிரி
பரந்தோடிய பிரதேச முழுவதும் செல்வமும் அழகும் நிரம்பி
இன்பத்தின் விளைவிலைய அமைந்து விட்டது. இது முற்-
காட்டிய பரணர் முதலினோரது செய்யுட்களால் விளங்கும்.
இன்பத் துறையிலே மக்கள் வழவி விடாமற் பாதுகாத்-
தற்குத் தெய்வமொன்றும் நின்று எச்சரித்து விளங்குவ-

காயிற்று (அகம். 110). இப் பேராற்றினால் விளைந்த செல்வத்திற்கு ஓர் அளவு கோலாய்ப் பண்டைக் காலத்தில் நிலவியது காவிரிப்பூம் பட்டினம். அக் காலத்தில் பட்டினம் என்று சொன்னாலே காவிரிப்பூம் பட்டினத்தைத் தான் குறித்தது. இதனாலே பட்டினப்பாலை என அடைமொழியின்றியே வழங்கினர். தற்காலத்தில் பட்டினம் என்றால், சென்னையைக் குறிக்கிறதல்லவா? இது போல.

இப் பட்டினம் கடலோடு காவிரி சங்கமமாகுமிடத்தில் இருந்தது. சீகாழிக்குத் தென் கிழக்காகச் சுமார் பத்து மைல் தூரத்திலுள்ள ஓர் மணல் மேடு இப்பட்டினம் இருந்த இடமாகலாம் எனக் கருதப்படுகிறது. ஆனால் இப்பொழுது அது முற்றும் மறைந்து விட்டது. மறைந்த காரணம் பற்றி மணிமேகலையில் (25, 178-200) ஒரு வரலாறு கூறப்படுகிறது. நாக நாட்டு அரசனது மகள் பீலிவளை என்பவள் நெடுமுடிக் கிள்ளியைக் காந்தர்வத்திற்கு வந்துகூடிப் பின்பு பிரிந்து போயினள். அவள் கருவுற்றுப் பெற்றெடுத்த மகனோடு ஒரு நாள் மணிபல்லவத்தில் புத்த பீடிகையை வலஞ்செய்து கொண்டிந்த பொழுது ஒரு கம்பளச் செட்டியின் மரக்கலம் வந்து தங்கியது. அச் செட்டியின் வசம் தனது மகனை ஒப்புவித்து நெடுமுடிக் கிள்ளியிடம் கொண்டு செல்லச் செய்தாள். அரசனது புதல்வனை அழைத்துவரும் வழியில் மரக்கலம் உடைந்து போய் விட்டது; புதல்வனும் கடலில் அமிழ்ந்து விட்டான். இச் செய்தியை நெடுமுடிக்கிள்ளிக்கு அறிவிக்க, கிள்ளியும் ஆரூத்துயரம் அடைந்து காலாலிலும் கடலிலும் கரையிலும் தன் புதல்வனைத் தேடிக்கொண்டிருந்தான். இம் முயற்சியில் இந்திரவிழா நிகழ்த்த மறந்துவிட்டான். மணிமேகலா தெய்வம் இதனைப் பொருது,

அணி நகர் தன்னை அலைகடல் கொள்கென

சாபமிட்டனர். இச்சாபத்தின்படி காவிரிப்பூம்பட்டினம் கடல் கொள்ளப்பட்டதாம்.¹

இந்நகர் இருந்த இடத்தைக் கண்டுபிடிப்பதில் பல இடையூறுகள் உள்ளன. அவற்றுள் அந் முக்கியமானது காலாந்தரத்தில் காவிரியாற்றின் கதியானதுமாறிவிட்டமை. கடலோடு சங்கமமாகுமிடத்தில் இப்பொழுது இந்நதி மரக்கலம் வந்து செல்லும்படியாக அகன்று காணப்படவில்லை. அனை கட்டியதன் விளைவாக, கொள்ளிடம் என்ற கிளை நதியொன்று பிரிந்து விட்டது. பிரிவுக்கு முன்னிருந்த பேராற்றின் நீர் இப்பொழுது வாய்க்காலளவாக மிகச் சுருங்கிக் கடலிற் பாய்கின்றது. இதனால் பட்டினம் இருந்த இடம் தெரிவது அரிதாயுள்ளது. தொன்மை ஆராய்ச்சியாளர் இப் பிரதேசத்தில் அகழ் பரிசோதனை யொன்று நிகழ்த்தினாலன்றி உண்மையறிய வேறு வழியில்லை.

நகரின் வைப்பிடம் நம்மால் அறியமுடியவில்லை யென்றாலும், அங்கே நிகழ்ந்த வாழ்க்கை நெறி முதலியவை பற்றி நாம் தெரிந்து கொள்வதற்குச் சிறந்த ஒரு சான்று

1. இக் கடல் கோளைக் குறித்து மணிமேகலையோடு ஏறத்தாழச் சமகாலத்தில் தோன்றிய சிலப்பதிகாரம் யாதும் கூறவில்லை. காவிரிப்பூம்பட்டினம் செல்வச்சிறப்புடன் அக்காலத்தில் விளங்கிற்று என்ற உணர்ச்சியையே இக்காவியம் நமக்குத் தருகின்றது. பெரும்பாலும் இக்கடல்கோள் சரித்திர நிகழ்ச்சியன்றெனத் தோன்றுகிறது. இது பௌத்த ஆசிரியர்களது கற்பனை போலும், சம்பந்தர் காலத்தில் இப்பட்டினம் கடல் கொள்ளப்படாது நன்னிலையிலிருந்த தென்பது அவர் இயற்றிய பதிகங்களால் (I. 65 ; III. 112) விளங்குகிறது. மணல் மேடிட்டு, கப்பல் போக்குவரத்தின்றி, வாணிகமின்றிப் போய், குடிகள் நீங்கினமையால் பட்டினம் அழிந்தது எனக் கொள்ளுதல் உண்மையாகலாம்.

அகப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் நாம் அதிருஷ்டசாலிகள் என்றே கூறவேண்டும். பட்டினப்பாலை என்ற சங்கப் பாட்டு முன்னரே குறிப்பிடப்பட்டது. இது பத்துப் பாட்டினுள் ஒன்பதாவதாகத் தொகுக்கப் பெற்றுள்ளது ; 301 அடிகளையுடையது. பொருள் ஈட்டுதற் பொருட்டு வேற்று நாட்டிற்குச் செல்லத் தொடங்கிய தலைவன் தனது நெஞ்சை நோக்கி, தலைவியைப் பிரிந்து 'முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெற்றினும் வாரேன்' எனச் செவ்வழுங்கிக் கூறுவதாகக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது. இந்நூலிற் சிறப்பிக்கப்பட்டவன் சோழன் கரிகாற் பெருவளத்தான். பிரிவைப் பற்றிக் குறிக்கும் 5 அடிகள் ஒழிய ஏனை 296 அடிகளும் காவிரியின் பெருமையையும், காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்க்கைச் சிறப்பையும், கரிகாலனது வெற்றித் திறத்தையும் விரித்துக் கூறுகின்றன.

இப்பாட்டிற்குப் பரிசிலாக, 16 கோடிப் பொன் அளிக்கப் பெற்றதெனக் கலிங்கத்துப் பரணி தெரிவிக்கின்றது.

தத்து நீர்வரால் குருமி வென்றதும்
தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன்
பத்தொ டாறு நூறுயிரம் 1பெறப்
பண்டு பட்டினப் பாலை கொண்டதும் (185)

என்பது அந் நூலில்வரும் தாழிசை. வேறோர் அரிய செய்யுள் பட்டினப் பாலைகைக் குறிக்கின்றது :

வெறியார் தளவத் தொடைச்செய மாறன்
வெகுண்ட தொன்றும்
அறியாத செம்பியன் காவிரி நாட்டில்
அரமியத்துப்

1. பத்துப்பாட்டு 3-ம் பதிப்பின் முன்னுரையில் பதினாறு யிரம் பொன் எனக் காணப்படுகிறது. முதற் பதிப்பிற் சரியாய்த் தரப்பட்டிருக்கிறது.

பரியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப்
பாலைக்கன்று
நெறியால் விடுந்தூண் பதினாறுமே அங்கு
நின்றனவே.

இது திருவெள்ளறையில் ஒரு சாசனத்தில் காணப்படுகின்றது. பட்டினப் பாலையை அரங்கேற்றுதற்குப் பதினாறு கால் மண்டபமொன்று அமைக்கப் பட்டிருந்ததென்றும், அதன்கண் உள்ள பதினாறு தூண்களொழிய மற்றை அரண்மனைத் தூண்களைத்தையும் செயமாறன் என்ற பாண்டியன் ஒரு படையெடுப்பில் அழித்துவிட்டனன் என்றும் இச்செய்யுள் புலப்படுத்துகிறது. பட்டினப் பாலைக்கும் பதினாறு என்ற எண்ணிற்கும் ஒரு தொடர்பு கற்பிக்கப்பட்டிருந்ததென்பது மேல் இரண்டு செய்யுட்களாலும் விளங்கும். இந்நூலைப் பாடிய புலவர் உருத்திரன் என்பவரது புதல்வர்கண்ணன் என்ற இயற் பெயரினர். இது தந்தையின் பெயரொடு மகன் பெயரைச் சார்த்திச் சொல்லும் முற்கால வழக்கினாலும் சாசனச் செய்யுளாலும் அறியக் கிடக்கின்றது. குறுந்தொகையில் 274-ம் செய்யுளைப் பாடியவர் இந்த உருத்திரனார் என்று கருதலாம். இப்புலவர்களது காலம் இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதி என்று கொள்ளலாம்.

உருத்திரங் கண்ணனாரது பாடலின்படி, காவிரிப்பூம் பட்டினத்தையும் அதில் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்த வாழ்க்கையையும் நாம் சித்திரிக்க முயலுவோம்.

காவிரியாறு, கிரகங்கள் நிலைதிரிந்து வானம் வறண்டு மழை பெய்யாது பொய்த்த விட்டாலும், தான் பொய்யாது என்றும் நீரோடிக் கொண்டிருக்கும். இந்நதியால் வளம்

1. இது குறித்து, 'பாலையின் அரங்கேற்று மண்டபம்' என்ற கட்டுரை பார்க்க (பக். 68-69).

மிகுந்து செழிப்புற்று விளங்கும் சோனாட்டிலே சிறிய பல ஊர்கள் ஆற்றின் கரையில் எங்கும் நிரந்து காணப்படும். இவ்வூர்களில் அகன்ற கழனியிலே நீர் வளத்தால், பொன் கொழித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லும்படி நெற்பயிர் ஒருநாளும் குன்றாது விளைந்து கொண்டிருக்கும். இங்கே கரும்பும் மிகுதிபாகப் பயிர் செய்யப்படுகிறது. கரும்பு - ஆலைகளிலிருந்து எழுகின்ற தீயின் வெப்பத்தால் நீர்நிலைகளி லுள்ள ஆம்பல் முதலிய பூக்கள் வாடி நிற்கும் வயலும் குளமும் உள்ள இந்த விளைநிலத்திலே, எருமைக் கன்றுகள் நெற்கதிரைத் தின்று வயிறு புடைத்துத் தளர்ந்து நிழலிடங் கண்டு உறங்கிக் கொண்டிருக்கும். நிழலின் பொருட்டு வெகுதூரம் செல்ல வேண்டுவதில்லை. அடுத்தத்தானே காய்கள் காய்த்துக் குலைகுலையாய்த் தொங்கும் தென்னையும், குலை வாழையும், காய்கள் நிரம்பிய கமுகும், நறிய மணம் வீசும் மஞ்சளும், மாமரங்களும், பனைமரங்களும், சேம்பு முதலிய செடிகளும் நிழல் தந்து நிற்கின்றன. கழனிகளினின்று சிறிதகன்று மக்கள் வாழும் ஊர்ப்பகுதியுள்ளது. இங்குள்ள முற்றத்திலே உலர்வதற்கு நெல் பரப்பி யிருக்கும். அதனைக் கவர்ந்துண்ணவரும் கோழிகளை வெருட்ட, பெண்கள் தங்கள் மகரக் குழைப் பூணியை எறிவார்கள். சிறுவர்கள் அங்கே உருட்டிக் கொண்டிருக்கும் விளையாட்டு-வண்டிகளை இப்பூண்கள் வழிவிலக்கித் தடுக்கும்.

நாட்டின் அகத்துள்ள ஊர்கள் இங்ஙனமாக, இவற்றின் இயல்புக்கு முற்றும் வேறுபட்டதொரு காட்சியைக் கடற்கரையிலுள்ள காவிரிப்பூம்பட்டினம் நமக்கு அளிக்கின்றது. முதல் முதலில் நமது கண்ணிற் படுவது அங்குள்ள கழியில் (தற்காலத்தார் காயல் என்பார்) வரிசையாகப் படகுகள் கட்டிவிட்டிருப்பது. இவைகள் தாமணியில் நிறுத்திய குதிரைப் பந்திபோல் இருக்கின்றன. உப்பை

யேற்றிச் சென்று விற்று, நெல்லை வாங்கிக்கொண்டு இவை வருவன. சிறிது உள்ளாக, மனவெழுச்சி தரும்படியான புதுப் புது விளைவுகளைத் தரும் தோப்புக்களும் பூஞ்சோலைகளும் உள்ளன. அடுத்து உள்ளாகக் காணுவன பொய்கையும் ஏரியும். பொய்கையும் கரையும் பார்த்தால், மேகம் நீங்கிய பெரிய வானில் முறையே சந்திரனும் மக நட்சத்திரமும் போலத் தோன்றுகின்றன. புலவர் ஆகாயக் காட்சிகளை அனுபவித்த திறம் இதில் தெரிகிறது. அன்றியும், இப் பொய்கை பல நிறமுள்ள வாசனைப் பூக்களால் ஒளியுடன் விளங்குகிறது. ஏரிகளோ என்றால், இவை இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தைத் தரக்கூடியன என்று மக்கள் கருதினார்கள். இப் பொய்கை முதலியவற்றை அடுத்துப் பின்பாக, லக்ஷ்மீகரம் பொருந்திய மதில் போர்க் கதவோடு நிற்கின்றது. இக்கதவிலே, சோழர்க்குரிய புலியடையாளம் அமைந்துள்ளது. மதிலைக் கடந்து உட்புகுந்ததும், புகழும் அறமும் ஒருங்கே நிலைபெறும் அன்ன சத்திரம் எதிரே நிற்கின்றது. இங்கே சோற்றை வடித்த வடிகஞ்சி ஆறு போல் பரந்தொழுகிறது; காளைகள் ஒன்றோடொன்று முட்டிச் சண்டையிடுதலால், அக் கஞ்சியாறு சேறுபடுகிறது; இச்சேறும், ஊர்திகள் அடிக்கடி அங்கும் இங்கும் ஓடுதலினாலே, காய்ந்து தூளாகி, அடுத்துக் காணும் மாளிகையின் சித்திரம் எழுதிய சுவர்களினின்று படிந்து, அம்மாளிகை பழுதியாடிய யானையை ஒக்கும்படி செய்கிறது. அடுத்து, எருத்துச் சாலைகள் உள்ளன. இச் சாலைகளின் முற்றத்தில் சிறிய குளங்கள் காணப்படுகின்றன. அடுத்து உள்ளாக, சமணர்களும் பெளத்தர்களும் தவம்செய்யும் தவப்பள்ளிகள் இருக்கின்றன. அன்றியும் முனிவர்கள் வேள்வி யியற்றும் இளஞ் சோலைகளும் இடம் பெறுகின்றன. இங்குள்ள குயில்கள் வேள்விப் புகையை வெறுத்து, பெடையோடு

பறந்து சென்று, வாசலிற் பூதங்கள் காத்து நிற்கும் காளி கோயிலை அணுகி, அங்கே ஆண்டில் முதிர்ந்த முது மரங்களிலே புறக்களோடு ஒட்டுக்குடி யிருக்கும். இம் முது மரங்கள் நின்ற இடங்கள் போர்பயிலும் இடமாகவும் பயன்பட்டன. அகன்ற மணல் மேட்டிலே பெருங்கிணையின ராகிய சுற்றத்தாரோடு பரதவப் பிள்ளைகள் இராமீனின் சுட்ட ஊனைத் தின்றும், வேக வைத்த ஆமை இறைச்சியை உண்டும், அடும்பு மலரைத் தலையில் வேய்ந்தும், ஆம்பற் பூவைச் சூடியும் மகிழ்வார். பின்னர், இப்பிள்ளைகள் பொதுவான வெளியிடங்களிலே, நீல ஆகாயத்தில், நட்சத் திரங்களோடு தோன்றும் கிரகங்களைப் போல, பலராகக் கூடி மற்போரும் படைக்கலப் போரும் புரிவர். ஒருவருக் கொருவர் பின்னிடையாது பின்னும் பேரில் மனம் வலிய ராய், பனைகளும் பன்றிக் குட்டிகளும் கோழிகளும் உறைக் கிணறுகளுமுள்ள புறச்சேரியிலே ஆட்டுக்கிடாய்ப் போரும் சிவற்போரும் நிகழ்த்தி விளையாடுவர். இப் புறச்சேரியி லுள்ள குடிசைகளின் தாழ்ந்த கூரைகளோடு தூண்டிற் கொம்புகளைச் சார்த்தி வைத்திருக்கும், இது தானும் நடுகல்லைச் சுற்றிக் கிடுகு நிரைத்த வேலை ஊன்றி வைப்பது போன் றுள்ளது. இக் குடிசைகளின் நடுவிலே, மணற் பரப்பின் மீது, சிலவு நடுவிற்சேர்ந்த இருள்போல வலையைவிரித்து உலர்த்தியிருப்பார். இம்மணல் முற்றத்திலே, தாழையின் கீழுள்ள வெண்டாளி மலரின் மாலையை யுடையராய், சுற வுக் கொம்பு நட்டு வீட்டோடு சேர்த்திய தெய்வத்தின் பொருட்டு, பெளர்ணமியன்று தாழைப்பூவை அணிந்தும், பனங்களினை யுண்டும் பரதவர்கள் கடலில் மீன் வேட்டத் திற்குச் செல்லாது பெண்களோடு உண்டாடி மகிழ்வார்.

பரதவர்கள் இவ்வாறாக, பட்டினத்திற் செல்வக் குடியிலுள்ள பெண்கள்,

மாமலை யணைந்த கொண்மூப் போலவும்
தாய்முலை தழுவி ய குழுவிய போலவும்

(95-96)

காவிரியாறு கடலொடு கலக்கும் சங்கமத் துறையிலே தமது கணவர்களோடு, தீவினை நீங்க நீராடியும், பின் உவர்ப்பு நீங்க நன்னீரில் மூழ்கியும், நண்டினைப் பிடித்து வருத்தியும், அலை நீரைக் காலால் உழக்கியும், பொம்மையமைத்தும், இந்திரிய நுகர்ச்சிக் சூரியவற்றில் ஈடுபட்டு மயங்கி நின்றும் நீங்காத காதலோடு பகலில் விளையாடுவர். இரவுப் பொழுதிலே மாடத்திலே கணவரோடு கூடி யின்புற்ற மங்கையர் தாம் முன்பு உடுத்திருந்த பட்டினை நீக்கி மெல்லிய துகிலை யுடுத்தும், கள்ளினை நீக்கி இனிய மது வினையுண்டும், தமது மாலையைக் கணவரும் கணவர் கண்ணியைத் தாமும் மயங்கி யணிந்தும், ஆடல் பாடல்களிற்களித்தும், நிலவுப் பயனை நுகர்ந்தும் நெடுநேரம் போக்கி, கடையாமத்திலே கண் துயில்வர். இக் கடையாமத்தில் மாடங்களில் எரிந்து கொண்டிருக்கும் விளக்குக்களை இரவின் முற்பொழுதில் படகில் ஏறிக் கடல்மீது சென்ற பரதவர்கள் வினோதார்த்தமாக எண்ணி நோக்குவர். அன்றியும் இக் கடையாமத்திலே காவிரியின் வெள்ளிய மணல் மேட்டிலே துயிலால் கண்ணயர்ந்து கிடந்து, பின் கடலருஞ்ஞள் பெரிய பரதவர் தெருவில் அரசனுக்குரிய பொருளைக் காக்கும் பழம் புகழுடைய காவலாளர்கள், சூரியனது சூதிரைகள் போல ஒருநாளும் தளர்வின்றிச் சுங்கங் கொள்ளுவார்கள். இவ்வாறு சுங்கங் கொள்ளுவதனால், வாணிகப் பண்டம் குறைபடுவதில்லை.

வான்முகந்த நீர் மலைப் பொழியவும்

மலைப் பொழிந்தநீர் கடற் பரப்பவும்

மாரி பெய்யும் பருவம் போல

(126-128)

நீரினின்று வந்த பொருள்களை நிலத்திற் பண்டகசாலையில்

ஏற்றவும், நிலத்தில் பண்டகசாலையிலுள்ள பொருள்களை நீர்வழியிற் போக்கவும், அளந்து முடியாத பல்வேறு பண்டங்களும் வரம்பு தெரிய முடியாதபடி ஒன்றோடொன்று கலந்து வந்து குவிந்துள்ளன. இவற்றின் பொதி மூடைகளை மதிப்பிட்டு, சுங்கக் காவலர் புலிப்பொறி யிடுவித்து முற்றப் பரப்பிலே நெற்போர் போல அடுக்கி வைப்பார். இப்பொதி மூடைகளின் மீது நாயும் ஆட்டுக் கிடாயும் ஏறிக் குதித்து விளையாடும். முற்றப் பரப்பினை அடுத்து, படிகள் நெருங்கி நெடிதாய் அமைந்த ஏணிகள் சார்த்தின சுற்றுத்திண்ணையும் பல கட்டுக்களும் திட்டிவாசலும் பெரிய வாசலும், பெரிய இடைகழியுமுள்ள வானளாவி உயர்ந்த மாடங்கள் தோன்றுவன. நீர் உட்புகாதபடி உயர்ந்த தளத்தோடு கட்டிய மாடங்கள் ஆதலினால், சுற்றுத் திண்ணையும் ஏறிச் செல்வதற்கு நெடிய ஏணியும் அவசியமாயின. இம் மாடங்களிலே அழகு மிக்க செல்வமகளிர்கள் பலகணி வாயிலாகக் கைகூப்பி நிற்கின்றனர். மாடங்களின் மீதிருந்து கூப்பிய கைகள் உயர்ந்தோங்கிய மலைமீது காந்தள் மலர் குவிந்திருப்பது போன்றுள்ளன. எதனை நோக்கிக் கை கூப்புகின்றனர்? அடுத்துச் செல்லும் அங்காடி வீதியிலே வெறியாடும் மகளிரிடத்து ஆவேசித்து நிற்கும் முருகக் கடவுளை நோக்கியே யாகும். இன்னும் அவ் வீதியிலே குழலிசைக்கின்றது; யாழ் ஒலிக்கின்றது; முழவு அதிர்கின்றது; முரசு முழங்குகின்றது; திருவிழா நிகழ்ந்த வண்ணமாயிருக்கின்றது. அன்றியும், இல்லுறை தெய்வங்களுக்கு எடுத்த கொடிகள் ஒருபால்; ஒருபால், கான்யாற்றுக் கரை மணலிலே கரும்பின் பூக்கள் மேலோங்கி நிற்பதுபோல, நெற்குவித்துவைத்த களஞ்சியத்தின் மீதும் தாழிட்டுக் காத்துவைக்கும் வேறு பல பண்டங்களின் களஞ்சியத்தின் மீதும் அரிசிப்பலி சிதறி, சாணத்தால் மெழுக்கிட்டு,

கொம்புகள் கட்டுக் கவித்த கிடுகின் மேலாகவுள்ள துகிற் கொடிகள் ; பல கேள்வித் துறைகளிலும் முழுதும் வல்ல நல்லாசிரியர்கள் வாது செய்யக்கருதி யெடுத்த கொடிகள் ஒருபால் ; கட்டுத் தறிகளை இளக்க முயலும் யானைகளைப் போல, புகாரின் முன் றுறையிலே அசைந்து நிற்கும் கப்பலின் பாய்மரத்து மேலாக அமைத்த கொடிகள் ஒரு பால் ; ஒருபால் மீனை அறுத்துப் பின் இறைச்சியையும் அறுத்து, அவ் விரண்டினையும் பொரிக்கும் ஓசையினையுடைய முற்றமும் மணலைக் குவித்து மலர் சிதறித் தெய்வத்திற்குக் கொடுக்கும் பவியினையுடைய வாசலும், அருகாக, சுவையினிய கள் விற்கும் இடங்களும், இவற்றில் அடையாளமாகக் கட்டிய கொடிகள். இங்ஙனம் பலவகைக் கொடிகளும் விரவி, பல நிறங்களுடைய பெருங் கொடிகளின் நிழலிலே சூரியன் கதிர் நுழையாதவாறு பட்டினத்தின் எல்லைபிடம் உள்ளது.

இந்த எல்லைப்புறத்து, தேவர்களது பாதுகாவலோடு விளங்கும். அகன்ற மறுகுகளிலே

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய சண்டி

(185-192)

செல்வம் தலைதெரியாது கலந்து கிடக்கும். குதிரைகள் கடல் வழியாகக் கொண்டுவரப்பட்டன. மிளகு பொதிகள் படகுகளிலே காற்றூற் செலுத்தப்பட்டு வந்தன. வடதிசையினின்று மணியும் பொன்னும், மேல்திசையினின்று சந்

தனமும் அகிலும், தெற்கிலிருந்து முத்தும் கீழ்த் திசையினின்று பவளமும் வந்து குவிந்தன. கங்கையிலிருந்தும் காவிரிநதியின் முற்பகுதியிலிருந்தும் சிங்களத்திலிருந்தும் பலவகைப் பொருள்களும் வந்து நெருங்கின. இவற்றால் கடல் வழியாகவும் நில வழியாகவும் வாணிகம் மிகுதியாய் நடைபெற்று வந்தமை அறியலாம்.

இவ் வாணிக மக்கள் எவ்வாறு வாழ்க்கை நடத்தினர்? கருமமே கண்ணகக் கொண்டவர் ; துன்பத்தைச் சிறிதும் பொருட்படுத்தியவர்களல்லர். கடல்மீது கப்பலிலும் நிலத்தில் சென்றசென்ற இடங்களிலும் சேஷம் உணர்ச்சியோடு இனிதாகத் துயின்று கழிப்பர். கொலையை முற்றும் நீக்கியவர்கள் ; ஆதலால் மீன்கள் வலைஞர் முற்றத்திலும், மிருகங்கள் இறைச்சி விற்பார் மனையிடத்தும், பகை யுண்டென்பதையே கருதாது இனம் பெருகி வாழ்ந்தன. இங்ஙனமே களவையும் முற்றும் நீக்கியவர்கள். தெய்வ பக்தியும் ஆன்றோர் ஆசாரமும் மிக உடைவர்கள் ; எனவே தேவர்களைப் பூசித்தும், வேள்வியில் ஆகுதி கொடுத்தும், பசுக்களையும் எருதுகளையும் பேணிவளர்த்தும், அந்தணர்க்கு உண்டாம் புகழை நிலை நிறுத்தியும் வந்தனர். அன்றியும் தரும சிந்தை நிரம்பியவர்கள் ; ஆதலால் அரிசியும் கறியும் யாவர்க்கும் உதவி வந்தனர். இவர்கள் புண்ணியம் புரிவதில் எந்நாளும் தவறியதில்லை ; அருளுடனே இல்லறத்தில் வாழ்ந்தனர். மேலும் நீதியிலும் நடுவு நிலையிலும் பற்றுள்ளவர்கள். இவர்களது நடுவு நிலைமைக்கு ஒப்பாக உழவர்களுடைய நுகத்தடியின் பகலாணியைத்தான் சொல்லுதல் வேண்டும். இன்னும் உண்மையைக் கடைப் பிடித்தவர்கள். ஆதலால் பழிக்கு அஞ்சி உண்மையையே பேசுவார்கள். தமது வாணிகத் துறையிலும் நன்னெறியையே மேற் கொண்டவர்கள் ; ஆதலால் தம்முடையவும் பிறவு

மாகிய பலசரக்குகளை விளையொப்பத் தெரிந்து தாம் கொள்ளும் சரக்கைத் தாம் கொடுக்கும் பொருளுக்கு மிகையாகக் கொள்ளாது, கொடுக்கும் சரக்கைத் தாம் வாங்கும் பொருளுக்குக் குறையாகக் கொடாமல், இலாபத்தை வெளிப்படையாகச் சொல்லி வாணிகஞ் செய்து பொருள் ஈட்டுவர். இத்தகையவர்¹ குடியிருக்கும் மனைகள் நெருங்கி விளங்கின. நிலையாய் வாழும் இவ் வணிகர்களே யன்றி, இப் பதியில் பலவேறு மொழிகளைப் பேசும் யவனர் சீனர் முதலிய பல அன்னிய இனத்தவர்களும் பல வேறு தேசங்களிலிருந்து வாணிகத்தின் பொருட்டுத் திரளாக வந்து இங்கே கலந்து வாழ்ந்து வந்தனர். இவர்களது உறைவிடம் பல பல சாசிகளாய் உயர்ந்த அறிவு வாய்ந்த சுற்றத்தினையுடைய விழா எடுக்கும் மூதூரார் இங்கே வந்து குடியேறியது போல உள்ளது.

இச் செல்வம் நிரம்பிய பட்டினத்தை ஆட்சி புரிந்தவன் யாவன்? சோழன் திருமாவளவன். இவன் கரிகாற் பெருவளத்தானென்று உரைகாரர் குறிப்பிடுவர்.

இப்பேரரசனை இளமையில் பகைவர்கள் சிறைப்படுத்தி விட்டனர். சிறைச்சாலையில் புலிக்குட்டி கூட்டில் வளர்ந்ததுபோல, இவனது பெருமை வயிரம் பாய்ந்து முற்றியது. குழியில் அகப்பட்ட ஆண் யானை சும்மா நிற்குமா? கரையைக் குத்திக் குழியை மேடிட்டு நிரப்பி வெளியேறிக் தனது பிடியானையை அடையும்ல்லவா? அதுபோல, நுட்பமாக ஆராய்ந்து உபாயத்தைத் தெரிந்து, பகைவர்களுடைய திண்ணிய காவலைக் கடந்து வாட்போர் புரிந்து, பரம்பரையாய்

1. இவர்களை வேத வாணிகர்கள் என்று நச்சினாக்கினியர் குறிப்பிடுகின்றனர். சிந்தாமணியில் (1449) மெய்ந்நிகரிலாதவன் வேத வணிகன் என வருகின்றது. வைதிக வொழுக்கங்களைப் பின்பற்றிய வணிகர்கள் இப்பெயரால் அழைக்கப்பட்டனர் போலும்.

வந்த அரசரிமையை இவன் எய்தினன். இதனோடு மகிழ்ந்து இவன் அமைந்து விடவில்லை. யானையும் புரவியும் வீரர்களும் மடிந்து விழவும், பருந்துகள் ஆகாயத்தில் பறந்து உடன் செல்லவும், முரசு முழங்கவும், பூனையோடு உழிஞைகள் பூவைச் சூடிப் போர்விரும்பிச் சென்றனன். உழிஞைப் பூ முதலியவற்றை இவன் சூடியது நெருங்கிக் கிடக்கும் குன்றின் மீது புதர் பூத்து நிற்பது போல இருந்தது என்று ஆசிரியர் நகைச் சுவைபடக் கூறுகிறார். இங்ஙனம் சென்று பகைப் புலங்களை அழித்து பகைவரது தூசிப் படையைப் புதுதொலைத்து, மேலும் மண்டிச் சென்று மருதநிலத்துக்குடிகளை யோட்டினன். இப் போர்களால் பகைவர்க்குரிய மருதநிலங்கள் பெரிதும் வேறுபட்டுத் தோன்றின. முதலைகள் செருக்குற்றுத் திரிந்த பொய்கையில் குவளையும் நெய்தலும் நெருங்கிக் கிடந்தன. அயலிடத்திலே கரும்பும் செந்நெய்பயிரும் முன் ஒங்கி வளர்ந்திருந்தன; இப்பொழுது செருந்தி முதலியன மிக வளர்ந்து நீர்ந்து வயலும் வாவியும் ஒன்று போலாகி, கலை மானும் பிணைமானும் குதித்து வாழ்ந்தன. முன்பு பகை அரசர்கள் சிறைப்பிடித்து வந்த மகளிர்கள் நீராடி அந்திப் பொழுதில் நந்தா விளக்கேற்றி மெழுகிய மலர் தூவிய தறிகள் அமைந்த ஊரம்பலத்திலே ஊர்க்குப் புதியராய் வந்தவர்கள் தங்கியிருந்தார்கள்; இப்பொழுது தூண்களை சாயும்படி உராய்ந்துகொண்டு ஆண்யானையும் பெண்யானையும் கூடிவாழ்ந்தன. முன்பு மக்கள் வாசனைப் பூக்களைத் தூவி, தெருவிலே கூத்தரது முழுவோடு கூடிய யாழிசை கேட்டு அனுபவிக்கும் பெரு விழா நிகழ்ந்தது; இப்பொழுது அங்கு விழா நீங்கி, அச்சம் பொருந்திய வெற்றிடமாகிவிட்டது. யாமோசைக்கு மாறாக, நரியின் ஊனையும் கூகையின் அழகுரலும் ஆண்டலைப் புள்ளின் கூப்பிடு குரலுமே கேட்கலாயின. எங்கும் நெருஞ்சியும் அறுகம்புல்லும்

பரவியிருந்தன. ஆண் பேய்களோடு பிணந்தின்னும் பெண் பேய்கள் தலைமயிரைத் தாழ்த்திவிட்டு நெருங்கியிருந்தன. மூன்பு மாடத்தின் நெடுங்கடைவாசலிலே நெருங்கியிருந்து விருந்தினர் உண்டொழியாத அட்டிவிட்டத்தே, வெள்ளிய சுவர்களை யுடைய வீட்டுத் திண்ணையிலிருந்து பைங்கிளி இனிதாகச் சொற் குழறிக்கொண்டிருக்கும். இங்ஙனம் பல்வளம் மிகுந்த பகைவர் செழு நகரிலே இப்பொழுது வளைந்த வில்லையுடைய செருப்புத் தரித்த வேடர்கள், உடுக்கின் ஓசைமிக, கூடிக் கொள்ளையிட்டபின் வெறுங் கூடாய்க் கிடக்கும் நெற் களஞ்சியத்தினுள் கூகை நடுப் பகலிற் கூவிக்கொண்டிருக்கின்றன. இவ்வாறாக ஊர்களின் அழகு தொழையும்படி கரிகாலன் அவற்றைப் பாழ்படுத்தினான். இங்ஙனம் செய்ததனோடு அமைபாது இவன் மலைகளை யெல்லாம் வேரோடு பிடுங்கி விடுவானே, கடல்களைத் தூர்த்து விடுவானே, வானுலகைக் கீழே வீழ்த்தி விடுவானே, காற்றை உலவாமற் செய்துவிடுவானே என்று மக்களெல்லாம் அஞ்சினர்.

இவ்வாறாகத் தான் நினைத்த போர்த்துறைகளெல்லாம் இவன் செய்து முடித்தனன். இதன் விளைவாக, ஒளி நாட்டார் ஒடுங்கிப் பணிந்தனர். அருவாள நாட்டரசர் இவன் ஏவிய தொழிலைச் செய்தனர். வடநாட்டி லுள்ள அரசர்கள் மெலிவுற்றனர். குடநாட்டி லுள்ளவர்கள் மனங் குன்றினர். பாண்டியனது வீரங் குன்றச் சிறினான். இடைக் குலத்தரசர்கள் கிளை கெடவும் ஐம்பெருவேளிர் குலம் அழியவும், பகைவரது மதிலைத் தாக்கும் பெரு முயற்சியுடைய பெருஞ் சேனையின் வீரத்தோடும் வலிமையோடும் கண் சிவந்து கோபித்து நோக்கினான்.

மேற் கூறியவாறு பகையழிக்குந் தொழிலோடு ஊழிந்தமையவில்லை. தனது நாடு பல வகையிலும் சிறந்

தோங்குதற்கு வேண்டும் செயல்களையும் புரிந்தான். காடுகளை அழித்து மக்களைக் குடியேற்றி நாடாக்கினான். குளங்கள் தோண்டி வளஞ் செழிக்கச் செய்தான். மாடங்களை யுடைய உறையூரை அளவில் விரிவுறச் செய்தான். கோயில்களோடு பழைய குடிகளையும் நிலைநிறுத்தினான். பெரு வாசலையும் திட்டி வாசலையும் அமைத்து அவற்றின் தலையில் எய்து மறையும் சூட்டுத்தோறும் அம்புக் கட்டுக்களையும் தூக்கி வைத்தான். திருவீற்றிருக்கும் இவனது மதிலின் மின்னொளியினால் பகை வேந்தரது ஒளிமழுங்கிவிட்டது. இவர்கள் இவனோடு போர்புரிவோமென்று வஞ்சினம் கூறி வந்து, தன்னந்தனியாய் உள்ளோம் என்று கருதிப் புறங்கொடாது, தம் தலையிற்சூடிய பசியமணிகள் இவனது பருத்த வலிக்க கழற்காலிற் பொருந்தத் தஞ்சம்புகுந்தனர்.

இங்ஙனம் வீரச் செயலில் மட்டும் ஈடுபட்டு நின்று விடவில்லை. இல்லற வாழ்க்கையிலும் இவன் மகிழ்ச்சியில் திளைத்து வந்தான். இவனது இளம் புதல்வர்கள் இவனது சந்தனம் பூசிய மார்பின் மீதிருந்து விளையாடினர். இவனது இளம் மனைவியர்கள் இவனைத் தம் மார்போடு இறுகத் தழுவி இன்புற்றனர்.

சிங்கம்போன்று அச்சந் தரும் பேராற்றலுடையவன் இப் பேரரசன். இவன் பகைவர் மீது ஒச்சிய வேலைக் காட்டிலும் மிகுதியான வெம்மையுடையது நான் செல்ல வேண்டும் காட்டு வழி; இவனது செங்கோலைக் காட்டிலும் மிகுதியாகக் குளிர்ந்திருக்கும் எனது தலைவியின் அகன்ற மெல்லியதோள்கள். இவள் இங்கே பிரிந்திருக்க, நெஞ்சே! நான் உன்னுடன் வாரேன்; நீ அங்கே போய் வாழ்வாயாக.

இது பட்டினப்பாலையின் சுருக்கம். இதிலே காணும் காவிரிப்பூம்பட்டினத்தின் பண்டைச் சிறப்புப் போற்றுதற் குரியதல்லவா ?

14. தொண்டி நகரம்

தமிழ்நாட்டுப் பண்டை நகரங்களுள் ஒன்றாகிய தொண்டியின் வரலாறு தமிழ்நாகரிகத்தின் தொன்மைக்கு ஓர் அறிகுறி. இந்தப் பெயரை அறிந்தவர்கள் மிகச் சிலரே. இராமநாதபுரம் ஜில்லாவில் இராமநாதபுரத்திற்குச் சில மைல் தூரத்தில் தொண்டி என்னும் ஒரு சிறு நகரம் இருக்கிறது. அதைத்தான் நம்மவர் சிலர் கேட்டிருக்கலாம். அதற்கு மிகமிக முற்பட்டு, சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன், சிறந்து விளங்கிய தொண்டி என்ற நகரம் ஒன்று மேல்கடற்கரையிலே இருந்தது. சேரனுக்குரிய ஒரு கடற்கரைப் பட்டினமாக இது விளங்கியது. இந்தப் பட்டினம் தமிழலகில் மட்டும் பெருமை பெற்றிருந்தது அன்று. என்குதிய கிரேக்கனொருவன் எழுதிய பெரிப்ளஸ் என்ற பிரயாண நூலில் இந்நகரத்தைக் குறித்திருக்கிறான். இந்நூல் தோன்றிய காலம் சுமார் கி. பி. 90. இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு ஒன்று டாக்டர் ஷாவ் என்பவரால் வெளியிடப் பட்டுள்ளது. இந்நூலில், தொண்டி கோளபுத்திர ராஜ்யத்தைச் சார்ந்த மிகப் பிரசித்தி பெற்ற பட்டினம் என்றும், முசிறிப் பட்டினத்திற்கு 500 ஸ்டேடியா (சுமார் 57½ மைல்) தூரத்தில் கடற்கு அருகில் தனிப்பட்ட சிறப்புடன் விளங்கி நின்றது என்றும், இரண்டு பட்டினங்களையும் இணைத்து ஓர் ஆறு ஓடியதென்றும் குறிக்கப்பட்டிருக்கின்றன.

பெரிப்ளஸுக்குப் பின், சுமார் கி. பி. 140-ல் வாழ்ந்த டாலமி என்பவன் தான் எழுதிய பூமி சாஸ்திரத்தில் இத் தொண்டியைப் பற்றிக் கூறியுள்ளான். இவன் கணித சாஸ்திரத்திலும் வான சாஸ்திரத்திலும் பூமி சாஸ்திரத்திலும் சங்கீதத்திலும் வல்லவனாயிருந்தவன். இவன் வாழ்ந்த

இடம் அலெக்ஸாண்டிரியா நகரமாகும். இவன் காலத்து அரசன் ஆண்டோரைனஸ் பயஸ்.

மேற்குறித்த இரண்டு கிரேக்க ஆசிரியர்களும் இப் பட்டினத்தின் பெயரைத் திண்டிஸ் எனக் குறித்தனர். இக் கிரேக்கப் பெயருக்கு மூலமான நகரப் பெயர் 'தனுர்' ஆகலாம் என்று டாக்டர் யூல் கூறினர். இவருக்குப் பின் டாக்டர் பர்ணல் கடலுண்டி என்று இப்போது வழங்கும் ஊர்தான் தொண்டி என்றும், இதனைக் கடல்-துண்டி என்று கூறுவது உண்டென்றும் எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் 'கானல் தொண்டி' என்று பல இடங்களில் வந்துள்ளது. இது கடல்-துண்டி என்று கொண்ட முடிவை வற்புறுத்துகிறது. ஆனால், டாக்டர் ஷாவ் 'பொன்னுனி' என்பது தொண்டியாகலாம் என்பார்.

தொண்டி என்பது கடலின் கழிக்கு ஒரு பெயராகத் தஞ்சைப் பிரதேசத்திலும் ஈழப் பிரதேசத்திலும் வழங்குகிறது. கடலினின்றும் உட்பாய்ந்த கழியை அடுத்து இப்பழைய பட்டினம் இருந்ததுபற்றி இப்பெயர் தோன்றியது என்று எண்ண இடமுண்டு.

இனி, சங்க இலக்கியங்களில் இத்தொண்டியைப்பற்றி வருவனவற்றை நோக்குவோம். மேல்கடற் கரையிலே வெகுதொலையில் இந்நகரம் இருந்தது என்பதை ஒரு புலவர் தற்காலத்தாருக்கு ஒவ்வாத ஒரு முறையிலே கூறுகிறார். ஒரு காதலன் தன் காதலி அருமையானவள் என்பதையும், அடைதற்கு முடியாதபடி அத்தனை தூரத்தில் (உயர்வில்) அவள் உள்ளவள் என்பதையும், ஓர் உவமானத்தால் குறித்தார். 'கொர மாண்டல் கோஸ்ட்' (சோழ மண்டலக் கரை) என்னும் கீழ் கடற்கரையிலே யுள்ள சிறகு அற்ற நாரை 'மலபார் கோஸ்ட்' என்னும் மேல் கடற் கரையிலே யுள்ள தொண்டிப் பட்டினத்தின் கடற்கழியிலே யுள்ள

அயிரை மீனை உண்ணுவதற்கு விரும்புவது போலுள்ளது தனது நெஞ்சு காதலியைக் காதலித்தது என்பது உவமானம். அச்செய்யுள் வருமாறு :

குணகடல் திரையது பறைதபு நாரை
 திண்தேர்ப் பொறையன் தொண்டி முன்றுறை
 அயிரை ஆரிரைக்கு அணவந் தாங்குச்
 சேயள் அரியோட் படர்தி
 நோயை நெஞ்சே நோய்ப் பாலோயே. (குறு. 128)

மேல் கடற்கரையிலுள்ள இத் தொண்டியின் நில அமைப்பு ஒரு செய்யுளில் அழகுறச் சொல்லப்பட்டிருக்கிறது.

குலை இறைஞ்சிய கோட்டாழை
 அகல்வயல் மலைவேளி
 நிலவுமணல் வியன்கானல்
 தென்கழிமிசைச் சுடர்ப்பூவின்
 தண் தொண்டியோர் அடுபொருந (புறம். 17)

என்பது அச்செய்யுட் பகுதி. இங்கே மிகுதியாய்க் காய்த்துக் குலைகள் தாழ்ந்து கிடக்கிற தென்கின் தோட்டங்களும், அகன்ற வயலிடங்களும், மலையாகிய வேலியும், நிலவுபோல ஒளி விடுகின்ற மணல் நிரம்பிய அகன்ற கானலும், தீத் தோன்றுவதுபோலப் பூக்கள் நிரம்பியிருக்கின்ற கழிநீரு முடைய தொண்டி என்பது இதன் பொருள். ஆகவே குளிர்ந்த தோட்டங்களும், மருத நிலமும், குறிஞ்சி நிலமும் நெய்தல் நிலமும் கலந்து கிடக்கின்ற பிரதேசத்தின் நடு விலே இப்பழைய நகரம் இருந்தது என்பது விளங்குகிறது. மலர் நிரம்பிய சோலைகள் இந்நகரத்திற்கு அணியாய் இருந்தன. 'தொண்டித் தண்கமழ் புதமலர்' (ஐங்குறு. 176), 'முண்டக நறுமலர் கமழுந் தொண்டி (ஐங்குறு. 177) என்று வரும் செய்யுளடிகள் இதற்குச் சான்று. இம்மலர்ச் செறிவால் இங்கே இனிய தேனின் நறிய வாசனை எப்பொழு

தம் கமழ்ந்து கொண்டிருக்கும். ' கள் நாமும்மே கானலக்
தொண்டி ' (புறம். 48) என்பது ஒரு சங்கச் செய்யுளடி.

கடலையடுத்துள்ள ஒரு துறைமுகமாக இது விளங்
கிற்று என்பது ' பனித்துறைத் தொண்டி ' (ஐங்குறு. 172),
' துறைகெழு தொண்டி ' (ஐங்குறு. 180) என்ற அடிகளால்
புலனாகிறது. கடல் அலைகள் கரையிலே மெல்லென மோதி,
முழவு ஒலிப்பது போல ஒலித்துக் கொண்டிருக்கும் என்று
அலையின் ஒசையைப் புலவர்கள் அனுபவித்துக் கூறியிருக்
கிறார்கள். ' வளைகடல் முழுவின் தொண்டியேரர் பொருந்
(பதிற்று. 88), ' திரைஇமிழ் இன்னிசை அனைஇ.....இசைக்
குந் தொண்டி ' (ஐங்குறு. 171) என்பன அவர்கள் கூறிய
இனிய நன்மொழிகள். இக் கடற்கரையிலே உப்பு விளைத்
தலும் மீன் பிடித்தலும் மக்கள் தொழில்கள்.

மோட்டுமண லடைகரைக் கோட்டுமீன் கொண்டி.

மனங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்

வளங்கெழு தொண்டி.

(அகம். 104)

... .. தந்தைக்கு

உப்புநொடை நெல்லின் மூரல்வெண் சோறு

கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்

திண்தேர்ப் பொறையன் தொண்டி.

(அகம். 60)

உப்பை விற்று அதற்கு மாறாகக் கொண்ட நெல்லினாலாகிய
வெண்ணோற்றினை மீன் வேட்டைமேற் சென்ற தந்தைக்கு
அவனது செல்வச் சிறுமி கொடுத்தாள் என்று பொருள்.

பெரிப்பூள் முதலியவற்றிலுள்ள குறிப்புக்களால்
தொண்டியில் மரக்கலத்தின் மூலமாக வியாபாரம் நடந்து
வந்த செய்தி நமக்குத் தெரிகிறது. இவ்வகை வியாபாரத்
தைப் பற்றிய குறிப்பு யாதொன்றும் சங்க இலக்கியத்தின்
வெளிப்படையாகக் காணப் படவில்லை. துறை என்ற
பொதுப் பெயரிலிருந்து இவற்றைக் கருதிக் கொள்ள

வேண்டும் என்று தோன்றுகிறது. இதனை அடுத்துள்ள சிறிதொரு பழைய பட்டினமாகிய முசிறி இவ்வகையான ஒரு வாணிக ஸ்தலமாக இருந்தது என்பதற்குத் தக்க இலக்கியச் சான்று உள்ளது :

சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
 யவனர் தந்த வினைமாண் நன்கலம்
 பொன்னெடு வந்து கறியொடு பெயரும்
 வளங்கெழு முசிறி (அகம். 149)

இங்கே நன்கலம் என்பது மரக்கலம். கறி என்பது மிளகு. ஹற்காலத்து மிளகு மேலை நாட்டினரால் அரிய வியாபாரப் பொருளாகக் கொள்ளப்பட்டிருந்தது.

இங்ஙனமாகவும், தொண்டியைப் பற்றி இவ்வகைக் குறிப்பு இலக்கியங்களிற் காணப் பெறாதது சிறிது வியப் பாகவே இருக்கிறது.

இனி, தொண்டியில் வயற் பரப்பு மிக்குள்ள சிறப்பும் ஊடடியாகச் சங்க இலக்கியங்களிலே விவரித்துக் கூறப் பட்டிருக்கிறது. உப்புக்கு மாறாக நெல்லைப் பெற்று அமு தாக்கும் செய்தி முன்னரே குறிப்பிடப்பட்டது (அகம். 60). சிறிதொரு செய்யுளில் 'கானலந் தொண்டி நெல்லரி தொழு வர்' (நற்றிணை. 195) என அங்கே நிகழும் அறுவடைச் செய்தி கூறப்படுகிறது. இத் தொண்டியில் விளைந்தது வெண்ணெல். ஒரு செய்யுள் இத் தொண்டி வெண்ணெல் தமிழகம் முழுவதும் பெரும்புகழ் பெற்றிருந்தது என்பதை உணர்த்துகிறது.

பல்லா பயந்ந நெய்யிற் ரெண்டி.
 முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெண்சோறு
 எழுகலத்து ஏந்தினும் சிறிதுஎன் தோழி
 விருந்துவரக் கரைந்த காக்கையது பவியே (குறுந். 210)

என்பது அச் செய்யுள். சிறந்த நறு நெய்யும் தொண்டியில் விளைந்த அரிய வெண்ணெல் வெண்சோறும் ஏழு கலத்திலே கலந்து இட்டுக் கொடுத்தாலும், அது தலைவன் வருவதைத் தெரிவித்துக் கரைந்த காக்கை செய்துள்ள பேருதவிக்குச் சிறிதும் ஈடாகாது என்பது கருத்து. இதனால் தொண்டி வெண்ணெல் கிடைத்தற்கரிய இனிய உணவுப் பொருள் என்பது நன்கு புலப்படும். வயற் பரப்புக்களில் நிகழும் செய்திகளை ஒரு செய்யுள் அழகாக உணர்த்துகிறது. அங்குள்ள சிறு பெண்கள் வயிரம் பாய்ந்த கரிய உலக்கையைக் குழந்தையாகக் கொண்டு, உயர்தரமான நெல் விளைந்திருக்கும் வயல்களின் வரம்பினையிலே அதனைத் துயிலச் செய்து, விளையாடுகிற தொண்டி என்று மருதநிலச் சித்திரம் ஒன்று வரையப்பட்டுள்ளது :

பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை
ஆய்கதிர் நெல்லின் வரம்பனைத் துயிற்றி
ஒண்டொடி மகளிர் வண்டல் அயரும்
தொண்டி

(குறுந். 238)

என்பது சங்க இலக்கியம்.

இப்பழைய நகரம் பல தெருக்கள் உடையதாய், விழா, இன்னிசை யரங்குகள் முதலியவற்றின் நிகழ்ச்சியினாலே எப்பொழுதும் இன்னொலியுடையதாய் விளங்கியது. 'முழவு இமிழ் இன்னிசை மறுகுதோறிசைக்குந் தொண்டி' (ஐங்குறு. 171) என்பது ஒரு செய்யுட் பகுதி. அன்றியும் நன்றாக அரண் முதலியவற்றால் பாதுகாக்கப்பட்டது என்பது 'கதவிற் கானலத் தொண்டி' (நற்றிணை. 18) என்ற தொடரால் தெரிய வருகிறது. இது சேரனது பெரு நகரங்களில் ஒன்று.

வேண்கோட்டு யானை விற்றற்போர்க் குட்டுவன்
தென்திரைப் பரப்பில் தொண்டி முன்றுறை(அகம். 290)

எனவும்,

தீண்தேர்ப் பொறையன் தொண்டி (சுற்றிணை. 8)

எனவும் வரும் அடிகளால் இதனை உணரலாம். இங்ஙனமாக, மேல்கடற் கரையிலே பலவகையான நல்ல இயல்புகளோடு பொருந்தி விளங்கியது இந் நகரம். 'தொண்டியன்னநின் பண்புபல கொண்டே' (ஐங்குறு. 175) என்பது ஒரு செய்யுட் பகுதி.

இந்நகரோடு சார்த்தி இரண்டு வரலாறுகள் காணப்படுகின்றன. ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் பதிற்றுப் பத்து என்னும் நூலில் ஆறாம் பத்தில் புகழ்ப்பெற்றுள்ளான். இவன் தண்டகாரணயத்தில் வருடை என்று பெயர் வழங்கிய ஒருவகையான ஆட்டைப் பிடித்துத் தொண்டி என்ற நகரத்திற்குக் கொணர்ந்து அதனைக் கொடுப்பித்தான் என்றது ஒரு செய்தி. இதனைக் கூறும் அடிகளை அவற்றின் பின்வரும் அடிகளோடு சேர்த்து நோக்குமிடத்து யாகஞ் செய்தற் பொருட்டு ஆடுகொடுக்கப்பட்டது என்று ஊகித்தல் பொருந்தும். இச் செயலினால் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயர் இச்சேரனுக்கு வழங்கியது.

வேறொரு வரலாறும் சங்க நூல்களால் புலனாகின்றது. முற்காலத்திலே தோல்வியுற்ற பகைவனுடைய பற்களைப் பிடுங்கி அவற்றை வெற்றி கொண்டவனது நகர வாசலில் வெற்றிக்கு அறிகுறியாகப் பதித்து வைப்பது வழக்கம். இவ்வகை வரலாறு ஒன்றை ஓர் அகநானூற்றுச் செய்யுள் (அகம். 211) தெரிவிக்கிறது. இதனோடு ஒத்து, மூவன் என்னும் பேராற்றல் வாய்ந்த பகைவன் ஒருவனைத் தொண்டி நகரத்து அரசனாகிய பொறையன் வெற்றிகொண்டு அவன்

பல்லினைத் தனது நகரத்தின் வாயிற் கதவிலே தைத்து வைத்தான் என்ற செய்தி

மூவன்...முள்ளையிற்று அழுத்திய கதவின்

கானலந் தொண்டி.

(நற்றிணை. 18)

என்ற செய்யுளால் உணரலாகும்.

தொண்டியைப் பற்றி அகநானூற்றில் 3-ம், ஐங்குறு நூற்றில் 10-ம், சூறந்தொகையில் 3-ம், நற்றிணையில் 3-ம், பதிற்றுப்பத்தில் 2-ம், புறநானூற்றில் 2-ம், ஆக 23 செய்யுட்கள் சங்க இலக்கியத்தில் வந்துள்ளன. இவற்றுள் இரண்டு செய்யுட்களின் ஆசிரியர் பெயர்கள் தெரிந்தில. மற்றைச் செய்யுட்களை இயற்றியவர்கள் ஒன்பது ஆசிரியர். அவர்கள் அம்மூவனார், காக்கைபாடினியார் நச்செள்ளையார், குடவாயிற் கீரத்தனர், சூறங்கோழியூர் கிழார், குன்றியனார், நக்கீரர், பரணர், பெருங்குன்றூர் கிழார், பெய்கையார் என்பவர்கள். இப் புலவர்கள் வாழ்ந்து இச் செய்யுட்களை இயற்றிய காலம் கி. பி. 2, 3-ம் நூற்றாண்டுகளிலாகலாம்.

தொண்டியின் பெருவாழ்வும் கி. பி. முதல் நூற்றாண்டிலிருந்து கி. பி. மூன்றாம் நூற்றாண்டோடு முடிவடைந்து விட்டது என்று ஒருவாறாக நாம் ஊகித்தல் கூடும். சங்க இலக்கியங்களுக்குப் பின்னுள்ள நூல்களில் சேரர்களுக்கும் குரிய இம் மேல்கரைத் தொண்டியைக் குறித்து யாதொரு குறிப்பும் காணப்படவில்லை. யாது காரணத்தாலோ இந் நகரம் தனது பண்டைப் பெருமையை இழந்து வந்திருக்க வேண்டும். ஆனால் இதன் பெயர் தமிழகத்தில் ஒரு மந்திர சக்தியைப் பெற்றிருந்தது என்று சொல்லலாம். ஏனென்றால், சேரர்களோடு பகைமை கொண்டிருந்த பாண்டியர்களும் தங்களுக்குரிய துறைமுகப் பட்டினம் ஒன்றைத் தொண்டி எனப் பெயரிட்டு அழைத்தனர்.

இந்த இரண்டாவது தொண்டியைக் குறித்து நாம் முதன் முதலில் அறிவது இறையனார் களவியலுவரையிலே வரும் பாண்டிக் கோவையிலே தான்.

மீனவன் தொண்டி. (இறைய. 11)

நறையாற்று.....வேல்கொண்ட கோன் தொண்டி. (இறைய. 14)

மன்னன் மதுராகன தொண்டி மாக்கடலே (களவியற்காரிகை, பக். 96)

மாறன் ...தொண்டிக்கானல் (இறைய. 147)

என்பன முதலாகவரும் பாண்டிக் கோவைச் செய்யுட் பகுதிகள் மேற்கூறியதற்குச் சான்று. இக்கோவையின் தலைவன் சம்பந்தர் காலத்தவன் எனக் கொள்ளலாம். எனவே ஏழாவது நூற்றாண்டில் இம் மீனவன் தொண்டி உளதா யிருந்தது. இதற்கு முன்னும் சங்க காலத்திற்குப் பின்னும், சுமார் ஐந்தாம் நூற்றாண்டளவில், இவ்விரண்டாவது தொண்டி தோன்றியிருத்தல் கூடும். 'வரகுணன் தொண்டியின் வாய்' (யாப்—காரிகை உரை) என்று வரும் பழஞ்செய்யுள் ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த வரகுணனைக் குறித்ததாகலாம். நந்திக் கலம்பகம் கொண்ட மூன்றாவது நந்திவர்மன்¹ பாண்டியனது தொண்டி நகரத்தைக் கைக்கொண்டவன் என்று அந்நூலின் 38-ம் செய்யுள் உணர்த்துகின்றது. ஆகவே ஒன்பதாம் நூற்றாண்டில் இந்நகரம் சிறப்புற்று விளங்கியது.

இதற்குப் பின்னர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இராஜாதி ராஜன் (II) காலத்து ஆர்ப்பாக்கம் சாசனத்தில் (20—1899) தொண்டி கூறப்பட்டிருக்கிறது. பாண்டி

1. இக்கொள்கை இன்னும் ஆராய்ச்சிக்குரியது.

மண்டலத்தை ஈழ மண்டலப் படைகள் பிடித்துக்கொண்டு குலசேகரபாண்டியனை மதுரையி னின்றும் வெருட்டி விட்டன. குலசேகரனுக்கு அபயமளித்த இராஜாதிராஜனுடைய சாமந்தர்களை எதிர்த்து இப்படைகள் சென்று தொண்டிப் பிரதேசத்தில் கடும்போர் புரிந்து வெற்றி கொண்டன. பின்னர் ஈழத்துப் படை முறியுண்டதனால், பாண்டியர்கள் மீண்டும் வலிமையுற்று விளங்கினார்கள். இக்காலத்தும் இத் தொண்டி சிறந்த துறைமுகப் பட்டினமாக விளங்கிற்று.

பின்னர் ஒரு காலத்தே சோழ வம்சத்தைச் சார்ந்த வன் ஒருவன் பாண்டிய நாட்டின்மேல் படை யெடுத்து வந்தான். பாண்டியன் முற்றும் தோல்வியுறும் நிலையில் இருந்தான். அப்பொழுது அவனுக்காக ஆதிவீரரகுநாத சேதுபதி போர் புரிந்து சோழனை முறியடித்து வெருட்டினார். இந்நன்றியைப் பாராட்டி இத் தொண்டித் துறைமுகத்தைப் பாண்டியன் சேதுபதிக்குக் கொடுத்தான் (நெல்ஸன். 3—116). சேதுபதிகள் தொண்டியைச் சிலகாலம் தங்கள் தலைநகராகக் கொண்டிருந்ததும் உண்டு (நெல்ஸன் 3—114). இதன் பின்னர் விஜய நகரத்து ராயர்களும் மதுரை நாயக்க அரசர்களும் தென்னாட்டை ஆண்டுவந்தனர். அவர்கள் காலத்தும் தொண்டி சேதுபதிகள் கைவசமே இருந்தது. ஆனால் சேதுபதிகளும் சிவகங்கை ஜமீன்தார்களும் செய்து கொண்ட ஒப்பந்தத்தினால் தொண்டி சிவகங்கை ஜமீன் வசமாயிற்று. ஒரு காலத்து, திண்டுக்கல்லையும் தொண்டியையும் இணைக்கவும், பின் திண்டுக்கல்லையும் மேல்கடற் கரையையும் இணைக்கவும், ஓர் ஆலோசனை கி. பி. 1796-ல் நிகழ்ந்ததுண்டு (நெல்ஸன் 4—24).

சேரர் தொண்டி, பாண்டியர் தொண்டி தோன்றுவதற்குக் காரணமா யிருந்தது போலவே, சோழ குலத்தோர் தொண்டி ஒன்று கீழ்த்திசையிலே கடலுக்கப்பா

லுள்ள பிரதேசத்தில் தோன்றுவதற்கும் காரணமாயிருந்தது என்று நினைக்க இடமுண்டு.

ஆங்க தன்றியும் ஓங்கிரும் பரப்பின்
வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்
தொகுகருப் பூரமும் சுமந்துடன் வந்த
கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்
வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்துப் பனியரசு (சிலப், 14, 106-112)

எனச் சிலப்பதிகாரத்திலே ஊர் காண் காதையில் (XIV) இச் செய்தி கூறப்பட்டுள்ளது. இங்கே 'கீழ்த்திசையிலே தொண்டி என்னும் பதியிலுள்ள அரசர்' என்ற அடியார்க்கு நல்லார் உரையும் 'தொண்டியோர்—சோழ குலத்தோர்' என்ற அவரது குறிப்பும் உணரத்தக்கன. இத்தொண்டி பாண்டிராட்டுத் தொண்டியாக இருத்தல் இயலாது. எனென்றால், தொண்டியினின்றும் புறப்பட்ட மரக்கலத் திரள்கள் கீழ் காற்றினாலே கடலில் செலுத்தப்பட்டு மதுரையை வந்து அடைந்தன என்று இவ்வடிகள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு வந்த மரக்கலங்கள் வாரோசு என்னும் கற்பூரவகை முதலிய அயல் காட்டுப் பொருள்களைக் கொண்டுவந்தன என்றும் அறிகிறோம். இத்தொண்டி சுமத்ரா, ஜாவா முதலிய பிரதேசங்களில் சோழ குலத்தோரால் அமைக்கப்பட்ட ஒரு நகரமாதல் வேண்டும். இதனைக் குறித்து இப்பொழுது யாதும் அறிய இயலவில்லை. கீழ்கடலுக்கு அப்பால் இவ்வாறு தொண்டி எனப் பெயர் பெற்ற நகரம் ஒன்று இருந்தது உண்மையாயின், நாளிதுவரை அறியப்படாத ஓர் அரிய சரித்திரச் செய்தியைச் சிலப்பதிகாரமும் அதன் உரையும் உணர்த்துகின்றன என்று கருதவேண்டும்.

15. முத்தொள்ளாயிரம்

நமது மூதாதையர் நமக்குத் திரட்டி வைத்துள்ள செல்வங்களுள் பெருஞ் சிறப்பு வாய்ந்தது முத்தொள்ளாயிரம். இப்போது இந்நூல் முழுவதும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இதற்குரிய செய்யுட்கள் சில புறத் திரட்டு என்னுந் தொகை நூலுள் தொகுக்கப்பெற்றுள்ளன. இச்செய்யுட்களின் அருமை பெருமைகளையுணர்ந்து முதன் முதல் 1905-ல் செந்தமிழ்ப் பத்திரிகை வாயிலாக இவற்றை வெளியிட்டவர்கள் ஸ்ரீ. ரா. இராகவையங்கா ரவர்கள்.

இந்நூல் வெளிவந்து 50 ஆண்டுகளாய்விட்டன.¹ இதன் பெயரை முதலில் ஆங்கிலத்தில் எழுதிப் பின்னர் 'முத்துள்ள யீரம்' என்று தமிழிற் பெயர்த் தெழுதினரும் உளர். சமீப காலத்தில்தான் இந்நூலின் அழகினையும், இனிமையினையும் தமிழ் மக்களிற் பெரும்பாலார் அறிந்து அனுபவித்து வருகின்றனர். எனது நண்பர் திருவாளர் டி. கே. சிதம்பரநாத முதலியார் அவர்களே இதற்கு முக்கிய காரணமாயுள்ளார்கள். திரு. முதலியாரவர்களைப் போலக் கவிதை யின்பத்தைப் பிறர்க்கு எடுத்துக்காட்டி அனுபவிக்குமாறு செய்பவல்லவர்கள் தமிழ் நாட்டில் மிகச் சிலரேயுள்ளார்கள். ஒரு சிலர்க்குத் தமிழ்க் கவி யென்பது இலக்கண விதிகளைக் கோத்து வைப்பதற்குரிய மாட்டு - கருவிபாகவே தோன்றிக் கொண்டிருக்கும். வேறு சிலர்க்கு அது வாதப் பிரதிவாதங்கள் நிகழ்த்துவதற்குரிய தர்க்கப் பொருளாகவே தோன்றிக் கொண்டிருக்கும். இன்னும் ஒரு சாரார்க்கு அது காலவாராய்ச்சிக்கு உதவும் சரிதப் பொருளாகவே தோன்றும். கடைசியாக ஒரு சிலர்க்கு நலிந்து சிதைத்துத் தாம் கருதிய

1. இது 1943-ல் வெளியான கட்டுரை.

நுணுக்கப் பொருள்களை யிட்டுவைப்பதற்குரிய சொல்லிற்பையாகவே தோன்றி விடுகிறது. சிறந்த கவித்துவ நலம்படைத்தவன் தனது இதயத்தினின்றும் உணர்ச்சி ததும்பத் தோன்றிய கவிதையின் இன்பத்தைப் பிறர் அனுபவிக்க வேண்டுமென்றே கருதுவான். உண்மைக் கவிதையின் பயன் இன்பவுணர்ச்சியே யன்றிப் பிறிதல்ல. இக்கவிதைத் தத்துவத்தை நன்குணர்ந்தவர்கள் திரு. முதலியாரவர்கள். இவர்கள் போன்ற ஒரு சிலராலேயே தமிழ் நாட்டில் உண்மைக் கவிதையுணர்ச்சி பரவி வருகிறது.

முத்தொள்ளாயிரச் செய்யுட்கள் அடங்கிய புறத்திரட்டு என்னுற் தொகை நூலைப் பதிப்பித்து வெளியிடும் பேறு எனக்கு 1938-ல் வாய்த்தது. பல பிரதிகள் பெற்று நன்கு பரிசோதித்துச் சென்னைப் பல்கலைக் கழகத்துப் பதிப்பாக இதனை வெளியிட்டேன். இப்பதிப்பில் நான் எழுதிய முன்னுரையால் முத்தொள்ளாயிரம் பற்றிய சில செய்திகளை அறியக்கூடும். இச் செய்திகளில் ஒரு சில இராகவையங்காரவர்களது பதிப்பிலிருந்து கொள்ளப்பட்டன. சில மாதங்களுக்கு முன் நான் செய்துவந்த ஆராய்ச்சியால் சில நூதன விஷயங்கள் எனக்குப் புலப்பட்டன. அவற்றுள் இரண்டினை இங்கே வெளியிட விரும்புகிறேன்.

முத்தொள்ளாயிரத்தில் எத்தனை செய்யுட்கள் உள்ளன?

இக்கேள்வி யாவருக்கும் வியப்பாகத் தோன்றும். ஐந்தினை யைம்பது, நாலடி நானூறு இவற்றில் எத்தனை செய்யுட்கள் உள்ளன என்ற கேள்வியைப் போன்ற தல்லவா இதுவெனப் பலரும் நினைக்கக்கூடும். சேர சோழ பாண்டியர்களுள் ஒவ்வொருவர் மீதும் 900 செய்யுட்கள் வீதம் 2700 செய்யுட்கள் அடங்கிய ஒரு நூலென்று சாதாரணமாக நாம் கருதுவோம். ஸ்ரீ இராகவையங்காரவர்களும் இங்ஙனமே அவர்கள் எழுதிய முகவுரையிற்

கூறினார்கள். எனது புறத்திரட்டு முன்னுரையில் நானும் இவ்வாறே கொண்டுள்ளேன். முத்தொள்ளாயிரச் செய்யுட் பகுதியைக் கவிதவக் கண்ணால் நோக்கி மூல பாடங்களைத் திருத்தி ரசிகருக்கென உரை வகுத்த திரு டி. கே. சிதம்பரநாத முதலியார் அவர்களும் 'சேரன் சோழன் பாண்டியன் இவர்கள் மீது பாடிய தொள்ளாயிரம் தொள்ளாயிரமான மூன்று தொள்ளாயிரங்களும் சேர்ந்து ஒரு நூலாகி, முத்தொள்ளாயிரம் என்ற பெயரோடு வழங்கி வந்தது' என்று எழுதி யிருக்கிறார்கள். இதுவே முடிந்த முடிபாக இன்றுவரை பலராலும் கொள்ளப்பட்டுவருகிறது.

ஆனால் சிற்சில ஊகங்களால் இம்முடிபில் எனக்கு ஐயப்பாடு தோன்றியதுண்டு. முதலாவது முத்தொள்ளாயிரம் பழையவுரைகாரர்களால் பல இடங்களிலும் எடுத்தாளப்பட்டுள்ளது; ஆனால் ஓரிடத்தேனும் (2700 செய்யுட்களடங்கிய) அத்தனை பெரிய நூலென்று அது குறிப்பிடப்படவில்லை. இங்ஙனம் குறிப்பிடப்படவில்லை என்பது ஒரு காரணமாக எடுத்துக் கூறத் தகுதியுடைய தன்று. எனினும் பிறவற்றோடு இதுவும் சேர்ந்து சிறிதளவு சான்றாகப் பயன்படுகிறது. இரண்டாவது சமீப காலம் வரையில் (சுமார் முந்தூறு ஆண்டுகளுக்கு முன்புவரை) முழுவதும் அகப்படுவதாயிருந்த ஓர் இனிய சிறந்த நூலில் மிக மிகச் சிறிய தொரு பகுதியே (27-ல் ஒரு பகுதி) இப்போது அகப்படுகிறது என்பது அத்தனை நம்பிக்கைக்கு உரியதாகத் தோன்றவில்லை. நூலை இயற்றிய புலவர் கவிதைத் துறையில் முன்னணியிலுள்ளவர் என்பது இப்போது கிடைக்குஞ் செய்யுட்களால் அறியலாகும். 'இச் செய்யுட்கள் தாம் சிறந்தன; ஏனையவைகளெல்லாம் தகுதியின்மையால் இறந்தொழிந்தன' என்றெண்ணுதலும் பொருத்தமன்று. கவிதைச் சிறப்பினை அளந்தறிதற்கு இப்போது கிடைக்கும் செய்யுட்

கன் ஒரு கருவி ; நூற் பெயர் பிறிதொரு கருவியாகும். நூலை இயற்றிய கவிஞனது பெயர் மறைந்து விட்டது ; நூலின் அருமை பெருமைகளைக் கருதி ஆசிரியரின் பெயர் கூறாது நூலின் பெயரையே தமிழ் மக்கள் வழங்கி வரலாயினர். இவ்வகைச் சிறப்புடைய நூலில் மிகச் சிறியதொரு பகுதியே இப்போது அகப்படுவதென்றால் அதனை நம்மனம் ஈனிடில் ஒப்புவதன்று. வேறொன்றும் நாம் இங்கே கவனித்தற்குரியது. இலக்கணம், நாட்டியக்கலை, முதலியன சிற்சில தொகுதியாரே அறிந்து அனுபவிக்கும் துறைகள். கவிதை ஆங்கனமன்று ; தமிழ் மக்கள் அனைவரும் கற்று இன்புறத்தக்கது. ஆதலால் முற்கூறிய துறைகளின் பாற்பட்ட நூல்கள் இறந்தொழிதல் எளிது. கவிதைத் துறை நூல்கள் இறந்து மறைதல் அத்துணை எளிதன்று. இதனையும் நாம் ஞாபகத்திற் கொண்டால், முத்தொள்ளாயிரத்தில் சுமார் 100 செய்யுட்களொழியச் சுமார் 2600 செய்யுட்களும் மறைந்தொழிந்தன என்றல் அசம்பாவிதமாதல் வெளிப்படடை. மூன்றாவது தொள்ளாயிரம் என்ற தொகையையுடைய நூல்கள் பல இருந்தன. 'வச்சத் தொள்ளாயிரம்', 'அரும்பைத் தொள்ளாயிரம்' முதலியன உதாரணங்களாம். இவற்றை நோக்கும்போது தொள்ளாயிரஞ் செய்யுட்களில் நூலியற்று தல் பண்டை மடபுகளுள் ஒன்றென்று கருதலாமல்லவா ?

மேற் கூறியன போன்ற ஏதுக்களால் என் ஐயப்பாடு உறுதி பெற்றுக்கொண்டே வந்தது. சமீபத்தில் பாட்டியல் பற்றிய நூல்களை நான் ஆராய நேர்ந்தது. இலக்கண விளக்கப் பாட்டியலில் " எண் செய்யுள் " என்பதொன்று விளக்கப்பட்டுள்ளது.

ஊரையும் பேரையும் உவந்தெண் னாலே

சீரிதிற் பாடல்எண் செய்யு ளாகும்

என்பது சூத்திரம் (88)

ஏற்றிடும் பாட்டுடைத் தலைவனார்ப் பெயரினை
யிசைத்து மெண்ணாற் பெயர் பெற
ஈரைந்து கவிமுதல் ஆயிரம் வரைச்சொல்ல
எண் செய்யு ளாகு மன்றே.

(14)

என்பது பிரபந்த தீபிகை.¹

இலக்கண விளக்கப் பாட்டியல் உரையில் 'பாட்டுடைத் தலைவன் ஊரினையும் பெயரினையும் உவந்து எண்ணலே பத்து முதல் ஆயிரமளவும் பொருட் சிறப்பினாலே பாடுதல் அவ்வவ் எண்ணற் பெயர்பெற்று நடக்கும் எண் செய்யுளாம். அவை முத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலியன' எனக் காணப்படுகிறது. இங்கே எண் செய்யு ளென்று வகைப்படுத்தப்பட்ட ஒரு நூலை உணர்த்தப்படு கிறது. இதன்கண்ணே வரும் செய்யுட்களின் பேரெல்லை ஆயிரமாகும். அஃதாவது ஆயிரத்தின் விஞ்சுதல் கூடாது. இத்தனையென்பது நூற்பெயரால் அறியப்படும். முத்தொள் ளாயிரம் என்பதில் தொள்ளாயிரம் என்பது அவ் எண்ணு தலின் அத்தனை செய்யுட்கள் இருத்தல் வேண்டுமேயன்றி அதனின் மிகுதிப்பட்ட செய்யுட்கள் கொண்டதாக இந் நூலைக் கருதுதல் கூடாது. ஆகவே முத்தொள்ளாயிரத்தில் தொள்ளாயிரஞ் செய்யுட்களே உள்ளன என்பதும் சேர சோழ பாண்டியர்களுள் ஒவ்வொருவர் மீதும் முந்நூறு செய்யுட்களே இயற்றப்பட்டன என்பதும் அறியத் தக்கன.

இந்நூலைச் சார்ந்தனவென ஊகித்தற்குரிய செய்யுட் கள் எவையேனும் உளவோ?

தமிழ்ச் சங்கப் பதிப்பில் சேர்க்கப் பெறாத முத்தொள் ளாயிரச் செய்யுட்கள் இரண்டு எனது புறத்திரட்டுப் பதிப்

1. இதுவரையில் அச்சில் வெளிவாராத நூல். இந்நூலின் ஏட்டுப் பிரதி ஒன்று மதுரைத் தமிழ்ச் சங்கத்திலுள்ளது.

புரையில் காட்டியுள்ளேன். அவற்றுள் ஒன்று பொருள் காணவியலாதபடி பிழைபட்டுள்ளது. பிற்தொன்று முத்தொள்ளாயிரத்தைச் சார்ந்ததென உரையாசிரியர் இளம் பூரணரால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அது வருமாறு:

ஏற்றுர்தி யானும் இகல்வெம்போர் வானவனும்
ஆற்றலும் ஆள்வினையும் ஒத்தொன்றின் ஒவ்வாரே
கூற்றக் கணிச்சியான் கண்மூள் றிரண்டேயாம்
ஆற்றல்சால் வானவன் கண்.

இங்கே 'ஏற்றுர்தியான்', 'கூற்றக் கணிச்சியான்' என்பன சிவனைக் குறிக்கும். 'வானவன்' என்றது சேரனை.

இச் செய்யுளைப் பூவை நிலைக்கு (தொல்-புறத். 5 உரை) உதாரணமாக இளம்பூரணர் காட்டினார். இவையிரண்டேயன்றி, வேரோர் அழகிய செய்யுளும் முத்தொள்ளாயிரத்தைச் சார்ந்ததென ஊக்கக் கிடமுண்டு. பேராசிரியர் (தொல். செய்யுளியல் 158 உரை) 'பதினெண் கீழ்க் கணக்கினுள்ளும் முத்தொள்ளாயிரத்தினும் ஆறடியின் ஏறாமற் செய்யுள் செய்தார் பிற்சான்றோருமெனக் கொள்க' என்றெழுதி, இங்ஙனம் வந்தமைக்குக் கீழ்க்கணக்கு நூலுள் ஒன்றாகிய களவழியிலிருந்து ஒரு செய்யுளும், நூற்பெயர் குறிக்கப்படாத செய்யுளொன்றும் தந்துள்ளார். இப் பிற்செய்யுள் முத்தொள்ளாயிரத்துக் குரியதாகத் வேண்டும் என்பது வெளிப்படை. செய்யுளின் துறையும், அழகும் இனிமையும் முத்தொள்ளாயிரச் செய்யுட்களுள் ஒன்று என்னுந் துணிபினையே வற்புறுத்துகின்றன.

தென்னவனாகிய பாண்டியன் யானை மீது உலா வருகின்றான். அக்காட்சியை இளங்கன்னியர் மூவர் கண்ணுறுகின்றனர். ஒருத்தி, 'யானை முகத்தை அலங்கரித்த பொன்முக படாம் அழகிது' என்றனர். மற்றொருத்தி, 'பொன்னோடையைக் காட்டினும் யானை அழகிது' என்ற

னள். இவ் இருவரும் உலாக்காட்சியைக் கண்டு மகிழ்ந்து அவ்வளவில் அமைந்துவிட்டனர். ஆதலால் இவர்கள் எவ்வகையான கவலையுமின்றிப் பரிபூரண செளக்கிய நிலையில் இருக்கின்றனர். மூன்றாவதொருத்தி உலாக் காட்சியில் ஈடுபடுவதோடமையாமல் யானை மீது உலா வரும் தலைவனது பேரழகிலே மனத்தைப் பறி கொடுக்கின்றார். அவன் ஆயுதத் தாங்கிவரும் வீரக்கோலம் அவளுக்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கின்றது. அவனுடைய அகன்ற மார்பிலே ஆடித் துவண்டு வரும் மாலையைக் குறிப்பாகப் பார்க்கின்றார். மாலையின் அழகு, அதற்குத் தலைவனது மார்பிலே கிடந்து துவளுமாறு கிடைத்துள்ள நற்பேறு, உலாக் காட்சியில் அதற்குக் கிடைத்துள்ள சமுதாய சோபை, அதனைத் தலைவனது அருளுக்கு அறி குறியாக முன்னையோர் கூறிவரும் மரபு, அது தனக்குக் கிடைக்க வேண்டுமென்ற பேராசை : இவைபெல்லாம் அவன் மனக் கோட்டையைத் தகர்க்கின்றன. கோட்டையில் ஒரு சிறு பிளவு ஏற்பட்டு விடுகிறது. அதன் வழியாக, 'பொன்னோடை, யானை முதலிய எல்லாவற்றைக் காட்டிலும் தென்னவனுடைய திருத் தார் நன்று' என்ற சொற்கள் மூச்சோடு மூச்சாய் இழைந்து வெளிவந்து விடுகின்றன. காதலால் மனம் வெதும்பி வருந்துகின்றார். 'உய்தியில்லாத இந்நோய் உண்டாவதற்குப் பானியேனாகிய நான் என்ன தீங்கு இழைத்து விட்டேன்?' எனத் தனது பெருங்காதலை மெல்லச் சுருங்க வெளியிடுகின்றார். இம் மென்மையும் சுருக்கமும்

திருத்தார்நன் நென்றேன் தியேன்

என்ற அடியில் நன்கு புலப்படுகின்றன. இப்போது செய்யுளைக் கேளுங்கள் :

பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவில்
 என்னோடு நின்ற ரிருவர் அவருள்ளும்
 பொன்னோடை நன்றென்றாள் நல்லளே—பொன்னோடை
 யாணை நன் றென்றாளும் அந்நிலையள்—யாணை [க்கு
 எருத்தத் திருந்த இலங்கிலைவேற் றென்னன்
 திருத்தார் நன் றென்றேன் தீயேன்

தீயேன் என்றது தீயேன் என்பதன் குறுக்கம். மனஞ்
 சோர்ந்து குன்றியதன் அறிகுறியாக சொல்லும் குன்றியது.
 இது போன்ற அழகிய பல செய்யுட்களையுடைய நமது
 இலக்கியச் செல்வங்களை நாம் போற்றி வருதல் நமது முதற்
 பெருங் கடமையல்லவா?

16. முத்தொள்ளாயிரத்தின் காலம்

கவிச்சுவை நிரம்பிய தமிழ் நூல்களுள் முத்தொள்ளாயிரமும் ஒன்றாகும். இது புறத்திரட்டு ஆசிரியர் உபகரித்த தமிழ்ச் செல்வம். நூல் முழுவதும் கிடைக்கவில்லை. அழகுடைய செய்யுட்கள் எனப் புறத்திரட்டின் ஆசிரியர் கருதிய 109 - செய்யுட்களே இப்போது நமக்கு அகம்படுவன. பழைய இலக்கண உரைகளில் ஒரு சில செய்யுட்கள் முத்தொள்ளாயிரத்தைச் சார்ந்தன என்று கருது இடமுண்டு.

இந்த நூல் தோன்றிய காலத்தைக் குறித்துப் பலரும் பல வேறு கருத்துடையராயுள்ளார்கள். இதன் அருமை பெருமைகளை உணர்ந்து முதல் முதலில் அச்சிற் பதிப்பித்து வெளியிட்ட திரு. ரா. ராகவையங்கார் அவர்கள் 'ஓர் அரிய பெரிய பண்டைத் தமிழ்நூல்' என்று மட்டும் குறிப்பிட்டார்கள். சென்னைப் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியிடப்பெற்ற புறத்திரட்டில் சங்ககாலத்திற்குப் பிற்பட்டு வாழ்ந்த சான்றோர் ஒருவரால் இயற்றப்பெற்ற நூல் என்று இது குறிக்கப்பட்டது. பின்னர்த் தமிழுணர்ச்சியும் கவிநயமும் நம் நாட்டில் மிகப் பெருகும்படிச் சொற்பொழிவுகள் ஆற்றி உழைத்து வருகிற என் நண்பர் திரு. டி. கே. சிதம்பரநாத முதலியார் அவர்கள்¹ தாம் பதிப்பித்த முத்தொள்ளாயிரம் - உரை நூலிலே, 'எதோ இரண்டாயிர வருஷங்களுக்குமுன் ஒரு கவிஞர்' இயற்றியது இந்த நூல் என்று எழுதினார்கள். இவர்கள் பதிப்பில், சங்ககாலத்துக் கவிஞர் இயற்றியது என்ற கொள்கை வெளிப்படுகிறது. ஆனால் 'எதோ' என்று இலேசாக நெகிழ்ந்து கூறுவதிலிருந்து இவர்கள் இந்த நூல் பிறந்த காலத்தைக் குறித்து

1. முதலியாரவர்கள் 16-2-54-ல் உயிர்துறந்தார்கள்.

உறுதியான கொள்கையுடையவர்கள் அல்லர் என்று தோன்றுகிறது. இந்த நூலின் காலத்தை அறுதியிடுதற்கு ஒரு சில சான்றுகள் உள்ளன.

முதலாவது இந்த நூலைக் குறித்துப் பழைய உரைகாரர்கள் கூறுவனவற்றை நோக்குவோம். பேராசிரியர் தொல்காப்பியர் செய்யுளியலுரையில் (சூ. 239) முத்தொள்ளாயிரத்தை உதாரணம் காட்டினார். இவ்வுரைகாரரது காலம் சுமார் 14-ம் நூற்றாண்டாகும். ஆகவே முத்தொள்ளாயிரம் இந்தக் காலத்திற்கு முற்பட்டது என்பது புலப்படும். உரையாசிரிய ராகிய இளம்பூரணர் தொல்காப்பியப் புறத்திணையியல் உரையில் (சூ. 5)

ஏற்றூர்தி யானும் இகல்வெம்போர் வானவனும்
ஆற்றலும் ஆள்வினையும் ஒத்தொன்றின் ஒவ்வாரே
கூற்றக் கணிச்சியான் கண்மூன் றிரண்டேயாம்
ஆற்றல்சால் வானவன் கண்

என முத்தொள்ளாயிரத்து வந்தவாறு காண்க' என்று எழுதிச் செல்லுகின்றார். இவரது காலம் சுமார் 12-ம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். எனவே இந்தக் காலத்திற்கும் முற்பட்டதாகும் முத்தொள்ளாயிரம்.

சோழ பாண்டியர்களுக்குரிய குதிரைகளின் பெயர்கள் முதல் முதல் நிவாகரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. சூத்திரங்கள் வருமாறு :

கனவட்டம் என்பது வழுதி ஊர்மா.

பாடலம் என்பது சேரன் ஊர்மா.

கோரம் என்பது சோழன் ஊர்மா. (III, 11, 12, 13)

இதற்கு முன்னுள்ள நூல்களில் இந்தப் பெயர்கள் வழங்கியனவாகத் தெரியவில்லை. இந்தப் பெயர்களுள் கோரம் என்பது விக்கிரமசோழனுலாவில் (272) வந்துள்ளது. 'கனவட்டம்' என்பதும் (புறத்திரட்டு, 1515), 'பாடலம்' என்பதும்

(புறத்திரட்டு, 1513) முத்தொள்ளாயிரத்திற் காணப்படுகின்றன. ஆகலால் திவாகரத்தின் காலத்தை அடுத்து, சற்று முன் இந்த நூல் தோன்றியிருக்கலாம் என்று நினைக்க இடமுண்டு. திவாகரத்தின் காலம் சுமார் 12-ம் நூற்றாண்டாகும். விக்கிரமசோழன் கி.பி. 1118-ல் பட்டம் எய்தினான். இதுவும் மேலை முடிபை வலியுறுத்துகிறது.

மேற்குறித்த பேராசிரியர் தம் உரைப்பகுதியில், 'முத்தொள்ளாயிரமும் பொய்கையார் முதலாயினார் செய்த அந்தாதிச் செய்யுளும்.....கலம்பகம் முதலாயினவும் புதிதாகத் தாம் வேண்டியவாற்றால் பல செய்யுளும் தொடர்ந்தவர இயற்றப்படும் விருந்து என்பதற்கு உதாரணமாம்' என விளக்கினார். இதனால் அந்தாதிச் செய்யுட்கள், கலம்பகம் முதலிய பிரபந்தங்கள் தோன்றிய 8-ம், 9-ம் நூற்றாண்டுகளை அடுத்து முத்தொள்ளாயிரமும் புதுவதாக இயற்றப்பட்டதாகும் என்பது வெளியாகின்றது.

அன்றியும், பேராசிரியர் 'பதினெண் கீழ்க்கணக்கினுள்ளும் முத்தொள்ளாயிரத்தும் ஆறடியின் , ஏறாமல் செய்யுள் செய்தார் பிற்சான்றோரும்' (தொல். செய். 158) எனக் கூறினார். பிற்சான்றோர் என்பதனால் சங்ககாலத்திற்குப் பிற்பட்டது இந்த நூல் என்பது தெளியலாகும். எனவே கி. பி. 500-க்கு மேல் 850-க்குள்ளாக இந்த நூல் இயற்றப்பட்டதாகத் வேண்டும் என முன் எல்லையையும், பின் எல்லையையும் ஒருவாறு வரையறுக்கலாம்.

இனி நூலினகத்தே காணப்படும் சான்றுகளை நோக்குவோம். சோழ அரசரது தலைநகராகத் தஞ்சை நகர் சுமார் கி. பி. 850-ல் தோன்றியது. இவ்வரசர்களைக் குறித்து இப்போது அகப்பட்ட முத்தொள்ளாயிரப் பகுதியில் பல செய்யுட்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றிலேனும் தஞ்சை நகர் கூறப்படவே இல்லை. உறையூர் என்பதுதான் தலை

நகராகக் குறிக்கப்பட்டுள்ளது. எனவே கி. பி. 850-க்கு முன்பு இந்த நூல் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பது இந்தச் சரித்திரச் சான்றாலும் உறுதியடைகின்றது. நூலில் காணப்படாத ஒன்றினைக்கொண்டு இந்தத்துணிபு கொள்ளப்பட்டது. இதனைக்காட்டிலும் நூலிற் காணப்படும் சான்றுகளே வலியுடையன.

பிற்காலத்து வழக்கிற் புகுந்த சொற்கள் இந் நூல்கத்துக் காணப்படுகின்றன. 'நானேடு உடன்பிறந்த நான்' (புறத். 1563), 'கானேன் நான்' (புறத். 1535) என்று ஈரிடங்களில் நான் என்ற பிற்பட்ட வழக்கு வந்துள்ளது. இங்ஙனமே 'போது' என்பது 'பொழுது' என்ற பொருளில் வந்துள்ளது. 'நெடு வீதி நேர்பட்ட போது' (புறத். 1525) என்று முடியும் புறத்திரட்டுச் செய்யுளைக் காண்க. 'பேர்' என்பது 'என்னையுரையல் என்பேர் உரையல்' (புறத். 1540) என்ற செய்யுளில் காணலாம். இதனையும் 'போது' என்பதனையும் நேமிநாதம் (வெண்பா, 35) பிற்புட்டெழுந்த வழுவமைதிகளாகக் கூறுகின்றது. 'வீணில்' என்பது 'கடற்றுனைக் கோதையைக் காண்கொடாள் வீணில்' (புறத். 1541) என ஒரு செய்யுளில் வந்துள்ளது. இதுவும் பிற்காலத்துச் சொல்லென்பது கூற வேண்டா.

இந்தச் சொற்களே அன்றிப் பிற்காலத்து எழுந்த விஞ்சிகளும் இந்த நூற்செய்யுட்களாகத்து மிகுதியாகக் காணப்படுகின்றன. 'எல்' என்பது அவ்வாறு வருவனவற்றுள் ஒன்று. இது எனின், எனில், எல் என்ற சொற்கள் வரிசையில் இறுதியில் திரிந்து வந்த வடிவம்.

தானேல் தனிக்குடைக் காவலனால் காப்பதுவும்
வானேற்ற வையகம் எல்லாமால் - யானே
எளியேனோர் பெண்பாலேன் சந்தன்தார் மாறன்
அளியானேல் அன்றென்பார் ஆர் (புறத். 1523)

என ஈரிடங்களில் வருகின்றது. 'ஆர்' என்பதும் பிற்பட்ட வழக்காகும் (நேமிநாதம், 35). 'அல்லால்' (புறத். 1528), 'ஆணக்கால்' (புறத். 1526) முதலிய பிற்பட்ட வடிவங்களும் இந்நூற் செய்யுட்களில் வந்துள்ளமை காணலாம். எதிர் காலத்து வரும் தன்மை ஒருமை விசுதி 'அல்' என்பது. இது பிற்பட்ட காலத்து 'அன்' எனத் திரிந்து பிற்பட்ட நூல்களில் வழங்கப்பட்டது. இவ் 'அன்' ஈறு முத்தொள்ளாயிரச் செய்யுளில் காணப்படுகின்றது. 'புலவி புறக் கொடுப்பன் புல்லிடின நாண் நிற்பன்' (புறத். 1533) என்பது செய்யுள். இவ் 'அன்' ஈற்றைக் குறித்து இளம்பூரணர் (தொல். வினை. 6, உரை) 'உண்பல், தின்பல் எதிர் காலம் பற்றிவரும். இப்பொழுது அதனை உண்பன், தின்பன் என அன் ஈறுக வழங்குப' என்று சொல்லுகிறார். எனவே இவ் ஈறு மிகப் பிற்பட்ட காலத்தது என்பது எளிதின் உணரலாம். இளம்பூரணர் காலத்திற்கு 2, 3 - நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து இவ்வழக்குப் பயின்று வந்திருக்கலாம்.

இனி முத்தொள்ளாயிரச் செய்யுட்களில் எடுத்தாளப்பட்டுள்ள ஒரு சில தொடர்களை நோக்குவோம். 'பண்டன்று பட்டினங் காப்பு' (புறத். 1562) என முத்தொள்ளாயிரத்துள் வருவது பெரியாழ்வார் திருமொழியில் (V, 2, 1 - 10) 'நெய்க்குடத்தை' என்னும் பதிகத்தில் காணப்படுகின்றது. இது போன்றே 'யார்க்குகோ பூசல் இனி' (புறத். 1519) என்பது நாச்சியார் திருமொழியில் IX, 2) 'ஆர்க்குகோ தோழி அவன் தார் செய்த பூசலையே' என வருகின்றது. இவை பெரியாழ்வார் காலத்தை அடுத்துத் தோன்றியது முத்தொள்ளாயிரம் என்பதை உணர்த்துகின்றன.

முடிவாக, பழமொழி நூலிலிருந்து சில பழமொழிகள் இந் நூலின்கத்தே எடுத்தாளப்பட்டுள்ளன. 'நீரொழுக்கப் பாலொழுக்கா வாறு' (புறத். 1521 : பழமொழி 243. செல்வக்.) என்ற உதாரணத்தைக் காண்க. பழமொழியா யிருத்தலால் இந்நூலிலிருந்துதான் கொள்ளவேண்டும் என்ற நியதி இல்லையே எனச் சிலர் கூறலாம். மறுக்கமுடியாத படி ஓர் உதாரணம் உள்ளது.

செய்யா ரெனினுந் தமர்செய்வர் என்னுஞ் சொல்

மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய் (புறத். 1506)

என்று முத்தொள்ளாயிரம் கூறுகிறது. இது பழமொழி யில் உள்ளது. (பழமொழி. 351 செல்வக்.) ஆதலால் பழமொழி நூலின் காலத்திற்குப் பின்பு முத்தொள்ளாயிரம் தோன்றியது என்பது உறுதி. பழமொழியின் காலம் சுமார் கி. பி. 750 - ஆக இருக்கவேண்டும் என அறுதியிட்டுள் ளேன்.

மேற்காட்டிய காரணங்கள் அனைத்தும் முத்தொள் ளாயிரம் கி. பி. 9-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன் றியது என்று தெளிவிக்கின்றன.

முத்தொள்ளாயிரத்தின் காலம் இங்ஙனமாக, இந் நூலை இயற்றியவரது சமயம் சைவம் என்பது இதன் கடவுள் வாழ்த்துச் செய்யுளால் புலனாகின்றது.

மன்னிய நான்மீன் மதிகனலி என்றிவற்றை

முன்னம் படைத்த முதல்வனைப்—பின்னரும்

ஆதிரையான் ஆதிரையான் என்றே அறையுமால்

ஊர்திரைநீர் வேலி உலகு

என்பது அவ்வாழ்த்து.

இந்நூலின் கட்டுரைகள்

வெளிவந்த பத்திரிகைகள் முதலியன

1. இருவகை இலக்கியம் ... கலைமகள்
2. பத்துப்பாட்டும் அவற்றின்
காலமுறையும் ... செந்தமிழ்
3. திருமுருகாற்றுப் படை ... மதுரைத்
தமிழ்ச் சங்
கப் பதிப்பு :
முன்னுரை
4. நெடுநல் வாடையும் நக்கீரரும் ... சற்குணர்
மலர்
5. பாஸையின் அரங்கேற்று மண்டபம் ... கலைமகள்
6. தொகை நூல்களின் காலமுறை ... குமரி மலர்
7. குறுந்தொகை ... கரந்தைக்
கட்டுரை
8. குறுந்தொகையில் ஒரு
சரித்திரக் குறிப்பு ... கலைமகள்
9. 'எருமணம்' ... கலைமகள்
10. பதிற்றுப் பத்தின் கடவுள் வாழ்த்து ... கலைமகள்
11. அதியமான் அஞ்சி ... கலைமகள்
12. மௌரியர் தென் - இந்தியப்
படையெடுப்பு ... செந்தமிழ்
13. காவிரிப்பூம் பட்டினம் ... ஹனுமான்
14. தொண்டி நகரம் ... சக்தி
15. முத்தொள்ளாயிரம் ... வசந்தம்
16. முத்தொள்ளாயிரத்தின் காலம் ... கலைமகள்

இந் நூலாசிரியர் பதிப்பித்தவை

அரும் பொருள் விளக்க நிகண்டு	... 1931
அருள் முருகாற்றுப்படை*	
இராஜராஜ தேவர் உலா*	... 1934
இன்னா நாற்பது	... 1944
இனியவை நாற்பது	... 1949
கம்ப ராமாயணம்	
பாலகாண்டம் : 1-7 படலம்	... 1933
உயுத்த காண்டம் ; 1-3 படலம்	... 1932
கயாதர நிகண்டு	... 1939
களவியற் காரிகை*	... 1931
குருகூர்ப் பள்ளு	... 1932
கைலாச நிகண்டு*	
கொண்டல்விடு தூது*	
சங்க இலக்கியம்*	
பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும் (சமாஜ வெளியீடு)	... 1940
சாத்தூர் நொண்டி நாடகம்*	
சீவக சிந்தாமணி* (சமாஜ வெளியீடு)	... 1941
திரிகடுகமும் சிறுபஞ்ச மூலமும்	... 1944
திருக்குறுங்குடி அழகிய நம்பி உலா*	1932, 1945
திருப்பணி மாலைகள் (தென் திருப்பேரை, திருக்கோனூர்)	
திருமந்திரம்* (சேர்ந்து பதிப்பித்தது) (சமாஜ வெளியீடு)	... 1933
திருமுருகாற்றுப்படை (சேர்ந்து பதிப்பித்தது)	
புதிய உரையுடன்	... 1933
திருமுருகாற்றுப்படை (பழைய உரை)	... 1943
தினகர வெண்பா	... 1932

துகில்விடு தூது	...	1929
தெய்வச் சிலையார் விறலிவிடு தூது	...	1936
தொல்காப்பியம் : பொருளதிகாரம் இளம்பூரணம்*		1933-1935
தொல்காப்பியம் : பொருளதிகாரம் நச்சினூர்க்கினியம்*	...	1934
நவநீதப் பாட்டியல் - உரையுடன்	...	1943
நாம தீப நிகண்டு	...	1930
நான்மணிக்கடிகை	...	1944
நெல்விடு தூது*	...	1933
பணவிடு தூது* (இராமலிங்கேசர் மீது)	...	1934
புறத்திரட்டு*		1938-1939
பூகோள விலாசம்*	...	1933
பொதிகை நிகண்டு	...	1934
மதுரைக் கோவை	...	1934
மனோன்மனீயம்	...	1922
முப்பந் தொட்டியுலா	...	1934
ராமப்பய்யன் அம்மாளை	...	1950
ஜீவ ஸம்போதனை	...	